

වාර්ෂික වාර්තාව

2020 වසර



ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව

Public Utilities Commission of Sri Lanka
6th Floor, BOC Merchant Tower, St. Michael's Road,
Colombo 03, Sri Lanka.

T : +94112392607 F: +94112392641
E:info@pucsl.gov.lk W:www.pucsl.gov.lk



අපේ දැක්ම

සීමා මායිම් තුළ, වඩාත් පිරිමැසුම්දායක අයුරින් අත්‍යවශ්‍ය යටිතල පහසුකම් හා උපයෝගිතා සේවා සඳහා සමස්ත ශ්‍රී ලංකා වාසීන්ට සහ එහි සංවර්ධනයට දායක වන්නන්ට ප්‍රවේශයන් සකසන්නා වූ පරිසරයක් නිර්මාණය කිරීම.

අපේ මෙහෙවර

වඩාත් සාධාරණ හා නිරසර අයුරින් වර්තමාන හා අනාගත පාරිභෝගිකයන් සඳහා ආරක්ෂිත, විශ්වසනීය සහ සාධාරණ මිලෙන් යුත් යටිතල පහසුකම් සේවා සපයන බවට වගබලා ගැනීම පිණිස ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා විෂය පථය තුළ පවත්නා සියළු උපයෝගිතාවයන් නියාමනය.

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව දීප්තිමත් අනාගතයක මංපෙත්කරා ළඟා වීමේ අභිලාෂයෙන් පසුවන සමෘද්ධිමත් ජාතියක සිහින බල ගැන්වීමට ප්‍රයත්න දරන අතර මහජන සහභාගීත්වය සහිතව ප්‍රතිපත්ති වෙනස්කම් සඳහා පහසුකම් සැලසීම තුළින් විදුලිය ජල සේවා සහ බනිජ තෙල් කර්මාන්ත ඉහළ නැංවීමේ ජාතික අරමුණක් සඳහා කැපවීමකින් යුතුව ස්වකීය සීමාවෙන් ඔබ්බට කාර්යයන් ඉටුකරයි.

අන්තර්ගතය

	Page
1. සභාපතිතුමාගේ පණිවිඩය	09
2. අධ්‍යක්ෂ ජනරාල්වරයාගේ පණිවිඩය	10
3. අප පිළිබඳව	11
4. කොමිෂන් සභාවේ සාමාජිකයින්	12
5. කොමිෂන් සභාවේ කාර්යයන්	13
6. දීර්ගකාලීන අරමුණු	13
7. අපගේ ජයග්‍රහණ	15
8. විදුලිබල කර්මාන්තය	17
9. ධනීප තෙල් කර්මාන්තය	27
10. ජල සේවා කර්මාන්තය	31
11. පාර්ශ්වකරුවන් සමග සම්බන්ධතා	35
12. ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව හා එහි කාර්ය මණ්ඩලය	39
13. 2021 වසර සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ සැලැස්ම	42
14. විගණකාධිපතිවරයාගේ වාර්තාව	51
15. මූල්‍ය ප්‍රකාශන 2020 වර්ෂය	61
16. විගණන කමිටු වාර්තාව	81

සභාපතිවරයාගේ පණිවිඩය



ශ්‍රී ලංකාව ශීඝ්‍ර ආර්ථික වර්ධනයක් සඳහා සූදානම් වෙමින් සිටින අතර ලංකා විදුලිබල මණ්ඩලය විසින් වසර ගණනාවක සැලසුම් තුළ මනාව විස්තර කර ඇති ආයෝජන යෝජනාවක් ලෙස විශේෂයෙන්ම විදුලි කර්මාන්තය සැලකෙන මෙම කර්මාන්තය ද ස්ථාවර නියාමන රාමුවක් සහිතව මනා සේ සහතික කර ඇත.

COVID 19 වසංගතය රට තුළට බලපෑම් කළ 2020 වසර ශ්‍රී ලංකාවට ඉතා අභියෝගාත්මක වසරක් විය. ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සියලු පාර්ශ්වකරුවන් සමග පාර්ශ්වකරුවන්ට උපකාර කිරීම සඳහා නිර්මාණාත්මක නවෝත්පාදන ක්‍රමවේද සඳහා සම්බන්ධ වීමට උපරිම අවස්ථාවක් ලබා ගත් වසරක් ද විය.

රට අගුළු දමා තිබූ සමයක වුව ද ලංකා විදුලිබල මණ්ඩලය ශ්‍රී ලංකා පොලිස් දෙපාර්තමේන්තුව සහ කර්මාන්තයේ ක්‍රියාකාරීත්වය සමග සම්බන්ධ වී ගෘහස්ථ විදුලි ගැටළු සඳහා ආධාර සැපයීම සඳහා හදිසි සේවාවක් දියත් කිරීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සමත් විය. අදාළ සියලු පාර්ශ්වකරුවන්ගේ සහභාගිත්වය ඇතිව නිවාසවල ජලනල ගැටළු විසඳීම සඳහා ද එකී සේවාව ම ව්‍යාප්ත කරන ලදී.

විදුලි පාරිභෝගික පැමිණිලි විසඳීම වසංගතයත් සමග ප්‍රධාන වෙනසකට ලක්වූයේ කාර්යාලවලට පැමිණෙන ලෙසට උපදෙස් නොදුන් බැවිනි. එබැවින් පැමිණිලි ඉදිරිපත් කිරීමට සහ පාර්ශ්වකරුවන්ගේ කටයුතුවල දී නිලධාරීන්ගේ සහාය ලබා ගැනීමට ක්ෂණික දුරකථන සේවාවල මාර්ගගත ක්‍රියාමාර්ග සහ සමාජ මාධ්‍ය හරහා වන මාර්ග ස්ථාපිත කිරීමට අපට හැකි විය.

විදුලි කාර්මිකයින්ට සිය වෘත්තීය හිමිමංපෙතෙහි ඉහළටම ගමන් කිරීමට සහ සිය ජීවන අභිවෘද්ධිය සඳහා ඉවහල් වන විදුලි කාර්මිකයන්ගේ ජාතික රාමුව ක්‍රියාත්මක කිරීමට සහාය වීම සඳහා දිස්ත්‍රික්ක වශයෙන් විදුලි කාර්මිකයන් දැනුවත් කිරීමේ වැඩසටහන් ගණනාවක් අප විසින් පවත්වන ලදී. ශ්‍රී ලංකාවේ විදුලි කාර්මිකයන් 80,000කට වැඩි සංඛ්‍යාවක්

සිටින නමුත් වෘත්තීය සුදුසුකම් ඇත්තේ ඔවුන්ගෙන් කිහිප දෙනෙකුට පමණි.

ජල සේවා කර්මාන්තය සඳහා නිල වශයෙන් නම් කරන ලද නියාමකයා ලෙස සහ ජල සම්පාදන අමාත්‍යාංශයට උපදෙස් ලබා දීමේ ශක්‍යතාව තුළ ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව රටට අවශ්‍ය ජාතීය ජලය පිළිබඳ ජාතික ප්‍රතිපත්තිය සකස් කිරීමට සහාය වීම උදෙසා පාරිභෝගිකයින් මුහුණ දෙන ජල ගැටළු හඳුනා ගැනීමේ අරමුණින් වයඹ, නැගෙනහිර සහ දකුණ යන පළාත්වල පාර්ශ්වකරුවන් සඳහා උපදෙශන පවත්වන ලදී. ඉදිරි වසර තුළ ශ්‍රී ලංකාවේ සියලුම පළාත් තුළ පාර්ශ්වකරුවන් වෙනුවෙන් උපදෙශන පැවැත්වීමට අපි සැලසුම් කරමු.

අප විසින් සිදු කරන ලද තවත් කැපී පෙනෙන කාර්යයක් වූයේ පාරිභෝගික කටයුතු අධිකාරියේ සහයෝගය ඇතිව ශ්‍රී ලංකා ලිහිසි තෙල් වෙළඳපොළ පවතින අනවසර ලිහිසි තෙල් වැට්ටීමයි.

2020 වසර අභියෝගාත්මක වසරක් වුව ද ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවට ප්‍රශස්ත දැනුමක් ලබා ගැනීමටත් අපගේ පාර්ශ්වකරුවන්ගේ මෙන්ම රටේ යහපත පිණිස එම දැනුම ලබා දීමටත් හැකි වූ බව මගේ සමාජික ප්‍රකාශනයේ දී, මා විසින් පැවසිය යුතුයි.

ජනක රත්නායක
සභාපති

අධ්‍යක්ෂ ජනරාල්වරයාගේ පණිවිඩය



විදුලිබල කර්මාන්තය දියුණු කිරීම, ආයෝජකයින්ට පහසුවෙන් වෙළඳපල ප්‍රවේශය ලබා දීම, විදුලි ආරක්ෂාව සහ සැපයුමේ ගුණාත්මකභාවය වැඩිදියුණු කිරීම සහ විදුලිය සම්බන්ධයෙන් පාරිභෝගිකයින්ගේ සහ අනෙකුත් පාර්ශවකරුවන්ගේ ගැටළු විසඳීම සඳහා විදුලි අංශයේ නියාමකයා ලෙස ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව ක්‍රියාකාරී භූමිකාවක් ඉටු කර ඇත.

විදුලි කර්මාන්තයේ ආරක්ෂණය අංශ, ආර්ථික අංශ සහ තාක්ෂණික අංශ එලදායී ලෙස නියාමනය කිරීම, සේවා සපයන්නන් අතර කාර්යක්ෂමතාව ප්‍රවර්ධනය කිරීම සහ රටේ සංවර්ධනයට දායක වීමේ සමස්ත අභිමාර්ථය පෙරදැරිව පාරිභෝගික අවශ්‍යතා සුරැකීම මගින් මෙය තවදුරටත් වැඩිදියුණු කළ හැකි ය.

ආයතනික ඉලක්ක සහ අනෙකුත් වැදගත් තොරතුරු නිරීක්ෂණය කිරීම සඳහා, අපගේ විනිවිදභාවය, විශ්වසනීයත්වය ඉහළ නැංවීම සහ ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් පිරිනමනු ලබන සේවාවන් ලබා ගැනීමේ හැකියාව සහ එවායේ ගුණාත්මක බව පිළිබඳව මහජනතාව දැනුවත් කිරීම අරමුණු කරගත් මාසික අධීක්ෂණ පද්ධතියක් අප විසින් ස්ථාපිත කර ඇත. උපයෝගිතා සැපයුම්කරුවන් සුමට ක්‍රියාකාරීත්වයට සහායවීම සඳහා, COVID වසංගත කාල සීමාව තුළ, විදුලි බිල්පත් ගෙවීම් සම්බන්ධයෙන් නියාමන මෙවලම් සකස් කර පාරිභෝගිකයින් ගැටලුවකට මුහුණ දෙන අවස්ථාවක අප වෙත ළඟා වීම පිණිස මාර්ගගතව මෙන් ම සමාජ මාධ්‍ය හරහා ද විවිධ ක්‍රම අපි ස්ථාපිත කළෙමු.

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සිය උපායමාර්ගික ඉලක්කය සපුරා ගැනීමට සහ නියාමන

කාර්ය සාධනය තුළින් පාරිභෝගික තෘප්තිය සහතික කිරීමට ද, සීමා මායිම් තුළ, වඩාත් පිරිමැසුම්දායක අයුරින් අත්‍යවශ්‍ය යටිතල පහසුකම් හා උපයෝගිතා සේවා සඳහා සමස්ත ශ්‍රී ලංකා වාසීන්ට සහ එහි සංවර්ධනයට, දායක වන්නන්ට ප්‍රවේශයක් සකසන්නා වූ පරිසරයක් නිර්මාණය කිරීමේදී වූ අපගේ දැක්ම ප්‍රකාශනය ආයතනික වශයෙන් ස්ථාපනය කිරීම සඳහා ද කැපවී සිටින අතර, සියලුම පාර්ශවකරුවන්ට සාධාරණ හා සමාන අවස්ථාවන්ලබා දීම, පාරිභෝගික අයිතීන් ආරක්ෂා කිරීම සහ රටේ තිරසාර සංවර්ධනය සඳහා කාර්යක්ෂම ගුණාත්මක සේවාවන් සැපයීම ද සහතික කරන්නෙමු.

දමිත කුමාරසිංහ
අධ්‍යක්ෂ ජනරාල්

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව පිළිබඳව

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව (කොමිෂන් සභාව හෝ PUCSL) විදුලිබල කර්මාන්තයේ ආර්ථික, ආරක්ෂක හා කාර්මික නියාමක ආයතනය වශයෙන් ජාතික ආර්ථිකයේ ප්‍රධාන කාර්ය භාරයක් ඉටු කරන අතර, ලිහිසි තෙල් වෙළඳපොලෙහි සමීප අනුගාමික නියාමක ආයතනය වශයෙන් ද කටයුතු කරයි.

අප විසින් විදුලිබල උත්පාදනය, සම්ප්‍රේෂණය, බෙදා හැරීම, සැපයුම හා භාවිතය යන අංශ නියාමනය කරන්නෙමු.

අප විසින් සපයනු ලබන බොහෝමයක් වැදගත් සේවාවන් අතර, ශ්‍රී ලංකාවේ විදුලිබල අංශය තුළ විදුලි පාරිභෝගිකයන් සඳහා ප්‍රමාණවත් ආයෝජන, වඩා ඉහළ උපයෝජ්‍යතාවය, කාර්යක්ෂම සැපයුම හා වඩා දියුණු සේවා ගුණාත්මකභාවයක් සපයා දෙනු ලබන බවට කොමිෂන් සභාව විසින් සහතික වේ.

ශ්‍රී ලංකා පාර්ලිමේන්තුව විසින් 2002 අංක 35 දරන ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනත මගින් පිහිටුවනු ලැබූ ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විදුලිය, ජල සේවාව සහ බිනිප් තෙල් කර්මාන්තය නියාමනය කිරීම සඳහා පත් කරනු ලැබ ඇත.

කොමිෂන් සභාවේ අරමුණු, කාර්ය භාරයන් හා නෛතික රාමුව 2002 අංක 35 දරන ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනත, 2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනත සහ 2013 අංක 31 දරන ශ්‍රී ලංකා විදුලිබල (සංශෝධන) පනත යටතේ අර්ථ නිරූපණය කර ඇත.

ජල සේවා හා බිනිප් තෙල් කර්මාන්ත නියාමනය කිරීම සඳහා අදාළ පනත් පාර්ලිමේන්තුව හරහා තවම සම්මත කර නොමැති බැවින් නියාමන උපදෙස් ලබා දීමෙන් අපි ජල සේවා හා බිනිප් තෙල් කර්මාන්ත සමග සමීපව කටයුතු කරන්නෙමු.

පළමු කොමසාරිස්වරුන් කණ්ඩායම හා අධ්‍යක්ෂ ජනරාල්වරයා පත් කරන ලද 2003 වර්ෂයේ දී ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව ක්‍රියාත්මක වීම ආරම්භ විය. සාමාජිකයන් පස් දෙනෙකුගෙන් සමන්විත කොමිෂන් සභාව ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සභාවේ එකඟතාවය සහිතව ප්‍රතිපත්ති සංවර්ධන විෂය භාර අමාත්‍යවරයා විසින් පස් අවුරුදු කාල සීමාවක් සඳහා පත් කරනු ලැබේ.

ආයතනික තොරතුරු

කොමිෂන් සභාවේ නම

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව

නෛතික තත්ත්වය

2002 අංක 35 දරන ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනත මගින් ස්ථාපනය කරන ලදී

කොමිෂන් සභාවේ සාමාජිකයින්

සභාපති

ජනක රත්නායක

නියෝජ්‍ය සභාපති

මහාචාර්ය ජනක එකනායක

සාමාජික

චතුරිකා විජේසිංහ මිය

උදේනි වික්‍රමසිංහ මහතා

මොහාන් සමරනායක මහතා

අධ්‍යක්ෂ ජනරාල්

දමිත කුමාරසිංහ මයා

කොමිෂන් සභාවේ ලේකම්

ජානකී එම්.විතානගම මිය

ලියාපදිංචි කාර්යාලය

6 වන මහල, ලංකා බැංකු වෙළඳ කුලුණ, ශාන්ත මයිකල් පාර, කොළඹ 3.

විද්‍යුත් තැපෑල: info@pucsl.gov.lk

දුරකථනය: +9411 239 2607/8

ෆැක්ස්: +9411 239 2641

වෙබ් අඩවිය: www.pucsl.gov.lk

විගණකවරුන්

ජාතික විගණන කාර්යාලය

306/72, පොල්දූව පාර, බත්තරමුල්ල.

බැංකුකරුවන්

ලංකා බැංකුව, පළමු මහල, ලංකා බැංකු වෙළඳ කුලුණ,

අංක 28, ශාන්ත මයිකල් පාර, කොළඹ 03.

කොමිෂන් සභාවේ සාමාජිකයින්

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව



ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ කාර්යයන්

2002 අංක 35 දරන මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනත තුළ පනවා ඇති මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ කාර්යයන් පහත පරිදි වේ:

- (අ) ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනත හෝ වෙනයම් කාර්මාන්ත පනතක් යටතේ කොමිෂන් සභාව වෙත පවරා දී හෝ ලබාදී ඇති බලතල කාර්යයන් හා කර්තව්‍යයන් යොදාගැනීම, ක්‍රියාවෙහි යෙදවීම හා ඉටු කිරීම
- (ආ) කොමිෂන් සභාව විසින් සුදුසු යැයි සලකන තාක් දුරට කොමිෂන් සභාවේ තීරණ තුළින් බලපෑමට ලක්විය හැකි ඕනෑම පුද්ගලයෙකුගේ හෝ පුද්ගල කණ්ඩායමකගේ අදහස් විමසීම
- (ඇ) කොමිෂන් සභාවට සුදුසු යැයි හැඟෙන පරිදි ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනතේ විෂය පථය තුළට ගැනෙන ඕනෑම කර්මාන්තයක් සම්බන්ධ සියළු කටයුතු පිළිබඳව රජයට උපදෙස් ලබාදීම,
- (ඈ) ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනතේ 15 (4) වගන්තිය යටතේ යම් මහජන උපයෝගිතා කර්මාන්තයක් සම්බන්ධ තොරතුරු රැස් කිරීම වාර්තා කිරීම හා ප්‍රචාරණය කිරීම,
- (ඉ) කොමිෂන් සභාව ස්ථාපනය කිරීමෙන් මාස හයක් ඇතුළත කොමිෂන් සභාවේ කාර්යයන් පාලනය කෙරෙන යහ පරිචයන් හා රීති මාලාවක් ඇතුළත් නියාමන අත්පොතක් සකසා එය අවශ්‍ය පරිදි හා අවශ්‍ය විට ප්‍රතිශෝධනය කිරීම
- (ඊ) ඕනෑම කර්මාන්ත පනතක් තුළ ප්‍රතිපාදන සලසා ඇති සියළු කරුණු සම්බන්ධ බලපත් ලබාදීමේ, නියාමනය කිරීමේ හා සුපරීක්ෂණය කිරීමේ කාර්යයන් ඉටු කිරීම
- (උ) ඕනෑම කර්මාන්ත පනතක අධිකාරිය යටතේ නිකුත් කරන ලද බලපත්‍ර, කොන්ත්‍රාත්තු සහ වෙනත් උපකරණවල විධිවිධාන බලාත්මක කිරීම
- (ඌ) ඕනෑම කර්මාන්ත පනතක් මගින් අවශ්‍ය කෙරෙන අවස්ථාවන්හි නියාමනය වූ ආයතනයන් විසින් අය කරනු ලබන තීරු බදු හා වෙනත් ගාස්තු නියාමනය කිරීම
- (එ) ඕනෑම මහජන උපයෝගිතා කර්මාන්තයක් තුළ ඉස්මතුවන ගැටුම් පිළිබඳ සමථකරණය මගින් තීරණ ගැනීම,
- (ඵ) මහජන උපයෝගිතා කර්මාන්තයන්හි ආරක්ෂාකාරී බව ගුණාත්මක බව අඛණ්ඩතාව සහ විශ්වසනීයත්වය හා සම්බන්ධ තාක්ෂණික හා වෙනත් ප්‍රමිතීන් පනවා බලාත්මක කිරීම
- (ඹ) සිය කාර්යයන් අතරින් ඕනෑම කාර්යයක් ඵලදායී ලෙස ඉටුකිරීම පිණිස කොමිෂන් සභාව විසින් සුදුසු යැයි සැලකිය හැකි වෙනත් ආනුෂාංගික හෝ අනුපූරක කාර්යයන් ආරම්භ කිරීම

දීර්ඝ කාලීන අරමුණු

විදුලිබලයේ ගුණාත්මකභාවය

අරමුණු 1: පාරිභෝගිකයන් වෙත කෙරෙන විදුලිබල සැපයුම වෝල්ටීයතාවය $230\text{ V} \pm 6\%$ හා සංඛ්‍යාතය හා ප්‍රසංවාදය $50\text{ Hz} \pm 0.5\%$ මට්ටමෙහි වූ ව්‍යවස්ථාපිත ගුණාත්මක මට්ටම හා අනුගත වීම

සැපයුමේ ගුණාත්මකභාවය

අරමුණු 2: වාර්ෂිකව එක් පාරිභෝගිකයෙකු සම්බන්ධ පද්ධති සාමාන්‍ය ඇණ හිටීම් කාල පරිච්ඡේද දර්ශක අගය 240 අඩු කිරීම.

අරමුණු 3: වසරක් තුළ පාරිභෝගිකයෙකු විසින් අත්විඳන්නාවූ මුළු විදුලිය ඇණ හිටීම් සංඛ්‍යාව 300 අඩු කිරීම. (සාමාන්‍ය පදනමින්)

අරමුණු 4: පාරිභෝගික සේවා මාර්ග දෝෂ යථා තත්ත්වයට පත් කිරීමේ සාමාන්‍ය කාලය පාරිභෝගිකයෙකු සඳහා පැය 20 අඩු කිරීම

සේවයේ ගුණාත්මකභාවය

අරමුණු 5: පාරිභෝගිකයන් වෙත අවශ්‍ය වන අවස්ථාවන්හි පාරිභෝගික අයිතිවාසිකම් හා වගකීම් පිළිබඳ තොරතුරු කල්තබා පාරිභෝගිකයන් වෙත ලබාදීමට පියවර ගැනීම.

අරමුණු 6: පාරිභෝගික විමසුම්/ඉල්ලීම්/පැමිණීලි සඳහා සේවා සම්පාදනයට විදුලි සේවා සම්පාදකයෙකු විසින් ගනු ලබන සාමාන්‍ය කාලය දින 30 ක් දක්වා අඩු කිරීම.

අරමුණු 7: ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් පාරිභෝගිකයන් වෙත සේවා සම්පාදනය සඳහා ගනු ලබන සාමාන්‍ය උපරිම කාලය දින 30කට අඩු කිරීම.

විදුලි ගාස්තු හා සේවා ගාස්තු

අරමුණු 8: 2013 වර්ෂයේ විදුලිබල සැපයුම තුළ දැරූ සමස්ත පිරිවැය 10%කින් අඩු කිරීම. (සමස්ත පිරිවැය පවත්නා තත්ත්වයන් තුළ බල උත්පාදක මිශ්‍රණයන් හා ඉන්ධන ගාස්තු සඳහා වූ ගැලපීම්වලට යටත් වේ)

අරමුණු 9: 2013 වර්ෂයේ සේවා සඳහා සේවා සම්පාදකයා විසින් අයකළ ගාස්තු පවත්නා තත්ත්වයන් තුළ 10% කින් අඩු කිරීම.

විදුලි ආරක්ෂාව

අරමුණු 10: මාරාන්තික විදුලි අනතුරු සංඛ්‍යාව වසරකට 20ට අඩු අගයක් බවට පත් කිරීම

විදුලිබල ඉල්ලුම

අරමුණු 11: රටතුළ පවත්නා විදුලිබල ඉල්ලුම නිරතුරු සංතෘප්ත කෙරෙන බවට වගබලාගනු පිණිස 2020 වනවිට නොකඩවා අවම සියයට 10ක සංචිත ආන්තිකයක් පවත්වා ගැනීම.

සංරක්ෂණය හා කාර්යක්ෂම භාවිතය

අරමුණු 12: උපයෝගිතා පාදක බලශක්ති කාර්යක්ෂමතා හා සංරක්ෂණ වැඩසටහන් මගින් වසර 2020 වනවිට අවම වශයෙන් බලශක්ති ගිගාවොට් පැය 250ක් හා ධාරිතාවය මෙගාවොට් 30ක් ආරක්ෂා කර ගැනීම.

2020 වසරේ අපගේ ජයග්‍රහණ

2020 වසර ශ්‍රී ලංකාවට පමණක් නොව මුළු ලෝකයටම අභියෝගාත්මක වසරක් විය. COVID 19 වසංගතය අපගේ ජීවන මාර්ග මෙන් ම අප මෙහෙයවන සහ අන්තර් ක්‍රියාකාරකම් සිදු කරන රටාවන් ද වෙනස් කළේය. පුද්ගලයින් සහ කාර්යයන් එකිනෙකට සබැඳිව පවත්වා ගැනීම සඳහා තාක්ෂණය විශාල කාර්යභාරයක් ඉටු කළේ ය.

බහුවිධ අංශ නියාමනය කරන ආයතනයක් ලෙස, අභියෝග මධ්‍යයේ වුව ද 2020 වර්ෂයේ දී වැදගත් සන්ධිස්ථාන බොහොමයක් කරා ළඟාවීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සමත් විය.

ඇඳිරි නීතිය පවැති කාලය තුළ විදුලි කාර්මික හා ජලනල කාර්මික සේවාවන් බාධාවකින් තොරව ලබා ගැනීම පිණිස හදිසි සේවාවක් ස්ථාපිත කිරීම, විදුලි පාරිභෝගිකයින්ගේ ගැටළු ලබා ගැනීමට සහ විසඳීමට මාර්ගගත ක්‍රම සහ සමාජ මාධ්‍ය නාලිකා පිහිටුවීම, පානීය ජලය සම්බන්ධ වඩා හොඳ පානික ප්‍රතිපත්තියක් ස්ථාපිත කිරීමේ අරමුණින් පානීය ජල ගැටළු හඳුනා ගැනීම සඳහා ජල පාරිභෝගිකයින් සහ නිලධාරීන් සමග පාර්ශ්වකරුවන්ගේ උපදේශන මාලාවක් පැවැත්වීම, විදුලි කාර්මිකයින්ට බලපත්‍ර ලබාදීමේ පද්ධතියේ පානික රාමුව යටතේ වෘත්තීය බලපත්‍රය ලබා ගැනීමට විදුලි කාර්මිකයන් දැනුවත් කිරීම සහ ශ්‍රී ලංකාවේ අනවසර ප්‍රමිතියෙන් තොර ලිහිසි තෙල් හඳුනාගැනීම සඳහා වැටලීම් සිදු කිරීම අපගේ ජයග්‍රහණවලින් විශේෂ අවස්ථා සමහරකි.

මෙම වාර්තාවට 2020 වර්ෂය සඳහා විදුලිබල කර්මාන්තය, ජල සේවා කර්මාන්තය සහ බනිජ තෙල් කර්මාන්තය ආශ්‍රිත ක්‍රියාකාරකම්වල ප්‍රගතිය, 2021 වර්ෂය සඳහා PUCSL සැලැස්ම සහ නියාමකවරයාගේ මූල්‍ය ප්‍රගතිය වාර්තාවට ඇතුළත් වේ.

විදුලිබල කර්මාන්තය



ප්‍රතිඵලය 01

01 වන ප්‍රතිඵලය - ප්‍රතිඵලය 01 - වැඩිදියුණු කළ ඵලදායිතාව සහ විදුලි පාරිභෝගිකයන් සඳහා පහසුව

අදාළ නීති සහ මාර්ගෝපදේශවලට අනුකූලව පාරිභෝගික දුක්ගැන්වීම් සහ බලපත්‍රලාභී උපදෙස් ඉල්ලීම් සඳහා පහසුකම් සැලසීම

වසර 2019

වසර 2020

463 පැමිණීම්

700 පැමිණීම්

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ කාර්යයන් න්‍යාය පත්‍රයේ පාරිභෝගික පැමිණීම් සහ දුක්ගැන්වීම් සම්බන්ධයෙන් ක්‍රියා කිරීම සහ පහසුකම් සැලසීම ප්‍රධාන කාර්යභාරයක් ඉටු කරයි. පූර්ව වර්ෂයන්ට සාපේක්ෂව පාරිභෝගිකයන්ගෙන් සහ බෙදාහැරීමේ බලපත්‍රලාභීන්ගෙන් ඉහළ පැමිණීම් සංඛ්‍යාවක් 2020 වසරේ දී ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත ලැබී ඇත. 2019 වසරේ ලැබුණු පැමිණීම් 463ට සාපේක්ෂව 2020 වසරේ පැමිණීම් 700ක් ලැබී ඇත. COVID 19 ඇදිරි නීති සමය තුළ සහ රට අගුලු දමා තිබූ කාලසීමාව තුළ ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සමගින් සන්නිවේදනය කිරීම සඳහා ක්ෂණික ඇමතුම් අංකයක්, මාර්ගගත ක්‍රියාමාර්ග සහ සමාජ මාධ්‍ය හරහා වන ක්‍රියාමාර්ග හඳුන්වාදීමේ ප්‍රතිඵලයක් ලෙස මෙය සිදු විය. ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ නිලධාරීන් සෑම කටයුත්තක දී ම තම සේවාවන් ලබා දෙන අතරම, රාජකාරි අවශ්‍යතාවයන් සහිත පාරිභෝගිකයින් සඳහා ඒ සඳහා වේලාවන් වෙන් කර දෙන ලදී. පාරිභෝගිකයින් විසින් ඉදිරිපත් කරන ලද ගැටළු නිරාකරණය කිරීම සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ පාරිභෝගිකයින් සහ බලපත්‍රලාභීන් අතර සන්නිවේදන 1701 ක් සිදු කරන ලදී.

බොහෝ පැමිණීම් විදුලි අවසර ගැටළු සහ මනුෂ්‍ය ආශ්‍රිත ගැටළු සම්බන්ධයෙනි. 2019 වර්ෂය සහ 2020 වර්ෂය තුළ ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත ලැබුණු පැමිණීම් ප්‍රමාණය පහත වගුවේ සංසන්දනය කර ඇත.

	2019		2020	
වර්ගය	සිද්ධිත් සංඛ්‍යාව	ලිපි හුවමාරු කිරීම් සංඛ්‍යාව	සිද්ධිත් සංඛ්‍යාව	ලිපි හුවමාරු කිරීම් සංඛ්‍යාව
නව සබඳතාවයන්	61	159	54	115
විසන්ධි කිරීම් සහ නැවත සම්බන්ධ කිරීම්	16	30	15	36
බිලපත් ආශ්‍රිත	36	73	105	168
මනු ආශ්‍රිත	22	72	13	37
විදුලි මාර්ග අවසර	163	431	102	267
ගුණාත්මකභාවය සම්බන්ධ	36	85	30	70
ගාස්තු කාණ්ඩය වෙනස්වීම්	11	43	12	26
අනෙකුත්	118	306	79	186
එකතුව	463	1199	410	905

කොවිඩ් වසංගත කාල පරිච්ඡේදය තුළ, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් විදුලි පාරිභෝගික පැමිණීම් විසඳීමට සහ පරිශ්‍රයේ සිටින නිලධාරීන් වෙත නොපැමිණා අන්තර්ජාලය හරහා පාර්ශ්වකරැවින්ගේ ගැටලු විසඳීම සඳහා ක්ෂණික දුරකථන සේවාවක් දියත් කරන ලදී. එබැවින්, කොවිඩ් -19 ඇදිරි නීතිය කාලසීමාව තුළ පැමිණීම් 410 ට අමතරව සමාජ මාධ්‍ය හරහා දුරකථන සහ ජංගම වේදිකාවන් (Whatsapp" viber ආදිය) හරහා ලැබී ඇති පැමිණීම් සංඛ්‍යාව ආසන්න වශයෙන් 700 ක් සියලුම පැමිණීම් සම්බන්ධයෙන් කටයුතු කර ඇත.

විදුලි (ආරවුල් විසඳීම) රීතිවලට අනුකූලව ආරවුල් විසඳීම

ගැටලුවට සම්බන්ධ පළමු පාර්ශ්ව දෙක හරහා පැමිණීමේදී විසඳා ගත නොහැකි වූ විට, එය ආරවුලක් බවට පත්වේ" ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් ගැසට් පත්‍රයේ පළ කරන ලද ආරවුල් නිරාකරණය කිරීමේ නීතිරීතිවලට අනුව ආසන්න වශයෙන් ආරවුල් 15ක් පමණ විසඳීම සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිසම පාර්ශ්වයන් සමඟ සම්බන්ධීකරණය කරන ලද අතර බෙදාහැරීමේ බලපත්‍රලාභියා සහ තීරාබදු පාරිභෝගිකයා අතර පැන නැගුණු ආරවුල්වලට අදාළව සම්බන්ධතා සැසි 04ක් සම්පූර්ණ කරන ලදී. ආරවුල් නිරාකරණය කිරීමේ ක්‍රියාවලිය තුළින් පාරිභෝගිකයින්ට නීතිමය ක්‍රියාවලියකට අවතීර්ණය නොවී ඔවුන්ගේ ගැටළු ඉක්මනින් විසඳා ගැනීමට උපකාරී වේ.

LECO සමගින් විදුලි (බෙදාහැරීමේ) කාර්ය සාධන ප්‍රමිති රෙගුලාසි (වාණිජ ගුණාත්මකභාවය) ක්‍රියාත්මක කිරීම

බෙදාහැරීමේ බලපත්‍රලාභීන්ගේ (පාරිභෝගිකයින්ට විදුලිය බෙදාහරින පාර්ශව) වාණිජ ගුණාත්මකභාවය මැනීම 2019 වර්ෂයේ දී 2016 අංක 1975/44 දරන ගැසට් නිවේදනය ප්‍රකාශයට පත් කිරීමත් සමග ආරම්භ විය. 2020 දී ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් ලංකා විදුලි සමාගම් (LECO) සඳහා ඔවුන්ගේ පාරිභෝගික සේවා කාර්ය සාධන ඉලක්ක මැනීම සඳහා දත්ත ආකෘතිපත් නිර්මාණය කරන ලදී. ලැබුණු දත්ත සමගින්, කාර්ය සාධන සම්මත නියාමනය තුළ හඳුනාගෙන ඇති ක්ෂේත්‍ර සම්බන්ධයෙන් LECO හි කාර්ය සාධනය ඇගයීම ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව ආරම්භ කරන ලදී. මේ හරහා සියලුම පාර්ශවකරුවන්ට ගුණාත්මක සේවාවක් සැපයීමට උපකාර වන උපයෝගිතා සේවාව වැඩිදියුණු කිරීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සැලසුම් කරයි.

පාරිභෝගික පරිශ්‍රවල විදුලි මතු මාරු කිරීම පිළිබඳ මාර්ගෝපදේශය

විදුලි මතු මාරු කිරීම බලපත්‍රලාභීන්ගේ පාරිභෝගික සේවයේ කොටසකි. එබැවින්, මෙම මාර්ගෝපදේශය විදුලි මතු මාරු කිරීමේ ක්‍රියා පටිපාටිය ක්‍රමානුකූල කිරීමට හේතු වනු ඇත. පාරිභෝගික පැමිණිලි සහ ආරවුල් විසඳීමේ පහසුව සඳහා විදුලි මතු මාරු කිරීමේ මාර්ගෝපදේශය ක්‍රියාවේ යෙදවීමට නියමිතය. එ අනුව, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් පාර්ශවකරුවන්ගේ අදහස් සැලකිල්ලට ගනිමින් මාර්ගෝපදේශයේ පළමු කෙටුම්පත සම්පූර්ණ කර 2020 වර්ෂයේ දී බලපත්‍රලාභීන්ගේ අදහස් සහ නිරීක්ෂණ සඳහා යොමු කරන ලදී. විදුලි මෙනුවක් වෙතත් ස්ථානයකට මාරු කිරීමේ ඉල්ලීම් ක්‍රියාවලිය, අනුමත කිරීමේ ක්‍රියාවලිය, පිරිවැය සහ කාල රාමු සම්බන්ධයෙන් කෙටුම්පත් මාර්ගෝපදේශය කටයුතු කරයි.

විදුලි පාරිභෝගිකයන්ගේ පැමිණිලි විසඳීමට පළාත් ජංගම සේවාවක්

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සහ ලංකා විදුලිබල මණ්ඩලය සහ ලංකා විදුලි සමාගම පුද්ගලික සමාගම එක්ව විදුලි පාරිභෝගිකයන්ගේ පැමිණිලි විසඳීම සඳහා දිවයින පුරා සිදුකරන පළමු පළාත් ජංගම සේවාව 2020 සැප්තැම්බර් මාසයේ දී දකුණු පළාතේ විදුලි පාරිභෝගිකයින් 500කට වැඩි පිරිසකගේ සහභාගීත්වයෙන් දියත් කරන ලදී.

පාරිභෝගිකයින්ගේ විදුලි පැමිණිලි සම්බන්ධයෙන් ක්‍රියා කරමින් සහ ඉන් අනතුරුව ඔවුන්ට විසඳුමක් හෝ ක්‍රියා පටිපාටියක් ඉදිරිපත් කරමින්, තොරතුරු සොයන පාරිභෝගිකයන් සමගින් නියාමන මෙවලම් බෙදාහරිනු ලැබීම, උපයෝගිතා සපයන්නන් විසින් නව සේවාවන් හඳුන්වාදීම, ප්‍රාදේශීය ලේකම්වරුන්ගේ බලතල යටතේ පවතින විදුලි මාරු අවසර දීම සම්බන්ධ ගැටළු සඳහා විසඳුම් ලබා දීම පිණිස ජංගම සේවාවක් සෑම පළාතකම පැවැත්වේ.

දකුණු පළාත් ජංගම සේවයේ සංඛ්‍යාලේඛනවලට අනුව පැමිණිලි 500 ක් පමණ ලැබී ඇති අතර පරිශ්‍රයේ ඇති සියලුම ගැටළු සඳහා විසඳුම් ලබා දී ඇත. බොහෝ පැමිණිලි විදුලි මාරු අවසර දීම, බෙදා වෙන් කළ ඉඩම් (වෙන්දේසි කළ) සඳහා විදුලිය සැපයීම, විදුලි මතු මාරු කිරීම, නව සම්බන්ධතාවයන් සහ විදුලි සම්බන්ධතාවල නම වෙනස් කිරීම සම්බන්ධයෙන් විය.

පාරිභෝගික උපදේශක කමිටු (CCC) සම්බන්ධීකරණය

2002 අංක 35 දරන ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනතේ 29 වැනි වගන්තිය යටතේ පාරිභෝගික උපදේශක කමිටුව (CCC) පත් කරනු ලැබේ. පළාත් නවය නියෝජනය කිරීම සඳහා පුද්ගලයින් 9 දෙනෙකු විදුලිය, බිනිස් තෙල් හා ජල සම්පාදන සේවා කර්මාන්ත වැනි එක් එක් මහජන උපයෝගිතා කර්මාන්තයට සම්බන්ධ හා දැනුම ඇති පුද්ගලයින් අතරින් කොමිෂන් සභාව විසින් තෝරා ගන්නා ලද පුද්ගලයන් තිදෙනෙකු, ශ්‍රී ලංකා වාණිජ හා කර්මාන්ත මණ්ඩල සම්මේලනය විසින් නම් කරන ලද එක් පුද්ගලයෙක්, ශ්‍රී ලංකා ජාතික වාණිජ මණ්ඩලය විසින් නම් කරන ලද එක් පුද්ගලයෙක්, සහ ලංකා වාණිජ මණ්ඩලය විසින් නම් කරන ලද එක් පුද්ගලයෙක් ඇතළුව සාමාජිකයින් 15 දෙනෙකුගෙන් පාරිභෝගික උපදේශක කමිටුව සමන්විත වේ. යෝග්‍ය ප්‍රමිතීන්, දැනුවත් කිරීම් ප්‍රවර්ධනය, පාරිභෝගිකයින්ගේ අවශ්‍යතා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් සපුරාලනු ලබන ආකාරය නිරීක්ෂණය කිරීම සහ යනාදිය පිළිබඳව පාරිභෝගික උපදේශක කමිටුව කොමිෂන් සභාවට උපදෙස් දෙයි. 2020 වර්ෂයේ දී, පාරිභෝගික උපදේශක කමිටු සාමාජිකයින් ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවෙහි පාර්ශවකරුවන්ගේ උපදේශන සඳහා වටිනා ආදානයන් ලබා දුන් අතර, 2020 වසර සඳහා අලුතින් හඳුන්වා දුන් නියාමන මෙවලම් මුඛතත් කිරීමට ද කොමිෂන් සභාවට උපකාර කළහ.

බලපත්‍ර අයදුම්පත් සහ නිදහස් කිරීම් (නව ඉල්ලුම් කිරීම්, වෙනස් කිරීම්, දිගු කිරීම්) ඇගයීම සහ බලපත්‍ර ප්‍රදානය කිරීම සහ ඉන්වොයිසිකරණය

විදුලිබල පනතට අනුව, විදුලිය උත්පාදනය, සම්ප්‍රේෂණය සහ බෙදා හැරීම සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙතින් බලපත්‍රයක් ලබා ගැනීම අවශ්‍ය වේ. මෙය ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවෙහි නැවත සිදුවන ක්‍රියාකාරකමකි. එ අනුව, 2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත බලපත්‍ර ඉල්ලීම් අයදුම්පත් 49ක් ලැබුණු අතර ඉන් 31ක් ප්‍රදානය කර ඇත.

වසංගත කාල සීමාව තුළ විදුලි බිල්පත් ගෙවීමට නව මාර්ගෝපදේශයක්

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව ලංකා විදුලිබල මණ්ඩලය (CEB) සහ ලංකා විදුලි පුද්ගලික සමාගම (LECO) සමඟ එක්ව විදුලි පාරිභෝගිකයින්ට මාසික විදුලි බිල්පත් නිකුත් කිරීමේ දී සාධාරණත්වය සහතික කිරීම, COVID-19 වසංගත කාල සීමාව තුළ මාසික බිල්පත් ගෙවීමට සහන කාලයක් ලබා දීමෙන් උපයෝගිතා සේවා සපයන්නන්ගේ මූල්‍ය තත්ත්වය සහතික කිරීම සහ ප්‍රතිසාධනය කිරීම සඳහා මාර්ගෝපදේශයක් ඉදිරිපත් කරන ලදී.

බිල්පත් නිකුත් කිරීම ප්‍රමාද වුව ද සහන මිලට ලැබෙන විදුලි ඒකක සංඛ්‍යාව අනුව (අනුපාත පදනමින්) විදුලි බිල්පත් ගණනය කිරීමට සහ විදුලි බිල්පත් පියවීමට ප්‍රමාණවත් කාලයක් ලබා දීමට මාර්ගෝපදේශ සකස් කර ඇත. මාර්ගෝපදේශ සකස් කිරීමේ දී ලංකා විදුලිබල මණ්ඩලය සහ ලංකා විදුලි පුද්ගලික සමාගම විසින් ඉදිරිපත් කරන ලද යෝජනා මෙන්ම විදුලි පාරිභෝගිකයින් කිහිප දෙනෙකුගේ පැමිණීලි ද සැලකිල්ලට ගන්නා ලදී.

පාරිභෝගිකයින්ට උපරිම සාධාරණය ඉටු කිරීම සහතික කිරීම සඳහා නිරෝධායන ඇඳිරි නීතිය කාල සීමාවට යටත් වූ බිල්පත් සකස් කිරීම සඳහා පහත නිර්දේශ ක්‍රියාත්මක කරන ලදී.

1. නිරෝධායන ඇඳිරි නීතිය ක්‍රියාත්මක වීමෙන් පසු සහ මනුෂී අවසන් කියවීමෙන් පසු නිකුත් කරනු ලබන සියලුම බිල්පත් විදුලි ඒකක සඳහා සහනදායී අනුපාතය සඳහා සුදුසුකම් ලැබීම (අනුපාත පදනමින්) තහවුරු කරමින් මාසික පදනමින් සහ එක් එක් මාසය සඳහා වෙන වෙනම බිල්පත් ලෙස නිකුත් කළ යුතුය.
2. පාරිභෝගිකයාට නිකුත් කරන ලද වෙන් වූ බිල්පත් ගෙවීම සඳහා ලබා දී ඇති සහන කාලය ලංකා විදුලිබල මණ්ඩලය සහ ලංකා විදුලි පුද්ගලික සමාගම විසින් ප්‍රකාශයට පත් කෙරේ. ඒ අනුව අදාළ සහන කාලය සහ කොන්දේසි ප්‍රකාශයට පත් කරන තුරු මෙම බිල්පත් ගෙවීම සම්බන්ධයෙන් විදුලිය විසන්ධි කිරීමක් සිදු නොවේ.
3. අවසාන මෙනු කියවීම සහ ඊළඟ මෙනු කියවීම අතර කාල පරතරය බිල්පත් වාර එකකට වඩා වැඩි විය හැකි ය. එබැවින්, එම කාලසීමාව සඳහා වන මුළු පරිභෝජනය (විදුලි ඒකක) බිල්පත් නිකුත් කිරීමේ දී එක් එක් බිල්පත් කාල සීමාව හෝ මාසය සඳහා (අනුපාත පදනම හෝ සහනදායී විදුලි ගාස්තු තහවුරු කිරීම) සමානව බෙදී යනු ඇත. ඒ සමගින් මාස කිහිපයක් ඇතුළත විදුලි පාරිභෝගිකයා විසින් පරිභෝජනය කරන මුළු විදුලි ඒකක ප්‍රමාණය බිල්පත් සකස් කිරීමේ දී සාධාරණ ලෙස එක් එක් මාසය සඳහා සකස් කර වෙන් කළ හැකි ය. මේ අතර, සමහර පාරිභෝගිකයින්ට මනුව නිවැරදිව කියවීමකින් තොරව ඇස්තමේන්තුගත බිල්පතක් දැනටමත් ලැබී තිබිය හැකිය. ඇස්තමේන්තුගත බිල්පතේ විදුලි ඒකක සහ මනුව කියවීමෙන් පසු නිකුත් කරන ලද ඒකක ගණන අතර වෙනසක් තිබේ නම්, එම වෙනස ඊළඟ බිල්පත කියවීමෙන් පසු සංශෝධනය කෙරේ. එවැනි සංශෝධන තිබේ නම් පාරිභෝගිකයාට දැනුවත් කරනු ලැබේ.
4. නිකුත් කර ඇති වත්මන් හෝ ඉදිරි බිල්පත් සම්බන්ධයෙන් පැමිණිලි ඇත්නම් නියමිත වේලාවට බිල්පත් නිකුත් කරන තුරු විදුලි සම්බන්ධතා විසන්ධි නොකෙරේ. ලංකා විදුලිබල මණ්ඩලය සහ ලංකා විදුලි පුද්ගලික සමාගම එවැනි පාරිභෝගික පැමිණිලි කඩිනමින් විසඳනු ඇත. තම විදුලි බිල්පත් පැමිණිල්ල සම්බන්ධයෙන් ලබා දී ඇති විසඳුමට පාරිභෝගිකයා එකඟ නොවන්නේ නම්, පාරිභෝගිකයාට තම ගැටලුව මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත යොමු කළ හැකිය.

02 වන ප්‍රතිඵලය - පාරිභෝගිකයින් සඳහා දැරිය හැකි මිල සහ බලපත්‍රලාභීන් තිරසාර මූල්‍ය ස්ථායීතාව

කිසියම් විදුලි මීටරයක ලේඛනයේ සැකකටයුතු වෙනස්කම් විමර්ශනය කිරීම සඳහා මාර්ගෝපදේශ

විදුලි මෙහු ලේඛනයේ සැකකටයුතු වෙනස් කිරීම් සම්බන්ධයෙන් බෙදාහැරීමේ බලපත්‍රලාභීන් (DLs) විසින් සිදු කරන ලද විමර්ශනවලට අදාළ පැමිණිලි සැලකිය යුතු සංඛ්‍යාවක් මහජන උපයෝගිතා කොමිසම වෙත ලැබේ. හඳුනාගෙන ඇති හේතු ලෙස ප්‍රධාන වශයෙන් ම එවැනි පරීක්ෂණයක් පැවැත්වීම සඳහා විනිවිදභාවයෙන් යුතු ක්‍රියා පටිපාටියක් නොතිබීම සහ බෙදාහැරීමේ බලපත්‍රලාභීන් විසින් එවැනි පරීක්ෂණ පැවැත්වීමේ නොහැලපීම වේ. තවද, එවැනි විමර්ශනයක් තුළ දී බෙදාහැරීමේ බලපත්‍රලාභී කාර්ය මණ්ඩලයේ ක්‍රියාදාමයන් ඇතැම් විට ඉතා අවිනිත වන අතර පාරිභෝගිකයන් බිය ගැන්වීමට පවා පසුබට නොවන බව ද දැන ගැනීමට ලැබී ඇත. එවැනි සිද්ධීන් පිළිබඳව විමර්ශනය කිරීමේ දී, බෙදාහැරීමේ බලපත්‍රලාභීන්ගේ ද අයිතිය ආරක්ෂා කරමින් එවැනි විමර්ශනවලදී බෙදාහැරීමේ බලපත්‍රලාභීන් විසින් අනුගමනය කළ යුතු නීති මාර්ගෝපදේශක අවශ්‍යතාවය පාරිභෝගිකයින්ගේ අයිතිවාසිකම් සුරක්ෂිත කිරීම සඳහා ඉතා වැදගත් වී තිබේ.

මාර්ගෝපදේශය සැකසීමේ දී ඕනෑම විදුලි මීටරයක ලේඛනයේ සැකකටයුතු වෙනස් කිරීම් විමර්ශනයට අදාළ නීතිමය සහ නියාමන රාමුව අධ්‍යයනය කිරීම, ලංකා විදුලිබල මණ්ඩලය සහ ලංකා විදුලි සමාගම (පුද්ගලික) සමාගම විසින් භාවිතා කරනු ලබන ඕනෑම විදුලි මීටරයක ලේඛනයේ සැකකටයුතු වෙනස් කිරීමක් විමර්ශනය කිරීම සඳහා පවතින මාර්ගෝපදේශ හෝ ක්‍රියා පටිපාටි සමාලෝචනය කිරීම සහ කිසියම් විදුලි මතු ලේඛනයක සැකකටයුතු වෙනස් කිරීමක් විමර්ශනය කිරීම වන මාර්ගෝපදේශ සහ/හෝ ක්‍රියා පටිපාටි සම්බන්ධයෙන් ප්‍රශ්න පාත්‍රත්වය පරිවර්තනය සමාලෝචනය කිරීම සිදු කරන ලදී.

එ අනුව, 2020 වර්ෂයේ දී, පාරිභෝගිකයා සහ උපයෝගිතා සපයන්නන් යන දෙඅංශයෙන්ම ප්‍රතිලාභ ලබන විමර්ශනයක දී අනුගමනය කළ යුතු පියවර, කාල රාමු, බලය පැවරීමේ ක්‍රියාවලිය සහ අනුමැති ක්‍රියාවලිය ඇතුළුව, අදාළ නීති, රෙගුලාසි, රීති, කේත, ක්‍රමවේදවලට අනුකූල වන ඕනෑම විදුලි මීටරයක ලේඛනයේ සැකකටයුතු වෙනස් කිරීමක් පිළිබඳව විමර්ශනය කිරීම සඳහා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් මාර්ගෝපදේශයක් සකස් කරන ලදී.

විදුලි කර්මාන්තය සඳහා වන ආයෝජන ආකර්ෂණය සම්බන්ධ ප්‍රතිපත්ති උපදෙස්

පසුගිය වසර 10 තුළ ආයෝජන මට්ටම මගින් පෙන්නුම් කරන්නේ විශේෂයෙන්ම ඉන්දියාව සහ බංග්ලාදේශය වැනි කලාපීය වෙළෙඳපොළ සමග සසඳන විට විදුලි කර්මාන්තයට ආයෝජන ආකර්ෂණයන් නොපැවති බවයි. අකාර්යක්ෂම ප්‍රසම්පාදන පිළිවෙත් සහ මන්දගාමී සම්ප්‍රේෂණ පද්ධති සංවර්ධනය විදුලිබල උත්පාදන ව්‍යාපාරයට පෞද්ගලික ආයෝජන ආකර්ෂණය කර ගැනීමට ප්‍රධාන බාධකයක් ලෙස සැලකේ. අකාර්යක්ෂම ප්‍රසම්පාදන පිළිවෙත් සහ මන්දගාමී සම්ප්‍රේෂණ පද්ධති සංවර්ධනය විදුලිබල උත්පාදන ව්‍යාපාරයට පෞද්ගලික ආයෝජන ආකර්ෂණය කර ගැනීමට ප්‍රධාන බාධකයක් ලෙස සැලකේ.

පාර්ශවකරුවන්ගේ උපදෙස් සමඟින් ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වත්මන් තත්ත්වය අධ්‍යයනය කළ අතර, සම්ප්‍රේෂණ විවෘත ප්‍රවේශය, විදුලි සම්ප්‍රේෂණය සහ බෙදාහැරීම සඳහා විදුලි ජාල සාමූහිකව යොදා ගැනීම සහ පුද්ගලික සම්ප්‍රේෂණ ආයෝජන වැනි ව්‍යුහාත්මක වෙනස්කම් ලෙස (රෙබීය සහ අනුබද්ධ සේවා) කර්මාන්තයේ ආයෝජන ප්‍රවර්ධනය කළ හැකි ශ්‍රී ලංකාවේ විදුලිබල කර්මාන්තය සඳහා වඩා හොඳ ආයෝජන පරිසරයක් නිර්මාණය කිරීම සඳහා කළ යුතු රේ පිළිබඳ ප්‍රතිපත්තිමය උපදෙස් ලෙස යොමු කරන ලද වාර්තාවක් ඉදිරිපත් කරන ලදී.

විද්‍යුත් ජාලයේ එක් ස්ථානයක දී ජනනය වන විදුලිය ජාලයේ තවත් ලක්ෂ්‍යයකට සම්ප්‍රේෂණය කිරීම ගැන සඳහන් වන විදුලි සම්ප්‍රේෂණය සහ බෙදාහැරීම සඳහා විදුලි ජාල සාමූහිකව යොදා ගැනීමේ වැදගත්කම පිළිබඳ ප්‍රතිපත්ති පත්‍රිකාවෙන් සාකච්ඡා කෙරේ (උත්පාදකයේ ජාල සීමාවෙන් ඔබ්බට). අත්‍යවශ්‍යයෙන්ම, සම්ප්‍රේෂණ සහ/හෝ බෙදාහැරීමේ ජාල ක්‍රියාකරුවන් මෙම උත්පාදන කරුවන් වෙත තම ජාලය කුලියට දෙනු ඇති අතර, එමඟින් ඔවුන්ගේ විදුලිය ජනන ස්ථානයට දුරින් පිහිටි තෙවන පාර්ශවයකට විකිණීමට ඉඩ සලසයි.

2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ 16 (ආ) වගන්තියට අනුව, විදුලිබල උත්පාදන බලපත්‍රලාභියා විසින් සම්ප්‍රේෂණ බලපත්‍රලාභියාට එහි සම්පූර්ණ නිෂ්පාදනය අලෙවි කළ යුතු අතර (හුදෙක්ම සහ පමණක්) එමඟින් විදුලි සම්ප්‍රේෂණය සහ බෙදාහැරීම සඳහා විදුලි ජාල සාමූහිකව යොදා ගැනීමට අවශ්‍යයන්ම අවසර නොදේ.

මේ අනුව, විදුලි සම්ප්‍රේෂණය සහ බෙදාහැරීම සඳහා විදුලි ජාල සාමූහිකව යොදා ගැනීමට ඉඩ දීම සඳහා, 2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ 16 (ආ) වගන්තිය, කර්මාන්තයේ වැඩි පුද්ගලික අංශයේ ආයෝජන සඳහා ඉඩ ලබා දෙමින් විදුලි උත්පාදන බලපත්‍රයක් හිමිකරගත හැකි පාර්ශවයන් සීමා කරන එම පනතේ 9(1) වගන්තියට ද සුදුසු සංශෝධන සහිතව අවලංගු කළ යුතු බව ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව හඳුනාගෙන ඇත.

මීට අමතරව, ස්වාධීන සම්ප්‍රේෂණ පද්ධති ක්‍රියාකරුවෙකු ස්ථාපන කිරීම ප්‍රතිපත්ති පත්‍රිකාව මගින් හඳුනාගෙන ඇති අතර, එය විදුලි උත්පාදන ආයෝජන ආකර්ෂණය කර ගැනීමට අවශ්‍ය රජයේ මැදිහත්වීම් අවම කරන විදුලි උත්පාදන ව්‍යාපාරයේ පුද්ගලික ආයෝජකයින් සඳහා සම අවස්ථා නිර්මාණය කරනු ලබන ආයෝජන සැලසුම් සහ පද්ධති මෙහෙයුම් කාර්යයන්

(රජය විසින් පාලනය කරනු ලබන නමුත් විදුලිබල උත්පාදන යන්ත්‍රාගාර වල අයිතියකින් තොර එවා වඩාත් සුදුසු වේ) සම්බන්ධ වගකීම් දරනු ඇත

03 වන ප්‍රතිඵලය - මහජනතාවගේ, බලපත්‍රලාභීන්ගේ සහ මෙහෙයුම්කරුවන්ගේ දේපල සහ සැම පිවිසෙකුම සඳහා ඉහළ ආරක්ෂාවක් වැඩිදියුණු කිරීම

PUCSL වෙත පවරා ඇති කාර්යයන් අතර, 2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ අංක 4 (1) I වගන්තියට අනුව විදුලිය ජනනය, සම්ප්‍රේෂණය, බෙදාහැරීම, සැපයුම සහ භාවිතය නිසා ඇතිවන අනතුරුවලින් මහජනතාව ආරක්ෂා කිරීමේ වගකීමක් මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සතුව පවතී. ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් පාරිභෝගිකයින් සහ බලපත්‍රලාභීන් විසින් ආරක්ෂිතව විදුලිය භාවිතා කිරීම සහතික කිරීම සඳහා නියාමන මෙවලම් ගණනාවක් සකස් කර ඇති අතර 2012 වර්ෂයේ දී 18ක් වූ විදුලිසැර වැදීමේ සංඛ්‍යාව 2018 වර්ෂයේ දී 89ක් දක්වා අඩු කිරීමට සමත් වූ අතර එය සියයට 50කින් පමණ අඩු වීමකි. ජාත්‍යන්තර මිණුම් සලකුණට අනුව, විදුලි සැර වැදීමෙන් සිදු වන මරණ සංඛ්‍යාව මිලියනය එකක ජනතාවක් සඳහා එක් වසරකට විදුලි සැර වැදීම එකක් පමණි.

2020 දී ශ්‍රී ලංකාව විදුලි සැර වැදීමෙන් සිදු වූ මරණ 102 ක් වාර්තා කර ඇති බවත් එය 2010 වසරට වඩා සියයට 35 කින් අඩු වී ඇති බව ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් නිකුත් කරන ලද 2020 විදුලි සැර වැදීමේ වාර්තාව අනාවරණය කරයි. මෙය මහජනතාව සහ පරිශ්‍රයන් සඳහා විදුලි ආරක්ෂණ පරිසරයක් නිර්මාණය කිරීම සහ ජාත්‍යන්තර මිණුම් සලකුණ කරා ළඟා වීමේ අරමුණින් ශ්‍රී ලංකාවේ විදුලි කාර්මිකයන්ට බලපත්‍ර ලබාදීමේ රාමුව, ශ්‍රී ලංකාවේ කෙටෙති සහ පේනු සඳහා ජාතික ප්‍රමිතිය පරිශ්‍රයට විදුලි රැහැන් වල අවම දුර සහ යනාදිය සම්බන්ධයෙන් නීති රීති ආදිය ඇතුළත්ව විදුලිය ආරක්ෂිතව භාවිතා කිරීම සහ නියාමන මෙවලම් බොහොමයක් හඳුන්වාදීම පිළිබඳව ජනතාව දැනුවත් කිරීම සඳහා ගනු ලැබූ විවිධ ක්‍රියා මාර්ග නිසා ඇති වූ ප්‍රතිඵලයකි.

ශ්‍රී ලංකාව 2020 වර්ෂයේදී විදුලි සැර වැදීම හේතුවෙන් මරණ 102ක් වාර්තා කර ඇති අතර, එය 2010 වසරට වඩා සියයට 35 කින් අඩු වීමක් බව 2020 විදුලි සැර වැදීමේ වාර්තාව අනාවරණය කරයි. ශ්‍රී ලංකාව 2010 වසරේ දී විදුලි සැර වැදීමෙන් මරණ 156ක් වාර්තා කළ අතර, 2012 වසරේ මරණ සංඛ්‍යාව 180ක් වාර්තා කරමින් එම සංඛ්‍යාව ඉහළ ගියේය. කෙසේ වෙතත්, අලුතින් නිකුත් කරන ලද වාර්තාවෙන් පෙන්නුම් කරන්නේ, 2015 සිට වසරකට විදුලි සැර වැදීමේ සංඛ්‍යාව 100 ආසන්නයේ රැඳී ඇති බවයි.

වගාව ආරක්ෂා කිරීම හෝ වන සතුන් මැරීම සඳහා නීතිවිරෝධී ලෙස විදුලි රැහැන් ඇදීම රටතුළ විදුලිසැර වැදීම හේතු කොට ගෙන සිදුවන ඉහළම මරණවලට ප්‍රධානතම හේතුව ලෙස හඳුනාගෙන ඇති අතර, නිවසේ/වැඩබිමේ සුළු පරිමාණ විදුලි අලුත්වැඩියා සහ විදුලි රැහැන් ආශ්‍රිත කටයුතු ද විදුලි සැර වැදීම සඳහා බලපා ඇත. 2020 දී එය විදුලි සැර වැදීමෙන් සිදු වූ මුළු මරණ වලින් සියයට 45 කි.

ශ්‍රී ලංකාවේ ගම්මාන බොහොමයකට නගන සන්නායක මගින් විදුලිය සපයන බැවින්, සමහර මිනිසුන්ට සතුන් මැරීමට, වගාවන් ආරක්ෂා කිරීමට හෝ මසුන් ඇල්ලීමට පවා විදුලිය හොඳ මෙවලමක් බවට පත්ව තිබේ. සංඛ්‍යාලේඛනවලට අනුව, ධීවර හා වගා ආරක්ෂාව සඳහා විදුලිය නීති විරෝධී ලෙස භාවිත කිරීම හේතුවෙන් වාර්තා වන විදුලිසැර වැදීමේ සිදුවීම්වලට ගොදුරු වූවන්ගෙන් වැඩි පිරිසක් නිති විරෝධී වැටවල් සවිකළ අයම වෙත.තවද, වන සතුන් මැරීමට අවමන ලද උගුල් මගින් විදුලි සැර වැදීම නිසා අහිංසක මිනිසුන් රැසක්ද මිය ගොස් ඇති බව, වාර්තාව පවසයි.

2020 වර්ෂය තුළ සිදු වූ විදුලි සැර වැදීමෙන් සියයට 54ක් මධ්‍යම, දකුණ සහ වයඹ පළාත්වල වාර්තා වී ඇති අතර, මධ්‍යම සහ දකුණු පළාත් එක්ව විදුලි සැර වැදීම හේතුවෙන් මරණ 40ක් වාර්තා කර ඇත. උතුරු පළාත අඩුම අගය වාර්තා කර ඇත. පසුගිය වසර 5 (2016 - 2020) තුළ සිදුවූ විදුලිසැර වැදීමෙන් සියයට 37ක් දකුණු සහ මධ්‍යම පළාත්වල වාර්තා වූ වාර්තාව පෙන්වා දේ.

2020 වර්ෂය තුළ සිදුවූ විදුලිසැර වැදීම්වලින් සියයට 40ක් ශ්‍රී ලංකාවේ පොලිස් කොට්ඨාශ 39 න් මහනුවර, බණ්ඩාරවෙල, තංගල්ල, රත්නපුර සහ පොළොන්නරුව යන පොලිස් වසම්වලින් වාර්තා වී ඇති බව 2020 වර්ෂය සඳහා වන පළාත් දත්ත මගින් පෙන්වා දේ. මහනුවර පොලිස් වසමෙන් පසුගිය වසරේ වැඩිම මරණ සංඛ්‍යාව 14 ක් වාර්තා විය. 2016 - 2020 වසර පහ තුළ විදුලි සැර වැදීම හේතුවෙන් සිදු වූ මරණ 45 ක් වාර්තා කරමින් දිවයිනේ ඉහළම ස්ථානය ලෙස මහනුවර පොලිස් කොට්ඨාශය රැඳී සිටී.

2020 වසරේ වාර්තා වූ විදුලිසැර වැදීම හේතුවෙන් සිදු වූ මුළු මරණවලින් සියයට 81ක් පිරිමි වන බැවින්, පිරිමින් විදුලි සැර වැදීම සඳහා වැඩි වශයෙන් නිරාවරණය වන බව නවතම සංඛ්‍යාලේඛන පෙන්වා දේ. වයස අවුරුදු 40 සිට 50 දක්වා වයස් සීමාවේ පසුවන පුද්ගලයින් 2020 දී විදුලි සැර වැදීමෙන් වඩාත් අවදානමට ලක්විය හැකි වයස් කාණ්ඩය ලෙස පෙනී සිටින අතර, එය විදුලි සැර වැදීම හේතුවෙන් සිදු වූ මරණ 102 න් සියයට 19 ක් සඳහා දායක වේ.

ජාත්‍යන්තර මිණුම් ලකුණට අනුව, විදුලි සැර වැදීමේ විභවතාව වසරකට මිලියනයකට එක් (01) විදුලි සැර වැදීමක් පමණි. 2019 දී, ශ්‍රී ලංකාවේ විදුලි සැර වැදීමේ දර්ශකය ගෝලීය මිණුම් ලකුණට වඩා පස් ගුණයකින් වැඩි විය.

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව මාසිකව සහ වාර්ෂිකව විදුලි ආරක්ෂාව සම්බන්ධ පාර්ශ්වකරුවන්ගේ කටයුතු අධීක්ෂණය කරයි. මේ යටතේ, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව අතීත විදුලි සැර වැදීමේ වාර්තා, විදුලි සැර වැදීමේ ප්‍රවණතා සියුම් ලෙස පරීක්ෂා කරන අතර, ආරක්ෂක රෙගුලාසි සහ ප්‍රමිතීන් ක්‍රියාත්මක කිරීම නියාමනය කරයි.

2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් විදුලි සැර වැදීමේ විශ්ලේෂණ වාර්තාව - 2019, විදුලි සැර වැදීමේ විශ්ලේෂණ වාර්තාව 2020 සකස් කරන ලද අතර, එය ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ නියාමන මෙවලම් මුඛගත කිරීමට උපකාරී විය.

මාර්ග සංවර්ධනය සමග එකාබද්ධ වූ උපයෝගිතා සේවා පිවිසුම් ව්‍යාපෘති සඳහා විශේෂිත වූ ආර්ථික ආකෘතියක් සංවර්ධනය කිරීම

මාර්ග දිගේ නිසි උපයෝගිතා සේවා පිවිසුම් නොමැතිකම නිසා ඉහළින් පිහිටි විදුලි රැහැන් මගින් පීඩිත හා දේපළවලට එල්ල වන තර්ජනය, විශ්වසනීයත්වය පිළිබඳ ගැටළු, ඉදිකිරීම් අවකාශයන්ට බාධා කිරීම් සහ විශේෂයෙන් නාගරික සහ ජනාකීර්ණ ප්‍රදේශවල උපයෝගිතා (විදුලිය, ජලය, ටෙලිකොම්) ඉදිකිරීම් මගින් මාර්ගවලට නිතර හානි වීම වැනි ගැටළු ඇති වී තිබේ. උපයෝගිතා සේවා පිවිසුම් ක්‍රියාත්මක කිරීම මිල අධික වන අතර, එබැවින් මාර්ග බලධාරීන්, උපයෝගිතා සේවා සපයන්නන්, පාරිභෝගිකයින් සහ සාමාන්‍ය ජනතාව විසින් දිගු කාලීනව රැස් කරන ලද සම්පූර්ණ ප්‍රතිලාභ ඇගයීමකින් තොරව, උපයෝගිතා සේවා පිවිසුම් එකාබද්ධ කිරීමේ ව්‍යාපෘති ආර්ථික වශයෙන් සාධාරණත්වය කළ නොහැක. එබැවින්, අරමුදල් සුරක්ෂිත කර ගැනීමට භාණ්ඩාගාරයට හෝ අදාළ ආයතනවලට එක්තු ගැන්වීම පිණිස මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති ඔස්සේ උපයෝගිතා සේවා පිවිසුම් ක්‍රියාත්මක කිරීම හා සම්බන්ධ ආර්ථික ප්‍රතිලාභ සහ පිරිවැය ඇගයීමට ලක් කිරීම අවශ්‍ය වන අතර, එමගින් මාර්ග ඔස්සේ උපයෝගිතා පිවිසුම් ක්‍රියාත්මක කරනු ලැබීම අවශ්‍ය වේ.

එ අනුව 2020 දී ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් මාර්ග සංවර්ධන ව්‍යාපෘති යටතේ උපයෝගිතා සේවා පිවිසුම් එකාබද්ධ කිරීමේ ආර්ථික ඇගයීම සහ සංවේදීතා විශ්ලේෂණය සිදුකිරීමට තීරණ ගන්නට භාවිතා කළ හැකි ආර්ථික ඇගයීම් ආකෘතියක් සකස් කරන ලදී. උපයෝගිතා සේවා පිවිසුම නවතම මාදිලියට ක්‍රියාත්මක කිරීම මගින් විදුලි අනතුරු, වාහන අනතුරු, මාර්ග තදබදය වැනි සිදුවීම් අඩුකර, සේවා සපයන්නන්ගේ විශ්වසනීයත්වය වැඩි කරමින්, විශේෂිත සේවා පිවිසුම් නොමැති වීම සම්බන්ධයෙන් උපයෝගිතා මාරුවීම් සහ නඩත්තු කිරීමේදී දැරීමට සිදුවන වියදම් අවම කරයි. එබැවින් උපයෝගිතාවල ආරක්ෂාව සහ ආර්ථිකය වැඩිදියුණු වනු ඇත.

ගෘහස්ථ ජල පොම්ප සඳහා විදුලි ආරක්ෂණ පරිශීලක මාර්ගෝපදේශය

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත පවරා ඇති කාර්යයන් අතර, 2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ අංක 4 (1) I වගන්තියට අනුව විදුලිය ජනනය, සම්ප්‍රේෂණය, බෙදාහැරීම, සැපයුම සහ භාවිතය නිසා ඇතිවන අනතුරුවලින් මහජනතාව ආරක්ෂා කිරීමේ වගකීමක් ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවට ඇත.

2019 දී, නිවාසවල භාවිතා කරන ජල පොම්ප ගෘහස්ථ මට්ටමින් සිදු වූ විදුලි සැර වැදීමේ සංඛ්‍යාවට බලපෑමක් ඇති කරන බව ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සඳහන් කරයි. එබැවින්, ශ්‍රී ලංකාවේ ගෘහස්ථ ජල පොම්ප සඳහා ආරක්ෂිත පරිශීලක මාර්ගෝපදේශයක් සැකසීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව තීරණය කළ අතර එයට ජල පොම්පයක් ආරක්ෂිතව ක්‍රියා කරන ආකාරය, ජල පොම්පයක් ස්ථාපනය කරන ආකාරය, සහ ගැටළුවක් මතු වුවහොත් ගත යුතු ආරක්ෂක ක්‍රියාමාර්ග පිළිබඳ අත්පොතක් ඇතුළත් වේ. කෙටුම්පත් මාර්ගෝපදේශය 2020 වර්ෂයේදී සම්පූර්ණ කරන ලදී.

ආරක්ෂක විදුලි වැට්ටල් සඳහා නියාමනය හෝ රීතිය

2018 වසර තුළදී, සොරකම් සඳහා ආරක්ෂිත පියවරක් ලෙස සකසා ඇති වෙනත් අයගේ නිවාස පරිශ්‍රවල මායිම් දිගේ ඉදිකර ඇති සජීවී විදුලි වැට්ටල් මගින් ඔවුන්ගේ ආරක්ෂාව අනතුරේ හෙලා ඇති බව කියමින් පාරිභෝගිකයින්ගෙන් පැමිණිලි රාශියක් ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත ලැබුණි. ආරක්ෂක විදුලි වැට්ටල් සම්බන්ධයෙන් නියාමනයක් ශ්‍රී ලංකාව තුළ නොමැති බව හඳුනා ගන්නා ලදී.

එමනිසා, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව අදාළ බලධාරීන් සහ පාර්ශ්වකරුවන් සමඟ කටයුතු කර ජනතාවගේ සහ දේපළවල ආරක්ෂාව සහතික කරමින් පාරිභෝගික පරිශ්‍රවල මායිම් ඔස්සේ සවි කර ඇති විදුලි වැට්ටල් ආරක්ෂාව සහතික කිරීම සඳහා රෙගුලාසියක් සකස් කළේය. රෙගුලාසියේ පළමු කෙටුම්පත 2020 වර්ෂයේදී අවසන් කරන ලදී.

විදේශීය කොන්ත්‍රාත්කරුවන් විසින් IET රෙගුලාසිවලට භාරගෙන ඇති ඉදිකිරීම් ව්‍යාපෘතිවල විදුලි ස්ථාපනයන්ගේ අනුකූලතාව සහතික කිරීම.

ශ්‍රී ලංකා ජනතාවගේ සහ ප්‍රවාසිකයින්ගේ විවිධ නිවාස අවශ්‍යතා සපුරාලීම සඳහා ඉදිකරන ලද නව සහාධිපත්‍ය සමගින් ශ්‍රී ලංකාවේ නිශ්චල දේපළ වෙළෙඳපොළ වාර්ෂිකව පුළුල් වේ. ශ්‍රී ලංකාව මහල් නිවාස හෝ සහාධිපත්‍ය ඉදිකිරීමේදී රැහැන් ඇදීම සඳහා IET ප්‍රමිතිය අනුගමනය කරයි. කෙසේ වෙතත්, මෙම රෙගුලාසිය සමහර අවස්ථාවලදී අනුගමනය කර නොමැති බව ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් හඳුනාගෙන ඇත. එබැවින් 2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් නියාමනය පිළිපැදීම පිළිබඳ අදාළ සියලු පාර්ශවකරුවන් සමඟ සාකච්ඡාවක් පවත්වා ඉදිකිරීම් ව්‍යාපෘති සඳහා අදාළ වන තොරතුරු බෙදාහරින ලද අතර, එවා සියලු පාර්ශවකරුවන්ට රෙගුලාසිය පිළිපැදීමට සහ ප්‍රගුණ කිරීමට සහය වනු ඇත.

ඊට අමතරව, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් 2020 වර්ෂයේදී ස්ථානීය පරීක්ෂණ තුනක් (03) පවත්වන ලද අතර, ඉදිකිරීම් ව්‍යාපෘති පිළිබඳව සහාධිපත්‍ය අධිකාරියට උපදෙස් දෙන ලදී.

බලපත්‍රලාභීන්ගේ විදුලි සම්ප්‍රේෂණ සහ බෙදාහැරීමේ ක්‍රමය හරහා නීතිවිරෝධී ලෙස විදුලිය ලබා ගන්නා හෝ භාවිත කරන පුද්ගලයන්ට එරෙහිව නඩු පැවරීමට සම්බාධක නිර්දේශ කිරීම.

2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ 48 (4) උප වගන්තියට අනුව (සංශෝධිත පරිදි) එකී පනත යටතේ වරදක් සම්බන්ධයෙන් කොමිසමේ ලිඛිත අවසරය ඇතිව හැර මහේස්ත්‍රාත් අධිකරණයේ නඩු පැවරීම සිදු නොකළ යුතුය.

2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත අවසර අයදුම්පත් 542 ක් ලැබුණු අතර, සියලුම අයදුම්පත් ඇගයීමට ලක් කර අවශ්‍ය විට සහ අවශ්‍ය අවස්ථාවල අනුමැතිය ලබා දෙන ලදී.

පාරිභෝගිකයින්ගේ ඉල්ලීම මත හෝ කොමිෂන් සභාවේ නියෝග මත පරීක්ෂණ පැවැත්වීම, විදුලි රැහැන් හෝ පිරිසත පරීක්ෂා කිරීම හෝ විදුලිය සැපයීම.

පාරිභෝගිකයින් සහ පොදු ජනතාව විසින් ශ්‍රී ලංකා විදුලිබල පනත යටතේ සකස් කර ඇති විධිවිධාන, රෙගුලාසි හෝ රීති උල්ලංඝනය කිරීම සම්බන්ධව (විදුලි (විදුලි පරීක්ෂකයන් කාර්යයන්, රාජකාරි සහ ක්‍රියා පටිපාටි) රෙගුලාසිය -2015 හි 2 වන වගන්තියට අනුව) සහ බලපත්‍රලාභීන්, පාරිභෝගිකයින් සහ සාමාන්‍ය ජනතාව අතර ඇතිවන විදුලිය ආශ්‍රිත ගැටළු සංවර්ධනය සම්බන්ධ පරීක්ෂණ ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් පවත්වන ලදී. 2020 වර්ෂයේදී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව මේ සම්බන්ධයෙන් පරීක්ෂණ 08ක් පවත්වන ලදී.

විදුලි පේනු සහ කෙටෙහි ප්‍රමිතිකරණය

ශ්‍රී ලංකාවේ විදුලි සැර වැදීම අවම කිරීමට සහ විදුලි ආරක්ෂාව වැඩි දියුණු කිරීමට දරන ප්‍රයත්නය සමගින්, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව බලධාරීන් සහ සංගම් කිහිපයක් සමඟ අඛණ්ඩව කටයුතු කරයි.

2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් ඉහළ ආරක්ෂාවක් සහ ගුණාත්මක බවකින් යුත් විදුලි දිගු එක්ටෙන්ෂන් කෝඩ් extension code නිර්මාණය කිරීමට සහ එහි අවිච්ඡිද්‍ර සකස් කිරීමට මොරටුව විශ්ව විද්‍යාලයක් සමඟ එකතු වෙමින් දේශීය සොකට් සහ ප්ලග් නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය ද්‍රව්‍ය වැඩිදියුණු කිරීමට තවත් පියවරක් ඉදිරියට තබන ලදී.

අයදුම් කිරීමේ ක්‍රියාවලිය, යෝග්‍යතා නිර්ණායක, අලුත් කිරීමේ ක්‍රියාවලිය, අවලංගු කිරීමේ ක්‍රියාවලිය, වගකීම් සහ වගවීම ඇතුළුව ශ්‍රී ලංකාවේ විදුලි කාර්මිකයන්ට බලපත්‍ර ලබාදීම සඳහා මාර්ගෝපදේශයක් ද ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් ස්ථාපිත කරන ලදී.

ප්‍රතිඵල 04 - මිනිසුන් සතුන් සහ ශාක සඳහා වැඩිදියුණු කළ පාරිසරික තත්ත්වයන්

පුනර්ජනනීය බලශක්ති සංවර්ධනය ප්‍රවර්ධනය කිරීම

උත්පාදනය සහ සම්ප්‍රේෂණ සැලසුම් පිළිබඳ තීරණ ගැනීම සඳහා පුනර්ජනනීය බලශක්ති බෙදාදීමේ දත්ත වාර්තා කිරීම අත්‍යවශ්‍ය වේ. මේ වන විට, සාධාරණ කාල පරාසයන් තුළ සැබෑ පුනර්ජනනීය බලශක්ති බෙදාහැරීම වාර්තා කිරීමේදී පරතරයක් පවතී. දත්ත ඉදිරිපත් කිරීමේ මෘදුකාංග යෙදුම දැනට පවතින බලපත්‍ර තොරතුරු ඉදිරිපත් කිරීමේ පද්ධතිය සමඟ භාවිතා කිරීමට සංවර්ධනය කරන ලදී.

ලක්විජය බලාගාරයේ පාරිසරික කාර්යසාධනය නියාමනය කිරීම

කොමිෂන් සභාව විසින් සේවයේ යොදවා ඇති විශේෂඥ කමිටුව විසින් සකස් කරන ලද පාරිසරික බලපෑම් අවම කිරීමේ ක්‍රියාකාරී සැලැස්ම ක්‍රියාත්මක කිරීම අධීක්ෂණය කරන ලදී. ක්‍රියාකාරී සැලැස්ම ක්‍රියාත්මක කිරීම මත සැලකිය යුතු ප්‍රගතියක් අත්කරගෙන ඇති බවත් එමගින් බලාගාරයේ ක්‍රියාකාරීත්වය මගින් ඇති වන අහිතකර බලපෑම අවම කර ගැනීමට හැකි වී ඇති බවත් නිරීක්ෂණය විය. මධ්‍යම පරිසර අධිකාරිය සහ පළාත් පරිසර අධිකාරිය විසින් බලාත්මක කරන ලද රෙගුලාසිවලට අනුව ලක්විජය බලාගාරයේ පාරිසරික කාර්ය සාධනය නිරීක්ෂණය කරන ලදී.

තාප බලශක්ති බාහිර දේ පිළිබඳ පාර්ශ්වකාර තොරතුරු විමසීම

බලශක්ති උත්පාදනය වායු දූෂණය, ජල දූෂණය, විෂ ද්‍රව්‍ය මුදා හැරීම සහ GHG විමෝචනය ඇතුළත් බලපෑම් රාශියක් ඇති කරයි. මෙම සමාජීය සහ පාරිසරික පිරිවැය බාහිර ලෙස හඳුන්වනු ලබන අතර යෙදවිය යුතු උත්පාදන තාක්ෂණයන් සඳහා අවම ආර්ථික පිරිවැය අවබෝධ කර ගැනීම සඳහා එය නිවැරදිව ප්‍රමාණනය කළ යුතුය.

දුහත කරුණුවලට අනුකූලව, කොමිෂන් සභාව විසින් ශ්‍රී ලංකාවේ .තාප ශක්තියේ බාහිර පිරිවැය ඇස්තමේන්තු කිරීම” පිළිබඳව පාර්ශ්වකාර තොරතුරු විමසීම පවත්වන ලද අතර, වැඩිදුර ඇගයීම සහ අවසන් වාර්තාවට ඇතුළත් කිරීම සඳහා ලිඛිත ඉදිරිපත් කිරීම් එකතු කරන ලදී. මේ ආකාරයෙන් ශ්‍රී ලංකාවේ කළ පළමු පර්යේෂණය මෙය වූ බැවින් මෙම පර්යේෂණය සමාජයට නව දැනුමක් එක් කළේය.

විදුලිය කාර්යක්ෂම භාවිතය සහ සංරක්ෂණය ප්‍රවර්ධනය කිරීම

රටේ ආර්ථික සංවර්ධනය හේතුවෙන් බලශක්ති ඉල්ලුම දිනෙන් දින ඉහළ යයි. කෙසේ වෙතත්, ඉල්ලුම වර්ධනයට සමානව බලශක්ති සැපයුම පුළුල් නොවේ. බලශක්ති කාර්යක්ෂමතාව සහ සංරක්ෂණය මෙම පරතරය අඩු කිරීම සඳහා සහාය වීමට විශාල විභවයක් ඇත.

දුහත කරුණු සැලකිල්ලට ගනිමින්, කොමිෂන් සභාව විසින් 2020 දී සමාජ මාධ්‍ය අවකාශ සහ වෙබ් මාධ්‍ය හරහා ගෘහස්ථ, වාණිජ සහ කාර්මික පාරිභෝගිකයින් ආවරණය වන පරිදි බලශක්ති කාර්යක්ෂමතාව සහ සංරක්ෂණය සඳහා දැනුවත් කිරීමේ වැඩසටහනක් පවත්වන ලදී.

බහිෂ් තෙල් කර්මාන්තය



ලිහිසි තෙල් වෙළෙඳපොළ වාර්තාව

2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් 2019 ලිහිසි තෙල් වෙළෙඳපොළ වාර්තාව ප්‍රකාශයට පත්කර, කාර්මික විද්‍යාල සඳහා දැනුවත් කිරීමේ වැඩසටහන් කිහිපයක් පවත්වා ලිහිසි තෙල් ගිවිසුම් අළුත් කිරීම සම්බන්ධීකරණය කරන ලදී.

2019 ලිහිසි තෙල් වෙළෙඳපොළ වාර්තාවට අනුව, ලිහිසි තෙල් ආනයනය, අපනයනය, විකිණීම, සැපයීම හෝ බෙදාහැරීම සඳහා බලයලත් පාර්ශ්ව (සමාගම/නාමිකයා) එකොළහක් (11) සහ පාර්ශ්ව තුනකට ශ්‍රී ලංකාව තුළ ලිහිසි තෙල් නිශ්චිත සන්නාමය(සන්නාම) යටතේ ආනයනය, අපනයනය, මිශ්‍ර කිරීම, නිෂ්පාදනය කිරීම, විකිණීම, සැපයීම හෝ බෙදා හැරීම සඳහා බලය ලබා දී ඇත.


2019 වසර තුළ අලෙවි කළ වාර්තා වූ මුළු ලිහිසි තෙල් පරිමාව 62,481 kL වන අතර, එය 2018 දී පැවති ප්‍රමාණයට වඩා 1,786 kL කින් අඩුය. කෙසේ වෙතත්, 2019 දී අලෙවි කළ ලිහිසි තෙල්වල මුළු වටිනාකම රු. බිලියන 28.37 ක් වන අතර, එය 2018 දී පැවති ප්‍රමාණයට වඩා රු. බිලියන 1.03 ක ඉහළ අගයකි. එ අනුව, 2018 වසරට සාපේක්ෂව 2019 වසර තුළදී, 2.78%ක විකුණුම් පරිමාව අනුව, ලිහිසි තෙල් වෙළෙඳපොළ සෘණ වර්ධනයක් වාර්තා කර ඇත.

තවද, මුළු ලිහිසි තෙල් අලෙවි පරිමාවේ සෘණාත්මක වර්ධනයේ ප්‍රවණතාවක් 2017, 2018 සහ 2019 වසර තුළදී වෙළෙඳපොළේ නිරීක්ෂණය කළ හැක. 2019 වසර තුළදී, අලෙවි කරන ලද මෝටර් රථ ලිහිසි තෙල් සහ ග්‍රීස් යන දෙකෙහිම පරිමාව 4.87% සහ 9.92% කින් අඩු වී ඇති අතර, අලෙවි කරන ලද කාර්මික ලිහිසි තෙල් සහ සමුද්‍රීය ලිහිසි තෙල් යන දෙකෙහිම පරිමාව 2018 වසර තුළ වාර්තාකළ එවැනි නිෂ්පාදනවලට සාපේක්ෂව පිළිවෙලින් 3.82% සහ 10.70% කින් වැඩි වී ඇත.

2019 වසර තුළ අලෙවි කරන ලද මුළු වාර්තාකළ වාහන ලිහිසි තෙල් පරිමාව 44,950.47 kL වන අතර, එය 2018 දී පැවති ප්‍රමාණයට වඩා 2301.33 kL අඩු අගයකි. අලෙවි කරන ලද මෝටර් රථ ලිහිසි තෙල්වල වඩා පහළ පරිමාව 2019 වසර තුළ අලෙවි කරන ලද ලිහිසි තෙල්වල වාර්තාගත පරිමාවේ සමස්ත සෘණාත්මක වර්ධනයට සැලකිය යුතු ලෙස දායක වී ඇත. එමනිසා, 2015 සිට නිරීක්ෂණය කරන ලද මෝටර් රථ ලිහිසි තෙල් අලෙවි පරිමාවේ ධනාත්මක වර්ධනයේ ප්‍රවණතාවය 2019 වසර තුළ වෙනස් වී ඇත.

තවද, 2019 වසර තුළදී, අලෙවි කරන ලද ඩීසල් එන්ජින් ඔයිල් (තනි ශ්‍රේණිය) පරිමාව 2018 දී පැවති ප්‍රමාණයට සාපේක්ෂව ආසන්න වශයෙන් 10% (1,500 kL) කින් සැලකිය යුතු ලෙස අඩු වී ඇති අතර, ඩීසල් එන්ජින් ඔයිල් තනි ශ්‍රේණිය, ෆෝ ස්ටෝක් මෝටර් සයිකල් ඔයිල්, ටු ස්ටෝක් මෝටර් සයිකල් ඔයිල්, ඔටෝමෝටීව් ගියර් ඔයිල් සහ ස්වයංක්‍රීය ට්‍රාන්ස්මිෂන් ෆ්ලවිඩ්ල පරිමාව 2018 දී පැවති ප්‍රමාණයට සාපේක්ෂව සුළු වශයෙන් අඩු වී ඇත. පසුගිය වසර තුළ අලෙවි කරන ලද ඩීසල් එන්ජින් ඔයිල් (තනි ශ්‍රේණිය) පරිමාව අඩු වී ඇති අතර, අලෙවි කරන ලද පෙට්‍රල් එන්ජින් ඔයිල් (බහු ශ්‍රේණිය) පරිමාව එම කාලය තුළ වැඩි වී ඇත.

2019 ලිහිසි තෙල් වෙළෙඳපොළ දෙස බැල්මක්



ලිහිසි තෙල් සඳහා ශ්‍රී ලංකා ප්‍රමිති සමාලෝචනය සහ යාවත්කාලීනකිරීම.

ලිහිසි තෙල් වෙළෙඳපොළ සඳහා ජායා නියාමක ලෙස රජය විසින් ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව පත් කර ඇත. ව්‍යවස්ථාදායක බලගැන්වීම් දැනට සිදුවෙමින් පවතින අතර, එමගින් පහළ ධාරාවේ පෙට්‍රොලියම් කර්මාන්තය සම්පූර්ණයෙන්ම නියාමනය කිරීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවට හැකියාව ලැබේ. ලිහිසි තෙල් වෙළෙඳපොළේ ජායා නියාමක ලෙස, ලිහිසි තෙල් කර්මාන්තය ලිහිල් කිරීම සම්බන්ධයෙන් ප්‍රතිපත්ති සහ නියාමන කරුණු පිළිබඳ බහිෂ් තෙල් කර්මාන්ත අමාත්‍යාංශයට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව උපදෙස් ලබා දේ.

2006 දී, ලිහිසි තෙල් වෙළෙඳපොළ තවදුරටත් ලිහිල් කළ විට, ජාත්‍යන්තරව පිළිගත් ප්‍රමිතීන්ට අනුකූලව ගුණාත්මක ලිහිසි තෙල්වලට පමණක් වෙළෙඳපොළ තුළ අවසර ලබාදෙන බව සහතික කිරීම සඳහා ප්‍රතිපත්ති රාමුව සහ වෙළෙඳපොළ ප්‍රවේශ නිර්ණායක සැකසීම සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් බහිෂ් තෙල් කර්මාන්ත අමාත්‍යාංශයට සහාය සහ උපදෙස් ලබා දෙන ලදී.

එබැවින්, 2020 දී, පාර්ශ්වකරුවන්ගේ අදහස් විමසීමෙන් පසු අවශ්‍ය පරිදි පෙවුල්, ඩීසල්, භූමිතෙල් සහ ද්‍රව පෙට්‍රොලියම් වායු සඳහා දැනට පවතින ශ්‍රී ලංකා ප්‍රමිතීන් පහ සමාලෝචනය කිරීම සහ යාවත්කාලීන කිරීම සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සම්බන්ධීකරණය කරන ලදී.

අනවසර කලවම් ලිහිසි තෙල් සම්බන්ධයෙන් දිවයින පුරා වැටලීම්

ශ්‍රී ලංකාවේ වෙළෙඳපොළ තුළ කලවම් ලිහිසි තෙල්වල පැසුණු කොටසක් පවතින බව ගැඹුරු විශ්ලේෂණයකින් හඳුනාගෙන ඇති අතර, එය මුළු වෙළෙඳපොළෙන් ආසන්න වශයෙන් සියයට 20 ක් පමණ වේ. වෙළෙඳපොළේ පැසුණු කොටසක් පැවතීමට එක් ප්‍රධාන හේතුවක් වන්නේ ශ්‍රී ලංකා වෙළෙඳපොළේ අනවසර කලවම් ලිහිසි තෙල් සංසරණයයි.

වෙළෙඳපොළේ පවතින අඩු ගුණාත්මක ලිහිසි තෙල් පිළිබඳ පාරිභෝගික පැමිණිලි වැඩිවීම හේතුවෙන් ශ්‍රී ලංකාව තුළ ලිහිසි තෙල් සහ එ ආශ්‍රිත නිෂ්පාදන ආනයනය, නිෂ්පාදනය, බෙදා හැරීම සහ විකුණුම් පිළිබඳව විමර්ශනය කිරීමට බලශක්ති අමාත්‍යාංශයේ සහ පාරිභෝගික කටයුතු අධිකාරියේ (CAA) සහාය ඇතිව ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව නිර්ණය කළේය. එ අනුව, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ සහය ඇතිව පාරිභෝගික කටයුතු අධිකාරිය විසින් දිවයින පුරා නීති විරෝධී ලිහිසි තෙල් නිෂ්පාදන වැටලීම් සිදු කරන ලදී.

බහිෂ් තෙල් සම්පත් සංවර්ධන ලේකම් කාර්යාලය (PRDS) වෙළෙඳ නාම 22ක් යටතේ ලිහිසි තෙල් සහ එ ආශ්‍රිත නිෂ්පාදන ආනයනය කිරීම, නිෂ්පාදනය කිරීම, බෙදා හැරීම සහ විකුණුම් සඳහා සමාගම් 13කට නීතිමය අනුමැතිය ලබා දී ඇත. කෙසේ වෙතත්, අනවසර වෙළෙඳ නාම සහ සමාගම් යටතේ ලිහිසි තෙල් වර්ග ශ්‍රී ලංකාවේ වෙළෙඳපොළේ පවත්නා බව හඳුනාගෙන ගන්නා ලදී. මෙම නිෂ්පාදන ඉතා පහළ තත්ත්වයේ බවට හඳුනාගෙන ඇත. මෙම නිෂ්පාදන භාවිත කිරීම නිසා කෙටි කාලයක් තුළ වාහන එන්ජින්වල දෝෂ ඇති වී වැඩි මිලකට අමතර කොටස් ආනයනය කිරීමට හේතු වියහැකි අතර, එය රටේ විදේශ විනිමය කෙරෙහි බලපෑම් ඇති කරයි. මෙම නිතර සිදුවන තාක්ෂණික දෝෂ හේතුවෙන් පාරිභෝගිකයින් දැඩි අපහසුතාවට පත්ව ඇති අතර, අඩු ප්‍රමිතියෙන් යුත් ලිහිසි තෙල් පිළිබඳ මෙම නීතිවිරෝධී වෙළෙඳපොළ ව්‍යාප්තිය හේතුවෙන් ශ්‍රී ලංකා රජයට ද විශාල බදු ප්‍රමාණයක් අහිමි වී ඇත.

දීප ව්‍යාප්ත වැටලීම් හරහා නීති විරෝධී ලිහිසි තෙල් නිෂ්පාදන විශාල ප්‍රමාණයක් පාරිභෝගික කටයුතු අධිකාරිය විසින් අත්අඩංගුවට ගෙන ඇත.

ලිහිසි තෙල් කර්මාන්ත වෙළෙඳපොළ විශ්ලේෂණ වාර්තාව

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව ලිහිසි තෙල් කර්මාන්තයේ ජායා නියාමකයා ලෙස කටයුතු කරමින් සිටින අතර, කර්මාන්තය නියාමනය කිරීම සම්බන්ධයෙන් බහිෂ් තෙල් සම්පත් අමාත්‍යාංශයට උපදෙස් දෙමින් සිටී. එමනිසා, තරගකාරීත්වය, මිල සහ ගුණාත්මකභාවය අනුව පවත්නා වෙළෙඳපොළ කාර්යසාධනය ඇගයීම සඳහා මෑතකාලීන වසරවල ලිහිසි තෙල් වෙළෙඳපොළ දත්ත විශ්ලේෂණය කිරීම අවශ්‍ය වේ. ලිහිසි තෙල් වෙළෙඳපොළ දත්ත වාර්ෂිකව වෙළෙඳපොළ තරගකරුවන් විසින් ඉදිරිපත් කරනු ලබන අතර, එවා වාර්ෂික ලිහිසි තෙල් වෙළෙඳපොළ වාර්තාව ලෙස සම්පාදනය කෙරේ. ලිහිසි තෙල් වෙළෙඳපොළ කාර්යසාධනය විශ්ලේෂණය කිරීම සඳහා වෙළෙඳපොළ සංඛ්‍යාලේඛන සවිස්තරාත්මකව අධ්‍යයනය කරන ලද අතර, වඩා හොඳ දැනුවත් කිරීමක් ලබා ගැනීම සඳහා වෙළෙඳපොළ තරගකරුවන් සහ අනෙකුත් පාර්ශ්වකරුවන්ගෙන් අමතර විස්තර කැඳවන ලදී. වාර්තාව 2020 වසර තුළ අවසන් කරන ලදී.

පළ සේවා කර්මාන්තය



ජල සේවා පාරිභෝගිකයින් සඳහා අයිතිවාසිකම් සහ බැඳීම් ප්‍රකාශය

ජල සේවා කර්මාන්තයේ පාරිභෝගිකයින් සඳහා වන අයිතිවාසිකම් සහ බැඳීම් ප්‍රකාශය ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය (NWS)DB සහ අනෙකුත් අදාළ පාර්ශ්වකරුවන් සමග එක්ව ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් සකස් කර, නිසි රාමුවක් තුළ ගැටළු විසඳීම සඳහා සියලු පාර්ශ්වකරුවන්ට උපකාර කරනු පිණිස ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය වෙත ඉදිරිපත් කරන ලදී.

ජලය සැපයීම සහ භාවිතය සහ අපජලය එකතු කිරීම සම්බන්ධයෙන් ජල පාරිභෝගිකයාගේ මූලික අයිතිවාසිකම්, ජලය සැපයීම සහ භාවිතය සහ අපජලය එකතු කිරීම සම්බන්ධයෙන් මූලික බැඳීම්, සම්බන්ධතාවයක්, විසන්ධි කිරීමක් සහ නැවත සම්බන්ධ කිරීමක්, ආරක්ෂක තැන්පතුව, මීටර සහ මීටර කියවීම යනාදිය සම්බන්ධයෙන් අදාළ නීති රීති එම ප්‍රකාශය තුළ ඇතුළත් වේ.

අවශ්‍ය අනුමැතීන් සඳහා එම ප්‍රකාශය ජල සම්පාදන අමාත්‍යාංශය වෙත භාර දෙන ලදී.

ජල සේවා පාරිභෝගිකයින්ගේ ගැටළු පිළිබඳ මහජන අදහස් විමසීම

ජල බවුසර හරහා ජලය සැපයීම සහ පොදු මලාපවහන සේවා ඇතුළුව යම් නාගරික හෝ ග්‍රාමීය ප්‍රදේශයක පොදු ජල සම්පාදන පද්ධතියකින් නල ජලය සැපයීම ඇතුළත්වන ජල සේවා කර්මාන්තයද ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනතේ උපලේඛණය තුළ ඇතුළත් කර්මාන්තයකි.

එමනිසා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ බලතල සහ කාර්යයන් ජල සේවා කර්මාන්තයට ද විහිදේ. කෙසේ වෙතත්, උපලේඛණය තුළ ලැයිස්තුගත කර ඇති යම් කර්මාන්තයක් සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනතේ පූර්ණ ක්‍රියාකාරීත්වය එම කර්මාන්තය නියාමනය කිරීම ආරම්භ කිරීම සඳහා පූර්ව අවශ්‍යතාවයක් වන කර්මාන්ත පනතක් බලාත්මක කිරීමත් සමග ආරම්භ වේ.

මෙම සන්දර්භය තුළ, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් සියලුම පානීය ජල ගැටළු ආවරණය වන පරිදි ප්‍රතිපත්ති උපදෙස් සකස් කිරීම සඳහා සාක්ෂි පදනම් කරගත් ප්‍රවේශයක් තෝරාගෙන පළමු අදියර ලෙස වයඹ, දකුණ, මධ්‍යම, නැගෙනහිර පළාත්වල මහජන අදහස් විමසීමක් පැවැත්වූ අතර, එහි ප්‍රතිඵලයක් ලෙස ජල සේවාවන්හි පොදුවේ සහ දිස්ත්‍රික්ක අනුව අතුරු වාර්තාවක් ප්‍රකාශයට පත් කරන ලදී.

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව ද පානීය ජලය සම්බන්ධ ගැටළුවලට මූලික හේතු අවබෝධ කර ගැනීමට අවධානය යොමු කළ කණ්ඩායම් සාකච්ඡාවක් සඳහා ගමේ ප්‍රධානීන් හමුවීමට ගම්මාන වෙත ගියේය.

අතුරු වාර්තාව මගින් වයඹ, දකුණ සහ මධ්‍යම පළාත්වල පානීය ජලය සම්බන්ධ ගැටළු සහ ඒ ඒ ප්‍රශ්න සඳහා ගත යුතු විසඳුම් හඳුනාගෙන ඇත.

අමු ජල මූලාශ්‍රවල දුෂ්කරතා, ජලය හා සනීපාරක්ෂක සේවාවන්හි 2025 ඉලක්ක සපුරාලීමට අවශ්‍ය ආයෝජනවල හිඟකම, කොළඹ පදනම් කරගත් නියාමන ආයතන සමග මැදිහත්වන CBOs සහ LGAs සඳහා දුෂ්කරතා, නියාමන විෂය පථය, පානීය ජලයේ ගුණාත්මකභාවය පිළිබඳ වැඩිවන ගැටළු, අපද්‍රව්‍ය සහ මල අපද්‍රව්‍ය බැහැර කිරීමේ පහසුකම් ප්‍රමාණවත් නොවීම යනාදිය ඇතුළත් ගැටළු හඳුනා ගන්නා ලදී. මධ්‍යම රජයට වාර්මාර්ග දෙපාර්තමේන්තුව හෝ වන සංරක්ෂණය වැනි ආයතන විසින් පාලනය කරනු ලබන මතුපිට ජල මූලාශ්‍ර වෙත ප්‍රවේශ වීම සඳහා යාන්ත්‍රණ පිහිටුවීම, පානීය ජල පෝෂක ප්‍රදේශ සංරක්ෂණය කිරීම නිර්දේශ කිරීම සඳහා විද්‍යාත්මක කමිටුවක් පත් කිරීම, වැසි ජලය රැස් කිරීම සහ භාවිතය සඳහා ප්‍රමිතීන් සකස් කිරීම සඳහා කාර්ය සාධක බලකායක් පිහිටුවීම යනාදිය ඇතුළත් විසඳුම් ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් යෝජනා කරන ලදී. පානීය ජලය සම්බන්ධයෙන් සියලුම දිස්ත්‍රික් නිලධාරීන් වෙත වාර්තා බෙදා දී, ජල සේවා අමාත්‍යාංශය වෙත ඉදිරිපත් කරන ලදී.

පානීය ජල ගැටළු පිළිබඳ මහජන අදහස් විමසීමේදී දැක්වූ අදහස්

50% ක ජනගහනයට පමණක් ආරක්ෂිත පානීය ජලය සඳහා ප්‍රවේශය ඇත. - ගරු සනත් නිශාන්ත මැතිතුමා, රාජ්‍ය අමාත්‍ය, ග්‍රාමීය සහ ප්‍රාදේශීය පානීය ජල ව්‍යාපෘති සංවර්ධන



මම කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ සියලුම ගම්මාන වලට ගොස් තිබෙනවා. මා දුටු ප්‍රධාන අඩුපාඩුවක් නම් පිරිසිදු පානීය ජලය නොමැතිකමයි. කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වකුගඩු රෝගීන් විශාල ප්‍රමාණයක් අපට දක්නට ලැබෙනවා බොහෝ අවස්ථා වලදී රෝගීන්ට පිරිසිදු පානීය ජලය ලබා ගත නොහැක. - ගරු එ.එල්.එම්. මුසම්මිල් මහතා, වයඹ පළාත් ආණ්ඩුකාර

දුදිරි වසර 3 තුළ ශ්‍රී ලංකාවේ සැමට සුරක්ෂිත පානීය ජලය ලබා දීමට රජය සැලසුම් කර ඇති අතර ජල කට්මාන්තය නිසාමත්‍ය කිරීම අත්‍යවශ්‍ය වේ.

එ.සී.එම්. නසීල් මහතා, අතිරේක ලේකම්-සං-වර්ධන, ජල සම්පාදන අමාත්‍යාංශය



නිපුණත්වයෙන් යුතු මානව සම්පත්, අනිකුත් සම්පත් හිඟකම, දැනුම සහ තාක්ෂණික උපකරණ නොමැතිකම සුරක්ෂිත පානීය ජල සැපයීමේදී පළාත් පාලන ආයතන මුහුණ දෙන අභියෝග කිහිපයකි.

ජේ.එම්. ඉලංගකෝන් මහතා කොමසාරිස්, පළාත් පාලන -උතුරු, නැගෙනහිර පළාත



පොදු ජල ව්‍යාපෘති වල පරීක්ෂණ පහසුකම් ගම්මාන වලට ලබාදී පානීය ජලයේ මිල හා ගුණාත්මකභාවය නිසාමත්‍ය කළ හැකි නම් ඉතා හොඳයි.

නදන් ආරග සම්පත් මහතා, අධ්‍යක්ෂ- ග්‍රාමීය ජල සම්පාදන අංශය, පළාත් සභාව



ලොකුම ප්‍රශ්නය තමයි ජලය සම්බන්ධයෙන් කටයුතු කරන ආයතන අතර සම්බන්ධීකරණයක් නැති කම.

එම්. එම්. රසික සමන්ත මහතා, නිරෝධාරී, පානික ප්‍රජා ජල සම්පාදන දෙපාර්තමේන්තුව



බිංගිරියේ ජනතාව ජලය නොමැතිව දුක් විඳිද්දී බිංගිරිය ගම්මානයේ ජලය වෙනත් ගම්මානවලට වාර ගණනකදී ලබාගෙන ඇත.

සරත්චන්ද්‍ර මහතා, නවදර්ශන ප්‍රජා මූලික සංවිධානය.



අපි ගම්මාන 03 කට ජලය සපයන අතර අපගේ වීදුලි බිල රු. 8,000.00 සිට රු.50,000.00 ක් දක්වා වෙනස් වන අතර එය අපට දැරිය නොහැකි වී ඇත. අපගේ වීදුලි බිලපත් සම්බන්ධයෙන් යම් සහනයක් ලබා දෙන ලෙස ඉල්ලී සිටිමු.

දිමාලි මහත්මිය, රත්දිය දහර ප්‍රජා මූලික සංවිධානය, ගණවත්ත



පාර්ශ්වකරුවන් සමඟ සම්බන්ධවීම

ශ්‍රී ලංකාවේ විදුලි කාර්මිකයන්ට බලපත්‍ර ලබාදීම පිළිබඳ ජාතික රාමුව පිළිබඳ දැනුවත් කිරීමේ වැඩසටහන

ශ්‍රී ලංකාව තුළ විදුලි කාර්මිකයන් 40,000ක් පමණ සිටින බව ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් හඳුනාගෙන ඇති අතර, විදුලි කාර්මිකයන් සඳහා වන ජාතික වෘත්තීය සුදුසුකම් (NVQ) පිළිබඳ සුදුසුකම් ලබා ඇත්තේ ඔවුන්ගෙන් කිහිප දෙනෙකු පමණි නිවාස හා අනෙකුත් පරිශ්‍රවල වයර් ඇදීම සහ නඩත්තු කිරීම් බොහෝමයක් පිළිගත් සුදුසුකම් නොමැති නමුත් පුහුණුවීම් තුළින් පළපුරුද්දක් ඇති විදුලි කාර්මිකයන් විසින් සිදු කරනු ලබයි. මෙම ගැටළුව විසඳීම සඳහා, ඉදිකිරීම් කර්මාන්ත සංවර්ධන අධිකාරිය CIDA, ජාතික ආයුධිකත්ව සහ කාර්මික පුහුණු අධිකාරිය NAITA සහ වෘත්තීය පුහුණු අධිකාරියේ VTA සහාය ඇතිව ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් විදුලි කාර්මිකයන්ගේ සුදුසුකම් සහ පළපුරුද්ද මත පදනම්ව බලපත්‍ර නිකුත් කිරීම මගින් රට තුළ විදුලි කාර්මිකයන් සඳහා පිළිගත් වෘත්තීය තත්ත්වයක් ස්ථාපිත කිරීමේ යාන්ත්‍රණයක් ක්‍රියාත්මක කරන ලදී.

නව යාන්ත්‍රණය හඳුන්වාදීමත් සමඟ, සියලුම විදුලි කාර්මිකයන්ට ඔවුන්ගේ වැඩ කටයුතු කරගෙන යාම සඳහා වසර තුනකට (03) පමණක් වලංගු තාවකාලික බලපත්‍රයක් නිකුත් කරනු ලැබේ. ජාතික වෘත්තීය සුදුසුකම් 3 (NVQ 3) සහ ඊට ඉහළ සුදුසුකම් ඇති අය ඇගයීම් මණ්ඩලය මගින් පහසුකම් සපයන ඇගයීමකදී තම දැනුම ඔප්පු කිරීමෙන් පසු ඉදිකිරීම් කර්මාන්ත සංවර්ධන අධිකාරිය වෙතින් ස්ථිර බලපත්‍රයක් ලබා ගැනීමට සුදුසුකම් ලබයි. වෘත්තීය සුදුසුකම් නොමැති නමුත් ප්‍රායෝගික අත්දැකීම් ඇති අයට ඉදිකිරීම් කර්මාන්ත සංවර්ධන අධිකාරිය මගින් පහසුකම් සපයන ක්‍රියාවලියක් හරහා නිපුණතාවය ඔප්පු කිරීමට සහ ජාතික වෘත්තීය සුදුසුකම් මට්ටම් සඳහා සුදුසුකම් ලබා ගැනීමට අවස්ථාව ලබා දෙන අතර එමගින් ඔවුන්ට ස්ථිර බලපත්‍රය සඳහා ඉල්ලුම් කළ හැකිය. ස්ථිර බලපත්‍රය සමඟින්, විදුලි කාර්මිකයන්ට ගෘහස්ත විදුලි රූ, හැන් සැලසුම් කිරීම, වයර් කිරීම, පරීක්ෂා කිරීම, සවි කිරීම (ඇම්පියර් 30 සිග්නල් අදියර) සහ ලොකෝ විසින් පිළිගත් විදුලි සම්බන්ධතාවය ලබා ගැනීම සඳහා සහතිකයක් නිකුත් කළ හැකිය.

ජාතික වෘත්තීය සුදුසුකම් ලබා ගැනීම පිළිබඳව විදුලි කාර්මිකයන් දැනුවත් කිරීමේ අරමුණ ඇතිව, ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව පළමු අදියර ලෙස දිස්ත්‍රික්ක 10ක් ආවරණය වන පරිදි 2019 වසරේ ජාතික මට්ටමේ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් ආරම්භ කළේය.

දෙවන අදියරේදී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් 2020 දී වසරේ මධ්‍යම උපග්‍රහ, යාපනය, පුත්තලම, වවුනියාව, කිලිනොච්චිය, කුරුණෑගල, මන්නාරම, මුලතිව්, රත්නපුර, කෑගල්ල සහ ත්‍රිකුණාමලය යන දිස්ත්‍රික්කවල දැනුවත් කිරීමේ වැඩසටහන් 10ක් පවත්වන ලදී.





ජනතාව දැනුවත් කිරීමේ වැඩසටහන

විදුලි ආරක්ෂිත පරිසරයක් නිර්මාණය කිරීම පිළිබඳව සියලුම පාර්ශවකරුවන් දැනුවත් කිරීම ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් වර්ගානුගතව සිදුකරනු ලබන රාජකාරියකි. ඒ අනුව, ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් 2020 වර්ෂයේදී දිවයින පුරා සිටින කුඩා කණ්ඩායමේ විදුලි කාර්මිකයින් සහ පාරිභෝගිකයින් ඉලක්ක කර ගනිමින්, අවශ්‍ය සියලු තොරතුරු පත්‍රිකා මගින් බෙදාහරිමින් සහ ඔවුන් විසින් එම වැඩසටහන්වලදී මතු කරන ලද ගැටළු සඳහා සෘජු විසඳුම් ලබා දෙමින් වැඩසටහන් 09ක් සෘජුවම පවත්වන ලදී.

තොරතුරු බෙදාහැරීම


2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් පාර්ශවකරුවන්ට වැදගත් වන විවිධ විෂයයන් පිළිබඳ මාධ්‍ය නිවේදන 07ක් නිකුත් කරන ලද අතර, අවශ්‍යතාවයක් ඇති වූ විට සහ අවශ්‍ය විටෙක තොරතුරු බෙදා හරින ලදී. ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් එහි වාර්ෂික වාර්තාව 2019, කාර්ය සැලැස්ම 2020, ලිහිසි තෙල් වෙළෙඳපොළ ප්‍රගතිය, උත්පාදන දත්ත, තොරතුරු අයිතිය පිළිබඳ වාර්ෂික වාර්තාව 2020, මහ බැංකුව වෙත වාර්තාව යනාදිය ද නිකුත් කරන ලදී.

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව වෙත ද තොරතුරු ඉල්ලීම් 20 කට වැඩි ප්‍රමාණයක් ලැබී ඇති අතර, සියලුම ඉල්ලීම් සඳහා පහසුකම් සලසා ඇත.

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව හා එහි කාර්ය මණ්ඩලය

අපගේ සේවකයින් අපගේ විශාලතම ශක්තියයි

අප වටා ඇති වෙනස්වන ලෝකය අපගේ උපාය මාර්ගය මත ලබා දීමට අපට අවශ්‍ය නිපුණතා ආකර්ෂණය කර රඳවා ගැනීමට වග බලා ගැනීම සඳහා අප මත ඉහළ ඉල්ලුමක් ඇති කරයි. විශේෂට සේවක අත්දැකීමක් ගොඩනැගීම, කුතුහලය මත පදනම් වූ ඉගෙනුම් සංස්කෘතියක් දිරිමත් කිරීම, විවිධත්වය සහ ඇතුළත් කිරීම අපගේ සාරධර්මවල අනිවාර්ය කොටස් ලෙස තිබීම සහ සදාචාරාත්මක පෙරගමන්කරුවෙකු වීම සම්කරණයේ වැදගත් කොටස් බව අපි විශ්වාස කරමු. එබැවින් 2020 දී, විශේෂයෙන් කොවිඩ් වසංගතය පවතින කාලය තුළ බහුවිධ ප්‍රවේශයන් හරහා සංවිධානයේ ඉගෙනීමේ සහ හුවමාරු කිරීමේ දැනුම් සංස්කෘතියට සහාය වීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් වැඩි අවස්ථා නිර්මාණය කරන ලදී.



මානව සම්පත් තොරතුරු පද්ධතිය (HRIS) හරහා මාසික ක්‍රියාකාරකම් ප්‍රගති අධීක්ෂණ මොඩියුලය සංවර්ධනය කිරීම

පුද්ගල ක්‍රියාකාරකම්වල ප්‍රගතිය නිරීක්ෂණය කිරීම සඳහා කාර්යක්ෂම සහ පරිශීලක-හිතකාමී පද්ධතියක් නොමැතිකම අද දවසේ කටයුතුවල ප්‍රධාන බාධාවක් වී ඇති අතර, එහිදී සේවකයින්ට ප්‍රගති නියාමනය, අයවැය බෙදා හැරීම් නියාමනය යනාදී ලෙස වාර්තා කිහිපයක් නැවත නැවත කියවීමට සිදු වේ. එබැවින්, පුනර්වර්තී සේවක වැඩි අඩු කිරීම මගින් කාලය ඉතිරි කර ගැනීම සඳහා යම් දෙනලද වේලාවක තොරතුරු වෙත පහසු ප්‍රවේශයක් ලබා දීමෙන් සේවකයින්ට වාර්තා ඇති කිරීමට හැකි පද්ධතියක් සංවර්ධනය කිරීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව විසින් කර ඇත. 2020 දී, ශක්‍යතා අධ්‍යයනය සහ පද්ධති සිතියම්කරණය අවසන් කරන ලදී.

නව රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 02/2018 අනුව සියලුම සේවකයින්ගේ නිපුණතා වැඩිදියුණු කිරීම සඳහා HRIS හි මානව සම්පත් සංවර්ධන සැලැස්මක් පරිණාමය කිරීම සඳහා ව්‍යුහගත ධාරිතා සංවර්ධන මැදිහත්වීම් සංවර්ධනය කිරීම

රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 02/2018 ට අනුකූලව සේවක නිපුණතා නියාමනය කිරීම සහ අදාළ ආකෘති ඇතුළුව පශ්චාත් පුහුණු ඵලදායීතාව ඇගයීම සඳහා සහ ක්‍රමානුකූල ක්‍රියාවලියක් සංවර්ධනය කිරීමට සහ ඒ අනුව සේවකයින්ගේ පශ්චාත් පුහුණු ක්‍රියාත්මක කිරීම සඳහා ස්ථිර නියාමන පද්ධතියක් මගින් පුහුණු අවශ්‍යතා හඳුනා ගැනීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සැලසුම් කර ඇත. 2020 දී, නව රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 02/2018 ට අනුකූලව සේවක නිපුණතා පිළිබඳ නිසි නියාමන යාන්ත්‍රණයක් සංවර්ධනය කිරීම සහතික කිරීම සඳහා මූලික ශක්‍යතා පරීක්ෂාව සහ වෙනස් කිරීම් සිදු කරන ලදී.


අංශයේ සාමාන්‍ය ගෙවීම් පද්ධතිය විධිමත් කිරීම

අංශයට අදාළ ගෙවීම්වල සැබෑ වියදම් තොරතුරු යාවත්කාලීන කිරීම සඳහා ප්‍රවේශය වැඩි කිරීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව සැලසුම් කළේය. තුන්වන පාර්ශ්වයකින් (මුදල් අංශය) එක්රැස් කිරීමට අමතර කාලයක්

ගතවන බැවින් මෙම දත්ත ලබාගත නොහැකිවීම ප්‍රාදේශීය තීරණ ගැනීමේ ක්‍රියාවලිය ප්‍රමාද කරයි. එ අනුව, 2020 දී, ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් අංශයේ සාමාන්‍ය ගෙවීම් ක්‍රමය විධිමත් කරන ලදී.

ආයතනික සංවර්ධනය සහ සියලුම කාර්ය මණ්ඩලයේ වෘත්තීය වර්ධනය

එලදායි වර්ධනය සහ පැවැත්ම පිණිස අපගේ මානව ප්‍රාග්ධනය ප්‍රයෝජනයට ගැනීම සඳහා ප්‍රමාණවත් ප්‍රවර්ධන මාර්ග ලබා දීම තුළින් සේවකයන්ගේ වෘත්තීය ප්‍රගතිය සඳහා කාර්යයන්හී අවශ්‍යතා, කාර්යයන් සමග ව්‍යුහය පෙළගැස්වීම, ආයතනික ව්‍යුහාත්මක අවශ්‍යතා සහයවන අකාකරය පිළිබඳව මිනිස් බල අධ්‍යයනයක් පැවැත්වීමට ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව සැලසුම් කර ඇත. එ අනුව, එක් එක් විධායක කාර්ය මණ්ඩල සාමාජිකයින්ගේ නිපුණතා සහ සංශෝධිත කෙටුම්පත් සංවිධාන ව්‍යුහයට අනුව අනුප්‍රාප්තික සැලසුම් ලුහුබැඳීමේ පත්‍රිකාව සකස් කිරීම ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විසින් සම්පූර්ණ කරන ලදී.



2021 සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාවේ සැලැස්ම

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව විදුලිය පල සේවා සහ බිනිප් තෙල් කර්මාන්තවල අවශ්‍යතා සහ ඉල්ලීම් සපුරාලීම සඳහා වාර්ෂිකව ක්‍රියාකාරකම් තක්සේරු කර සැලසුම් කරයි.

රටේ සහ ආයතනයේ ඉලක්කයේ නිමැවුම් සහ ඉල්ලීම් සපුරාලීම සඳහා පහළ සිට ඉහළ ප්‍රවේශයක් තුළ ක්‍රියාකාරකම් කෙටුම්පත් කර ඇත.

සෑම වසරකම එක් එක් ඉලක්කයේ වත්මන් තත්ත්වය සහ අපේක්ෂිත තත්ත්වය අතර පරතරය ඇගයීමට ලක් කර නියමිත ඉලක්ක අත්කර ගැනීම සඳහා ක්‍රියාකාරකම් හඳුනා ගනී.

සමහර ක්‍රියාකාරකම් වසරකට වඩා වැඩි කාලයක් පවතින අතර සමහර ක්‍රියාකාරකම් වසරක් ඇතුළත අවසන් කළ හැකිය.

ක්‍රියාකාරකම් විදුලි කර්මාන්තය බිනිප් තෙල් කර්මාන්තය පල සේවා කර්මාන්තය සහ සාමාන්‍ය වැඩ යන ප්‍රතිඵල හතරකට වර්ග කර ඇත.

2021 වර්ෂය සඳහා එක් එක් අංශයේ ක්‍රියාකාරකම් පහතින් හඳුනාගෙන ඇත!

අංශ	ක්‍රියාකාරකම් ගොනු අංකය	ක්‍රියාකාරකම් විස්තරය	අංශ	ප්‍රතිඵල අංක (1-4)
TEA	AP21/CP/TEA/01	විදුලිය අවසාන පරිශීලක ගාස්තු විදුලිය පිළිබඳ ප්‍රතිපත්ති උපදෙස්	විදුලිය	2
TEA	AP21/CP/TEA/02	තොග සේවා සම්බන්ධතා සැපයීම සහ සම්බන්ධතා වැඩි කිරීම සඳහා මාර්ගෝපදේශය	විදුලිය	2
TEA	AP21/CP/TEA/03	අවසර ලත් ගාස්තු ක්‍රමවේදය විදුලිය පිළිබඳ සමාලෝචනය	විදුලිය	2
TEA	AP21/CP/TEA/21	2019 වර්ෂය සඳහා විදුලිය බෙදා හැරීමේ විගණනය	විදුලිය	2
TEA	AP21/CP/TEA/22	සේවා නොලබන විදුලිය සඳහා බලශක්ති පිරිවැය ඇස්තමේන්තු කිරීම සඳහා පර්යේෂණ	විදුලිය	2
TEA	AP21/CP/TEA/23	අන්තර් ප්‍රභවයන් විදුලිය සඳහා ජාල ඒකාබද්ධ කිරීමේ සීමාව පිළිබඳ පර්යේෂණ	විදුලිය	2
TEA	AP21/CP/TEA/24	බෙදා හරින ලද ජනන විදුලිය සමග ජාල ක්‍රියාකාරිත්වය පිළිබඳ පර්යේෂණ	විදුලිය	2
TEA	AP21/CP/TEA/25	සම්ප්‍රේෂණ පද්ධති විදුලිය පිළිබඳ පර්යේෂණ අධ්‍යයනය	විදුලිය	2
TEA	AP21/RU/TEA/31	2022 විදුලිය සඳහා ගොනු කර ඇති අවසර ලත් ගාස්තු සමාලෝචනය	විදුලිය	2
TEA	AP21/RU/TEA/32	කුඩා බෙදාහරින්නාගේ ගාස්තු සමාලෝචනය විදුලිය	විදුලිය	2
TEA	AP21/RU/TEA/33	තොග සැපයුම් ගාස්තු, ඒකාකාර ජාතික ගාස්තු සහ අවසාන පරිශීලක ගාස්තු සමාලෝචනය විදුලිය	විදුලිය	2
TEA	AP21/RU/TEA/34	දත්ත සහ දත්ත විශ්ලේෂණය විදුලිය	විදුලිය	2

පර්යේෂණ			විදුලිය	1
COA	AP21/CP/COA/01	ඉඩම් විදුලිය අවහිර කිරීම සඳහා (වෙන්දේසි කරන ලද) විදුලි සම්බන්ධතාවය සැපයීම පිළිබඳ මාර්ගෝපදේශ සකස් කිරීම	විදුලිය	1
COA	AP21/CP/COA/02	මාර්ග නිවාඩු ගැටළු විසඳීම සඳහා සංශෝධිත මාර්ග නිවාඩු මාර්ගෝපදේශය පිළිබඳ ප්‍රාදේශීය ලේකම්වරුන්ගේ දැනුවත්භාවය සහ අනුකූලතාව ශක්තිමත් කිරීම පිළිබඳ සංවාදය	විදුලිය	1
COA	AP21/CP/COA/03	NWSDB ජලයේ ජල සම්පාදන යෝජනා ක්‍රමය සඳහා ආපදා කළමනාකරණ සැලැස්ම සකස් කිරීම	ජලය	not defined
COA	AP21/CP/COA/21	ලංකා විදුලිබල මණ්ඩලයේ විදුලියේ පාරිභෝගික සේවා කාර්ය සාධනය මැනීම	විදුලිය	1
COA	AP21/CP/COA/22	පාරිභෝගික පැමිණිලි කාර්යක්ෂමව විසඳීම සඳහා නියාමන මෙවලම් (රෙගුලාසි, නීති සහ මාර්ගෝපදේශ) වලට අනුකූල වීම සහතික කිරීම සඳහා බෙදාහැරීමේ බලපත්‍රලාභීන් සමඟ සංවාදයක් පවත්වන	විදුලිය	1
COA	AP21/CP/COA/23	ජල සේවා නියාමනය	ජලය	not defined
COA	AP21/CP/COA/24	පළාත් හතක (බස්නාහිර, වයඹ, සබරගමුව, මධ්‍යම, උතුර, නැගෙනහිර, ඌව) විදුලි පාරිභෝගික පැමිණිලි විසඳීමට පහසු සේවාවක්	විදුලිය	1
COA	AP21/RU/COA/31	පාරිභෝගික දුක්ගැහවිලි සඳහා බලපත්‍රලාභී උපදෙස් අදාළ නීති සහ මාර්ගෝපදේශවලට අනුකූලව පහසුකම් සැලැස්ම	විදුලිය	1
COA	AP21/RU/COA/32	විදුලිය (ආරවුල් විසඳීම) රීතිවලට අනුකූලව ආරවුල් විසඳීම	විදුලිය	1
COA	AP21/RU/COA/33	පාරිභෝගික උපදේශක කමිටුව (CCC) සම්බන්ධීකරණ	විදුලිය	1
COA	AP21/RU/COA/34	ලංකා විදුලි සමාගම පුද්ගලික සමාගමේ පාරිභෝගික සේවා කාර්ය සාධනය මැනීම	විදුලිය	1
COA	AP21/RU/COA/35	දත්ත සහ දත්ත විශ්ලේෂණය	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/01	2022-41 විදුලිය අවම පිරිවැය දිගු කාලීන ජනන පුළුල් කිරීමේ සැලැස්ම සමාලෝචනය කිරීම සහ අනුමත කිරීම	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/02	නිදහස් කරන ලද පාර්ශ්වයන්ගේ නියාමන රාමුව නැවත බැලීම සහ සංශෝධනය කිරීම පිළිබඳ උපදේශනය (විදුලිය ජනනය කිරීමට/බෙදාහැරීමට සහ සැපයීමට බලපත්‍රයක් ලබා ගැනීමේ අවශ්‍යතාවයෙන් නිදහස්)	විදුලිය	1

LIC	AP/2021/LIC/CP/21	නව උත්පාදන බලාගාර යෝජනා (AP20/CP/LIC/0) විදුලිය අනුමත කිරීමේදී අවම පිරවැය මූලධර්මයට අනුකූල වීම පිළිබඳව සැකිමකට පත්වන බව තීරණය කිරීමට කොමිෂන් සභාව සඳහා වන නිර්ණායක තීරණය කිරීම සඳහා මාර්ගෝපදේශ	විදුලිය	2
LIC	AP/2021/LIC/CP/22	දිගු කාලීන සම්ප්‍රේෂණ සංවර්ධන සැලැස්ම (AP20/CP/LIC/03) විදුලිය සමාලෝචනය සහ අනුමැතිය	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/23	ආපදා කළමනාකරණ සැලසුම්- විදුලි අංශය (AP20/CP/LIC/04) විදුලිය	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/24 (20/5)	Lanka Electricity Company Pvt Ltd හි විදුලිය (බෙදාහැරීමේ) කාර්ය සාධන ප්‍රමිති නියාමනය (බලය ගුණාත්මකභාවය සහ සැපයුම් ගුණාත්මකභාවය) ක්‍රියාත්මක කිරීම	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/25(20/6)	ලංකා විදුලිබල මණ්ඩලයේ විදුලිබලයේ (බෙදාහැරීමේ) කාර්ය සාධන ප්‍රමිති නියාමනය (බලයේ ගුණාත්මකභාවය සහ සැපයුම් ගුණාත්මකභාවය) ක්‍රියාත්මක කිරීම	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/26(20/7)	මාර්ග සහ පොදු අවකාශයන් සඳහා ආලෝකකරණය සැලසුම් කිරීම, ස්ථාපනය කිරීම, ක්‍රියාත්මක කිරීම සහ නඩත්තු කිරීම සඳහා ප්‍රමිති සකස් කිරීම සහ ආයතනික මෙහෙයුම් ව්‍යුහය විදුලිය පිළිබඳ ප්‍රතිපත්ති උපදෙස්	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/27(20/8)	ශ්‍රී ලංකා බණිප් තෙල් තුළ භාවිත කළ ලිහිසි තෙල් එකතු කිරීම, ප්‍රතිවක්‍රීකරණය කිරීම සහ බැහැර කිරීම සඳහා යාන්ත්‍රණයක් සකස් කිරීම	බනිප් තෙල්	
LIC	AP/2021/LIC/CP/28(20/9)	විදුලිය බෙදා හැරීමේ කේතය සංශෝධනය කිරීම	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/31	ජනන සැලැස්ම විදුලිය අනුමත කිරීම සහ ක්‍රියාත්මක කිරීම අධීක්ෂණය කිරීම සඳහා නව බලාගාර යෝජනා සමාලෝචනය කිරීම	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/32	ජනනය සහ සම්ප්‍රේෂණ කාර්ය සාධන වාර්තා	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/33	කෙටි කාලීන බලශක්ති ආරක්ෂණ විදුලිය පිළිබඳ වාර්තාව	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/34	සම්පූර්ණ කාර්ය සාධන ප්‍රමිති රෙගුලාසි විදුලි බලය ක්‍රියාත්මක කිරීම	විදුලිය	1
LIC	AP2021/CP/LIC/35	බලපත්‍ර අයදුම්පත් සහ නිදහස් කිරීම් (නව යෙදුම්, වෙනස් කිරීම්, දිගු කිරීම්) ඇගයීම සහ බලපත්‍ර ප්‍රදානය	විදුලිය	1
LIC	AP2021/CP/LIC/36	DCERP රැස්වීම් විදුලිබල මණ්ඩලයේදී ගත් තීරණය ක්‍රියාත්මක කිරීම	විදුලිය	1

LIC	AP2021/CP/LIC/37	ලිහිසි තෙල් වෙළඳපොළ ආශ්‍රිත ක්‍රියාකාරකම්	ඛනිජ තෙල්	
LIC	AP2021/CP/LIC/38	LISS පරිපාලන	විදුලිය	1
LIC	AP2021/CP/LIC/39	දත්ත සහ දත්ත විශ්ලේෂණය	විදුලිය	1
LIC	AP/2021/LIC/CP/40	Dispatch Analysis වාර්තා	විදුලිය	2
INS	AP20/CP/INS/01	පාරිභෝගිකයින් විදුලිය අත්විඳින වොල්ටීයතා උච්චාවචන ගැටළු ආවරණය කිරීම සඳහා රෙගුලාසි යාවත්කාලීන කිරීම	විදුලිය	1,3
INS	AP20/CP/INS/02	පුනර්ජනනීය බලාගාර (බලපත්‍රලාභීන්) විදුලිබල නියැදියක පරීක්ෂණ පැවැත්වීම	විදුලිය	1,3
INS	AP20/CP/INS/03	විදුලිය බෙදාහැරීම සහ සැපයීම සඳහා බලපත්‍ර ලබාගැනීමේ අවශ්‍යතාවයෙන් නිදහස් කර ඇති පාර්ශ්වයන්ගේ පරිශ්‍රවල පරීක්ෂණ පැවැත්වීම	විදුලිය	1,3
INS	AP20/CP/INS/04	පොදු මහජන විදුලිය සඳහා සම්ප්‍රේෂණ මාර්ග කොරිඩෝර් පිළිබඳ තොරතුරු සඳහා ප්‍රවේශතාව සැපයීම	විදුලිය	1,3
INS	AP20/CP/INS/05	විදුලිය හරහා ආරක්ෂිත නියාමනය සමග අනුකූල වීම	විදුලිය	3
INS	AP20/CP/INS/06	ජාතික වැදගත් ගොඩනැගිලිවල විදුලි ගිනි උවදුරු අවම කිරීම සඳහා මාර්ග විශ්ලේෂණය කිරීම	විදුලිය	3
INS	AP20/RU/INS/31	විදුලි ආරක්ෂණ විදුලියට අදාළ ක්රියාකාරකම් නිරීක්ෂණය කිරීම	විදුලිය	3
INS	AP20/RU/INS/32	මහජන දැනුවත් කිරීමේ වැඩසටහන	විදුලිය	3
INS	AP20/RU/INS/33	බලපත්‍රලාභීන්ගේ විදුලි සම්ප්‍රේෂණ සහ බෙදාහැරීමේ පද්ධතිය හරහා නීතිවිරෝධී ලෙස විදුලිය ලබා ගන්නා හෝ භාවිතා කරන පුද්ගලයින්ට එරෙහිව නඩු පැවරීමට සම්බාධක නිර්දේශ කිරීම	විදුලිය	1,3
INS	AP20/RU/INS/34	පාරිභෝගිකයින්ගේ ඉල්ලීම මත හෝ විදුලි කොමිෂන් සභාවේ නියෝග මත පරීක්ෂණ පැවැත්වීම, විදුලි රැහැන් පරීක්ෂා කිරීම හෝ විදුලිය සැපයීම	විදුලිය	1,3
INS	AP20/RU/INS/35	විදුලි කාර්මික බලපත්‍ර රාමුව ක්‍රියාත්මක කිරීම, ජලනල කාර්මික බලපත්‍ර, සොකට් සහ ජලය ප්‍රමිතිකරණය සහ ආරක්ෂාව සහ තාක්ෂණික කළමනාකරණ සැලැස්ම, සිද්ධි වාර්තා කිරීමේ පද්ධතිය (රෝහල) විදුලිය සකස් කිරීම	විදුලිය	1,3
INS	AP20/RU/INS/36	විදුලි සැර විශ්ලේෂණ වාර්තා	විදුලිය	3

FIN	AP21/CP/FIN/01	අවශ්‍ය මූල්‍ය පාලනය සමග ක්‍රියාවලි විධිමත් කිරීම සහ මූල්‍ය අත්පොත යාවත්කාලීන කිරීම		
FIN	AP21/CP/FIN/02	ජ්‍යෙෂ්ඨතා කටයුතු සම්බන්ධීකරණය කිරීම		
FIN	AP21/CP/FIN/03	මිනිත්දෝරු මණ්ඩලය සහ භාවිතයට නුසුදුසු භාණ්ඩ බැහැර කිරීම		
FIN	AP21/RU/FIN/31	විවිධ ගිණුම්කරණ මොඩියුලවල සහ ගිණුම්කරණ තොරතුරු පද්ධතියේ සම්පූර්ණත්වය සහ නිරවද්‍යතාවය සහතික කිරීම		
FIN	AP21/RU/FIN/32	මූල්‍ය අධීක්ෂණය සහ නියාමන අනුකූලතාවය		
FIN	AP21/RU/FIN/33	සියලුම ලැබීම් සහ ගෙවීම් නිරීක්ෂණය කිරීම		
HR	AP21/HR/CP/01	කොමිෂන් සභා වෙබ් අඩවියට සම්බන්ධ සුදුසු බඳවා ගැනීමේ අතුරු මුහුණතක් සංවර්ධනය කිරීම		
HR	AP21/HR/CP/02	සියලුම රැකියා විස්තර සමාලෝචනය කිරීම සහ යාවත්කාලීන කිරීම සහ රැකියා විස්තර අත්පොතක් සකස් කිරීම		
HR	AP21/HR/CP/03	ක්‍රියා පටිපාටි සහ ප්‍රතිපත්ති සඳහා ෂී සහතිකය ලබා ගැනීම		
HR	AP21/HR/CP/04	බඳවා ගැනීමේ යෝජනා කර්මය සංවර්ධනය කිරීම		
HR	AP20/HR/CP/21	මානව සම්පත් තොරතුරු පද්ධතිය (HRIS) හරහා මාසික ක්‍රියාකාරකම් ප්‍රගති අධීක්ෂණ මොඩියුලය සංවර්ධනය කිරීම		
HR	AP20/HR/CP/22	02/2018 නව රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛයට අනුකූලව සියලුම සේවකයින්ගේ නිපුණතා වැඩිදියුණු කිරීම සඳහා HRIS හි මානව සම්පත් සංවර්ධන සැලැස්මක් පරිණාමය කිරීම සඳහා චක්‍රලේඛ ධාරිතා සංවර්ධන මැදිහත්වීම් සංවර්ධනය කිරීම.		
HR	AP20/HR/CP/23	කොට්ඨාසයේ සාමාන්‍ය ගෙවීම් පද්ධතිය විධිමත් කරන්න		

HR	AP20/HR/CP/24	සියලුම කාර්ය මණ්ඩලයේ ආයතනික සංවර්ධනය සහ වෘත්තීය වර්ධනය - අනුප්‍රාප්තික සැලසුම්		
HR	AP21/HR/RU/31	ධාරිතා ගොඩනැගීම සහ පුහුණුව		
HR	AP21/HR/RU/32	සේවක සහභාගීත්වය සහ සුභසාධනය		
HR	AP21/HR/RU/33	අනෙකුත් සාමාන්‍ය පරිපාලන කටයුතු		
CCO	AP21/CP/CCO/01	දැනුවත් කිරීමේ ව්‍යාපාරය	විදුලිය/බහිෂ් තෙල්/ජලය	3
CCO	AP21/CP/CCO/02	යාවත්කාලීන කරන ලද ලිහිසි තෙල් ප්‍රමිතීන් සහ බහිෂ් තෙල් අමාත්‍යාංශය, CAA සහ ශ්‍රී ලංකා රේගු පෙට්‍රෝලියම් සමග නව වෙළෙඳපොළ ක්‍රීඩකයින් පිළිබඳ දැනුවත් කිරීමේ ව්‍යාපාරය	බහිෂ් තෙල්	0
CCO	AP21/CP/CCO/03	ක්‍රියාකාරකම් මත පදනම් වූ සවිස්තරාත්මක සන්නිවේදන සැලැස්ම 2021	විදුලිය/බහිෂ් තෙල්/ජලය	3
CCO	AP21/CP/CCO/21	පුහුණුකරුවන් පුහුණු කිරීමේ වැඩසටහන (බාලදක්ෂයින් සඳහා ආරක්ෂක මොඩියුලය හඳුන්වාදීම සහ පාසල් ගුරුවරුන් සහ විදුහල්පතිවරුන් පුහුණු කිරීම)	විදුලිය	3
CCO	AP21/CP/CCO/22	ශ්‍රී ලංකාවේ විදුලිය/බහිෂ් තෙල්/ජල නියාමකයින් සඳහා දැනුම වේදිකාව	විදුලිය/බහිෂ් තෙල්/ජලය	3
CCO	AP21/CP/CCO/23	විදුලි කර්මාන්තය ආශ්‍රිත ආයෝජන ප්‍රවර්ධන ව්‍යාපාරය - පර්යේෂණ සංසඳය)	විදුලිය	3
CCO	AP21/CP/CCO/24	ශ්‍රී ලංකාවේ අඩු ආදායම්ලාභී නිවාස සඳහා බලශක්ති කාර්යක්ෂම නිවාස ආකෘතිය හඳුන්වාදීම, දැනුවත් කිරීම සහ ප්‍රවර්ධනය - මොරටුව විශ්ව විද්‍යාලය සමග විදුලිය පිළිබඳ පර්යේෂණ ප්‍රදාන සහ දැනුම බෙදාගැනීමේ ව්‍යාපෘතිය	විදුලිය	4
CCO	AP21/RU/CCO/31	ව්‍යවස්ථාපිත දැනවීම් පළ කිරීම	විදුලිය/බහිෂ් තෙල්/ජලය	3
CCO	AP21/RU/CCO/32	ජන මාධ්‍ය, ආයතනික වාර්තා, මාධ්‍ය සම්බන්ධතා සහ අධීක්ෂණ -දෙමළ	විදුලිය/බහිෂ් තෙල්/ජලය	3
	AP21/RU/CCO/33	ජන මාධ්‍ය, ආයතනික වාර්තා, මාධ්‍ය සම්බන්ධතා සහ අධීක්ෂණ සඳහා අන්තර්ගත සංවර්ධනය - සිංහල	විදුලිය/බහිෂ් තෙල්/ජලය	3

CCO	AP21/RU/CCO/34	ජන මාධ්‍ය, ආයතනික වාර්තා, මාධ්‍ය සම්බන්ධතා සහ අධීක්ෂණ - ඉංග්‍රීසි	විදුලිය/බහිෂ්තෙල්/ජලය	3
CCO	AP21/RU/CCO/35	ඩිජිටල් දෘෂ්‍යතාව සහ පොදු සන්නිවේදනය වැඩි කිරීම	විදුලිය/බහිෂ්තෙල්/ජලය	3
CCO	AP21/RU/CCO/36	ජන මාධ්‍ය සහ ආයතනික වාර්තා සඳහා අන්තර්ගත සංවර්ධනය	විදුලිය/බහිෂ්තෙල්/ජලය	3
CCO	AP21/RU/CCO/37	RTI කළමනාකරණය	විදුලිය/බහිෂ්තෙල්/ජලය	3
RA	AP21/CP/RA/01	බහිෂ්තෙල් අංශයේ උපයෝගිතා සඳහා ආයතනික ආපදා කළමනාකරණ සැලසුම් සකස් කිරීම	විදුලිය/බහිෂ්තෙල්/ජලය	1
RA	AP21/CP/RA/02	ඉන්ධන පිරවුම්හල් සඳහා ජර්මිනි සකස් කිරීම	බහිෂ්තෙල්	
RA	AP21/CP/RA/03	නියාමන අත්පොත යාවත්කාලීන කිරීම	විදුලිය/බහිෂ්තෙල්/ජලය	
RA	AP21/CP/RA/21	මධ්‍ය ප්‍රවාහයේ සහ පහළ ප්‍රවාහයේ ස්වභාවික වායු වෙළෙඳපොළ නියාමනය කිරීම සඳහා රාමුවක් සකස් කිරීම	බහිෂ්තෙල්	
RA	AP21/CP/RA/22	ලිහිසි තෙල් සඳහා ශ්‍රී ලංකා ප්‍රමිති සමාලෝචනය කර යාවත්කාලීන කිරීම	බහිෂ්තෙල්	
RA	AP21/CP/RA/23	සැපයුම් සේවා කේතය යාවත්කාලීන කිරීම සහ විදුලි පාරිභෝගිකයින්ගේ අයිතිවාසිකම් සහ බැඳීම් ප්‍රකාශය	විදුලිය	1
RA	AP21/CP/RA/24	තරගකාරීත්වය වැඩි කිරීම සඳහා ආනයනික සහ දේශීයව මිශ්‍ර කරන ලද ලිහිසි තෙල්වල තීරාබද්ධ ව්‍යුහය පිළිබඳව රජයට උපදෙස් සම්පාදනය කිරීම	බහිෂ්තෙල්	
RA	AP21/CP/RA/25	භූමිතෙල් සමඟ පෙට්‍රල් සහ ඩීසල් මිශ්‍ර කිරීම හඳුනාගැනීම සඳහා ක්‍රියා පටිපාටිය සකස් කිරීම	බහිෂ්තෙල්	
RA	AP21/CP/RA/26	ශ්‍රී ලංකා ප්‍රමිති ආයතනය සහ ශ්‍රී ලංකා රේගුව විසින් ලිහිසි තෙල් අනිවාර්යයෙන් ආනයනය කිරීම සඳහා වන ක්‍රියා පටිපාටිය සකස් කිරීම.	බහිෂ්තෙල්	

RA	AP21/CP/RA/27	නියාමන බලපෑම් විශ්ලේෂණය සඳහා මාර්ගෝපදේශ (Ex-Ante)	Electricity/ Petroleum/ Water	
RA	AP21/CP/RA/28	පෙට්‍රොලියම් ඉන්ධන බෙදා හැරීමේ පොම්ප සඳහා ප්‍රමිතීන් සහ අධීක්ෂණය සඳහා යාන්ත්‍රණය සකස් කිරීම	බහිෂ් තෙල්	
RA	AP21/CP/RA/29	බහිෂ් තෙල් ඉන්ධන සඳහා ශ්‍රී ලංකා ප්‍රමිති සමාලෝචනය කර යාවත්කාලීන කරන්න	බහිෂ් තෙල්	
RA	AP21/RU/RA/31	ලිහිසි තෙල් සහ ග්‍රීස් වෙළඳපොළ පැමිණීමේ නියාමනය කරයි	බහිෂ් තෙල්	
RA	AP21/RU/RA/32	පහළ පෙට්‍රොලියම් කර්මාන්තය නියාමනය කිරීම සම්බන්ධයෙන් විෂය අමාත්‍යාංශයට උපදෙස් සහ සහාය ලබා දීම	බහිෂ් තෙල්	
EER	AP21/CP/EER/01	පුනර්ජනනීය බලශක්ති ජර්‍යවයන් විදුලිය මගින් බලශක්ති උත්පාදනය සඳහා බාහිර පිරිවැය ඇස්තමේන්තු කිරීම	විදුලිය	2
EER	AP20/CP/EER/21	උපයෝගීතා මත ධාවනය වන ්‍රීඵ වැඩිසටහන් විදුලිය ක්‍රියාත්මක කිරීම පිළිබඳ ශක්‍යතා අධ්‍යයනය	විදුලිය	2
EER	AP20/CP/EER/22	ඉල්ලුම ප්‍රතිචාර අවස්ථා විදුලිය පිළිබඳ තාක්ෂණික-ආර්ථික ශක්‍යතා අධ්‍යයනය	විදුලිය	2
EER	AP20/CP/EER/23	පුනර්ජනනීය බලශක්ති ප්‍රභවයන් විදුලියෙන් 80% බලශක්තිය ලබා ගැනීම පිළිබඳ තාක්ෂණික ශක්‍යතා අධ්‍යයනය	විදුලිය	2
EER	AP21/RU/EER/31	විදුලි බලාගාරවල පාරිසරික කාර්ය සාධනය දත්ත රැස් කිරීම සහ බෙදා හැරීම	විදුලිය	4
EER	AP21/RU/EER/32	පුනර්ජනනීය බලශක්ති උත්පාදන විදුලිය පිළිබඳ දත්ත රැස් කිරීම සහ විශ්ලේෂණය	විදුලිය	2
EER	AP21/RU/EER/33	ලක්විජය බලාගාරයේ පාරිසරික කාර්ය සාධනය සහ අවම කිරීමේ ක්‍රියාකාරී සැලැස්ම නිරීක්ෂණය කිරීම	විදුලිය	4
IT	AP21/CP/IT/01	LISS ප්‍රතිසංස්කරණය කිරීම		
IT	AP21/CP/IT/02	තාක්ෂණික තොරතුරු පද්ධතිය ප්‍රතිසංස්කරණය කිරීම + පංගම යෙදුම		
IT	AP21/CP/IT/03	ඩිජිටල් මාධ්‍ය වේදිකාවක් ක්‍රියාත්මක කිරීම		
IT	AP20/CP/IT/02 (AP21/CP/IT/21)	සිදුවීම් වාර්තා කිරීමේ පද්ධතිය (AP20/CP/IT/02)		

IT	AP20/CP/IT/03 (AP21/CP/IT/22)	බලපත්‍ර කළමනාකරණ පද්ධතිය (AP20/CP/IT/03)		
IT	AP20/CP/IT/04 (AP21/CP/IT/23)	මානව සම්පත් සහ මූල්‍ය පද්ධති වැඩිදියුණු කිරීම (AP20\$CP\$IT\$04)		
IT	AP21/RU/IT/31	පවතින ව්‍යාපාරික යෙදුම් වැඩිදියුණු කිරීම		
IT	AP21/RU/IT/32	දත්ත විශ්ලේෂණය		
IT	AP21/RU/IT/33	ඉන්ට්‍රානෙට් / අමතර පාලයක් ක්‍රියාත්මක කිරීම		
IT	AP21/RU/IT/34	ප්‍රසම්පාදන කාර්ය ප්‍රවාහය සවයංක්‍රීය කිරීම		
IT	AP21/RU/IT/35	නිපදවීමේ සැලසුම් මෘදුකාංග පද්ධතියක් මූලාකෘති කිරීම		
IT	AP21/RU/IT/36	යටිතල පහසුකම් සංවර්ධනය		
IT	AP21/RU/IT/37	කාර්යාල සවයංක්‍රීයකරණය		
IT	AP21/RU/IT/38	BCP/DR + ආරක්ෂාව		
IT	AP21/RU/IT/39	තඩත්තු		
IT	AP21/RU/IT/40	කොමිෂන් සභා රැස්වීම් පැවැත්වීම සඳහා විසඳුම		
		2022 වසර සඳහා ක්‍රියාකාරකම් සැලැස්ම සකස් කිරීම		

2020 දෙසැම්බර්
31 දිනෙන් අවසන්
වන වර්ෂය සඳහා
විගණකාධිපතිවරයාගේ
වාර්තාව



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல. } பி88/கி/பிடிபி/2020/உச்சி/04
My No. }

ඔබේ අංකය
உமது இல. }
Your No. }

දිනය
திகதி } 2022 ජනවාරි 21 දින
Date }

සභාපති

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාවේ 2020 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් තොරතුරු හා නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

යථෝක්ත වාර්තාව සහ විගණිත මූල්‍ය ප්‍රකාශන මේ සමඟ එවා ඇත.

ඩබ්ලිව්.පී.සී. වික්‍රමරත්න
විගණකාධිපති



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

பிபிபி/கி/பிபிபி/2020/එල්එල්/04

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2022 ජනවාරි 21 දින

දින

සභාපති

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාවේ 2020 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් තෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1. මතය

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාවේ 2020 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශය, හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය සහ මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන්, සාරාංශගත වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලින් සමන්විත 2020 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාව සමග සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ සහ 1971 අංක 38 දරන මුදල් පනතේ විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මාගේ වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලැබේ.

කොමිෂන් සභාවේ මූල්‍ය ප්‍රකාශන තුළින් 2020 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මූල්‍ය ක්‍රියාකාරීත්වය හා මුදල් ප්‍රවාහ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතීන්ට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.



1.2 මතය සඳහා පදනම

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතිවලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදුකරන ලදී. මෙම විගණන ප්‍රමිති යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබාගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

1.3 කොමිෂන් සභාවේ 2020 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් අනෙකුත් තොරතුරු

මෙම විගණන වාර්තාවේ දිනට පසුව මට ලබා දීමට බලාපොරොත්තු වන කොමිෂන් සභාවේ 2020 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් කර ඇති නමුත් මූල්‍ය ප්‍රකාශන සහ ඒ පිළිබඳව වූ මගේ විගණන වාර්තාවේ ඇතුළත් නොවන තොරතුරු, අනෙකුත් තොරතුරු යන්නෙන් අදහස් වේ. මෙම අනෙකුත් තොරතුරු සඳහා කළමනාකරණය වගකිව යුතුය.

මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් වූ මගේ මතයෙන් අනෙකුත් තොරතුරු ආවරණය නොකරන අතර මම ඒ පිළිබඳ කිසිදු ආකාරයක සහතිකවීමක් හෝ මතයක් ප්‍රකාශ නොකරමි.

මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ මගේ විගණනයට අදාළව, මගේ වගකීම වන්නේ ඉහත හඳුනාගත් අනෙකුත් තොරතුරු ලබා ගත හැකි වූ විට කියවීම සහ එසේ කිරීමේදී අනෙකුත් තොරතුරු මූල්‍ය ප්‍රකාශන සමඟ හෝ විගණනයේදී හෝ වෙනත් ආකාරයකින් ලබාගත් මගේ දැනුම අනුව ප්‍රමාණාත්මක වශයෙන් නොගැලපෙනවාද යන්න සලකා බැලීමයි.

කොමිෂන් සභාවේ 2020 වාර්ෂික වාර්තාව කියවන විට, එහි ප්‍රමාණාත්මක වරදවා දැක්වීම් ඇති බව මම නිගමනය කළහොත්, නිවැරදි කිරීම සඳහා පාලනය කරන පාර්ශවයන් වෙත එම කරුණු සන්නිවේදනය කළ යුතුය. තව දුරටත් නිවැරදි නොකළ වරදවා දැක්වීම් තිබේ නම්, ඒවා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154 (6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මා විසින් යථා කාලයේදී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලබන වාර්තාවට ඇතුළත් කරනු ඇත.

1.4 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ කළමනාකරණයේ සහ පාලනය කරන පාර්ශවයන්ගේ වගකීම්

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතිවලට අනුකූලව පිළියෙල කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීම සහ වංචා හෝ වැරදි හේතුවෙන් ඇතිවිය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවනු පිණිස අවශ්‍ය වන අභ්‍යන්තර පාලනයන් තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීම වේ.



මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමේදී, කොමිෂන් සභාව අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ හැකියාව තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීමක් වන අතර, කළමනාකාරිත්වය කොමිෂන් සභාව ඇවර කිරීමට අදහස් කරන්නේ නම් හෝ වෙනත් විකල්පයක් නොමැති විටදී මෙහෙයුම් නැවැත්වීමට කටයුතු කරන්නේ නම් හැර අඛණ්ඩ පැවැත්මේ පදනම මත ගිණුම් තැබීම හා කොමිෂන් සභාවේ අඛණ්ඩ පැවැත්මට අදාළ කරුණු අනාවරණය කිරීමද කළමනාකරණයේ වගකීමකි.

කොමිෂන් සභාවේ මූල්‍ය වාර්තාකරණ ක්‍රියාවලිය සම්බන්ධව පරීක්ෂා කිරීමේ වගකීම, පාලනය කරන පාර්ශවයන් විසින් දරනු ලබයි.

2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 16(1) උප වගන්තිය ප්‍රකාරව, කොමිෂන් සභාවේ වාර්ෂික සහ කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වාගෙන යා යුතුය.

1.5 මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම

සමස්තයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වංචා සහ වැරදි නිසා ඇතිවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබාදීම සහ මාගේ මතය ඇතුළත් විගණන වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උසස් මට්ටමේ සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේදී එය සැමවිටම ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් අනාවරණය කරගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. වංචා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇතිවිය හැකි අතර, එහි ප්‍රමාණාත්මක භාවය මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කරගනිමින් පරිශීලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි වන බලපෑම මත රඳා පවතී.

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනයේ කොටසක් ලෙස මා විසින් විගණනයේදී වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසුබවින් යුතුව ක්‍රියා කරන ලදී. මා විසින් තවදුරටත්,

- ප්‍රකාශ කරන ලද විගණන මතයට පදනමක් සපයා ගැනීමේදී වංචා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇතිවීමේ අවදානම් හඳුනාගැනීම හා තක්සේරු කිරීම සඳහා අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලසුම් කර ක්‍රියාත්මක කරන ලදී. වරදවා දැක්වීම හේතුවෙන් සිදුවන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වංචාවකින් සිදුවන්නා වූ බලපෑම ප්‍රබල වන්නේ ඒවා දුස්සන්ධානයෙන්, ව්‍යාජ ලේඛන



සැකසීමෙන්, වෙනනාන්විත මහභූමිමෙන්, වරදවා දැක්වීමෙන් හෝ අභ්‍යන්තර පාලනයන් මඟ හැරීමෙන් වැනි හේතු නිසා වන බැවිනි.

- අභ්‍යන්තර පාලනයේ සඵලදායීත්වය පිළිබඳව මතයක් ප්‍රකාශ කිරීමේ අදහසින් නොවුවද, අවස්ථාවෝචිතව උචිත විගණන පරිපාටි සැලැස්වීම් කිරීම පිණිස අභ්‍යන්තර පාලනය පිළිබඳව අවබෝධයක් ලබාගන්නා ලදී.
- භාවිතා කරන ලද ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවල උචිතභාවය, ගිණුම්කරණ ඇස්තමේන්තුවල සාධාරණත්වය සහ කළමනාකරණය විසින් කරන ලද සම්බන්ධිත හෙළිදරව් කිරීම් අගයන ලදී.
- සිද්ධීන් හෝ තත්ත්වයන් හේතුවෙන් කොමිෂන් සභාවේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ ප්‍රමාණාත්මක අවිනිශ්චිතතාවයක් තිබේද යන්න සම්බන්ධයෙන් ලබාගත් විගණන සාක්ෂි මත පදනම්ව ගිණුම්කරණය සඳහා ආයතනයේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ පදනම යොදා ගැනීමේ අදාලත්වය තීරණය කරන ලදී. ප්‍රමාණවත් අවිනිශ්චිතතාවයක් ඇති බවට මා නිගමනය කරන්නේ නම් මූල්‍ය ප්‍රකාශනවල ඒ සම්බන්ධයෙන් වූ හෙළිදරව්කිරීම් වලට මාගේ විගණන වාර්තාවේ අවධානය යොමු කළ යුතු අතර, එම හෙළිදරව්කිරීම් ප්‍රමාණවත් නොවන්නේ නම් මාගේ මතය විකරණය කළ යුතුය. කෙසේ වුවද, අනාගත සිද්ධීන් හෝ තත්ත්වයන් මත අඛණ්ඩ පැවැත්ම අවසන් වීමට හැකිය.
- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ථ ඉදිරිපත් කිරීම අගයන ලදී.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව පාලනය කරනු ලබන පාර්ශ්වයන් දැනුවත් කරමි.



2. වෙනත් තෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ පහත සඳහන් අවශ්‍යතාවයන් සම්බන්ධයෙන් විශේෂ ප්‍රතිපාදන ඇතුළත් වේ.

2.1.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (අ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවන් අනුව, විගණනය සඳහා අවශ්‍ය සියලු තොරතුරු සහ පැහැදිලි කිරීම් මා විසින් ලබාගන්නා ලද අතර, මාගේ පරීක්ෂණයෙන් පෙනී යන ආකාරයට නිසි මූල්‍ය වාර්තා කොමිෂන් සභාව පවත්වාගෙන ගොස් තිබුණි.

2.1.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6 (1) (ඇ) (iii) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව කොමිෂන් සභාවේ මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වේ.

2.1.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6 (1) (ඇ) (iv) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව ඉකුත් වර්ෂයේදී මා විසින් සිදුකරන ලද නිර්දේශයන් ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත්ව ඇත.

2.2 අනුගමනය කරන ලද ක්‍රියාමාර්ග සහ ලබා ගන්නා ලද සාක්ෂි මත හා ප්‍රමාණාත්මක කරුණුවලට සීමා කිරීම් තුළ, පහත සඳහන් ප්‍රකාශ කිරීමට තරම් කිසිවක් මාගේ අවධානයට ලක් නොවීය.

2.2.1 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (ඇ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව කොමිෂන් සභාවේ පාලක මණ්ඩලයේ යම් සාමාජිකයෙකුට කොමිෂන් සභාව සම්බන්ධවී යම් ගිවිසුමක් සම්බන්ධයෙන් සෘජුව හෝ අන්‍යාකාරයකින් සාමාන්‍ය ව්‍යාපාරික තත්වයෙන් බැහැරව සම්බන්ධයක් ඇති බව.

2.2.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (ඊ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව පහත සඳහන් නිරීක්ෂණයන් හැර යම් අදාළ ලිඛිත නීතියකට හෝ කොමිෂන් සභාවේ පාලක මණ්ඩලය විසින් නිකුත් කරන ලද වෙනත් පොදු හෝ විශේෂ විධානවලට අනුකූල නොවන ලෙස ක්‍රියා කර ඇති බව.



නීතිරීති / විධානයට
 යොමුව

නිරීක්ෂණ

2018 ජූලි 18 දිනැති මහජන උපයෝගීතා කොමිෂන් සභාවේ සංවිධාන ව්‍යුහය හා වැටුප් ව්‍යුහය අංක 03/2018 දරන ජාතික වැටුප් හා සේවක සංඛ්‍යා කොමිෂන් සභාවේ නිර්දේශය හා කළමනාකරණ සේවා කළමනාකරණ සේවා දෙපාර්තමේන්තුවේ අනුමැතිය සමඟ මුදල් ඇමතිතුමා වනුලේඛයේ I හා II මණින් අමාත්‍ය මණ්ඩලය වෙත සංදේශයක් ඉදිරිපත් කර අනුමත කරගත පේද යුතුව තිබුණද, සමාලෝචිත වර්ෂය අවසන් වන විටද එම කටයුතු සිදු නොකර පහත පරිදි වියදම් කර තිබුණි.

- (i) ජාතික වැටුප් හා සේවක සංඛ්‍යා කොමිෂන් සභාවේ නිර්දේශ හා මහා භාණ්ඩාගාරයේ පූර්ව අනුමැතිය ලබා ගැනීමකින් තොරව සිය ආයතනයේ කාර්ය මණ්ඩලය වෙත දීමනා වර්ග 10 ක් යටතේ එකතුව රු.42,795,220 ක් ගෙවා තිබුණි.
- (ii) සහකාර අධ්‍යක්ෂ තනතුර සඳහා මාසිකව රු.40,000 ක් බැගින්ද, කළමනාකරණ තනතුර සඳහා මාසිකව රු. 5,000 ක් බැගින්ද, රියදුරු තනතුර සඳහා මාසිකව රු.2,500 ක් බැගින්ද, ගමන් වියදම් ලෙස ගෙවීමට මහජන උපයෝගීතා කොමිෂන් සභාවේ කාර්යය පටිපාටි සංග්‍රහය අනුව විධිවිධාන සලසා තිබුණි. එම විධිවිධානවලට භාණ්ඩාගාරයේ අනුමැතිය ලබා නොගෙන එකතුව රු.8,511,832 ක් ගෙවා තිබුණි.
- (iii) කොමිෂන් සභාවේ සේවයේ නියුතු ස්ථීර සේවකයන් සඳහා උපරිමය රු. මිලියන 5 ක සහ ආපසු ගෙවීමේ කාලය අවුරුදු 5 යටත්ව වාහන සඳහා ණය යෝජනා ක්‍රමයක් අනුමත කර තිබුණි. එම යෝජනා ක්‍රමය සඳහා භාණ්ඩාගාර අනුමැතිය ලබාගැනීමට කටයුතු කර නොතිබුණි. ඒ අනුව බැංකුවකින් අයකර ගනු ලබන පොලී ප්‍රතිශතයෙන් සියයට 4.25 ක් සේවකයාගෙන් අයකර ගනු ලබන අතර බැංකුව අයකරන පොලී ප්‍රතිශතය හා සියයට 4.25 අතර වෙනස කොමිෂන් සභාව විසින් බැංකුවට ප්‍රතිපූර්ණය කර තිබුණි. ඒ අනුව සමාලෝචිත වර්ෂයේදී නිලධාරීන් 04 දෙනෙකු විසින් ලබාගෙන තිබූ වාහන ණය වෙනුවෙන් පොලිය ලෙස රු.187,013 කොමිෂන් සභාව විසින් බැංකුවට ප්‍රතිපූර්ණය කර තිබුණි.



(iv) කොමිෂන් සභාවේ ස්ථිර සේවකයන් සඳහා රු. මිලියන 8 ක උපරිම සීමාව හා අවුරුදු 15 ක කාල සීමාවට යටත්ව නිවාස හා දේපල ණය යෝජනා ක්‍රමය 2018 අගෝස්තු 18 දිනැති අංක 220 දරන කොමිෂන් සභා පත්‍රිකාව මගින් අනුමැතිය ලබා දී තිබුණි. ඒ සඳහා භාණ්ඩාගාර අනුමැතිය ලබාගැනීමට කටයුතු කර නොතිබුණි. ඒ අනුව සේවකයන් විසින් රජය සතු බැංකුවකින් ලබා ගන්නා ලද නිවාස හා දේපල ණය සඳහා අයකරනු ලබන පොලියෙන් සියයට 4.25 ක් සේවකයා විසින් දැරිය යුතු අතර, බැංකුව අයකරනු ලබන පොලිය හා සියයට 4.25 ක් අතර වෙනස කොමිෂන් සභාව විසින් බැංකුවට ප්‍රතිපූර්ණය කරනු ලබයි. මේ අනුව සමාලෝචිත වර්ෂය තුළ නිලධාරීන් 17 දෙනෙකු විසින් ලබා ගන්නා ලද නිවාස හා දේපල ණය වෙනුවෙන් පොලිය ලෙස එකතුව රු.2,395,761 ක් කොමිෂන් සභාව විසින් බැංකුවට ප්‍රතිපූර්ණය කර තිබුණි.

2016 ඔක්තෝබර් 27 දිනැති අංක PED/1/2015 (i) දරන රාජ්‍ය ව්‍යාපාර වක්‍රලේඛය වක්‍රලේඛයේ විධිවිධාන පරිදි ප්‍රවාහන දීමනා හිමි නිලධාරීන්ට ප්‍රවාහන දීමනාව ලෙස රු.50,000 ක මාසික දීමනාවක් ලබාදිය හැකි වුවත්, කොමිෂන් සභාවේ කාර්ය පටිපාටි සංග්‍රහය යටතේ එම වක්‍රලේඛ විධිවිධාන අභිබවා ප්‍රවාහන දීමනා ලෙස රු.60,000 ක් හා රියදුරු දීමනා ලෙස රු.20,000 ක් බැගින් ගෙවීම් කර තිබුණි. එම විධිවිධාන සඳහා භාණ්ඩාගාරයේ අනුමැතිය ලබා නොගෙන එකතුව රු.13,140,000 ක් ගෙවා තිබුණි.

2015 මැයි 25 දිනැති අංක PED - 1/2015 දරන රාජ්‍ය ව්‍යාපාර වක්‍රලේඛය 3.1 ඡේදය රාජ්‍ය ව්‍යාපාර වක්‍රලේඛ විධිවිධානවලට අනුකූලව නිල වාහන හිමි නිලධාරීන්ට ගෙවිය යුතු ඉන්ධන ලීටර් ප්‍රමාණයට අදාළ වටිනාකම ඉක්මවා කොමිෂන් සභාවේ අනුමැතිය මත ඉන්ධන දීමනා ගෙවා තිබුණි.

2.2.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (උ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව පහත සඳහන් නිරීක්ෂණය හැර කොමිෂන් සභාවේ බලතල , කර්තව්‍ය සහ කාර්යයන්ට අනුකූල නොවන ලෙස කටයුතු කර ඇති බව.

බලතල, කර්තව්‍ය, කාර්යයන්	නිරීක්ෂණ
2002 අංක 35 දරන ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනත මගින් විදුලිය, බනිජතෙල් හා ශ්‍රී ලංකාවේ යටිතල පහසුකම් කර්මාන්ත	විදුලිය, බනිජතෙල් හා ජලය යන



ජලය නියාමනය කිරීම.

නියාමනය කිරීම සඳහා 2002 අංක 35 දරන ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභා පනතෙන් ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාවට බලය ලැබී තිබුණි. බනිජතෙල් කර්මාන්තය හා ජලසම්පාදන හා ජලාපවාහන කර්මාන්තය අධීක්ෂණය කිරීම සඳහා අවශ්‍ය නීතිමය රාමුව සමාලෝචිත වර්ෂය අවසන් වන විටත් සකස් කර නොතිබුණි.

2.2.4 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 12 (උ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව කොමිෂන් සභාවේ සම්පත් සකස්සරුවම් ලෙස, කාර්යක්ෂම ලෙස සහ ඵලදායී ලෙස කාලසීමාවන් තුළ අදාළ නීතිරීති වලට අනුකූලව ප්‍රසම්පාදනය කර භාවිතා කර නොමැති බව.

2.3 වෙනත් කරුණු

(අ) ලැබිය යුතු හා ගෙවිය යුතු ගිණුම්

2020 දෙසැම්බර් 31 දින වන විට වාර්ෂික නියාමන ගාස්තු වශයෙන් එකතුව රු.82,176,866 ක් ලැබිය යුතුව පැවතිණි. 2021 ජුනි 30 දින වන විට ඉන් රු.726,954 ක් පමණක් අදාළ ආයතන වෙතින් ලැබී තිබුණි. 2021 ජුනි 30 දින වන විට රු. 81,449,912 ක් වූ හිඟ හිටි නියාමන ගාස්තු නිරවුල් කර නොතිබුණි.

(ආ) ආදායම් විශ්ලේෂණය

වාර්ෂික නියාමන ගාස්තු (Annual Regulatory Levy)

2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ 46 වන වගන්තියට අනුව, වාර්ෂික නියාමන බද්දක් /ගාස්තුවක් පැනවීමට කොමිෂන් සභාවට බලය ලබා දී තිබුණි. එය, සෑම වර්ෂයකම ජුනි 30 දින හෝ ඊට පෙර සෑම බලපත්‍රයකින්ම අය කරගත යුතුව තිබුණි. 2020 වර්ෂය සඳහා වූ වාර්ෂික නියාමන ගාස්තු බලපත්‍රලාභීන් 82 දෙනෙකුගෙන් නියමිත දින හෝ ඊට පෙර අය කර ගෙන නොතිබුණි. එය වාර්ෂික නියාමන ගාස්තු අය කළ යුතු බලපත්‍රලාභීන්ගෙන් සියයට 44 ක් නියෝජනයක් වී තිබුණි.


ඩබ්ලිව්.පී.සී. වික්‍රමරත්න
විගණකාධිපති

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා

කොමිෂන් සභාවේ

මූල්‍ය ප්‍රකාශන - 2020

වර්ෂය

අන්තර්ගතය

	Page
මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය	64
විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශනය	66
මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය	66
සම කොටස් වෙනස්කිරීම පිළිබඳ ප්‍රකාශනය	67
ගිණුම්කරණ ප්‍රතිපත්ති	69-72
දේපල පිරිසිදු සහ උපකරණ	73
මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන්	79

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව

මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය

2019 දෙසැම්බර් 31 දිනට

		2020	2019
	Notes	Rs	Rs
වත්කම්			
ජංගම නොවන වත්කම්			
දේපල පිරිසහ සහ උපකරණ	1	31,917,717	43,367,460
සිදු කෙරෙමින් පවතින ප්‍රාග්ධන කාර්යයන්	1.1	-	5,330,495
ආපදා හාය		6,263,793	2,968,831
මුළු ජංගම නොවන වත්කම්		38,181,511	51,666,786

ජංගම වත්කම්			
ආයෝජන	2	514,868,339	288,549,964
භාණ්ඩ ලේඛන	3	76,303	205,783
ලැබිය යුතු දෑ	4	167,222,062	273,918,132
තැන්පතු, අත්තිකාරම් හා පෙර ගෙවුම්	5	7,739,100	8,950,207
මුදල් හා මුදල් සමාන දෑ		4,460,627	1,192,028
මුළු ජංගම වත්කම්		694,366,431	572,816,114
මුළු වත්කම්		732,547,942	624,482,901

අරමුදල් සහ වගකීම්			
අරමුදල්			
සමුච්චිත අරමුදල	6	675,027,631	528,251,661
ප්‍රත්‍යගමන සංචිත		24,849,786	24,849,786
		699,877,417	553,101,447

ජංගම නොවන වගකීම්			
පාරිතෝෂික සඳහා ප්‍රතිපාදන	8	16,973,374	14,888,341
මුළු ජංගම නොවන වගකීම්		16,973,374	14,888,341

ජංගම වගකීම්			
ගෙවිය යුතු ගිණුම්	7	14,897,151	44,265,513
විගණකාධිපතිවරයාගේ ගාස්තු	9	800,000	1,627,600
සුරැකුම් තැන්පතුව- ලං.වි.ම.		-	10,600,000
මුළු ජංගම වගකීම්		15,697,151	56,493,113
මුළු වගකීම්		732,547,942	624,482,901

05 සිට 12 දක්වා පිටුවල දැක්වෙන ගිණුම්කරණ ප්‍රතිපත්ති මූල්‍ය ප්‍රකාශනයන්හි අත්‍යවශ්‍ය කොටසක් වේ. මෙකී මූල්‍ය ප්‍රකාශන සකසා ඉදිරිපත් කිරීම ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභා සාමාජිකයින් ගේ වගකීම් වේ

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව සඳහා සහ ඒ වෙනුවෙන්,



ජනක රත්නායක මහතා
සභාපති

කොමිෂන් සභා සාමාජික



දමිත කුමාරසිංහ මහතා
අධ්‍යක්ෂ ජනරාල්

තීලණ රණසිංහ
අධ්‍යක්ෂ - මූල්‍ය

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව

විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශනය

2020 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වර්ෂය සඳහා

		2020	2019
	Notes	Rs	Rs
ආදායම			
විවිධ ලියාපදිංචි ගාස්තුව	10	141,145,406	149,455,507
වාර්ෂික නියාමන ගාස්තු	11	189,818,981	185,302,257
බලපත් ඉල්ලුම්පත්‍ර ගාස්තු	12	474,000	513,000
වෙනත් ආදායම	13	27,685,191	25,016,671
මුළු ආදායම		359,123,578	360,287,435

වියදම්			
පුද්ගලික පිරිවැය	14	113,800,954	112,163,568
උපදේශන සේවා		5,455,619	28,108,960
මෙහෙයුම් වියදම්	15	94,251,588	120,431,964
මුද්‍රා පිරිවැය	16	11,185	11,891
මුළු වියදම		213,519,345	260,716,383

වර්ෂය සඳහා මෙහෙයුම් අතිරික්තය		145,604,233	99,571,052
-------------------------------	--	--------------------	-------------------

අනිකුත් විස්තීර්ණ ආදායම			
ප්‍රති ඇගයුම්කරණ ලැබීම්		-	-
තර්ජ ලාභය/අලාභය		1,171,741	(212,530)
වර්ෂය සඳහා මුළු අතිරික්තය		146,775,974	99,358,522

05 සිට 12 දක්වා පිටුවල දැක්වෙන ගිණුම්කරණ ප්‍රතිපත්ති හා සටහන් මුද්‍රා ප්‍රකාශනයන්හි අත්සන්වලින් අනුමතය අනිවාර්ය කොටසක් වේ

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව

හිමිකම් වෙනස්වීම පිළිබඳ ප්‍රකාශනය

2020 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වර්ෂය සඳහා

	සමුච්චිත අරමුදල	ප්‍රති ඇගයුම්කරණ සංචිත	එකතුව
2020 ජනවාරි 1 දිනට ශේෂය	528,251,661	24,849,786	553,101,447
ආදායම් ප්‍රකාශයේ අතිරේකනය	145,604,233	-	145,604,233
වෙනත් විස්තීර්ණ ආදායම්	1,171,741	-	1,171,741
2020 දෙසැම්බර් 31 දිනට ශේෂය	675,027,631	24,849,786	699,877,417

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව

මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය

2020 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වර්ෂය සඳහා

	2020	2019
	Rs	Rs
මෙහෙයුම් ක්‍රියාකාරකම් වලින් උත්පාදනය වූ මුදල්		
වසරේ මෙහෙයුම් අතිරික්තය/(හිඟය)	145,604,233	99,358,522
ගැලපුම් කළා		
ක්ෂයවීම්	19,631,935	21,399,947
පාරිතෝෂික සඳහා ප්‍රතිපාදන	3,414,485	3,325,435
ස්ථාවර වත්කම් බැහැරකිරීමෙන් ලද ආදායම	81,120	(93,569)
පෙර වර්ෂ කාල පරිච්ඡේදය සඳහා ගැලපීම්		(4,217,336)
පොලී ආදායම	(27,571,802)	(22,523,767)
	141,159,971	97,249,232
කාරක ප්‍රාග්ධන ක්‍රියාකාරකම්වල වෙනස්වීම්		
භාණ්ඩ ලේඛනවල (වැඩිවීම)/අඩුවීම	129,481	214,198
තැන්පතු වල (වැඩිවීම)/අඩුවීම	(9,000)	(5,500)
ලැබිය යුතු දෑ වල (වැඩිවීම)/අඩුවීම	104,072,005	(107,529,430)
ගෙවිය යුතු දෑ වල (වැඩිවීම)/අඩුවීම	(40,768,596)	20,267,789
අත්තිකාරම්, පෙර ගෙවුම් වල (වැඩිවීම)/අඩුවීම	1,220,107	(2,459,164)
කාරක ප්‍රාග්ධන ක්‍රියාකාරකම්වල ශුද්ධ වෙනස්වීම්	64,643,997	(89,512,107)
මෙහෙයුම් ක්‍රියාකාරකම් වලින් උත්පාදනය වූ/(හා වීතා වූ) මුදල්	205,803,968	7,737,126
ආයෝජන ක්‍රියාකාරකම්වලින් මූල්‍ය ප්‍රවාහය		
ස්ථාවර වත්කම් බැහැරකිරීමෙන් ලැබුණු ආදායම	154,189	107,650
ස්ථාවර වත්කම් මිලදී ගැනීම	(3,114,374)	(9,139,657)
ලද පොලිය	26,900,902	21,654,010
ස්ථාවර තැන්පතු ආපසු ගැනීම්	50,000,000	77,000,000
පාරිතෝෂික ආදායමෙහි වැඩිවීම	(1,318,376)	(1,201,655)
ස්ථාවර තැන්පතු/භාණ්ඩාගාර බිල්පත් සහ ඇමතුම් තැන්පතු වල ආයෝජනය කළ	(275,000,000)	(97,000,000)
ආයෝජන ක්‍රියාකාරකම්වලින් (හා වීතා කෙරෙන) ශුද්ධ මූල්‍ය ප්‍රවාහය	(202,377,659)	(8,579,652)

මූල්‍ය ක්‍රියාකාරකම්වලින් මූල්‍ය ප්‍රවාහය		
පාරිතෝෂික ගෙවීම්	(157,710)	(1,453,313)
මූල්‍ය ක්‍රියාකාරකම්වලින් (භාවිත කෙරෙන) ශුද්ධ මූල්‍ය ප්‍රවාහය		
	(157,710)	(1,453,313)
වර්ෂය ආරම්භයේ දී මුදල් හා මුදල්වලට සමාන දෑ		
	1,192,028	3,275,337
වසර තුළ ශුද්ධ මූල්‍ය ප්‍රවාහය	3,268,599	(2,295,839)
වර්ෂය අවසානයේ දී මුදල් හා මුදල්වලට සමාන දෑ	4,460,627	979,498
මුදල් හා මුදල්වලට සමාන දෑ		
අතැති සහ බැංකුවෙහි ඇති මුදල්	4,460,627	1,192,028

සාමාන්‍ය ගිණුම්කරණ ප්‍රතිපත්ති

01 .සාමාන්‍ය

සංගත ජාතික ප්‍රතිපත්තියකට අනුකූලව ඇතැම් උපයෝගිතා කර්මාන්තයන් නියාමනය කරනු පිණිස ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව ස්ථාපනය කරන ලදී.

ඉහත ප්‍රතිපත්තියට අනුකූලව, 2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනත නීතිගත කිරීමත් සමගින්, ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව වෙත ශ්‍රී ලංකාවේ විදුලිබල කර්මාන්තය නියාමනය කිරීමේ බලය පවරන ලදී.

02 .සකස් කිරීමේ පදනම

2.1 ශ්‍රී ලංකා වරලත් ගණකාධිකාරීවරුන්ගේ ආයතනය විසින් නිකුත් කරන ලද ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතීන්, 2002 අංක 35 දරන මහජන උපයෝගිතා කොමිෂන් සභා පනතේ හා 1995 අංක 15 දරන ශ්‍රී ලංකා ගිණුම්කරණ හා විගණන ප්‍රමිති පනතේ අවශ්‍යතාවයන්ට අනුකූල වන පරිදි මූල්‍ය ප්‍රකාශනයන් සකසා ඇත.

2.2. ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ මූල්‍ය ප්‍රකාශනයන් ඓතිහාසික පිරිවැය සම්මුතිය යටතේ සකසා ඇත. මූල්‍ය ප්‍රකාශන සකස් කර ඇත්තේ අධ්‍යාධිකාරයේ පදනමක් මත වන අතර ගිණුම්කරණ ප්‍රතිපත්ති එම කාලය පුරාම සංගත ලෙසින් ක්‍රියාත්මක වේ

2.3 මූල්‍ය කාල පරිච්ඡේදය

කොමිෂන් සභාවේ මූල්‍ය කාල පරිච්ඡේදය ලින් වර්ෂය වනු ඇත.

03. සන්සන්දනාත්මක තොරතුරු

අන් අයුරකින් ප්‍රකාශ කර ඇත්නම් මිස, කොමිෂන් සභාව විසින් යොදාගනු ලැබ ඇති ගිණුම්කරණ ප්‍රතිපත්ති පෙර වසරේ යොදා ගන්නා ලද ඒවා හා අනුරූපී වේ. පවත්නා වර්ෂයේ ඉදිරිපත් කිරීම හා අනුගත වනු පිණිස අවශ්‍ය තැන්හි පෙර වසරේ සංඛ්‍යා හා වාක්‍ය බණ්ඩ නැවත සකස් කර ඇත.

04. ශේෂ පත්‍ර දිනයෙන් පසු සිදුවන සිදුවීම්

ශේෂ පත්‍ර දිනයෙන් පසු සිදුවන සියළුම වැදගත් සිදුවීම් සලකා බලන ලදුව මූල්‍ය ප්‍රකාශනවල අදාළ සටහන්හි නිසි ගැලපීම් හා නිරාවරණයන් සිදුකර ඇත.

05. වත්කම් තක්සේරුකරණය හා ඒවාහි මිනුම්කරණ පදනම්

5.1 දේපළ, පිරිසත හා උපකරණ

දේපළ, පිරිසත හා උපකරණ පහත දී ඇති පරිදි පිරිවැය/අඩුකළ සමුච්චිත ක්ෂය වීම හෝ ප්‍රති ඇගයුම්කරණ ලෙස හෝ ප්‍රයෝජනවත් ආයුකාලය සංශෝධනය කරමින් සටහන් කෙරේ. දේපළ, පිරිසත හා උපකරණවල පිරිවැය වූකලී වත්කම් ඒවායෙහි අපේක්ෂිත භාවිතය සඳහා ක්‍රියාකාරී තත්ත්වයට ගෙන එනු පිණිස වැය වූ යම් වියදමක් වේනම් ඒවා ද සමගින් ඒවා මිල දී ගැනීමට හෝ ගොඩනැගීමට වැය වූ පිරිවැය වේ

මෝටර් වාහන හැරුණු විට අනෙක් සියලුම වත්කම්, එම වත්කම්වල සාධාරණ වටිනාකම විශ්ලේෂණීයව මැනිය නොහැකි බැවින් පිරිවැය / අඩුකළ සමුච්චිත ක්ෂයවීම් වලින් වාර්තා වී තිබේ. අධ්‍යක්ෂ ජනරාල්වරයා විසින් පත් කරන ලද කමිටුව විසින් 2018 දෙසැම්බර් 31 වන දින මෝටර් රථ නැවත තක්සේරු කරන ලද අතර වත්කම්වල ධාරණ වටිනාකම වැඩි කිරීම ප්‍රති ඇගයුම්කරණ සංචිතවලට බැර කර ඇත. සෑම වසර දෙකකට වරක්ම මෝටර් රථ නැවත තක්සේරු කිරීමට තීරණය විය.

තවමත් භාවිතයේ පවතින පූර්ණ ක්ෂය වූ වත්කම්වල ප්‍රයෝජනවත් ආයු කාලය සංශෝධනය කිරීමට සහ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිති 8 ට අනුකූලව ගිණුම්කරණ ඇස්තමේන්තු වල වෙනසක් ලෙස ක්ෂය වාර්තා කිරීමටත් තීරණය කරන ලදී.

5.2 ක්ෂයවීම්

දේපළ, පිරිසහ හා උපකරණ පිරිවැය මත සරල මාර්ගික ක්ෂය වීම් ප්‍රතිපාදන ගණනය කෙරේ. එ අනුව, වත්කම්හි ක්ෂය වීම් අනුපාත පහත පරිදි වේ:

1.ගෘහභාණ්ඩ හා සවිකිරීම්	20%
2.පරිගණක හා කාර්යාලීය උපකරණ	
මලේඛ මිඩියා ප්‍රොසෙස්ටරය / SAN සංවිත	25%
ඩෙස්ක්ටොප් පරිගණකය	25%
ලැප්ටොප් පරිගණක	25%
ජංගම දුරකථන	33 1/3%
අතේ ගෙන යා හැකි දෘඪ තැටිය/සර්වර් දෘඪ තැටිය	33 1/3%
බහිධ ටේප් ධාවකය	33 1/3%
බහිධ ටේප්	33 1/3%
යු.පී.එස්.	50%
අනෙකුත්	20%
3.වාහන	20%
4.මෘදුකාංග	331/3%
5.කාර්යාලීය උපකරණ	20%

පවත්නා වර්ෂයේ දේපළල පිරිසහ හා උපකරණ මිලදී ගත් දින සිට ක්ෂය වීම් ගණනය අදාළ වේ.

එ එ මූල්‍ය වර්ෂය අවසානයේ දී අවශ්‍ය වේනම් වත්කම්හි ප්‍රයෝජනවත් ආයු කාලයල අවශේෂ අගයන් සහ ක්ෂය වීම් ක්‍රිම ද සමාලෝචනය කොට ප්‍රති ඇගයුම්කරණය කරනු ලබයි.

5.3 සිදු කෙරෙමින් පවතින ප්‍රාග්ධන කාර්යයන්

වර්ෂය තුළ දරන ලදුව වාර්තා කරනු ලබන දිනය වනවිට සම්පූර්ණ කර නොමැති ප්‍රාග්ධන වියදම් කෙරෙමින් පවත්නා ප්‍රාග්ධන කාර්යයන් වශයෙන් පෙන්වනු කෙරෙන අතරල වර්ෂය තුළ සම්පූර්ණ කොට භාවිතය සඳහා පවත්නා ප්‍රාග්ධන වත්කම් දේපළල පිරිසහ හා උපකරණ වෙත මාරු කෙරෙනු ඇත

06. භාණ්ඩ ලේඛන

වට්ටෝරු භාණ්ඩ අවම පිරිවැයට හෝ ශුද්ධ උපලබ්ධි අගයට තක්සේරු කෙරෙන භාණ්ඩ ලේඛන වල පිරිවැය ළඟා වන්නේ ප්‍රථම ලැබීම ප්‍රථම නිකුත් කිරීම (FIFO) පදනම භාවිතා කරමිනි

07. ආයෝජන

කොමිෂන් සභාව වෙත ලැබෙන ප්‍රතිලාභ උපරිම කරනු පීඨීස කොමිෂන් සභාව විසින් එහි අතිරික්ත ආදායම ලංකා බැංකුවේ ස්ථාවර තැන්පතු වක් ලෙස ආයෝජනය කරනු ලබයි

08. ලැබිය යුතු දෑ

ලැබිය යුතු දෑ එවා උපලබ්ධි කිරීමට ඇස්තමේන්තුගත ප්‍රමාණයන් අනුව ප්‍රකාශ කෙරෙන අයහපත් හෝ සැක සහිත ණය සඳහා කිසිදු ප්‍රතිපාදනයක් සිදු නොකෙරේ

9. අත්තිකාරම් හා පෙර ගෙවීම්

පෙරගෙවුම් ගිණුමට නිශ්චිත කාල සීමාව සඳහා සේවාවන් ලබා ගැනීම සඳහා විවිධ සැපයුම්කරුවන්ට ගෙවන වාරිකයෙන් කොටසක් සහ සමාලෝචනයට භාජනය වන කාල පරිච්ඡේදයට අදාළ නොවන (නමුත් අනාගත කාල පරිච්ඡේදය සඳහා) ගෙවනු ලබන මුදල් අයත් වන අතර අත්තිකාරම් ගිණුමට ලබාගත් සහ 2020-12-31 දිනට පියවා නොමැති අත්තිකාරම් ඇතුළත් වේ

10. මුදල් හා මුදල් සමාන දේ

මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය තුළ මුදල් හා මුදල් සමාන දේ බැංකුවේ හා අන රැඳි මුදල්වලින් සමන්විත වේ

11. විශ්‍රාම ප්‍රතිලාභ සැලැස්ම - පාරිතෝෂික

11.1 1983 අංක 12 දරන පාරිතෝෂික ගෙවීමේ පනත ප්‍රකාර, සේවකයෙකුගේ පාරිතෝෂික වගකීම ඉස්මතුවනුයේ කොමිෂන් සභාව තුළ ඔහු අඛණ්ඩ වසරක සේවා කාලයක් සම්පූර්ණ කළ පසුව පමණි. ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රති 19 සමග සනාථ කිරීම සඳහා පාරිතෝෂික වගකීම් වාර්තා කිරීම සඳහා ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව ආයුගණක තක්සේරුව යොදාගත ඇත. ආයුගණක තක්සේරුව සිදු කරනු ලැබුවේ වෘත්තීය ආයුගණක තක්සේරුකරුවන් වන ඇක්වුරියල් ඇන්ඩ් මැනේජමන්ට් කන්සල්ටන්ට් (ප්‍රයිවට්) ලිමිටඩ් (සීමාසහිත ආයුගණක සහ කළමනාකරණ උපදෙශක (පෞද්ගලික) සමාගම විසින් සිදු කරන ලදී.

මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශයේ පිළිගත් 1983 අංක 12 දරන පාරිතෝෂික ගෙවීමේ පනත යටතේ ගෙවිය යුතු විශ්‍රාම ගැන්වීම් පාරිතෝෂික සඳහා අර්ථ දැක්වා ඇති ප්‍රතිලාභ වගකීමල අර්ථ දැක්වා ඇති ප්‍රතිලාභ බැඳීමේ ප්‍රවර්තන වටිනාකම නියෝජනය කරයි.

මූල්‍ය කාර්ය සාධනය සහ වෙනත් විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශයේ සියලුම ආයුගණක ලාභ සහ අලාභ ක්ෂණිකව හඳුනා ගැනේ.

වගකීම් සඳහා වූ ප්‍රතිපාදන ශේෂ පත්‍ර දිනයෙන් පසුව බාහිර වශයෙන් ආයෝජනය කර ඇත

11.2 සේවක අර්ථසාධක අරමුදල හා සේවා නියුක්තිකයන්ගේ භාරකාර අරමුදල

සුදුසුකම් ලත් සියළු සේවකයන් වෙනුවෙන් අදාළ ව්‍යවස්ථා සහ රෙගුලාසි ප්‍රකාර දායකත්වයන් ලබා දී ඇත.

2013 ඔක්තෝබර් මස 1 වැනි දින සිට ක්‍රියාත්මක වන පරිදි සේවක අර්ථසාධක අරමුදලේ සේවායෝජකයාගේ දායකත්වය 12% සිට 15% දක්වාද සේවාදායකයාගේ දායකත්වය 8% සිට 10% දක්වා ද ඉහළ නංවන ලදී

12. රජයේ ප්‍රදාන

දේපල, පිරිසිදුකිරීම් උපකරණ අත්පත් කර ගැනීම සඳහා ලබා දෙන රජයේ ප්‍රදාන කල් දැමූ ආදායමක් ලෙස හඳුනා ගන්නා අතර වත්කම්වල ප්‍රයෝජනාවය මත වෙන් කරනු ලැබේ. ඉතිරි ප්‍රදාන එම ප්‍රදානයන් ලැබිය යුතු දෑ වන විට ආදායම ලෙස හඳුනා ගනු ලබයි.

13. වගකීම් හඳුනා ගැනීම

පවත්නා වගකීම් පියවීමක් මගින් ආර්ථික ප්‍රතිලාභ අත්කර දෙන පරිදි සිදුවන සම්පත් පිටතට ඇදී යාමක් සිදු කෙරෙන අතර එකී පියවීම සිදු කෙරෙන ප්‍රමාණය විශ්වසනීය පරිදි මිනිය හැකි වීමේ වැඩි ශක්‍යතාවයක් පවත්නා විටදී ශේෂ පත්‍රය තුළ බැරකමක් හඳුනාගනු ලබයි. ගෙවිය යුතු දෑ එවාහි පිරිවැයට අනුව ප්‍රකාශ කෙරේ

ආදායම් ප්‍රකාශය

14. ආදායම හඳුනාගැනීම

14.1 විවෘත ලියාපදිංචි (බලපත්‍ර) ගාස්තු

ශ්‍රී ලංකා රජය සමග එක්ව ක්‍රියාත්මක කරන ලද ලිහිසි ද්‍රව්‍ය ගිවිසුමේල 2 වගන්තිය ප්‍රකාර ලිහිසි ද්‍රව්‍ය වෙළඳපල සහභාගිකරුවන් විසින් දෙවසරකට වරක් රුපියල් විසි පන් ලක්ෂයක් (රු. මිලියන 2.5ක්) හෝ එම කාල පරිච්ඡේදය සඳහා ඉන්වොයිසිගත සමස්ත අලෙවියෙන් 0.75%ක් හෝ යන දෙකෙන් වැඩි අගය ගෙවිය යුතු වේ එක් එක් වර්ෂයේ ජනවාරි මස පළමුවැනිදාට හෝ එදිනට ප්‍රථම රුපියල් විසි පන් ලක්ෂයක් (රු. මිලියන 2.5ක්) ද ජුනි මස 30 වන දිනට හෝ එදිනට ප්‍රථම තවත් රුපියල් විසිපන් ලක්ෂයක් (රු. මිලියන 2.5ක්) ද බනිජතෙල් සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ නමට බැරවන සේ ගෙවිය යුතු වේ දෙවසරක කාලය තුළ වෙළඳපල සහභාගිකරුවන්ගේ ඉන්වොයිසිගත සමස්ත අලෙවියෙන් 0.75% ක ප්‍රමාණය රුපියල් විසිපන් ලක්ෂය ඉක්මවන්නේ නම්, එම කාල පරිච්ඡේදය අවසන් වී දින 30ක් ඇතුළත එම අතිරේක මුදල මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව වෙත ගෙවිය යුතු වේ.

14.2 වාර්ෂික නියාමන ගාස්තුව

2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ 46 වගන්තිය ප්‍රකාර වාර්ෂික නියාමන ගාස්තුවක් පැනවීමේ බලය කොමිෂන් සභාව සතුවන අතර, එය සෑම බලපත්‍රලාභියෙකු වෙතින්ම අදාළ වර්ෂයේ තිස්වන දිනට පෙර අයකරගත යුතුය. මෙම පනත 2009 අප්‍රේල් මස 8 වන දින සහතික කරන ලද, එදින සිට කොමිෂන් සභාව විසින් ක්‍රියාත්මක කරන ලදී.

14.3 බලපත් අයදුම්පත්‍ර ගාස්තුව

බදු පැනවීමට අමතරව ශ්‍රී ලංකා විදුලිබල පනතේ 11 වගන්තිය ප්‍රකාර විදුලිබලය උත්පාදනයල සම්ප්‍රේෂණය හෝ බෙදාහැරීම සඳහා බලපත්‍රයක් අයදුම් කිරීමේ දී අයදුම්පත් සකස් කිරීමේ ගාස්තුවක් අයකර ගැනීමේ බලය කොමිෂන් සභාව සතුව වේ.

14.4 පොළී ආදායම

පොළී ආදායම උපචිත පදනම මත ගණනය කරන ලදී. අදාළ ගනුදෙනුව ආශ්‍රිත ආර්ථික ප්‍රතිලාභ කොමිෂන් සභාව වෙත ගලායාමේ වඩාත් ඉහළ හැකියාවක් පවත්නා විට පමණක් ආදායම හඳුනාගනු ලබයි.

15. වියදම් හඳුනාගැනීම

කොමිෂන් සභාව විසින් අනුමත අයවැය වෙන් කිරීම මත පදනම්ව ආදායම් ප්‍රකාශනය තුළ වියදම් හඳුනාගනු ලබයි.

16. අදාළ පාර්ශවයන්ගේ අනාවරණයන්

16.1 ප්‍රධාන කළමනාකරණ කාර්ය මණ්ඩල හානි පූර්ණ

ප්‍රධාන කළමනාකාරීත්වකාර්ය මණ්ඩලය මහජන උපයෝගිතා කොමිෂන් සභා සාමාජිකයින්ගෙන් සමන්විත වන අතර හානි පූර්ණ විස්තර පහත පරිදි වේ.

	2020	2019
කෙටි කාලීන සේවක ප්‍රතිලාභ	1,968,000	1,310,000
පශ්චාත් සේවක ප්‍රතිලාභ		
වෙනත් දිගු කාලීන ප්‍රතිලාභ		
අවසන් කිරීමේ ප්‍රතිලාභ		
එකතුව	1,968,000	1,310,000

ශ්‍රී ලංකා මහජන උපයෝගීතා කොමිෂන් සභාව

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන්

2020 ජනවාරි 01 දින සිට දෙසැම්බර් 31 දින දක්වා

	2020	2019
	Rs	Rs
02. ආයෝජන		
ස්ථාවර තැන්පතු	497,000,000	272,000,000
පාරිභෝගික අරමුදල් ආයෝජනය	17,868,339	16,549,964
	514,868,339	288,549,964

03. භාණ්ඩ ලේඛන	76,303	205,783
-----------------------	--------	---------

04. ලැබිය යුතු දෑ		
විවිධ ලියාපදිංචි ගාස්තු		
වෙළඳාමේ ලැබිය යුතු ලාභ	38,920,488.79	35,747,304.00
ලංකා අයි.බී.සී. සමාගම	12,879,182.00	9,105,864.89
මැක්ලරන්ස් ලැබිය යුතු	1,967,587.06	8,031,852.00
ලංකා බනිජ් තෙල් සංස්ථාව	2,000,000.00	8,470,792.84
ලාභය	7,336,578.87	5,143,354.03
දුන්වර්ෂික ස්වකීර්ණ ලිපි		29,203.00
ඇසෝසියේට්ස් මෝටර් වේස්	500,000.00	1,370,847.00
ටී.වී.එස්. ලංකා පුද්ගලික සමාගම (භාරත් පෙට්‍රොලියම් කොපරේෂන්)	1,781,924.49	3,501,677.00
යුනයිට්ඩ් මෝටර්ස්	2,402,057.21	1,200,311.41
ටොයෝටා ලංකා පුද්ගලික සමාගම	8,556,885.38	7,881,455.00
එන්.එම්. ඩිස්ට්‍රිබියුටර්ස් පුද්ගලික සමාගම	2,683,559.12	3,858,498.12
	79,028,262.92	84,341,159.29
වාර්ෂික නියාමන ගාස්තු	82,904,420.80	184,934,924.60
ලැබිය යුතු ස්ථාවර තැන්පතු පොලිය	5,203,929.24	4,533,031.58
අනිකුත් ලැබිය යුතු දෑ	85,449.27	109,016.34
	167,222,062.23	273,918,131.81

05. තැන්පතු, අත්තිකාරම් සහ පෙර ගෙවුම්		
තැන්පතු		
ඩිපොසිට් ඩයලොග් ඇස්සියාටා පී.එල්.සී.	1,500	1,500
බී.බී.සී. ප්‍රොපර්ටි ඩිවලොප්මන්ට් ලිමිටඩ්	826,571	826,571
ග්රේල් ප්‍රෙක්ඩිලි ඇසෝසියේෂන්	57,500	48,500
	885,571	876,571
අත්තිකාරම් සහ පෙර ගෙවුම්		
අත්තිකාරම්	9,000	1,404,940

තැපැල් දෙපාර්තමේන්තුව	18,457	36,235
පෙර ගෙවුම්	4,305,241	5,078,819
සම්පත් වෙබ් කාඩ්	3,847	
	4,336,545	6,519,994
ආපදා ණය	2,491,785	1,427,243
උත්සව අත්තිකාරම්	25,200	126,400
සමස්ත තැන්පතු, අත්තිකාරම් සහ පෙර ගෙවුම්	7,739,100	8,950,207

06. සමුච්චිත අරමුදල

2020 ජනවාරි 1 දිනට ශේෂය	528,251,661	426,945,055
20/12/31 දිනට අතිරික්තය/(හිඟය)	146,775,974	99,358,522
පෙර වසරේ ගැළපුම්(6.1)	-	1,948,084.56
	675,027,631	528,251,661

6.1 පෙර වසරේ ගැළපුම් පිළිබඳ අනාවරණය 2020 ප්‍රවර්ගය

ප්‍රවර්ගය		
C & E නඩත්තුව	-	(152,138)
සන්නිවේදනය සහ ප්‍රවර්තන	-	116,008
දායකත්වය	-	629,176
ගෙවිය යුතු විගණන ගාස්තු	-	52,400
උපදේශනය	-	420,972
පාරිභෝජනය කළ හැකි ද්‍රව්‍ය	-	44,811
ක්ෂයවීම්	-	(6,165,421)
භාණ්ඩ ලේඛන	-	67,731
පර්යේෂණ සහ සම්ක්ෂණ	-	4,964
වෛද්‍ය රක්ෂණය	-	965,767
මහජන දැනුවත්කිරීම්	-	(1,133,958)
විවිධ ලියාපදිංචි ගාස්තුව	-	3,201,603
වෙනත්	-	
එකතුව	-	(1,948,085)

07. ගෙවිය යුතු ගිණුම

මුද්‍රණය සහ වෙළඳප්‍රචාරණය	3,038,080	2,701,686
සන්නිවේදනය	405,645	428,433
මල් සැකසුම්	-	11,893
අතිකුත් දීමනා	138,647	3,833,459
ප්‍රවර්තන	9,420	14,460
අතිකාල	60,114	193,811
ප්‍රවාහනය	-	52,051
ගමන්	18,750	78,125
විදේශ ගමන්	-	13,000
වෙනත් ගිවිසුම්	465,473	-
කාර්යාල ගොඩනැගිලි නඩත්තුව	-	1,047

කාර්යාල වාහන නඩත්තුව	-	249,321
ජලය	12,833	17,684
විදුලිය	95,413	100,194
මහජන දැනුවත්කිරීම	180,413	3,206,765
උපදේශනය	8,772,303	27,318,543
ගෙවිය යුතු මුද්දර ගාස්තු	5,225	4,175
සභිපාරක්ෂක සේවා	90,270	106,961
තැපැල්	17,475	3,893
රක්ෂණය	3,592	11,140
ගෙවිය යුතු සිදු කෙරෙමින් පවතින ප්‍රාග්ධන කාර්යයන්	-	-
මුදල් රඳවාගැනීම	199,952	199,951
උපචිත පරිගණක සහ උපකරණ	1,042,680	625,160
උපචිත ගෘහ භාණ්ඩ සහ සවිකිරීම්	-	3,185,334
තෛතික වියදම්	-	35,000
පරිගණක සහ උපකරණ නඩත්තුව	-	1,397,228
ලිපිද්‍රව්‍ය	-	45,153
පර්යේෂණ සහ සම්බන්ධතා	-	47,500
පාරිභෝජනයට ගත හැකි ද්‍රව්‍ය	-	13,240
SAARC	-	-
පරිවර්තන	189,598	35,608
ගෙවිය යුතු රඳවා ගැනීමේ බදු	-	229,699
අනෙකුත් ගෙවිය යුතු	151,269	105,000
	14,897,151	44,265,513

08. පාරිභෝගික සඳහා ප්‍රතිපාදන

2020 ජනවාරි 01 වන දිනට PV-DBO සඳහා ප්‍රතිපාදන	14,888,340	12,803,688
කාල සීමාව සඳහා පොලී පිරිවැය	1,563,276	1,536,443
කාල සීමාව සඳහා වත්මන් සේවා පිරිවැය	1,851,209	1,788,992
වසර තුළ ගෙවන ලද පාරිභෝගිකය	(157,710)	(1,453,313)
PV-DBO හි සත්‍ය ලාභය/අලාභය	(1,171,741)	212,530
2020 දෙසැම්බර් 31 වන දිනට පසු-අර්ධ සඳහා ප්‍රතිපාදන	16,973,374	14,888,340

08.1 උපකල්පන

කාර්ය මණ්ඩල පිරිවැදුම	6% Up to age 54 & thereafter zero	2% Up to age 54 & thereafter zero
විශ්වාසීය වයස	60	60
වට්ටම් අනුපාතය	8%	10.5%
වැටුප් වර්ධක අනුපාතය	5%	8.5%

08.2 සංවේදීතා විශ්ලේෂණය

--	--	--

අනෙකුත් සියලුම උපකල්පන නොවෙනස්ව පවතින අතර විචල්‍යය වෙනස් වේ		
වට්ටම් අනුපාතය 1% වැඩි වීම	15,987,598	13,680,044
වට්ටම් අනුපාතය 1% අඩු වීම	18,084,249	16,292,293
වැටුප් වර්ධක අනුපාතය 1% කින් වැඩි කිරීම	18,132,669	16,331,608
වැටුප් වර්ධක අනුපාතය 1% කින් අඩු වීම	15,929,633	13,627,985

09. විගණකාධිපති ගාස්තු

දුදිරියට ගෙන ආ ශේෂය	1,627,600	1,863,700
වසර තුළ ගෙවීම්	(1,497,600)	(1,138,500)
2020 වසර සඳහා ප්‍රතිපාදන	800,000	850,000
Over/Under වරදඩසිසඳුව දෙර ජරසඳර ශැර 2019 2020 පෙර වසර සඳහා අධි/උෂන ප්‍රතිපාදන	(130,000)	52,400
	800,000	1,627,600

10. විචල්‍ය ලියාපදිංචි ගාස්තු

ලංකා අයි.බී.සී. සාමාගම	18,521,384.24	13,334,565
වෙව් රොන් ලුබ්‍රිකන්ට් ලංකා	74,434,400.84	72,834,173
මැක්ලරන්ස් ලුබ්‍රිකන්ට්	7,949,202.98	15,573,140
ලංකා ඛනිජ තෙල් සංස්ථාව	3,847,082.80	6,500,606
ලාල්ස් ලුබ්‍රිකන්ට්ස් ලිමිටඩ්	10,995,904.71	9,889,398
දුන්ටර්බ්‍රිෂන්ස් සර්විසස් ලිමිටඩ්	-	62,500
ඇසෝසියේටඩ් මෝටර් වේස්	1,155,372.00	2,845,867
ටී.වී.එස්. ලංකා පුද්ගලික සමාගම	3,519,168.49	6,871,300
යුනයිටඩ් මෝටර්ස්	3,079,497.16	1,935,348
ටොයෝටා ලංකා පුද්ගලික සමාගම	14,651,390.63	15,139,828
එන්.එම්. ඩිස්ට්‍රිබියුටර්ස් පුද්ගලික සමාගම	3,475,889.36	4,468,782
	141,629,293	149,455,507
අඩු කළා: දෝෂ නිවැරදි කිරීම සහ අධි ප්‍රතිපාදන ප්‍රතිවර්තනය	(483,887)	-
	141,145,406	149,455,507

11. වාර්ෂික නිශාමන බදු

උත්පාදනය	58,400,781	57,433,457
සම්ප්‍රේෂණය	24,554,800	24,076,400
බෙදාහැරීම	106,863,400	103,792,400
	189,818,981	185,302,257

12. බලපත් අයදුම්පත්‍ර ගාස්තු

	474,000	513,000
	474,000	513,000

13. වෙනත් ආදායම

පොලිය	27,571,802	22,523,767
නිදහස් කිරීමේ ගාස්තුව	9,000	13,000

විවිධ ආදායම	185,509	371,175
ජංගම දුරකථන ලබා ගැනීම සඳහා සේවකයින් විසින් ගෙවන මුදල	-	15,160
ආදායම:ස්ථාවර වත්කම් බැහැරකිරීම	(81,120.18)	93,569
ප්‍රතිපාදන- පුනරාවර්තන		2,000,000
පාරිභෝගික ප්‍රතිපාදන මත ආයුගණක වාසි	-	-
	27,685,191	25,016,671

14.පුද්ගල පිරිවැය

පුද්ගල පාරිශ්‍රමික		
කොමසාරිස්වරයාගේ පාරිශ්‍රමික:	1,694,000	1,426,548
වැටුප්	59,117,662	56,258,985
අතිකුත් දීමනා	37,795,786	39,439,547
අතිකාල	1,146,437	1,567,030
සේවක අර්ථසාධක අරමුදල සඳහා දායකත්වය	8,860,486	8,448,592
සේවක භාරකාර අරමුදල සඳහා දායකත්වය	1,772,097	1,697,432
පාරිභෝගික වියදම	3,414,485	3,325,435
	113,800,954	112,163,568

15.ගෙවෙයුම් පිරිවැය

පුහුණු හා ගමන් වියදම් -විදේශීය හා දේශීය		
විදේශීය හා දේශීය පුහුණු	678,918	2,392,151
විදේශ ගමන් වියදම්	186,500	160,415
අහඹු/දේශික	-	716,291
ගමන් (දේශීය)	156,140	658,225
	1,021,558	3,927,082
පාරිභෝජනයට ගත හැකි ද්‍රව්‍ය		
ලිපිද්‍රව්‍ය	1,184,736	1,080,963
ඉන්ධන සහ වාහන ගාල්කිරීම්	4,498,444	4,405,829
පාරිභෝජනයට ගත හැකි ද්‍රව්‍ය	168,991	297,077
විනෝදාස්වාද	37,684	214,439
	5,889,855	5,998,309

කොන්ත්‍රාත්තු සේවා

ප්‍රවාහන සහ වාහන කුලී	11,045,672	10,550,992
පුවත්පත් සහ තැපැල් ඇතුළු සන්නිවේදනය	3,742,983	4,184,132
මුද්‍රණය සහ වෙළඳ ප්‍රචාරණය	6,253,876	6,961,743
සමීක්ෂණ	(47,500)	49,000
ගොඩනැගිලි සඳහා බදුකුලී සහ අනුපාත	18,559,912	20,609,910
විදුලිය	1,166,848	1,333,294
වෛද්‍ය	5,173,561	6,670,334
ජලය	211,710	274,443

රක්ෂණය	370,451	786,743
දායකත්වය	-	209,725
සහිතාරක්ෂක සේවා	1,051,615	1,493,142
තෙතික සහ විමර්ශන ගාස්තු	1,566,500	5,891,757
වෙනත් ගිවිසුම්	836,286	-
	49,931,915	59,015,216

වෙනත් සේවාවන්

මහජන දැනුවත් කිරීම් පිරිවැය	11,832,116	20,521,765
විගණකාධිපති ගාස්තුව	670,000	850,000
සුභසාධන සහ මහජන සම්බන්ධතා	281,386	211,861
මල් සැකසුම්	31,860	72,865
සේවනියුක්ති නියැලීම	-	499,304
SARRC වැඩසටහන	-	-
විවිධ හා වෙනත්	472,205	219,814
	13,287,567	22,375,608

ප්‍රාග්ධන වත්කම් අළුත්වැඩියා කිරීම සහ නඩත්තු කිරීම සහ ක්ෂය කිරීම

වාහන නඩත්තුව	1,154,103	1,564,334
කාර්යාල ගොඩනැගිල්ල නඩත්තුව	20,852	58,976
පරිගණක, උපකරණ සහ මෘදුකාංග නඩත්තුව	3,313,804	6,092,492
ගෘහභාණ්ඩ සහ සවිකිරීම් නඩත්තුව	-	-
ක්ෂයවීම් ගාස්තු	19,631,935	21,399,947
	24,120,693	29,115,750
සමස්ත මෙහෙයුම් පිරිවැය	94,251,588	120,431,964

16. මූල්‍ය පිරිවැය

බැංකු ගාස්තු	11,185	9,835
විනිමය මාරුකිරීම්වලින් අලාභ	-	2,056
	11,185	11,891

ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව
 දෙපළ පිරිසිදු හා උපකරණ
 2020 දෙසැම්බර් 31 දිනට

	ගෙවූ හා අය වූ	පරිගණක හා කාර්යාල උපකරණ	කාර්යාල උපකරණ	වාහන	එකතුව	මෙහෙයුම	එකතුව
	Rs	Rs	Rs	Rs	Rs	Rs	Rs
වර්ෂය ආරම්භයේ දී	21,127,734	47,117,572	515,279	25,390,000		12,927,258	107,077,843
වසර තුළ එක් කිරීම්	59,600.00	2,825,170				229,604.33	3,114,374
මාරුකිරීම්							
සිදු කෙරුණු පවතින ප්‍රාග්ධන වත්කම් වලින් මාරු කළ අගය	3,157,967					2,145,160	5,303,127
ප්‍රත්‍යාගමනය ඇගයීම්කරණය							
වසර තුළ ඉවත් කිරීම්	(679,022)	(1,362,676)					(2,041,698)
වර්ෂ අවසාන අගයය	23,666,279	48,580,066	515,279	25,390,000	-	15,302,022	113,453,646
ක්ෂයවීම්							
වර්ෂය ආරම්භයේ දී	14,441,145	31,956,413	422,014	7,046,667	-	9,874,450	63,740,689
වසර සඳහා අයකිරීම්	2,778,030	7,479,423	61,347	7,046,667		2,266,467	19,631,934
පෙර වසර ගැලපීම්							
මාරුකිරීම්							
බැහැර කිරීම් මත ක්ෂයවීම්	(612,445)	(1,224,249)					(1,836,693)
වර්තමාන අගයයේ දී අගයය	16,606,730	38,211,587	483,361	14,093,333	-	12,140,917	81,535,929
2020 දෙසැම්බර් 31	7,059,549	10,368,478	31,918	11,296,667	-	3,161,105	31,917,717
දිනට දැක්වූ පොත් අගය							

විගණන කමිටු වාර්තාව

විගණන හා කළමනාකරණ කමිටු රැස්වීම් - 2020

විගණන හා කළමනාකරණ කමිටුවේ සංයුතිය

2010 දෙසැම්බර් 14 දිනැතිව රාජ්‍ය ව්‍යාපාර දෙපාර්තමේන්තුවේ අධ්‍යක්ෂ ජනරාල් විසින් නිකුත් කර තිබෙන අංක පීඩී /55 දරන චක්‍රලේඛය අනුව 2020 වර්ෂය සඳහා පහත සඳහන් නිලධාරීන් ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාවේ විගණන හා කළමනාකරණ කමිටුවේ සාමාජිකයින් වශයෙන් පත්කර තිබුණි

සාමාජිකයාගේ නම	විගණන හා කළමනාකරණ කමිටුවේ දරන තනතුර	නිලධාරියාගේ නිත්‍ය තනතුර
1.පී. ඩී. සී. එකනායක මහත්මිය	සභාපති	උප සභාපති - මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව
2.සඳුන් ගමගේ මහතා	උප සභාපති	සාමාජික - මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව
3.ජානකී විතානගම මහත්මිය	ලේකම්	ලේකම් - මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව
4.ගේ. එස්. එම්. ද සිල්වා මහතා	භාණ්ඩාගාර නියෝජිත	නියෝජ්‍ය අධ්‍යක්ෂක - රාජ්‍ය ව්‍යාපාර දෙපාර්තමේන්තුව
5.ඩබ්. එච්. එ. විමලසිව මහත්මිය	රෙඛීය අමාත්‍යාංශ නියෝජිත	ප්‍රධාන ගණකාධිකාරී - ජාතික ප්‍රතිපත්ති හා ආර්ථික කටයුතු අමාත්‍යාංශය
6.ටී. ආර්. එම්. විරරත්න මහත්මිය	විගණකාධිපතිගේ නියෝජිත	විගණන අධිකාරී - ජාතික විගණන කාර්යාලය
7.එම්. පී. ධර්මරත්න මහතා	කැඳවුම්කරු	අභ්‍යන්තර විගණක - මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව
8. දමිත කුමාරසිංහ මහතා	සාමාජික	අධ්‍යක්ෂ ජනරාල් - මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව
9. නිළියා රණසිංහ මහතා	සාමාජික	අධ්‍යක්ෂ (මුද්‍රා) - මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව

2020 වර්ෂය තුළදී විගණන හා කළමනාකරණ කමිටු රැස්වීම් වාර තුනක් පවත්වනු ලැබූ අතර එම රැස්වීම් වලදී ඉදිරිපත් වූ කරුණු සලකාබලා පහත සඳහන් නිර්දේශයන්ට එළඹ තිබුණි.

- කොමිෂන් සභාව මගින් පනතේ නියමයන් පරිදි සකස්කර තිබෙන මුද්‍රා උපදෙස් සංග්‍රහයේ වගන්ති අංක 17.5 යටතේ කාලීනව ඉදිරිපත් කළයුතු වාර්තා යටතේ දක්වා තිබෙන වාර්තා නියමිත දිනයන් වලදී අදාළ නිලධාරීන් විසින් ඉදිරිපත් කළයුතු බව සහ එම වාර්තා ඉදිරිපත් කිරීමේ තත්ත්වය ඊළඟ විගණන හා කළමනාකරණ කමිටු රැස්වීමේ සිට ඉදිරිපත් කළයුතු බව නිර්දේශ කිරීම සහ ඊට අතිරේකව කාර්යමණ්ඩල විස්තර කාර්තුව තුළ නිකුත්කළ හා ලැබෙන අභ්‍යන්තර හා විගණකාධිපති දෙපාර්තමේන්තුවේ විගණන විමසුම් හා වාර්තා පිළිබඳ විස්තරයක්ද ඉදිරිපත් කිරීම සුදුසු බව.
- රටේ පවතින වාතාවරණය මත 2020 වර්ෂයේ ක්‍රියාකාරී සැලැස්මේ දැක්වෙන මුද්‍රා හා භෞතික ප්‍රගතීන් සැලැස්මට අනුව ක්‍රියාත්මක කිරීමේ දුෂ්කරතාවයන් පවතින බැවින් එම ක්‍රියාකාරී සැලැස්ම නැවත සංශෝධනය කර 2020 දෙසැම්බර් 31 දිනට ලඟාකරගත හැකි ඉලක්ක පමණක් ඇතුළත් වන සේ ක්‍රියාකාරී සැලැස්ම සකස්කර අනුමත කර ඉදිරි කාල පරිච්ඡේදය සඳහා ක්‍රියාත්මක කිරීම සුදුසු බව නිර්දේශ කිරීම.
- 2020 ජනවාරි 01 දිනට අයවීමට ඇති විවෘත ලියාපදිංචි ගාස්තු හා වාර්ෂික බලපත්‍ර ගාස්තු අයකර එ පිළිබඳ විස්තර නිවැරදිව වාර්තා කළයුතු බව නිර්දේශ කිරීම හා මුදල් නොගෙවන ආයතන වෙනුවෙන් හිඟ ගාස්තු ගෙවන ලෙස දක්වා අවසන් නිවේදන යැවීමටත් එම නිවේදන යවා දින 14 කට පසුව තවදුරටත් මුදල් ගෙවා නොමැති ආයතන තිබේනම් ඔවුන්ගේ බලපත්‍ර අවලංගු කිරීම සුදුසු බව නිර්දේශ කර අමාත්‍යාංශයට දැනුම් දීම සුදුසු බව නිර්දේශ කිරීම.
- 2020 මාර්තු, අප්‍රේල් හා මැයි යන මාසවලදී නිවසේ සිට රාජකාරී කටයුතු ඉටුකිරීම සඳහා තම පෞද්ගලික දුරකතන භාවිතා කළ කළමනාකරණ සේවයේ නිලධාරීන්ට ඔවුන් එ වෙනුවෙන් දරා තිබෙන වියදම ප්‍රතිපූරණය කිරීමක් ලෙස එක් මසකට රු. 2,500 ක් බැගින් අදාළ කාලය තුළ රු.5,000 ක උපරිම මුදලක් වන ලෙස එක් වතාවක් පමණක් ගෙවනු ලබන දීමනාවක් ලෙස ගෙවීම් කිරීම සුදුසු බව නිර්දේශ කිරීම.

5. 2002 අංක 35 දරන ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන්සභා පනතේ නියමයන් පරිදි මහජන උපයෝගිතා කර්මාන්ත ලෙස ගැනෙනුයේ විදුලිය, ජලය හා ඉන්ධන යන විෂයයවලට අදාළ කර්මාන්ත වන බැවින් එම කර්මාන්ත නියාමනය කිරීම කොමිෂන් සභාවට පැවරී ඇත.

විදුලිය ආශ්‍රිත කර්මාන්ත නියාමනය සඳහා 2009 අංක 20 දරන ශ්‍රී ලංකා විදුලිබල පනත මගින් ප්‍රතිපාදන ලබාදී ඇතත් බහිෂ්කරණ හා ජලසේවා කර්මාන්ත නියාමනයට අවශ්‍ය ප්‍රතිපාදන අදාළ පනත් සංශෝධනය කර ලබාගෙන නොමැත. එබැවින් එම සේවාවන් නියාමනය කිරීම අවශ්‍ය බැවින් අදාළ පනත් දෙකම සංශෝධනය කර එම ආයතන නියාමනය කිරීමට කටයුතු යෙදීම සුදුසුබව නිර්දේශ කිරීම.

විගණන හා කළමනාකරණ කමිටු රැස්වීම් සඳහා පැමිණී නිලධාරීන් -2020

සාමාජිකයාගේ නම	විගණන හා කළමනාකරණ කමිටුවේ දරන තනතුර	පළමු රැස්වීම	දෙවන රැස්වීම 20/08/2020	තෙවන රැස්වීම 02/12/2020
1.පී. ඩී. සී. එකනායක මහත්මිය	සභාපති	ඊ	ඊ	ඊ
2.සදුන් ගමගේ මහතා	උප සභාපති	ඊ	ඊ	ඊ
3.ජානකී විතානගම මහත්මිය	ලේකම්	ඊ	ඊ	ඊ
4.කේ. එස්. එම්. ද සිල්වා මහතා	භාණ්ඩාගාර නියෝජිත	ඊ	ඊ	ඊ
5.ඩබ්. එච්. එ. විමලසිව මහත්මිය	රේඛීය අමාත්‍යාංශ නියෝජිත	ඊ	ඊ	ඊ
6.ටී. ආර්. එම්. විරරත්න මහත්මිය	විගණකාධිපතිගේ නියෝජිත	ඊ	ඊ	ඊ
7.එම්. පී. ධර්මරත්න මහතා	කැඳවුම්කරු	ඊ	ඊ	ඊ
8. දමිත කුමාරසිංහ මහතා	සාමාජික	ඊ	ඊ	ඊ
9. තිළිණ රණසිංහ මහතා	සාමාජික	ඊ	ඊ	ඊ

2020 වර්ෂයේදී පැවත්වුණු විගණන කමිටු රැස්වීම්වල විස්තර



PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

வருடாந்த அறிக்கை - 2020

வருடாந்த அறிக்கை ஆண்டு 2020



இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28, புனித மைக்கல் வீதி,
கொழும்பு - 03
தொலைபேசி:+94112392607 பெக்ஸ்:+94112392641
மின்னஞ்சல்:info@pucsl.gov.lk இணையத்தளம்:www.pucsl.gov.lk



எமது தூரநோக்கு

இலங்கையில் வசிக்கின்ற அனைத்து மக்களுக்கும் மற்றும் இலங்கையின் அபிவிருத்திற்கு பங்களிக்கின்ற நபர்களுக்கும் உகந்த ஒரு சூழலை உருவாக்குதல், மற்றும் நாட்டின் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வரையறைகளினுள் பொருளாதார ரீதியில் மிகவும் பயனுள்ள விதத்தில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் மற்றும் பொது வசதிகளுக்குமான அணுகுபிர்வேசத்தை ஏற்படுத்தல்.

எமது செயற்பணி

ஏற்கெனவேயிருக்கின்ற நுகர்வோருக்கும் மற்றும் எதிர்கார நுகர்வோருக்கும் மிகவும் சமத்துவமாகவும் மற்றும் நிலைபெறுதகு விதத்திலும் பாதுகாப்பானதும், நம்பத்தகுந்ததும் மற்றும் நியாயமானதுமான விலை மைய உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தும் முகமாக இலங்கைப் பொதுப்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள்
 ஆணைக்குழுவாகிய நாம், ஒரு செழிப்பான தேசத்தின்
 கனவுகளை வலுப்படுத்த முயற்சிக்கின்றோம்.
 மேலும் மக்கள் ஒளிமயமான எதிர்காலத்தின்
 பார்வையை நோக்கிய எல்லைகளைத் தாண்டிச்
 செல்வதற்கும், தேசிய நோக்கத்திற்கான
 அர்ப்பணிப்புடன் எல்லைகளைத் தாண்டிச்
 செல்வதற்கும் எதிர்பார்க்கின்றனர். ஆகையால்
 பொது மக்களின் பங்கேற்புடன் கொள்கை
 மாற்றங்களை எளிதாக்கி அதன் மூலமாக மின்சாரம்,
 நீர் ஆகிய சேவைகளையும் மற்றும் பெற்றோலியக்
 கைத்தொழில்களையும் மேம்படுத்துவதை நாம்
 இலக்காகக் கொண்டுள்ளோம்.

உள்ளடக்கம்

	Page
1. தலைவரின் செய்தி	09
2. பணிப்பாளர் நாயகத்தின் செய்தி	10
3. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பற்றி	11
5. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்	12
6. இ.பொ.ப.ஆ. தொழிற்பாடுகள்	13
7. நீண்டகால இலக்குகள்	14
9. நாம் 2020ஆம் ஆண்டில் அடைந்த சாதனைகள்	15
10. மின்சாரத்துறை	17
11. பெற்றோலியத்துறை	27
12. நீர் சேவைத்துறை	31
13. அக்கறையுடைய தரப்புகளுடன் இணைந்து தொழிற்படுதல்	35
14. இ.பொ.ப.ஆ. அதன் பதவியணி	39
16. இ.பொ.ப.ஆ.இன் 2021ஆம் ஆண்டிற்கான செயல்திட்டம்	43
17. 2020 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முடிவடைந்த ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை	51
18. 2020ஆம் ஆண்டிற்கான இ.பொ.ப.ஆ.-இன் நிதி அறிக்கை	59
19. கணக்காய்வு குழு அறிக்கை	81

தலைவரின் செய்தி



குறிப்பாக இலங்கை துரித பொருளாதார வளர்ச்சிக்காகவும் மற்றும் மின்சார கைத்தொழிலுக்காகவும் தன்னை தயார்படுத்தியிருப்பதானது, இலங்கை மின்சார சபை மூலமான ஆண்டு திட்டங்களை நன்கு விவரித்துள்ள ஒரு முதலீட்டு திட்டப்பிரேரணையாக காணப்படுகின்றது. குறித்த கைத்தொழிலும் நம்பத்தகுந்த ஒழுங்குறுத்துகை வேலைச்சட்டகத்தின் மூலம் நன்கு உத்தரவாதம் பெற்றுள்ளது.

கொவிட் 19 தொற்றுநோய் நாட்டை கடுமையாக பாதித்ததால் 2020 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாக மாறியிருந்தது. அக்கறையுடைய தரப்புகளுக்கு புதிய முறைகளை உருவாக்கி கொடுக்கும் நோக்கில், சகல அக்கறையுடைய தரப்புகளையும் ஈடுபடுத்த இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு உச்சளவான வாய்ப்பு கிடைத்த ஆண்டாகவும் இந்த ஆண்டு விளங்கியது.

நாடு முடக்கப்பட்டிருந்த வேளையில் வீட்டு மின்சார பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், இலங்கை மின்சார சபையின் ஊழியர்களையும், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊழியர்களையும் மற்றும் மின்சார கைத்தொழிலில் ஈடுபடுகின்ற ஏனைய தரப்புகளையும் ஈடுபடுத்தி இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒரு அவசர சேவையை ஆரம்பிக்க முடிந்தது. சகல அக்கறையுடைய தரப்புகளையும் ஈடுபடுத்தி வீடுகளின் குழாய்மார்க்கம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் எம்மால் அதே சேவை மேற்கொள்ளப்பட்டது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக, வாடிக்கையாளர்கள் அலுவலகத்திற்கு சமூகமளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்ததால் மின்சார நுகர்வோரின் பிரச்சினைகளை தீர்க்கும் செயல்முறை ஒரு பெரும் திருப்புமுனையை அடைந்தது. ஆகையால், முறைப்பாடுகளை செய்வதற்கும் மற்றும் அக்கறையுடைய தரப்பு விடயங்களில் அலுவலர்களின் உதவியை பெறுவதற்கும் என எம்மால் ஹொட்லைன், ஒன்லைன் மற்றும் சமூக ஊடகம் முதலிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.

மின்னியலாளர்கள் அவர்களின் தொழிலில் முன்னேறுவதற்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கொள்வதற்கும் உதவுவதற்கான மின்னியலாளர்களின் தேசிய வேலைச்சட்டகத்தின்

செயற்படுத்துகைக்கு ஆதரவளிக்கும் பொருட்டு நாம் மாவட்ட ரீதியில், பல மின்னியலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் நடத்தினாம். இலங்கையில் சுமார் 80,000 எண்ணிக்கைக்கும் அதிகமான மின்னியலாளர்கள் காணப்படுகின்றனர். ஆயினும், இவர்களில் ஒரு சிலருக்கு மாத்திரமே உரிய தொழில் தகைமைகள் இருக்கின்றன.

நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழிலுக்கு என பெயர்குறிக்கப்பட்டுள்ள ஒழுங்குறுத்தும் அதிகார தரப்பு மற்றும் நீர் விநியோக அமைச்சுக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆற்றல் வாய்ந்த நிறுவனம் என்ற வகையில், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நாட்டிற்கு குடிநீர் பற்றிய தேசிய கொள்கையை தயாரிப்பதில் உதவும் பொருட்டு, மின்சார நுகர்வோர் எதிர்கொள்கின்ற குடிநீர் சம்பந்தமான பிரச்சினைகளை இனங்காணும் முகமாகவும் வடமேல் மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய மாகாணங்களில் அக்கறையுடைய தரப்பு ஆலோசனை கேட்டறியும் கூட்டங்களை நடத்தியது. அடுத்த ஆண்டில் இலங்கையின் சகல மாகாணங்களிலும் அத்தகைய அக்கறையுடைய தரப்பு ஆலோசனை கேட்டறியும் கூட்டங்களை நடத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.

நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையின் உதவியுடன் இலங்கையின் உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தையில் காணப்படுகின்ற அதிகாரமளிக்கப்படாத உராய்வுநீக்கி எண்ணெய்களை திடீரென சோதனையிட்டமை நாம் மேற்கொண்டிருந்த மற்றுமொரு குறிப்பான நிகழ்வாகும்.

2020 ஆம் ஆண்டு எமக்கு சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாக இருந்தாலும் கூட, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதவியணிமினர் மிகவும் சிறந்த அறிவை பெற்று அந்த அறிவை எமது அக்கறையுடைய தரப்புகளினதும் மற்றும் நாட்டினதும் நன்மைக்காக வழங்கியமையை நான் எனது குறிப்பில் இறுதியாக பதிவுது மிகவும் பொருத்தம் என நினைக்கின்றேன்.

ஜனக ரத்நாயக்க
தலைவர்

பணிப்பாளர் நாயகத்தின் செய்தி



மின்சாரக் கைத்தொழில் அபிவிருத்தியில் மின்சக்தித் துறையை ஒழுங்குறுத்தும் அதிகார நிறுவனம் என்ற வகையில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முதலீட்டு தரப்புகளுக்கு சந்தை பிரவேசத்தை இலகுவாக்கியமை, மின்சார பாதுகாப்பையும் மின்சார விநியோகத்தின் தரத்தையும் மேம்படுத்தியமை, மின்சாரம் தொடர்பாக மின்சார நுகர்வோரும் மற்றும் ஏனைய அக்கறையுடைய தரப்புகளும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அடையாளப்படுத்தியமை ஆகியவற்றின் ஊடாக துல்லியமான ஒரு பங்களிப்பை செய்துள்ளது.

பயனுள்ள ஒழுங்குறுத்துகை பாதுகாப்பு அம்சங்கள், பொருளாதார அம்சங்கள், மின்சாரக் கைத்தொழிலின் தொழில் நுட்ப அம்சங்கள், சேவை வழங்கும் தரப்புகளுக்கு மத்தியில் வினைத்திறனை ஊக்குவித்தல் மற்றும் நாட்டில் அபிவிருத்திக்கு பங்களிக்கின்ற ஒட்டுமொத்த குறிக்கோளுடன் நுகர்வோர் உரிமைகளை பாதுகாத்தல் என்பவற்றின் மூலம் இதனை மேலும் மேம்படுத்தலாம்.

நிறுவனசார் இலக்குகளையும் மற்றும் ஏனைய முக்கியமான தகவல் சார்ந்த இலக்குகளையும் அடைந்து கொள்ளும் பொருட்டு, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்குகின்ற சேவைகளின் கிடைப்புத்தன்மை மற்றும் தரம் ஆகியன பற்றி பொது மக்களை விழிப்பூட்டுவதிலும், எமது வெளிப்படைத்தன்மையையும் மற்றும் நம்பத்தகுத்தன்மையையும் மேம்படுத்துவதிலும் இலக்குக்கொள்கின்ற ஒரு மாதாந்த கண்காணிப்பு முறைமையை நாம் தாவித்துள்ளோம். பொது வசதிகளை வழங்குகின்ற தரப்புகளின் சுமுகமாக தொழிற்பாடுகளுக்கு உதவும் நோக்கில், கொவிட் தொற்றுநோய் காலத்தில், நாம் மின்சார கட்டண கொடுப்பனவுகள் தொடர்பான ஒழுங்குறுத்துகை சாதனங்களை தயாரித்து, நுகர்வோர் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற போது அத்தகைய பிரச்சினைகளை

எமக்கு அறியப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒன்லைன், சமூக ஊடகம் போன்ற பல வித்தியாசமான தொடர்பாடல் வசதி முறைமைகளை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

ஒழுங்குறுத்துகை செயலாற்றுகையின் ஊடாக தனது மூலோபாய இலக்கை அடைந்து கொள்வதற்கும் மற்றும் மின்சார நுகர்வோர் திருப்தியை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பொறுப்பு இருக்கின்றது. இலங்கையில் வசிக்கின்ற அனைத்து மக்களுக்கும் மற்றும் இலங்கையின் அபிவிருத்திற்கு பங்களிக்கின்ற நபர்களுக்கும் உகந்த ஒரு சூழலை உருவாக்குதல், மற்றும் நாட்டின் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் வரையறைகளினுள் பொருளாதார ரீதியில் மிகவும் பயனுள்ள விதத்தில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் மற்றும் பொது வசதிகளுக்குமான அணுகுபிரவேசத்தை ஏற்படுத்தல், அக்கறையுடைய சகல தரப்புகளுக்கும் சமத்துவத்தை பேணுதல், மின்சார நுகர்வோரின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் வினைத்திறன் வாய்ந்த தரமான சேவைகள் நாட்டின் நிலையான அபிவிருத்திற்கு வழங்கப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தல் போன்ற எமது கூட்டிணைந்த தூரநோக்கு கொள்கைக் கூற்றை நிறைவேற்றுவதற்கும் எமக்கு பொறுப்பு இருக்கின்றது.

தமிழ் குமாரசிங்க
பணிப்பாளர் நாயகம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பற்றி

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (ஆணைக்குழு அல்லது இபொபஆ) மின்சாரக் கைத்தொழிலின் பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப ஒழுங்குறுத்துகை நிறுவனம் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு பங்களிப்பை செய்வதுடன், உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தையின் நிழல் ஒழுங்குறுத்தும் அதிகார நிறுவனமாகவும் தொழிற்படுகின்றது.

நாம் மின்சார உற்பத்தி, மின்சார செலுத்துகை, மின்சார பகிர்ந்தளிப்பு, மின்சார விநியோகம் மற்றும் மின்சார பாவனை என்பவற்றை ஒழுங்குறுத்துகின்றோம்.

நாம் வழங்கும் முக்கியமான சேவைகளுக்கு மத்தியில், நாம் இலங்கையில் மின்சக்தித் துறை போதிய முதலீடுகளையும், அதிகளவான கிடைப்புத்தன்மையையும், வினைத்திறன் வாய்ந்த மின்சார விநியோகத்தையும் மற்றும் மின்சார நுகர்வோருக்கு மேம்படுத்திய தரமான சேவைகளையும் கொண்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றோம்.

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2002 இன் 35 ஆம் இலக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தினால் தாபிக்கப்பட்டு, மின்சாரம், நீர் சார்ந்த சேவை மற்றும் பெற்றோலியம் போன்ற கைத்தொழில்களை ஒழுங்குறுத்தும் பணி இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (இபொபஆ) சாட்டப்பட்டுள்ளது.

எமது குறிக்கோள்களும் தொழிற்பாடுகளும் மற்றும் வேலைச்சட்டமும் 2002 இன் 35 ஆம் இலக்க இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம், 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் மற்றும் 2013 இன் 31 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தல்) சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.

நீர் சார்ந்த சேவைகளையும் மற்றும் பெற்றோலியக் கைத்தொழில்களையும் ஒழுங்குறுத்துவதற்கான உரிய சட்டம் பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்படவுள்ளதால் நாம் ஒழுங்குறுத்துகை சார்ந்த சேவைகளை வழங்கி நீர் சார்ந்த சேவைகள் மற்றும் பெற்றோலிய கைத்தொழில்கள் ஆகியவற்றுடன் நெருங்கி தொழிற்படுகின்றோம்.

நாம், இபொபஆ முதலாவது ஆணையாளர்கள் குழுவும் அதன் பணிப்பாளர் நாயகமும் நியமிக்கப்பட்டிருந்த போது 2003 ஆம் ஆண்டில் இயங்க தொடங்கினோம். ஒரு ஐந்து ஆண்டு காலப் பகுதிக்கு, அரசியலமைப்பு பேரவையின் இணக்கத்துடன் கொள்கை அபிவிருத்தி விடயத்திற்கு பொறுப்பாகவுள்ள அமைச்சரினால் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கூட்டிணைந்த தகவல்கள்

ஆணைக்குழுவின் பெயர்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

சட்ட அந்தஸ்து

2002 இன் 35 ஆம் இலக்க இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தினால் தாபிக்கப்பட்டு சட்ட அந்தஸ்தைக் கொண்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்

தலைவர்

திரு.ஜனக ரத்நாயக்க

பிரதித் தலைவர்

பேராசிரியர் ஜனக ஏகநாயக்க

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்

திரு.மொஹான் சமரநாயக்க

திருமதி.சதுரிக்கா விஜேசிங்க

உதேனி விக்ரமசிங்க

பணிப்பாளர் நாயகம்

திரு தமிழ் குமாரசிங்க

ஆணைக்குழுவுக்கான செயலாளர்

திருமதி ஜானகி எம். விதானகே

பதிவு செய்யப்பட்டுள்ள அலுவலகம்

6-வது மாடி,
இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28,
சென் மைக்கல் வீதி,
கொழும்பு 03

மின்னஞ்சல் முகவரி : info@pucsl.gov.lk
தொலைபேசி இலக்கம் : +9411 239 2607/8
தொலைநகல் இலக்கம் : +9411 239 2641
இணையத்தள முகவரி : www.pucsl.gov.lk

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் அதிபதியின் திணைக்களம், இலக்கம் 306/72, பொல்துவ வீதி, பத்தரமுல்ல

வங்கிகள்

இலங்கை வங்கி,
1 ஆம் மற்றும் 2 ஆம் மாடி,
இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,
இலக்கம் 28,
சென் மைக்கல் வீதி,
கொழும்பு 03

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு



இபொபஆ குழுவின் தொழிற்பாடுகள்

2002 இன் 35 ஆம் இலக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொழிற்பாடுகள் பின்வருமாறு:

- ☐ இபொபஆ சட்டத்தின் கீழ் அல்லது அந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதாவது கைத்தொழில் சட்டத்தின் கீழ் அல்லது அந்த சட்டத்தின் மூலம் ஆணைக்குழுவுக்கு உரித்தளிக்கப்பட்டுள்ள அல்லது சாட்டப்பட்டுள்ள அதிகாரத்தத்துவங்களின் பிரகாரம் அத்தகைய அதிகாரங்களை பிரயோகித்து கடமைகளையும் மற்றும் தொழிற்பாடுகளையும் நிறைவேற்றல்.
- ☐ ஆணைக்குழுவின் தீர்மானங்களினால் பாதிக்கப்படலாம் எனும் எவரேனும் நபருடன் அல்லது குழுவினருடன் அல்லது அத்தகைய குழுக்களுடன் பொருத்தம் என ஆணைக்குழு கருதும் அளவுக்கு கலந்தாலோசித்தல்.
- ☐ இபொபஆ சட்டத்தின் செயல்நோக்கினுள் வருகின்ற ஏதாவது ஒரு கைத்தொழில் சம்பந்தமான சகல விடயங்களிலும், ஆணைக்குழு கருதுகின்றவாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல்.
- ☐ இபொபஆ சட்டத்தின் 15(4) ஆம் பிரிவுக்கு அமைய ஏதாவது பொது வசதி கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல், பதிவு செய்தல் மற்றும் பரம்பல் செய்தல்.
- ☐ தாபிப்பு பெற்று ஆறு மாதங்களுக்குள் ஆணைக்குழுவின் தொழிற்பாடுகளை ஆள்கின்ற சிறந்த ஒரு விதிக்கோவையை உள்ளடக்குகின்ற ஒரு ஒழுங்குறுத்துகை கைநூலை தயாரித்து, தேவையானவாறு அதனை மீளாய்வு செய்தல்.
- ☐ ஏதாவது ஒரு கைத்தொழில் சட்டத்தில் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சகல விடயங்கள் தொடர்பாகவும் அனுமதிப் பத்திரம் வழங்கல், ஒழுங்குறுத்துகை மற்றும் சோதனையிடுகை ஆகிய தொழிற்பாடுகளை நிறைவேற்றல்.
- ☐ ஏதாவது ஒரு கைத்தொழில் சட்டத்தினது அதிகாரத்தின் கீழ் விநியோகிக்கப்படும் மின்சார அனுமதிப் பத்திரங்கள், செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய சட்டஆவணங்கள் என்பவற்றின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.
- ☐ ஏதாவது ஒரு கைத்தொழில் சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுமிடத்து நிறுவனங்களினால் ஒழுங்குறுத்தப்படும் கட்டணங்களையும் மற்றும் விதிக்கப்படும் ஏனைய கட்டணங்களையும் ஒழுங்குறுத்துதல்.
- ☐ ஏதாவது பொது வசதிகள் கைத்தொழிலில் எழுகின்ற பிணக்குகளை நடுத்தீர்ப்புகளின் மூலம் நிர்ணயித்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல்.
- ☐ பொது வசதிகள் கைத்தொழில்களின் பாதுகாப்பு, தரம், தொடர்ந்திருக்கும் தன்மை மற்றும் நம்பத்தகு தன்மை என்பன தொடர்பான தொழில் நுட்ப நியமங்களையும் மற்றும் ஏனைய நியமங்களையும் தயாரித்து நடைமுறைப்படுத்தல்.
- ☐ ஆணைக்குழு தனது தொழிற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு பயனுள்ளதும் பொருத்தமானதும் என கருதும் அத்தகைய இடைநேர் செயற்பாடுகளை அல்லது இணைந்த செயற்பாடுகளை மேற்கொண்டு நிறைவேற்றல்.

நீண்டகால இலக்குகள்

மின்சக்தியின் தரம்

இலக்கு 1: மின்சார நுகர்வோருக்கான மின்சார விநியோகங்கள் நியதிச்சட்டமுறை அளவுகளை அனுசரிக்க செய்தல் - வொல்ட் 230 V $\pm$ 6% மற்றும் அலைவரிசை மற்றும் ஒருங்கிசைவுகளுக்கு 50 Hz $\pm$ 0.5%

மின்சார விநியோகத்தின் தரம்

இலக்கு 2: சராசரி மின்சார முறைமை மின்சார தடங்கல் கால சுட்டியை ஆண்டு ஒன்றுக்கு மின்சார நுகர்பவர் ஒருவருக்கு 24 மணித்தியாலங்களுக்கு குறைத்தல்

இலக்கு 3: ஒரு வருடத்திற்குள் நுகர்வோர் அனுபவிக்கும் மின்சாரத் தடைகளின் மொத்த எண்ணிக்கையை 30 வரை குறைவடைய செய்தல் (சராசரி அடிப்படையில்)

இலக்கு 4: நுகர்வோர் சேவை மார்க்க முறிவுக்கான சராசரி மீள்தாபிப்பு நேரத்தை ஒரு நுகர்வோருக்கு 2 மணிநேரத்திற்கு குறைவடைய செய்தல்

சேவையின் தரம்

இலக்கு 5: நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய தகவல்களை முன்கூட்டியும் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் போதும் கிடைக்க செய்தல்

இலக்கு 6: நுகர்வோர் விசாரணைகளுக்கு, கோரிக்கைகளுக்கு, முறைப்பாடுகளுக்கு வசதியளிக்க ஒரு மின்சார சேவை வழங்கும் தரப்பு எடுக்கும் காலத்தை 30 நாட்களுக்கு குறைத்தல்

இலக்கு 7: நுகர்வோருக்கு சேவை செய்ய இப்பொழுது எடுக்கும் சராசரி காலத்தை 30 நாட்களுக்கு குறைத்தல் மின்சார கட்டணமும் மற்றும் சேவை கட்டணங்களும்

இலக்கு 8: 2013 இல் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட மொத்த செலவை 10% ஆல் குறைத்தல் (மொத்த செலவை உண்மையான அடிப்படையில், உற்பத்தி கலவை மற்றும் எரிபொருள் விலைகளுக்கான சீராக்கலுக்கு உட்படுத்தல்)

இலக்கு 9: 2013 இல் சேவை வழங்குநரால் விதிக்கப்படும் கட்டணங்களை நிஜ அடிப்படையில் 10% ஆல் குறைத்தல்

மின்சாரத்தின் பாதுகாப்பு

இலக்கு 10: மின்சார அதிர்ச்சிகளினால் உயிரிழக்கும் எண்ணிக்கையை ஆண்டு ஒன்றுக்கு 20 வரை குறைத்தல்

மின்சாரத்திற்கான கேள்வி

இலக்கு 11: நாட்டில் மின்சாரத் தேவைகள் எப்பொழுதும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக 2020 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத இருப்பு வரையறையை எப்போதும் பேணுதல்

மின்சாரத்தின் வினைத்திறன் வாய்ந்த பாவனையும் மற்றும் சேமிப்பும்

இலக்கு 12: வசதி மைய சக்தி வினைத்திறன் மற்றும் சக்தி பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக 2020 ஆம் ஆண்டின் மூலம் 250 GWh சக்திக் கொள்திறனையும் மற்றும் 30 மெகாவொட்டு சக்திக் கொள்திறனையும் பெற்றுக் கொடுத்தல்

நாம் 2020 ஆம் ஆண்டில் அடைந்த சாதனைகள்

2020 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலக நாடுகளுக்கும் ஒரு சவாலான ஆண்டாக விளங்கியது. COVID 19 தொற்றுநோய் நிலவரம் நாம் பின்பற்றிய வாழ்க்கை முறையையும் மற்றும் தொடர்பு முறையையும் மாற்றியது. உயிர்களை காப்பதற்கும் மற்றும் பணிகளுடன் இணைந்திருப்பதற்கும் தொழில் நுட்பம் பெரும் பங்களிப்பை செய்தது.

ஒரு பல பிரிவு ஒழுங்குறுத்தும் தரப்பு என்ற ரீதியில், பல சவால்களுக்கு மத்தியிலும் 2020 ஆம் ஆண்டில் பல முக்கியமான சாதனைகளை இப்பொழுது ஆல் அடைய முடிந்தது.

தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுலிருந்த காலப் பகுதியில், தடையின்றி மின்னியலாளர்களினதும் மற்றும் குழாய் பொருத்துநர்களினதும் சேவைகளை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை, மின்சார நுகர்வோரின் மின்சாரம் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிய மனக்குறைகளை விசாரித்து அத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஒன்லைன் சமூக ஊடக அலைவரிசைகளை தாபித்தமை, குடி நீருக்கான சிறந்த தேசிய கொள்கையை வகுத்தமைப்பதற்கு குடி நீர் பற்றிய பிரச்சினைகளை இனங்காணும் முகமாக நீர் நுகர்வோர்களுடனும் மற்றும் அதிகாரிகளுடனும் தொடர்ச்சியாக அக்கறையுடைய தரப்பு ஆலோசனைகள் கேட்டறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டமை, மின்சார அனுமதிப் பத்திரம் வழங்கல், தேசிய வேலைச்சட்டகத்தின் கீழ் தொழில் தேர்ச்சி அனுமதிப் பத்திரங்களை மின்னியலார்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அந்த மின்னியலாளர்கள் விழிப்பூட்டப்பட்டமை மற்றும் இலங்கையில் அனுமதி அளிக்கப்படாத தரத்தில் குறைந்த உராய்வுநீக்கி எண்ணெய்களை இனங்காணுவதற்கு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டமை என்பவற்றை நாம் அடைந்த சில முக்கிய சாதனைகளாக குறிப்பிடலாம்.

2020 ஆம் ஆண்டிற்கான மின்சாரக் கைத்தொழில், நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழில் மற்றும் பெற்றோலிய கைத்தொழில் ஆகியவற்றுடன் சம்பந்தமான செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும், 2021 ஆம் ஆண்டிற்கான இப்பொழுது இன் திட்டத்தையும் மற்றும் ஒழுங்குறுத்தும் தரப்பு என்ற ரீதியில் அதன் நிதி முன்னேற்றத்தையும் இந்த அறிக்கை உள்ளடக்குகின்றது.

மின்சாரத் துறை



பலன் 01

மின்சார நுகர்வோருக்கான மேம்பட்ட உற்பத்தித்திறனும் செளகரியமும்

தொடர்புடைய சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் பிரகாரம் நுகர்வோர் மனக்குறைகளை தீர்ப்பதற்கும் மற்றும் அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளின் ஆலோசனைகளுக்கான கோரல்களை கையாளுவதற்கும் உதவுதல்

வருடம் 2019

வருடம் 2020

463 முறைப்பாடுகள்

700 முறைப்பாடுகள்

நுகர்வோர் முறைப்பாடுகளையும் மற்றும் மனக்குறைகளையும் கையாளுவதும் மற்றும் வசதி செய்வதும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வேலை நிகழ்ச்சி நிரலில் முக்கிய பங்கை வகிக்கிறது. 2020 ஆம் ஆண்டில், முன்னைய ஆண்டுகளை விடவும் மின்சார நுகர்வோரிடமிருந்தும் மற்றும் மின்சார விநியோக அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளிடமிருந்தும் அதிகமான முறைப்பாடுகள் இப்பொழுது குழுவுக்கு கிடைத்தன. 2019 ஆம் ஆண்டில் கிடைத்த 463 முறைப்பாடுகளுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் 700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கொவிட் 19 ஊரடங்கு சட்ட காலத்திலும் மற்றும் நாடு முடக்கப்பட்டிருந்த காலத்திலும் இப்பொழுது குழுவுடன் தொடர்புகொள்வதற்கான ஹோட்டலைன், ஒன்லைன் வசதிகளையும் மற்றும் சமூக ஊடக வசதிகளையும் அறிமுகப்படுத்தியமை இதற்கான காரணமாகும். இப்பொழுது இன் அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருந்த நபர்களுக்கு சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கி ஒவ்வொரு தளத்திலும் ஊழியர்கள் தங்கள் சேவைகளை திறம்படச் செய்தனர். இப்பொழுது, நுகர்வோர் மற்றும் அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகள் ஆகியவற்றுக்கு இடையே மொத்தம் 1701 தகவல்தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் நுகர்வோர் செய்த முறைப்பாடுகளும் நிரல்படுத்தப்பட்டன.

அதிகமான முறைப்பாடுகள் வழியனுமதி பிரச்சினைகளுடனும் மற்றும் மாணிவாசிப்பு பிரச்சினைகளுடனும் சம்பந்தமான முறைப்பாடுகளாக காணப்பட்டன. கீழ்க்காணும் அட்டவணை இப்பொழுது குழுவுக்கு 2020 ஆம் ஆண்டில் கிடைத்த முறைப்பாடுகளினதும் மற்றும் 2019 ஆம் ஆண்டில் கிடைத்த முறைப்பாடுகளினதும் ஒத்தீட்டு விபரங்களை சுட்டிக் காட்டுகின்றது.

	2019		2020	
வகுதி	முறைப்பாடுகள் எண்ணிக்கை	கடிதங்களின் எண்ணிக்கை	முறைப்பாடுகள் எண்ணிக்கை	கடிதங்களின் எண்ணிக்கை
புதிய மின்சார இணைப்புகள்	61	159	54	115
மின்சார துண்டிப்புகள் மற்றும் மீள மின்சார இணைப்புகளை வழங்கல்	16	30	15	36
மின்சார கட்டணம் சம்பந்தமான	36	73	105	168
மாணிவாசிப்பு கருவி சம்பந்தமான	22	72	13	37
வழியனுமதி	163	431	102	267
தரம் சம்பந்தமான	36	85	30	70
மின்சார கட்டண வகுதி மாற்றம்	11	43	12	26
ஏனையவை	118	306	79	186
மொத்தம்	463	1199	410	905

கொவிட் தொற்றுநோய் காலத்தில், மின்சார நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை தீர்க்கவும், அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்திக்காமல் ஒன்லைன் மூலம் அக்கறையுடைய தரப்புகளின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இப்பொபஆ ஒரு ஹோட்டலைன் சேவையை ஆரம்பித்தது. எனவே, 410 முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, கொவிட்-19 ஊரடங்கு சட்டம் பிறக்கப்பட்டிருந்த காலத்தில், சமூக ஊடகங்கள், தொலைபேசி மற்றும் மொபைல் தளங்கள் (Whatsapp, viber போன்றவை) என்பவற்றின் மூலம் சுமார் 700 முறைப்பாடுகள் கிடைத்தன. அந்த சகல முறைப்பாடுகளுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் (பிணக்குகள் தீர்த்தல்) ஒழுங்குவிதியின்படி பிணக்குகளை தீர்த்தல் (AP20/RU/COA/17)

பிரச்சினையில் சம்பந்தப்படுகின்ற முதல் இரு தரப்பினரும் அவற்றின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது எனும் போது, அது ஒரு பிணக்காக மாறும். இப்பொபஆ அது வர்த்தமானியில் பிரசுரித்துள்ள பிணக்குகள் தீர்த்தல் ஒழுங்குவிதியின் ஊடாக, சுமார் 15 பிணக்குகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் உரிய தரப்புகளை ஒருங்கிணைத்து, மின்சார பகிர்ந்தளிப்பு அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புக்கும் மின்சார நுகர்பவருக்கும் இடையில் எழும் பிணக்குகள் தொடர்பாக 04 நடுத்தீர்ப்பு அமர்வுகளை நடத்தி அந்த பிணக்குகளை தீர்க்க உதவியது. பிணக்குகள் தீர்த்தல் செயல்முறை நுகர்வோர் சட்டப்பூர்வ செயல்முறைக்கு செல்லாமல் விரைவாக தங்கள் பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

லெகோ நிறுவனத்துடன் இணைந்து மின்சார (பகிர்ந்தளிப்பு) செயல்திறன் நியம ஒழுங்குவிதிகளை (வர்த்தக நியமம்) செயற்படுத்தல் - AP20/CP/COA/01 LECO

மின்சார பகிர்ந்தளிப்பு அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளின் வணிக நியம அளவீடு (நுகர்வோருக்கு மின்சாரத்தை பகிர்ந்தளிக்கும் தரப்பினர்) 2016 ஆம் ஆண்டில் 1975/44 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன் 2019 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. லெகோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை செல்திறன் இலக்குகளை அளவிடும் பொருட்டு இப்பொபஆ 2020 ஆம் ஆண்டில் தர படிவங்களை தயாரித்தது. கிடைத்த தரவுகளை கொண்டு, இப்பொபஆ செயல்திறன் நியம ஒழுங்குவிதியில் இனங்காணப்பட்டுள்ள பிரிவுகள் தொடர்பாக லெகோ நிறுவனத்தின் செயல்திறனை மதிப்பிடும் செயற்பாட்டை ஆரம்பித்தது. இதன் மூலம், அக்கறையுடைய சகல தரப்புகளுக்கும் தரமான சேவையை வழங்க உதவும் பயன்பாட்டு சேவையை மேம்படுத்த இப்பொபஆ திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர் வளாகங்களிலுள்ள மின்சார மாணிவாசிப்பு கருவிகளை மாற்றுவதற்கான வழிகாட்டல் - (AP20/CP/COA/03)

மாணிவாசிப்பு கருவியை மாற்றுதல் என்பது அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளின் வாடிக்கையாளர் சேவையின் ஒரு பகுதியாகும். எனவே, இந்த வழிகாட்டல் மாணிவாசிப்பு கருவியை மாற்றும் நடைமுறையை சரியாக மேற்கொள்ள உதவும். நுகர்வோரின் முறைப்பாடுகளை யொளுவதற்கும் மற்றும் பிணக்குகளை தீர்ப்பதற்கும் உரிய வசதியாக மாணிவாசிப்பு கருவி மாற்றல் பற்றிய வழிகாட்டல் பயன்படுத்தப்படவுள்ளது. ஆகையால், இந்த வழிகாட்டல் ஆவணத்தின் முதல் வரைவை இப்பொபஆ நிறைவு செய்து, அக்கறையுடைய தரப்புகளின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளின் அந்த கருத்துக்கள் 2020 ஆம் ஆண்டில் அவதானிப்புக்காக அனுப்பப்பட்டன. வரைவு வழிகாட்டல் ஒரு மாணிவாசிப்பு கருவியை வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கான கோரிக்கை செயல்முறை, ஒப்புதல் செயல்முறை, செலவுகள் மற்றும் கால வரையறை முதலியன பற்றி குறிப்பிடுகின்றது. புதிய வழிகாட்டலை கொண்டு, நுகர்வோர் மற்றும் பயன்பாடுகள் ஆகிய இரண்டிற்கும் உதவும் சேவையை விரைவில் கண்காணிப்பதற்கான செயல்முறையை எளிதாக்க இப்பொபஆ எதிர்பார்க்கின்றது.

மின்சார நுகர்வோரின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்திலான ஒரு நடமாடும் சேவை - (AP20/CP/COA/11)

இப்பொபஆ, இலங்கை மின்சார சபை மற்றும் லெகோ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் மாகாணத்தில் 500 எண்ணிக்கைக்கும் அதிகமான மின்சார நுகர்வோரின் பங்குபற்றலில் மின்சார நுகர்வோரின் முறைப்பாடுகள் தீர்ப்பதற்கு நாடளாவிய ரீதியில் முதல் முதலாக மாகாண மட்டத்திலான நடமாடும் சேவையை ஆரம்பித்தது.

மின்சார நுகர்வோரின் மின்சாரம் சம்பந்தமான முறைப்பாடுகளை அடையாளப்படுத்தி, அவ்வப்பொழுது அவர்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அல்லது ஒரு நடைமுறையை பரிந்துரைக்க, தகவல்களை நாடுகின்ற மின்சார நுகர்வோருடன் ஒழுங்குறுத்துகை சாதனங்களை பகிர்ந்து கொள்ள, வசதிகளை வழங்கும் தரப்புகளின் மூலம் புதிய சேவைகளை அறிமுகப்படுத்த, பிரதேச செயலாளர்களினது அதிகாரத்தின் கீழுள்ள வழியனுமதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க, புதிய மின்சார இணைப்புகளை வழங்க என்பன போன்ற செயற்பாடுகளின் நிமித்தம் ஒவ்வொரு மாகாணத்திலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படும்.

தென் மாகாணத்தில் நடத்திய நடமாடும் சேவை பற்றிய புள்ளிவிபரங்களின்படி, சுமார் 500 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. வளாகங்களிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

வழியனுமதிகள், காணிகளை துண்டாடுவதற்கான (ஏலத்தில் விற்பனை செய்தல்) மின்சார விநியோகம், மாணிவாசிப்பு கருவிகளை மாற்றல், புதிய மின்சார இணைப்புகள் மற்றும் மின்சார இணைப்புகளின் பெயர்களை மாற்றல் என்பன பற்றிய அதிகமான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நுகர்வோர் ஆலோசனைக் குழு (CCC) ஒருங்கிணைப்பு AP20/RU/COA/18

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இபொபஆ) சட்டத்தின் பிரிவு 29 இன் கீழ் நுகர்வோர் ஆலோசனைக் குழு (CCC) நியமிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒன்பது நபர்களும் மற்றும் மேலும் மூன்று நபர்களும் அடங்கலாக இந்த CCC 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த மூன்று நபர்களில் மின்சாரம், பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவை போன்ற ஒவ்வொரு பொது வசதி கைத்தொழில் சம்பந்தமான அறிவுடைய நபர்களுக்கு மத்தியிலிருந்து, இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்படும் நபர் ஒருவரும், இலங்கை வர்த்தக தேசிய கூடத்தினால் பரிந்துரைக்கப்படும் நபர் ஒருவரும் மற்றும் இலங்கை வர்த்தக கூடத்தினால் பரிந்துரைக்கப்படும் நபர் ஒருவரும் அடங்குவார்கள். இபொபஆ நிறைவேற்ற வேண்டிய பொருத்தமான நியமங்கள், விழிப்புணர்வை மேம்படுத்தல் மற்றும் நுகர்வோரின் தேவைகளை கண்காணித்தல் முதலிய விடயங்களில் இந்த CCC ஆலோசனை குழு, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுக்கு ஆலோசனையை வழங்குகிறது. 2020 இல், CCC உறுப்பினர்கள் இபொபஆ இன் அக்கறையுடைய தரப்பு ஆலோசனை கேட்டறிதல் விடயத்திற்கு பெறுமதியான உள்ளீடுகளை வழங்கினார்கள். மேலும் இவர்கள், 2020 ஆம் ஆண்டிற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஒழுங்குறுத்துகை சாதனங்களை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் இபொபஆ குழுவுக்கு உதவினார்கள்.

(AP20/RU/LIC/19) அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் விலக்களிப்புகள் (புதிய பயன்பாடுகள், மாற்றங்கள், நீட்டிப்புகள்) மதிப்பீடு மற்றும் அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் மற்றும் விலைப்பட்டியல் (AP20/RU/LIC/19)

மின்சார சட்டத்தின்படி, மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், மின்சாரத்தை செலுத்தவும், விநியோகிக்கவும் இபொபஆ குழுவிடமிருந்து அனுமதிப் பத்திரம் பெறப்படுதல் வேண்டும். இது, இபொபஆ இன் மீண்டெழும் ஒரு செயல்பாடாகும். அதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டில், இபொபஆ குழுவுக்கு அனுமதிப் பத்திரங்களை கோருகின்ற 49 விண்ணப்பங்கள் கிடைத்தன. இவற்றில் 31 விண்ணப்பங்களுக்கு அத்தகைய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

தொற்றுநோய் காலத்தில் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள்

இபொபஆ இலங்கை மின்சார சபை (இமிச) மற்றும் லெகோ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து மாதாந்த மின்சார கட்டணங்களை விநியோகிப்பதில் மின்சார நுகர்வோருக்கு நியாயமான தன்மையை உறுதிப்படுத்தவும், பயன்பாட்டு சேவை வழங்குநர்களின் நிதி நிலைமையை உறுதிப்படுத்தவும் மற்றும் மறுசீரமைக்கவும் வழிகாட்டல்களை தயாரித்து வழங்கியது. கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மாதாந்த மின்சார கட்டணங்களை செலுத்த கால அவகாசம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

மின்சார கட்டணங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், சலுகை விலையில் கிடைக்கும் மின் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப (விகித அடிப்படையில்) மின்சார கட்டணத்தை கணக்கிடவும், மின்சார கட்டணத்தை செலுத்த போதிய கால அவகாசம் வழங்கவும் வழிகாட்டல் தயாரிக்கப்பட்டது. வழிகாட்டல் நெறிமுறைகளை தயாரிக்கும் போது இமிச மற்றும் லெகோ நிறுவனம் ஆகியவற்றினால் சில மின்சார நுகர்வோரின் முறைப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

நுகர்வோருக்கு அதிகப்பட்ச நியாயம் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப் பகுதியில் வரும் மின்சார கட்டணங்களை தயாரிக்கும் பின்வரும் சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

1. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடங்கிய பின்னரும் மற்றும் மாணிவாசிப்பு இறுதியாக கணிப்பிடப்பட்டதன் பின்னரும் விநியோகிக்கப்படும் சகல மின்சார கட்டணங்களும் மாதாந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்தனி மின்சார கட்டணங்கள் விநியோகிக்கப்படுதல் வேண்டும், இது மின்சார அலகுகளுக்கான சலுகை விலையின் உரிமையை உறுதிப்படுத்துவதாகவும் (விகிதாசார அடிப்படையில்) அமைதல் வேண்டும்.
2. நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் தனித்தனியான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு வழங்கப்படும் சலுகை காலம் இமிச மற்றும் லெகோ நிறுவனம் ஆகியவற்றினால் வழங்கப்படும். அதன்படி, இந்த கட்டணங்களை செலுத்துவதற்கு உரிய கால அவகாசமும் மற்றும் நிபந்தனைகளும் அறிவிக்கப்படாத வரையிலும் மின்சாரம் துண்டிக்கப்படக்கூடாது.
3. கடந்த மின்சார மாணிவாசிப்புக்கும் மற்றும் அடுத்த மின்சார மாணிவாசிப்புக்கும் இடையிலான கால இடைவெளி ஒரு மின்சார கட்டண சுழற்சி காலத்திற்கு அதிகமாக இருக்கலாம். ஆகையால், குறித்த அந்த காலப் பகுதிக்கு நுகர்ந்த மொத்த மின்சார நுகர்வு (மின்சார அலகுகள்) ஒவ்வொரு மின்சார கட்டண

காலத்திற்கும் அல்லது மின்சார கட்டணங்கள் விநியோகிக்கப்படுகின்ற போதும் (விகிதாசார அடிப்படையை அல்லது சலுகை மின்சார கட்டண தீர்வையை உறுதிசெய்து) சமனாக பிரித்து கணிப்பிடப்படும். ஒரு சில மாதங்களுக்குள் மின்சார நுகர்பவரினால் நுகரப்படும் மொத்த மின்சார அலகுகள், மின்சார கட்டணங்களை தயாரிக்கும் போது, இதனைக் கொண்டு நியாயமான ஒரு விதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் சீராக்கப்பட்டு வேறாக்கப்படலாம். இதே நேரம், சரியான மாணிவாசிப்பு இல்லாமல் மதிப்பிடப்படும் மின்சார கட்டணங்கள் சில வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே கிடைத்திருக்கலாம். அவ்வாறு மதிப்பிடப்படும் மின்சார கட்டணத்திலுள்ள மின்சார அலகுகளுக்கும் மற்றும் மாணிவாசிப்பு வெயிடப்பட்டதன் பின்னருள்ள மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கும் இடையில் ஒரு வித்தியாசம் காணப்படுமாயின், அந்த வித்தியாசம் அடுத்த மின்சார மாணிவாசிப்பு கணிப்பிடப்பட்டதன் பின்னர் திருத்தப்படும். அத்தகைய திருத்தங்கள் இருக்குமாயின் அந்த திருத்தங்கள் பற்றி மின்சார நுகர்வோருக்கு அறிவிக்கப்படும்.

4. மின்சார கட்டணங்களை சரியாக உரிய நேரத்திற்கு விநியோகிக்காத வரையில் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அல்லது எதிர்காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள மின்சார கட்டணங்கள் தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படுதல் கூடாது. இம்ச மற்றும் லெகோ நிறுவனம் ஆகியன அத்தகைய நுகர்வோர் முறைப்பாடுகளை விரைவாக தீர்த்துவைக்கும். நுகர்பவர் தனது மின்சார கட்டணம் தொடர்பாக தான் செய்த முறைப்பாடு தொடர்பாக தனக்கு கிடைத்த தீர்மானத்தில் அவர் உடன்படவில்லையெனில், அத்தகைய நுகர்பவர் தனது பிரச்சினை விடயத்தை இப்பொழுது குழுவுக்கும் குறிப்பிட்டு செய்யலாம்.

பலன் 02

மின்சார நுகர்வோருக்கான நியாயமான விலையும் மற்றும் மின்சார அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளுக்கான நிலையான நிதி ஸ்திரத்தன்மையும்

ஏதாவது ஒரு மின்சார மாணிவாசிப்பு கருவியின் பதிவு மாற்றப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போது விசாரணையை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் (AP19/CP/RA/03)

மின்சார மாணிவாசிப்பு கருவிகளின் மின்சார பதிவுகள் மாற்றப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போது, அது பற்றி, மின்சார பகிர்ந்தளிப்பு தரப்புகள் (DL) மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பாக கனிசமான முறைப்பாடுகள் இப்பொழுது குழுவுக்கு கிடைக்கின்றன. அத்தகைய விசாரணையை மேற்கொள்வதற்கு வெளிப்படையான ஒரு நடைமுறை இல்லாமை மற்றும் DL கள் அத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதில் காட்டுகின்ற முரண்பாடு ஆகியன பிரதான காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அத்தகைய விசாரணையை மேற்கொள்கின்ற போது DL இன் பதவியணியினரின் செயற்பாடுகள் சில வேளைகளில் மிகவும் கடுமையாக இருப்பதாகவும் மற்றும் மின்சார நுகர்வோரை அவர்கள் பயமுறுத்துவதாகவும் தெரிய வந்தது. அத்தகைய விசாரணையை மேற்கொள்ளும் போது DLகள் பின்பற்ற வேண்டிய சரியான ஒரு வழிகாட்டல், அத்தகைய சம்பவங்கள் பற்றி ஆராயும் பொருட்டு DLகளுக்கு இருக்கின்ற உரிமைகளை பாதுகாப்பதற்கும் மற்றும் மின்சார நுகர்வோரின் உரிமைகளை காப்பதற்கும் மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது.

குறித்த வழிகாட்டலை தயாரிப்பதில், இப்பொழுது ஏதாவது மின்சார மாணிவாசிப்பு கருவியின் பதிவு மாற்றப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போது, அது பற்றி விசாரணை செய்வது தொடர்பான சட்டத்தையும் மற்றும் ஒழுங்குறுத்தும் வேலைச்சட்டகத்தையும் ஆராய்ந்து, இலங்கை மின்சார சபையும் வ/ப இலங்கை மின்சார (தனியார்) நிறுவனமும் செயற்படுத்தும் ஏதாவது மின்சார மாணிவாசிப்பு கருவியின் பதிவு மாற்றப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போது விசாரணையை மேற்கொள்வது தொடர்பாக ஏற்கெனவேயிருக்கின்ற வழிகாட்டல்களை அல்லது நடைமுறைகளை மீளாய்வு செய்ததுடன் ஏதாவது ஒரு மின்சார மாணிவாசிப்பு கருவியின் பதிவு மாற்றப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போது விசாரணையை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் / நடைமுறைகள் தொடர்பான சிறந்த சர்வதேச செயல்முறைகளையும் மீளாய்வு செய்தது.

அதற்கிணங்க, 2020 ஆம் ஆண்டில், இப்பொழுது மின்சார நுகர்வோருக்கும் மற்றும் மின்சார வசதியை வழங்கும் தரப்புகளுக்கும் நன்மை அளிக்கக் கூடிய வகையில் அதிகாரமளிக்கின்ற செயல்முறை மற்றும் அங்கீகாரமளிக்கும் செயல்முறை, கால வரையறை மற்றும் ஒரு விசாரணையின் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்பன அடங்கலாக பொருத்தமான சட்டங்கள், ஒழுங்குவிதிகள், விதிமுறைகள், விதிக்கோவைகள் மற்றும் முறையியல்கள் என்பவற்றை அனுசரித்து, ஏதாவது ஒரு மின்சார மாணிவாசிப்பு கருவியின் பதிவு மாற்றப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போது விசாரணையை மேற்கொள்வதற்கான ஒரு வழிகாட்டியை தயாரித்தது.

மின்சாரக் கைத்தொழிலை ஈர்ப்பதற்கான முதலீடு பற்றிய கொள்கை ஆலோசனை

விடேமாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற பிராந்திய மின்சார சந்தைகளுடன் ஒப்பிடும் போது, மின்சாரக் கைத்தொழில் அவ்வளவு கவர்ச்சியான முதலீடுகளை கொண்டிருப்பதாக இல்லை என கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகின்ற முதலீட்டு அளவுகள் குறிப்பிடுகின்றன. வினைத்திறனற்ற பெறுகை செயல்முறைகள் மற்றும் மின்சார செலுத்துகை முறைமையின் மந்தமான அபிவிருத்தி ஆகியன மின்சார உற்பத்தி வணிக செயற்பாடுகளினுள் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒரு பெரும் தடையாக காணப்படுகின்றன. இப்பொழுது அக்கறையுடைய தரப்புகளுடனான ஆலோசனையுடன் தற்போதைய நிலைமையை ஆராய்ந்து, அது தொடர்பான ஒரு அறிக்கையை தயாரித்து, மின்சார கைத்தொழிலில் முதலீடுகளை ஊக்குவிக்கக் கூடிய மின்சார செலுத்துகை திறந்த அணுகுபிரவேசம், மின்சார சுழற்சி மற்றும் தனியார் மின்சார செலுத்துகை (மின்சார மார்க்கங்கள் மற்றும் இணைந்த சேவைகள்) முதலீடுகள் என்பன போன்ற கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களாக, இலங்கையின் மின்சார கைத்தொழிலுக்கு சிறந்த ஒரு முதலீட்டு சூழலை உருவாக்கும் பொருட்டு என்ன நிகழ வேண்டும் என்பது பற்றிய ஒரு கொள்கை ஆலோசனையாக அதனை சமர்ப்பித்தது. மின்சார வலையமைப்பின் ஒரு புள்ளியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அந்த மின்சார வலையமைப்பிலுள்ள (மின்னுற்பத்தி தரப்பின் மின்சார வலையமைப்பு எல்லையை தாண்டிய) மற்றொரு புள்ளிக்கு கடத்துவது தொடர்பான மின்சார சுழற்சியின் முக்கியத்துவத்தை பற்றி குறித்த கொள்கை ஆவணம் ஆராய்கின்றது. மின்சார செலுத்துகை / மின்சார பகிர்ந்தளிப்பு வலையமைப்புகளை இயக்குகின்ற தரப்புகள், இந்த மின்னுற்பத்தி தரப்புகளினால், மின்சார உற்பத்தி புள்ளியிலிருந்து அதிக தூரத்திலுள்ள ஒரு மூன்றாம் தரப்புக்கு அவற்றின் மின்சாரத்தை விற்பனை செய்வதற்கு அத்தகைய தரப்புகளை அனுமதித்து இந்த மின்னுற்பத்தி தரப்புகளுக்கு அத்தியாவசியமாக அவற்றின் அந்த வலையமைப்புகளை வாடகைக்கு விடும்.

2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 16 (ஆ) பிரிவின் பிரகாரம், மின்னுற்பத்தி அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்பு, அதன் மொத்த உற்பத்தியையும் (பிரத்தியேகமான மற்றும் அது மாத்திரம்தான்) சக்தி சுழற்சியை கட்டாயமாக மறுக்கின்ற மின்சார செலுத்துகை அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புக்கு விற்பனை செய்ய தேவைப்படுத்தப்படுகின்றது. ஆதலால், சக்தி சுழற்சியை அனுமதிக்கும் பொருட்டு, மின்சாரக் கைத்தொழிலில் அதிக தனியார் முதலீடுகளுக்காக அனுமதிக்கின்ற மின்சார உற்பத்தி அனுமதிப் பத்திரத்தை கொண்டிருக்கக்கூடிய தரப்புகளை மட்டுப்படுத்தும், அதே சட்டத்தின் 9(1) ஆம் பிரிவுக்கு பொருத்தமான திருத்தங்களுடன், 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 16 (ஆ) பிரிவு நீக்கப்படுதல் வேண்டும் என இப்பொழுது இனங்கண்டுள்ளது.

இது தவிர மின்சார உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்கு தேவையான அரசு தலையீடுகளை குறைத்து, மின்சார உற்பத்தி வணிகத்தில் தனியார் முதலீட்டு தரப்புகளுக்கு ஒரு சமத்துவமான ஒரு பிரிவை ஏற்படுத்தக் கூடிய முதலீட்டு திட்டமிடுகைக்கும் மற்றும் மின்சார முறைமை செயற்பாட்டு தொழிற்பாடுகளுக்கும் (எல்லா சாத்தியமான சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாடுடைய ஆனாலும் சொந்த மின்னுற்பத்தி பொறித் தொகுதிகளை கொண்டிருக்காத) பொறுப்புடைய ஒரு சுயாதீன மின்சார செலுத்துகை இயக்கும் தரப்பை உருவாக்குவதையும் இந்த கொள்கை ஆவணம் இனங்காணுகின்றது.

பலன் 03

உயிர் வாழும் ஒவ்வொரு உயிரினதும், பொது மக்களினதும் அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளினதும் மற்றும் இயக்கும் தரப்புகளினதும் சொத்துக்களினதும் மற்றும் உடமைகளினதும் உன்னத பாதுகாப்பு

இப்பொழுது குழுவுக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள தொழிற்பாடுகளுக்கு மத்தியில், மின்சார உற்பத்தியிலிருந்தும், மின்சார செலுத்துகையிலிருந்தும், மின்சார பகிர்ந்தளிப்பிலிருந்தும், மின்சார விநியோகத்திலிருந்தும் மற்றும் மின்சார பாவனையிலிருந்தும் எழுகின்ற ஆபத்துக்களிலிருந்து, 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 4 (1) ஆம் பிரிவுக்கு இணங்க, இப்பொழுது பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டுள்ளது. மின்சார நுகர்வோரினதும் மற்றும் மின்சார அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளினதும் மூலமான மின்சார பாவனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இப்பொழுது அதிக பல ஒழுங்குறுத்துகை சாதனங்களை தயாரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மின்சார அதிர்ச்சிகளினால் சமவித்த 180 மரணங்களை 2018 ஆம் ஆண்டில் 89 மரணங்களாக இப்பொழுது குழுவால் குறைக்க முடிந்திருந்தது. இது அநேகமாக 50 வீதமான ஒரு குறைப்பாகும். சர்வதேச அளவுகோலுக்கு இணங்க, மின்சார அதிர்ச்சியால் நிகழக் கூடிய மரணம் ஆண்டொன்றுக்கு பத்து மில்லியன் மக்களுக்கு ஒரேயொரு (01) மரணம் நிகழ்வதாக குறிப்பிடப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டில், மின்சார அதிர்ச்சியினால் 102 மரணங்கள் சம்பவித்ததாகவும், அந்த எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டிலிருந்து 35 வீதம் வரை குறைந்திருப்பதாகவும் இப்பொழுது வெளியிட்டுள்ள 2020 ஆம்

ஆண்டிற்கான மின்சார அதிர்ச்சிகள் பற்றிய அறிக்கை வெளிப்படுத்தியது. இலங்கையில் மின்னியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வேலைச்சட்டம், இலங்கையில் பாவிக்கப்படும் மின்னாப்புகளுக்கும் மற்றும் மின் சொக்கெட்டுக்களுக்கும் உரிய தேசிய நியமங்கள், மற்றும் சர்வதேச அளவுகோலை அடைந்து கொள்வதற்கான நோக்குடன் பொது மக்களுக்கும் மற்றும் வளாகங்களுக்கும் உரிய பாதுகாப்பான ஒரு மின்சார சூழலை ஏற்படுத்தும் வகையில் வளாகங்களுக்கான மின்சார மார்க்கங்கள் அமைய வேண்டிய ஆக்ககுறைந்த தூரம் சம்பந்தமான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் முதலியன அடங்கலாக பல ஒழுங்குறுத்துகை சாதனங்களை அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் பாவிப்பது பற்றி பொது மக்களுக்கு விழிப்பூட்டுவதற்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த பல நடவடிக்கைகள் இத்தகைய குறைவுக்கு காரணமாகும்.

மின்சார மரணங்கள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கை - 2020

2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில், மின்சார இலங்கையில் 102 மரணங்கள் சம்பவித்ததாக பதிவாகியது. 2020 ஆம் ஆண்டில் பதிவாகிய மின்சார ஏற்பட்டிருந்த மரணங்கள் 2010 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து 35 வீதம் குறைவானதாகும் என தெரிய வந்தது. 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மின்சார அதிர்ச்சியினால் இலங்கையில் 156 மரணங்கள் சம்பவித்ததாக பதிவாகியது. இந்த எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டில் அதிகரித்தது. அதாவது அந்த ஆண்டில் 180 மரணங்கள் பதிவாகியிருந்தன. எனினும், வருடமொன்றுக்கான மின்சார அதிர்ச்சியினால் சம்பவிக்கும் மரணங்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 100 வரை குறைந்தள்ளதாக புதிதாக வெளியாகிய அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

பயிர்களை பாதுகாப்பதற்காக அல்லது விலங்குகளை கொல்லுவதற்காக சட்டமுறையற்ற விதத்தில் மின்சார கம்பிகளை இணைக்கும் செயல் நாட்டில் மின்சார அதிர்ச்சியினால் அதிக மரணங்கள் சம்பவிப்பதற்கான முக்கிய காரணமாக இனங்காணப்பட்டுள்ளது. இதே நேரம் வீட்டில் / வேலை செய்யும் இடத்தில் சிறியளவான மின்சார பழுதுபார்ப்பு வேலையை செய்தல் மற்றும் மின்சார மார்க்கங்களுக்கு அருகில் செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகியனவும் 2020 ஆம் ஆண்டில் மின்சார அதிர்ச்சியினால் ஏற்பட்டிருந்த மரணங்களுக்கு பெரிதும் பங்களித்துள்ளன. இந்த மரணங்களின் எண்ணிக்கை மின்சார அதிர்ச்சியினால் ஏற்படும் மொத்த மரணங்களிலிருந்து சுமார் 45 வீதம் என்ற அளவில் காணப்படுகின்றது.

இலங்கையில் அதிகமான கிராமங்களில் மின்கட்டத்திகள் இல்லாமல் வெறுமனே மின்சாரம் விநியோகிக்கப்படுவதால், சில மக்களுக்கு மின்சாரம் விலங்குகளை கொல்லுவதற்கும், பயிர்களை பாதுகாப்பதற்கும் அல்லது மீன் பிடிப்பதற்கும் கூட ஒரு சிறந்த சாதனமாக மாறியுள்ளது. புள்ளிவிபரங்களின்படி, மீன் பிடிப்பதற்காகவும் மற்றும் பயிர்களை பாதுகாப்பதற்காகவும் சட்டமுறையற்ற விதத்தில் மின்சாரத்தை பாவிப்பதனால் அநேகமான மக்கள் மின்சார அதிர்ச்சிக்குள்ளாகி மரணிப்பது கள்ளத்தனமாக மின்சார வேலிகளை அமைக்கும் மக்கள் தான் என பதிவாகியுள்ளது. மேலும், வன விலங்குகளை கொல்லுவதற்காக மின்சாரத்தினால் செய்யப்படும் கன்னிகளினால் மின்சாரம் பாய்ந்து அப்பாவி மக்கள் மரணிப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது.

2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நிகழ்ந்த 54 வீதமான மின்சார சம்பவங்கள் மத்திய மாகாணம், தென் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய மாகாணங்களில் நிகழ்ந்ததாக பதிவாகியது. மேலும் மத்திய மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய மாகாணங்களில் மின்சார அதிர்ச்சியினால் 40 மரணங்கள் சம்பவித்ததாகவும் பதிவாகியுள்ளது. வட மாகாணத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையான அத்தகைய மரணங்கள் சம்பவித்ததாக பதிவாகியது. கடந்த 5 (2016 -2020) ஆண்டு காலப் பகுதியில் மின்சார அதிர்ச்சியினால் நிகழ்ந்த 37 வீதமான மரண சம்பவங்கள் தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகிய மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.

2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மின்சார நிகழ்ந்த 40 வீதமான மரணங்கள் இலங்கையிலுள்ள 39 பொலிஸ் பிரிவுகளில் கண்டி, பண்டாரவளை, தங்காலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளதாக 2020 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்டத்திலான தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஆண்டில், மின்சார அதிர்ச்சியினால் அதிகளவான அதாவது 14 மரணங்கள் கண்டி பொலிஸ் பிரிவில் சம்பவித்துள்ளதாக பதிவாகியது. கண்டி பொலிஸ் பிரிவில் மின்சார அதிர்ச்சியினால் சம்பவித்த 45 மரணங்கள் நாட்டில் 2016 -2020 வரையான 5 ஆண்டு காலப் பகுதிகளில் சம்பவித்த அதிகளவான மரணங்களாக காணப்படுகின்றன.

மின்சார அதிர்ச்சியினால் ஏற்படும் மரணங்களுக்கு, அதிகமான ஆண்கள் ஆளாகுவதாகவும், 2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மின்சார அதிர்ச்சியினால் பதிவாகிய மொத்த மரணங்களில் அது 81 வீதமாக காணப்படுவதாகவும் நவீன புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மின்சார அதிர்ச்சியினால் மரணத்திற்காளாகிய மிகவும் பாதிக்கக் கூடிய வயது தொகுதியினர் 40 வயதுக்கும் மற்றும் 50 வயதுக்கும் இடையிலான வயது தொகுதியை சேர்ந்த நபர்களாகும். இந்த மரண சம்பவங்கள் மின்சார அதிர்ச்சியினால் ஏற்பட்டிருந்த 102 மரணங்களில் 19 வீதமாக காணப்படுகின்றது.

சர்வதேச அளவீடுகளுக்கு இணங்க, ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு (01) மின்சார அதிர்ச்சி மரணம் சம்பவிக்கும் சாத்தியம் காணப்படுவதாக கூறப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டில், இலங்கையின் மின்சார அதிர்ச்சி மரண சுட்டி உலக அளவீடுகளை விடவும் ஐந்து மடங்குடன் அதிகமாக காணப்பட்டது.

மின்சார பாதுகாப்பு தொடர்பாக அக்கறையுடைய தரப்புகளின் செயற்பாடுகளை இப்பொழுது மாதாந்தமும் மற்றும் வருடாந்தமும் கண்காணித்து வருகின்றது. இதன் கீழ், இப்பொழுது கடந்த கால மின்சார அதிர்ச்சி மரணங்கள்

பற்றிய அறிக்கைகளையும் மற்றும் மின்சார அதிர்ச்சி போக்கு பற்றிய பகுப்பாய்வையும் அணுகி ஆராய்ந்து மின்சார பாதுகாப்பு ஒழுங்குவிதிகளினதும் மற்றும் நியமங்களினதும் செயற்படுத்துகையை கண்காணிக்கின்றது.

2020 ஆம் ஆண்டில், இப்பொது 2019 ஆம் ஆண்டிற்கான மின்சார அதிர்ச்சி மரணங்கள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையை தயாரித்தது. மின்சார அதிர்ச்சி மரணங்கள் பற்றிய இந்த பகுப்பாய்வு அறிக்கை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (இப்பொது) ஒழுங்குறுத்துகை சாதனங்களை மேலும் வலுப்படுத்த உதவியது.

வீதி அபிவிருத்தியுடன் இணைந்த பயன்பாட்டு சேவை தாழ்வார கருத் திட்டங்களுக்கான குறித்த விசேட பொருளாதார மாதிரியை தயாரித்தல் - (AP20/CP/INS/02)

வீதி ஓரங்களில் சரியான பயன்பாட்டு சேவை தாழ்வாரங்கள் இல்லாதிருப்பது மனிதனின் உயிருக்கும் மற்றும் உடமைகளுக்கும் மேன்தலை மின்சார மார்க்கங்களினால் ஏற்படும் ஆபத்து, நம்பத்தகு தன்மை பற்றிய பிரச்சினைகள், நிர்மாண இடவசதிகளுக்கான தடைகள், இடையூறுகள் மற்றும் குறிப்பாக நகரப் புறங்களிலும் சன நெருக்கடியான பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படும் பயன்பாட்டு வசதி (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு வசதி) நிர்மாணங்களினால் அடிக்கடி வீதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பன போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. பயன்பாட்டு சேவை தாழ்வார கருத் திட்டங்களை செயற்படுத்துவது அதிகம் செலவு வாழ்ந்ததாகும். ஆகையால், நீண்டகால அடிப்படையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைகள், பயன்பாட்டு சேவை வழங்கும் தரப்புகள், வாடிக்கையாளர் தரப்புகள் மற்றும் பொது மக்கள் முதலிய சகல தரப்புகளினாலும் சேருகின்ற முழு நன்மைகளையும் மதிப்பீடு செய்யாமல் பயன்பாட்டு சேவை தாழ்வாரங்கள் ஒருங்கிணைப்பு கருத் திட்டங்களை பொருளாதார ரீதியில் நியாயப்படுத்த முடியாது. எனவே, பாதுகாப்பாக நிதியிடுவதற்கு திறைசேரியை அல்லது உரிய பொருத்தமான முகவர் நிலையங்களை திருப்திப்படுத்தும் வகையில் வீதி அபிவிருத்தி கருத் திட்டங்களுடன் சேர்த்து பயன்பாட்டு சேவை தாழ்வார கருத் திட்டங்களையும் செயற்படுத்துவதுடன் சம்பந்தப்படுகின்ற பொருளாதார நன்மைகளையும் மற்றும் பொருளாதார கிரயங்களையும் மதிப்பிடுவது அவசியமாகும். ஆதலால், வீதிகளின் ஓரமாக பயன்பாட்டு தாழ்வார கருத் திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

அதற்கு இணங்க, 2020 ஆம் ஆண்டில் இப்பொது, பொருளாதார மதிப்பீட்டையும் மற்றும் வீதி அபிவிருத்தி கருத் திட்டங்களின் கீழ் பயன்பாட்டு சேவை தாழ்வார கருத் திட்டங்களை ஒன்றிணைக்கும் சிந்தனைமிருந்த பகுப்பாய்வையும் மேற்கொள்வதற்கு தீர்மானமெடுக்கும் தரப்புகளினால் பிரயோகிக்கக் கூடிய ஒரு பொருளாதார மதிப்பீடு மாதிரியை தயாரித்துள்ளது. புத்தம் புதிய மாதிரியில் பயன்பாட்டு சேவை கருத் திட்டங்களின் செயற்படுத்துகை மின்சார ஆபத்துக்கள், வாகன விபத்துக்கள், வாகன நெரிசல்கள் போன்ற நிகழ்வுகளை குறைத்து, சேவை வழங்கும் தரப்புகளின் நம்பத்தகு தன்மையை அதிகரிப்பதுடன் அர்ப்பணிப்புடைய தாழ்வார சேவை வசதிகள் இல்லாமை தொடர்பாக பயன்பாட்டு வசதி நகர்த்தலிலும் பராமரிப்பிலும் ஏற்படும் செலவுகளையும் குறைக்கும். ஆகையால், பயன்பாட்டு வசதிகளின் பாதுகாப்பும் பொருளாதாரமும் மேம்படும்.

வீட்டு நீர் பம்பிகளுக்கான மின்சார பாதுகாப்பு பயன் வழிகாட்டல் - (AP20/CP/INS/03)

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (இப்பொது) சாட்டப்பட்டுள்ள தொழிற்பாடுகளுக்கு மத்தியில், இப்பொது 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 4(1) ஐ ஆம் பிரிவுக்கு இணங்க, மின்சார உற்பத்தி, மின்சார செலுத்துகை, மின்சார பகிர்நீர்ப்பு, மின்சார விநியோகம் மற்றும் மின்சார பாவனை ஆகிய செயற்பாடுகளிருந்து எழுகின்ற ஆபத்துக்களிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான ஒரு பொறுப்பை கொண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், இப்பொது வீடுகளில் பயன்படுத்தப்படும் நீர் பம்பிகள் வீட்டு மட்டத்தில் ஏற்படும் மின்சார அதிர்ச்சி நிகழ்வுகளின் எண்ணிக்கையில் ஒரு தாக்கத்தை கொண்டிருப்பதை அவதானித்தது. ஆகையால், இந்த இப்பொது பாதுகாப்பாக ஒரு நீர் பம்பியை எவ்வாறு இயக்குவது, ஒரு நீர் பம்பியை எவ்வாறு நிறுவுவது மற்றும் ஒரு ஆபத்து எழுந்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பான பரிகார நடவடிக்கைகள் என்பன அடங்கிய கைநூலை உள்ளடக்கும் இலங்கையில் வீட்டு நீர் பம்பிகளுக்கான ஒரு பாதுகாப்பு பயனர் வழிகாட்டல் ஆவணத்தை தயாரிப்பதற்கு தீர்மானித்தது. வரைவு வழிகாட்டல் ஆவணத்தை தயாரிக்கும் பணி 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது.

பாதுகாப்பான மின்சார வேலிகளுக்கான ஒழுங்குவிதி அல்லது விதிமுறை - (AP20/CP/INS/04)

களவிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள ஏனைய தரப்புகளின் வீட்டு வளாக எல்லைகளின் ஓரமாக நிறுவப்பட்டிருக்கின்ற மின்னோட்டமுடைய வேலிகளினால் தமது பாதுகாப்பு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற வாடிக்கையாளர்களமிருந்து அதிகமான முறைப்பாடுகள் 2018 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (இப்பொது) கிடைத்தன. பாதுகாப்பான மின்சார வேலிகள் தொடர்பான ஒரு ஒழுங்குவிதி இலங்கையில் காணப்படுவதாக கண்டறியப்பட்டது.

ஆகையால், மக்களினதும் மற்றும் அவர்களின் உடமைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில்

வாடிக்கையாளர் வளாகங்களின் எல்லைகள் ஓரமாக நிறுவப்பட்டிருக்கின்ற மின்சார வேலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஒழுங்குவிதியை இப்பொழுது பொருத்தமான அதிகார சபைகளுடனும் மற்றும் அக்கறையுடைய தரப்புகளுடனும் இணைந்து தொழிற்பட்டு தயாரித்துள்ளது. குறித்த ஒழுங்குவிதியின் முதலாவது வரைவு ஆவணத்தை தயாரிக்கும் பணி 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது.

IET ஒழுங்குவிதிகளுக்கு அமைய வெளிநாட்டு ஒப்பந்த தரப்புகளினால் மேற்கொள்ளப்படும் நிர்மாண கருத் திட்டங்களினது மின்சார நிறுவகைகளின் அனுசரிப்புத்தன்மையை உறுதிப்படுத்தல் - (AP20/RU/INS/18)

இலங்கை மக்களினதும் மற்றும் வெளிநாட்டவர்களினதும் பல வகை வீடமைப்பு தேவைகளுக்கு உதவும் வகையில் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய கூட்டுஆதன நிர்மாண வசதிகளின் மூலமாக வருடாந்தம் இலங்கையின் ரீல் எஸ்ட்ரேட்டு சந்தை அதிகரித்து வருகின்றது. கட்டிடவறைகள் அல்லது கூட்டுஆதன வசதிகளை நிர்மாணிக்கும் போது மின்சார கம்பிணைப்பு நிறுவகையின் நிமித்தம் இலங்கை IET தர நியமத்தை பின்பற்றுகின்றது. எனினும், சில சந்தர்ப்பங்களில் இந்த ஒழுங்குவிதி பின்பற்றப்படவில்லை என்பதை இப்பொழுது கண்டறிந்துள்ளது. ஆகையால், 2020 ஆம் ஆண்டில், இப்பொழுது குறித்த ஒழுங்குவிதியை பின்பற்றி செயற்படுத்தும் பொருட்டு சகல அக்கறையுடைய தரப்புகளுக்கும் உதவக் கூடிய நிர்மாண கருத் திட்டங்களுக்கு பொருத்தமான ஒழுங்குவிதியை செயற்படுத்துவதும் மற்றும் தகவல்களை பரப்புவதும் பற்றி பொருத்தமான சகல அக்கறையுடைய தரப்புகளுடனும் ஒரு கலந்துரையாடலை நடத்தியது.

அதற்கு மேதிகமாக, இப்பொழுது 2020 ஆம் ஆண்டில் மூன்று (03) எந்தல சோதனையிடுகளை மேற்கொண்டு, நிர்மாண கருத் திட்டங்கள் பற்றி கூட்டுஆதன அதிகார சபைக்கு அறிவுறுத்தியது.

மின்சார அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளின் மின்சார செலுத்துகை மற்றும் மின்சார பகிர்ந்தளிப்பு முறைமையின் ஊடாக மின்சாரத்தை கள்ளத்தனமாக பிரித்தெடுக்கும் அல்லது பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான அங்கீகாரங்கள் சிபாரிசு - (AP20/RU/INS/19)

2009 இன் 20 ஆம் இலக்க (திருத்தல்) இலங்கை மின்சார சட்டத்தின் 48 (4) ஆம் உப பிரிவின் பிரகாரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் எழுத்திலான அங்கீகாரத்துடன் அன்றி, குறித்த சட்டத்தின் கீழ் புரியப்படும் ஒரு குற்றத்திற்கு எதிரான எந்தவொரு வழக்குத்தாக்கலையும் நீதிவான் நீதிமன்றங்களின் நீதிமன்ற நடவடிக்கையில் செய்ய முடியாது.

2020 ஆம் ஆண்டில், இப்பொழுது குழுவுக்கு அத்தகைய அங்கீகாரத்தின் நிமித்தம் 542 விண்ணப்பங்கள் கிடைத்தன. சகல விண்ணப்பங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு தேவையானவிடத்தும் தேவையான போதும் தேவையான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன.

மின்சார நுகர்வோர்களிடமிருந்து கிடைக்கும் வேண்டுகோளின் அல்லது ஆணைக்குழுவின் மூலம் கிடைக்கும் பணிப்புரைகளின் பேரில் மின்சார மார்க்கங்களை அல்லது மின்னுற்பத்தி பொறித் தொகுதிகளை அல்லது மின்சார விநியோகத்தை சோதனையிடுதல், பரிசோதித்தல் - (AP20/RU/INS/20)

இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள சட்டஏற்பாடுகள், ஒழுங்குவிதிகள் அல்லது விதிமுறைகள் மின்சார வாடிக்கையாளர்களினாலும் மற்றும் பொது மக்களினாலும் மீறப்படுவதனால் எழுகின்ற பிணக்குகளையும் மற்றும் மின்சார அனுமதிப் பத்திரம் பெற்ற தரப்புகளுக்கும், மின்சார வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் இடையில் மின்சார அபிவிருத்தி சம்பந்தமாக எழுகின்ற பிணக்குகளையும், இப்பொழுது விசாரணை (மின்சார சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் (மின்சார பரிசோதகர்களினது தொழிற்பாடுகள், கடமைகள் மற்றும் நடைமுறைகள்) ஒழுங்குவிதி - 2015) செய்யும்.

2020 ஆம் ஆண்டில், இப்பொழுது குழுவினால் இது தொடர்பாக 18 சோதனையிடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.

மின் சொக்கெட்டுக்களினதும் மற்றும் மின்னாப்புகளினதும் நியமம்

இலங்கையில் ஏற்படும் மின்சார அதிர்ச்சியை குறைப்பதற்கும் மற்றும் மின்சார பாதுகாப்பை மேம்படுத்துவதற்குமான முயற்சியைக் கொண்டு இப்பொழுது பல அதிகார சபைகளுடனும் மற்றும் சங்கங்களுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.

2020 ஆம் ஆண்டில், இப்பொழுது அதிக பாதுகாப்புடைய மின்சார நீட்டிப்பு நாணை வடிவமைத்து தயாரிப்பதற்கும் மற்றும் அதன் மாதிரியை தயாரிப்பதற்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டதன் மூலம், உள்நாட்டில் உற்பத்தியாகும் மின் சொக்கெட்டுகளுக்கும் மற்றும் மின்னாப்புகளுக்கும் தேவையான மூலப்பொருட்களை மேலும் அதிகரிப்பது மற்றுமொரு முன்னோக்கிய நடவடிக்கையை எடுத்துது.

விண்ணப்ப செயல்முறை, தகைமை தகவுதிறன், இரத்துச்செய்யும் செயல்முறை, பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன அடங்கலாக இலங்கையிலுள்ள மின்னியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான ஒரு வழிகாட்டியையும் இப்பொழுது தாபித்தது.

பலன்கள் 04

மனிதனுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் தாவரங்களுக்குமான மேம்பட்டுள்ள சுற்றாடல் நிலைமைகள்

மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தி ஊக்குவிப்பு

மின்சார உற்பத்தி மற்றும் மின்சார செலுத்துகை திட்டமிடல் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு, மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அனுப்புகை தரவுகள் பதிவு மிகவும் முக்கியமானதாகும். நியாயமான கால இடைவெளிகளில் உண்மையான மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அனுப்புகை பதிவில் தற்பொழுது ஒரு இடைவெளி காணப்படுகின்றது. ஏற்கெனவேயிருக்கின்ற அனுமதிப் பத்திர தகவல் சமர்ப்பித்தல் முறைமையின் உதவியுடன் தரவு சமர்ப்பண மென்பாக பிரயோக முறை தயாரிக்கப்பட்டது.

லக்ஷிய மின்னுற்பத்தி நிலையத்தின் சுற்றாடல்நேய செயலாற்றுகையை கண்காணித்தல்

இந்த ஆணைக்குழு நியமித்த நிபுணத்துவ குழு தயாரித்த சுற்றாடல் தாக்க தணிப்பு செயல் திட்டத்தை செயற்படுத்தும் விடயம் கண்காணிக்கப்பட்டது. குறித்த செயல் திட்டத்தின் செயற்படுத்துகையின் அடிப்படையில் கனிசமானளவு முன்னேற்றம் அடைந்துள்ளமையையும் மற்றும் மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளினால் ஏற்படும் பாதகமான தாக்கங்களை குறைப்பதற்கு முடிந்துள்ளமையையும் காணக் கூடியதாகவுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையினாலும் மற்றும் மாகாண சுற்றாடல் அதிகார சபையினாலும் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு இணங்க லக்ஷிய மின்னுற்பத்தி நிலையத்தின் சுற்றாடல் செயலாற்றுகை கண்காணிக்கப்பட்டது.

அனல் சக்தி மேலதிக கிரயங்கள் அக்கறையுடைய தரப்பு ஆலோசனை

வளி மாசு, நீர் மாசு, நச்சு மூலப்பொருட்களும் புர்பு புகைகளும் வெளியாகுதல் முதலியன அடங்கிய அதிகளவான தாக்கங்கள் அதிகரிப்பதற்கு மின்னுற்பத்தி செயற்பாடு வழிவகுக்கும். இந்த சமூக சுற்றாடல் கிரயங்கள் மேலதிக கிரயங்களாக குறிப்பீடு செய்யப்படுகின்றன. ஈடுபடுத்த வேண்டிய மின்னுற்பத்தி தொழில் நுட்பங்களுக்கான ஆகக்குறைந்த பொருளாதார கிரயத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு இந்த கிரயங்கள் சரியானளவில் கணிக்கப்படுதல் வேண்டும்.

மேற்குறித்த நிலில், இலங்கையில் 'அனல் சக்தி மேலதிக கிரய மதிப்பீடு' பற்றிய ஒரு அக்கறையுடைய தரப்பு ஆலோசனை கூட்டத்தை இந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்தியது. எழுத்திலான சமர்ப்பணங்கள் சேகரிக்கப்பட்டு மேலும் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதி அறிக்கையில் கூட்டிணைக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சி இந்த தன்மையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இது சமூகத்திற்கு புதிய அறிவை கொண்டுசேர்க்கும்.

மின்சாரத்தின் வினைத்திறன் பாவனையை ஊக்குவித்தலும் மற்றும் மின்சாரத்தை பாதுகாத்து சேமித்தலும்

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் காரணமாக சக்திக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனினும், மின்சக்திற்கான கேள்வி அதிகரிப்புக்கு ஏற்ப சக்தி விநியோகம் அதிகரிப்பதில்லை. சக்தி வினைத்திறனும் மற்றும் சக்தியை பாதுகாத்து சேமிப்பதும் இந்த இடைவெளியை குறைப்பதில் பெரிதும் உதவும்.

மேற்குறித்த கண்ணோட்டத்தில், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2020 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சமூக ஊடக தளங்கள் மற்றும் இணையத்தள ஊடகம் ஆகியவற்றின் ஊடாக வீட்டு, வர்த்தக மற்றும் கைத்தொழில் வாடிக்கையாளர் தரப்புகளை உள்ளடக்கி சக்தி வினைத்திறனும் மற்றும் சக்தியை பாதுகாத்து சேமித்தலும் பற்றிய ஒரு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தியது.

பெற்றோலியத் துறை



உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தை பற்றிய அறிக்கை

2020 ஆம் ஆண்டில், இப்பொழுது 2019 ஆம் ஆண்டிற்கான உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தை பற்றிய அறிக்கையை வெளியிட்டதுடன் தொழில் நுட்ப கல்லூரிகளின் நிமித்தம் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் நடத்தி உராய்வுநீக்கி எண்ணெய்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் புதுப்பித்தலை ஒருங்கிணைப்பும் செய்தது.

2019 ஆம் ஆண்டிற்கான உராய்வுநீக்கி எண்ணெய்கள் பற்றிய அறிக்கைக்கு இணங்க, உராய்வுநீக்கி எண்ணெய்களை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும், விற்பனை செய்யவும் அல்லது பகிர்ந்தளிக்கவும் பதினொரு (11) தரப்புகளுக்கு (கம்பனி / பெயர்குறித்த நிறுவனம்) இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிகாரம் அளித்தது. மேலும் விசேட வணிகப் பெயரிலான உராய்வுநீக்கி எண்ணெய்யை (களை) இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும், கலக்கவும், உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், விநியோகிக்கவும் அல்லது பகிர்ந்தளிக்கவும் மூன்று (3) தரப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன.


2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ள உராய்வுநீக்கி எண்ணெய்களின் அளவு 62,481 கிலோ லீற்றர்களாகும். இந்த அளவானது, 2018 ஆம் ஆண்டின் அளவுடன் ஒப்பிடும் போது 1,786 கிலோ லீற்றர்கள் குறைவானதாகும். எனினும், 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ள மொத்த உராய்வுநீக்கி எண்ணெய்களின் அளவு 28.37 பில்லியன் ரூபாவாகும். இது 2018 ஆம் ஆண்டின் அத்தகைய தொகையை விடவும் 1.03 பில்லியன் ரூபா அதிகமானதாகும். அதற்கு இணங்க, 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில், உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தை அதன் விற்பனையில் ஒரு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதன் அளவு 2.78% வீதமாகும்.

மேலும், உராய்வுநீக்கி எண்ணெய்களின் மொத்த விற்பனையில் ஒரு பாதகமான அதிகரிப்பை 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில், சந்தையில் அவதானிக்க முடியும். 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில், விற்பனை செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான உராய்வுநீக்கி எண்ணெய்களினதும் மற்றும் உராய்வுநீக்கி கொழுப்புகளினதும் அளவு 4.87% வீதத்தாலும் மற்றும் 9.92% வீதத்தாலும் குறைந்துள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பதிவாகிய அத்தகைய உற்பத்திகளின் விற்பனையுடன் ஒப்பிடும் போது, விற்பனை செய்யப்பட்டுள்ள கைத்தொழில் உராய்வுநீக்கி எண்ணெய்களினதும் மற்றும் கப்பல் உராய்வுநீக்கி எண்ணெய்களினதும் அளவு முறையே 3.82% வீதத்தாலும் 10.70% வீதத்தாலும் அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில், விற்பனை செய்யப்பட்டதாக பதிவாகியுள்ள வாகனங்களுக்கான உராய்வுநீக்கி எண்ணெய்களின் மொத்த அளவு 44,950.47 கிலோ லீற்றர்களாகும். அந்த அளவானது 2018 ஆம் ஆண்டின் அத்தகைய அளவை விடவும் 2301.33 கிலோ லீற்றர்கள் குறைவானதாகும். விற்பனை செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான உராய்வுநீக்கி எண்ணெய்களின் மிகவும் குறைந்த அளவானது, 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டதாக பதிவாகியுள்ள உராய்வுநீக்கி எண்ணெய்களின் அளவில் பாதகமான அதிகரிப்புக்கு அதிகளவில் பங்களித்துள்ளது. ஆகையால், வாகனங்களுக்கான உராய்வுநீக்கி எண்ணெய்கள் 2015 ஆம் ஆண்டிலிருந்து மாற்றம் அடைந்து சாதகமாக அதிகரித்துள்ளதை 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ள டீசல் என்ஜின் எண்ணெய்யின் (தனி தரம்) அளவு, 2018 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ள அத்தகைய அளவுடன் ஒப்பிடும் போது சுமார் 10% வீத்தினால் (1,500 மடு) அதாவது கணிசமாக குறைவடைந்துள்ளது. இதே நேரம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, விற்பனை செய்யப்பட்டுள்ள டீசல் என்ஜின் எண்ணெய் (பல தரம்), நான்கு ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள் எண்ணெய், இரண்டு ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள் எண்ணெய், தானியக்க ஜியர் எண்ணெய் மற்றும் தானியக்க பரிவர்த்தனை எரிபொருள் ஆகியவற்றின் விற்பனை செய்யப்பட்டுள்ள அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வருட காலப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ள டீசல் என்ஜின் எண்ணெய்யின் (தனி தரம்) அளவு குறைந்துள்ளது. இதே வேளையில் விற்பனை செய்யப்பட்டுள்ள காசோலை என்ஜின் எண்ணெய்யின் (பல தரம்) அளவு குறித்த அதே காலப் பகுதியில் அதிகரித்துள்ளது.

உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தை 2019 - ஒரேபார்வை



உராய்வுநீக்கி எண்ணெய்களுக்கான இலங்கை நியமங்களை மீளாய்வு செய்து இற்றைப்படுத்தல் - (AP20/CP/REA/02)

அரசாங்கம் உராய்வுநீக்கி எண்ணெய்களின் சந்தையை ஒழுங்குறுத்துவதற்காக இபொபஆ ஐ ஒரு நிழல் ஒழுங்குறுத்துகை தரப்பாக நியமித்துள்ளது. சட்டவாக்கங்கள் தற்பொழுது பூர்த்தியடையாத நிலையிலுள்ளன. இந்த சட்டவாக்கங்கள் கீழ்நிலை பெற்றோலிய கைத்தொழிலை முழுமையாக ஒழுங்குறுத்துவதற்கு இபொபஆ ஐ இயலச் செய்யும். உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தையின் நிழல் ஒழுங்குறுத்தும் தரப்பு என்ற ரீதியில், இபொபஆ உராய்வுநீக்கி எண்ணெய்கள் கைத்தொழிலை தாராளமயப்படுத்துவது பற்றிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை விடயங்கள் தொடர்பாக பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சுக்கு ஆலோசனை வழங்குகின்றது.

2006 ஆம் ஆண்டில் உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தையை மேலும் தாராளமயப்படுத்தி போது, இபொபஆ சந்தைக்கு அனுமதிக்கப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நியமங்களை அனுசரிக்கின்ற தரமான உராய்வுநீக்கி எண்ணெய்களை மாத்திரம் உறுதிப்படுத்துவதற்கான சந்தைப் பிரவேச தகவதிறனையும் மற்றும் கொள்கை வேலைச்சட்டகத்தையும் வகுத்தமைப்பதில் பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சுக்கு உதவியதுடன் ஆலோசனைகளையும் வழங்கியது.

ஆகையால், 2020 ஆம் ஆண்டில், அக்கறையுடைய தரப்புகளுடன் ஆலோசனைகள் கேட்டறியும் கூட்டங்களை நடத்திய பின்னர், தேவையானவாறு விமான எரிபொருள் (சேசோலைன்), டீசல், மண்ணெண்ணெய் மற்றும் திரவநிலை பெற்றோலிய எரிவாயு ஆகியவற்றுக்கு தற்பொழுதிருக்கின்ற ஐந்து இலங்கை நியமங்களை மீளாய்வு செய்வதற்காகவும் மற்றும் இற்றைப்படுத்துவதற்காகவும் இபொபஆ ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டது.

அதிகாரமளிக்கப்படாத கலப்பு உராய்வுநீக்கி எண்ணெய்களுக்கு எதிரான நாடளாவிய சுற்றிவளைப்புகள்

இலங்கையின் உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தையில், கலப்பு உராய்வுநீக்கி எண்ணெய்கள் இருப்பதாகவும் அந்த கலப்பு உராய்வுநீக்கி எண்ணெய்களின் கலப்பு மொத்த சந்தையில் சுமார் 20 வீதமாக காணப்படுவதாகவும் விரிவான ஒரு பகுப்பாய்வின் ஊடாக கண்டறியப்பட்டது. சந்தையில் அத்தகைய கலப்பு உராய்வுநீக்கிகள் காணப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒரு காரணம் யாதெனில் இலங்கையின் சந்தைக்கு அனுமதிக்கப்படாத கலப்பு உராய்வுநீக்கி எண்ணெய்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாகும்.

சந்தையில் தரம் குறைந்த உராய்வுநீக்கி எண்ணெய்கள் இருப்பதாக கூறி நுகர்வோர் செய்யும் முறைப்பாடுகளின் அதிகரிப்பின் காரணமாக, இலங்கைக்கு உராய்வுநீக்கி எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்படுவதையும், உற்பத்தி செய்யப்படுவதையும், பகிர்ந்தளிக்கப்படுவதையும் மற்றும் உராய்வுநீக்கி எண்ணெய்களும் அந்த உராய்வுநீக்கி எண்ணெய்களுடன் தொடர்புடைய உற்பத்திகளும் விற்பனை செய்யப்படுவதையும் பற்றி, மின்சக்தி அமைச்சினதும் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையினதும் (நு.வி.அ.ச.) ஒத்துழைப்புடன் விசாரணை செய்வதற்கு, இபொபஆ தீர்மானித்தது. அதற்கு அமைவாக, நு.வி.அ.ச. உதவியுடன் இபொபஆ

இன் மூலம் நாடளாவிய ரீதியில், சட்டமுறையற்ற உராய்வுநீக்கி உற்பத்திகளுக்கு எதிராக திமீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

22 வணிகப் பெயர்களில் காணப்படும் உராய்வுநீக்கி எண்ணெய்களையும் மற்றும் அந்த உராய்வுநீக்கி எண்ணெய்களுடன் தொடர்புடைய உற்பத்திகளையும் இறக்குமதி செய்யவும், அத்தகைய உராய்வுநீக்கி எண்ணெய்களையும் பொருட்களையும் உற்பத்தி செய்யவும், பகிர்ந்தளிக்கவும் மற்றும் விற்பனை செய்யவும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம் (பெ.வ.அ.செ.) சட்டமுறையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. எனினும், அதிகாரம் அளிக்கப்படாத வணிகப் பெயர்களில் பல உராய்வுநீக்கி எண்ணெய்கள் காணப்படுவதாகவும் மற்றும் இலங்கை சந்தையில் அத்தகைய அதிகாரமற்ற பல உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கம்பனிகள் சந்தையில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இந்த உற்பத்திகள் மிகவும் தரம் குறைந்த உற்பத்திகள் என கண்டறியப்பட்டுள்ளன. இந்த உற்பத்திகளின் பாவனை, வாகன என்ஜின்கள் குறுகிய ஒரு காலப் பகுதியில் பழுதடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் அதிக விலை கொடுத்த உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்ய இது விளைவாக அமையலாம். ஆகையால், இதன் விளைவாக நாட்டின் அந்நியச்செலாவணியில் இது தாக்கத்தை செலுத்தும். இந்த உராய்வுநீக்கி எண்ணெய்களை நுகர்கின்றவர்கள் இந்த அடிக்கடி நிகழும் தொழில் நுட்ப தவறுகளினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதே நேரம், தரம் குறைந்த இந்த சட்டமுறையற்ற உராய்வுநீக்கி எண்ணெய்களின் சந்தை விரிவாக்கத்தினால் இலங்கை அரசாங்கமும் மிகப் பெரிய அளவான வரியை இழந்திருந்தது.

நு.வி.அ.ச. நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதன் ஊடாக அதிகளவான சட்டமுறையற்ற உராய்வுநீக்கி எண்ணெய்களையும் உற்பத்திகளையும் கைப்பற்றியுள்ளது.

உராய்வுநீக்கி எண்ணெய்கள் கைத்தொழில் சந்தை பகுப்பாய்வு அறிக்கை - AP20/CP/TEA/04

உராய்வுநீக்கி எண்ணெய்கள் கைத்தொழிலின் நிழல் ஒருங்குறுத்துகை தரப்பாக தொழிற்பட்டு வருகின்ற இந்த இப்பொது, பெற்றோலிய கைத்தொழில்களின் ஒழுங்குறுத்துகை தொடர்பாக பெற்றோலிய வளங்கள் அமைச்சுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. ஆகையால், போட்டி, விலை மற்றும் தரம் என்பவற்றின் அடிப்படையில், தற்பொழுது காணப்படுகின்ற சந்தை செயலாற்றுகையை மதிப்பிடுவதற்கு அண்மை ஆண்டுகளில், உராய்வுநீக்கி எண்ணெய்களின் சந்தைத் தரவுகள் பற்றிய ஒரு பகுப்பாய்வை மேற்கொள்வது அவசியமாகும். உராய்வுநீக்கி எண்ணெய்களின் சந்தைத் தரவுகள் வருடாந்தம் சந்தைத் தரப்புகளினால் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தத் தரவுகள் உராய்வுநீக்கி சந்தைகளின் வருடாந்த அறிக்கையாக தொகுக்கப்படுகின்றன. உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தையின் செயலாற்றுகையை பகுப்பாய்வு செய்யும் பொருட்டு சந்தைப் புள்ளிவிபரங்கள் விரிவாக ஆராயப்பட்டன. மிகவும் சிறந்த விழிப்புணர்வை அடைந்து கொள்ளும் பொருட்டு சந்தைத் தரப்புகளிடமிருந்தும் மற்றும் ஏனைய அக்கறையுடைய தரப்புகளிடமிருந்தும் மேலதிக விபரங்கள் அழைக்கப்பட்டன. குறித்த அறிக்கை 2020 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டது.

நீர் சேவைத் துறை



நீர் சார்ந்த நுகர்வோருக்கான உரிமைகளும் மற்றும் கடப்பாடுகளும் பற்றிய கூற்று

நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழிலின் நுகர்வோருக்கான உரிமைகளும் மற்றும் கடமைகளும் பற்றிய கூற்று ஆவணம், சரியான வேலைச்சட்டத்தில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சகல அக்கறையுடைய தரப்புகளுக்கும் உதவக் கூடிய வகையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையுடனும் (தேநீவவச) மற்றும் ஏனைய பொருத்தமான அக்கறையுடைய தரப்புகளுடனும் இணைந்து இப்பொது ஆல் தயாரிக்கப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு (தேநீவவச) சமர்ப்பிக்கப்பட்டது.

நீர் விநியோகம் மற்றும் நீர்ப் பாவனை மற்றும் கழிவுநீர் சேகரிப்பு ஆகியன பற்றி, நீர் நுகரும் நபரின் அடிப்படை உரிமைகளையும், நீர் விநியோகம் மற்றும் நீர்ப் பாவனை மற்றும் கழிவுநீர் சேகரிப்பு ஆகியன தொடர்பாக அந்த நீர் நுகரும் நபருக்கு இருக்கின்ற அடிப்படை கடமைகளையும், ஒரு மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்கும், ஒரு மின்சார இணைப்பை துண்டிக்கும் மற்றும் ஒரு மின்சார மீளணைப்பை வழங்கும் போதும், பாதுகாப்பு வைப்புத் தொகையை வைப்பிலிடும், மாணிவாசிப்பை நிறுவும் மற்றும் மாணிவாசிப்பை கணக்கும் போதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் இந்தக் கூற்று ஆவணம் உள்ளடக்குகின்றது.

குறித்த இந்தக் கூற்று ஆவணம் தேவையான அங்கீகாரத்தின் நிமித்தம், நீர் விநியோக அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது.

நீர் சார்ந்த நுகர்வோரின் பிரச்சினைகள் பற்றி நடந்த பொது மக்கள் ஆலோசனை கேட்டறியும் செயல்முறை

பொது கழிவு நீர் வசதிகள் மற்றும் பவுசர் ஊடான நீர் விநியோகம் உள்ளடங்கலாக ஏதாவது நகர அல்லது கிராம புறத்தில், ஏதாவது ஒரு பொது நீர் விநியோக முறைமையிலிருந்து குழாய்மார்க்கம் மூலமான நீர் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்குகின்ற நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழில், இப்பொது சட்டத்தின் அட்டவணியிலும் ஒரு கைத்தொழிலாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது.

ஆகையால், இப்பொது இன் தொழிற்பாடுகளும் மற்றும் அதிகாரத் தத்துவங்களும் நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழிலுக்கும் நீடிக்கப்பட்டுள்ளன. எனினும், குறித்த அட்டவணியில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள ஏதாவது கைத்தொழில்களின் பேரில் இப்பொது சட்டத்தின் முழுமையான தொழிற்பாடு அந்தக் கைத்தொழிலின் ஒழுங்குறுத்துகை பணியை ஆரம்பிப்பதற்கான ஒரு முற்றேவைப்பாடாக விளங்குகின்ற ஒரு கைத்தொழில் சட்டத்தின் சட்டவாக்கத்தை தொடர்ந்து ஆரம்பமாகுகின்றது.

இந்த சூழ்நிலையில், குடிநீர் சம்பந்தமான சகல பிரச்சினைகளையும் உள்ளடக்குகின்ற கொள்கை ஆலோசனை ஆவணத்தை தயாரிப்பதற்கு இப்பொது சான்று அடிப்படையிலான அணுகுமுறையை தேர்ந்தெடுத்து, முதல் கட்டமாக வடமேல் மாகாணம், தென் மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகிய மாகாணங்களில், பொது மக்களிடம் ஆலோசனைகள் கேட்டறியும் கூட்டங்களை நடத்தியது. இந்த ஆலோசனை கேட்டறியும் செயல்முறை நீர் சார்ந்த சேவைகளில் காணப்படும் பொதுவான மற்றும் மாவட்ட ரீதியான பிரச்சினைகள் பற்றிய ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிடுவதற்கு பயனாக அமைந்தது.

குடிநீருடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு குழுவை இலக்காகக் கொண்டமைந்த கலந்துரையாடலின் நிமித்தம் இப்பொது கிராமிய தலைவர்களை சந்திப்பதற்காக கிராமங்களுக்கும் சென்றது.

இந்த இடைக்கால அறிக்கை வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகிய மாகாணங்களில் காணப்படுகின்ற குடிநீருடன் சம்பந்தமான பிரச்சினைகளையும் மற்றும் ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய தீர்வுகளையும் இனங்கண்டுள்ளது.

இது நீர் வளங்கள் தொடர்பான கட்டங்கள், நீர் மற்றும் துப்புரவேற்பாட்டு சேவைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதற்கு தேவையான முதலீடுகளின் பற்றாக்குறை ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. மேலும், சமுதாய அடிப்படையிலான நிறுவனங்கள் (rmp-கள்) தொடர்பான கட்டங்கள் மற்றும் கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டமைந்த ஒழுங்குறுத்துகை முகவர்நிலையத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் (உம CBO- கள்) ஒன்றுடனொன்று தொடர்பு கொள்வதிலுள்ள கட்டங்கள், ஒழுங்குறுத்துகை நோக்கெல்லை, குடிநீர் தரம் பற்றி அதிகரித்து வருகின்ற பிரச்சினைகள், கழிவு நீரையும் மற்றும் கழிவுப் பொருட்களையும் அகற்றுவதற்கு தேவையான வசதிகள் பற்றாக்குறை முதலியனவும் இனங்காணப்பட்டன. வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் போன்ற நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படும் மேற்பரப்பு நீர் வளங்களின் பிரவேசத்திற்கான பொறிமுறைத் திட்டங்களை தாபித்தல், குடிநீர் கிடைக்கக் கூடிய நீரேந்துபரப்புகளை பாதுகாப்பது தொடர்பாக சிபாரிசுகளை முன்வைக்கும் முகமாக ஒரு விஞ்ஞான குழுவை நியமித்தல், மழை நீர் சேமிப்பு மற்றும் மழை நீரின் பாவனை முதலியவற்றுக்கான நியமங்களை தயாரிக்கும் வகையில் ஒரு சிறப்புச்செயலணியை தாபித்தல் ஆகிய கருமங்களுக்கும் மற்றும் மத்திய அரசாங்கத்தின் அத்தகைய கருமங்களும் அடங்கலாக பல தீர்வுகளுக்குமான பிரேரணையை இப்பொது முன்மொழிந்துள்ளது. குடிநீருடன் சம்பந்தப்படுகின்ற சகல மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிக்கைகள் பகிர்தளிக்கப்பட்டதுடன் அந்த அறிக்கைகள் நீர் சார்ந்த சேவைகள் அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

குடிநீர் பிரச்சினைகள் பற்றி பொது மக்கள் வெளிப்படுத்திய கருத்துரைகள்

இன்று, சுமார் 50% வீதமான மக்களுக்கு மாத்திரமே பாதுகாப்பான குடிநீர் பிரவேசம் இருக்கின்றது.

கௌரவ சனத் நிஷாந்த, பிராந்திய மற்றும் பிரதேச குடிநீர் விநியோக கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.



நான் குருணாகல் மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களுக்கும் சென்றுள்ளேன். பாதுகாப்பான குடிநீருக்கு பிரவேசம் இல்லாதிருப்பது நான் கண்டறிந்த பிரதான குறைபாடுகளில் ஒரு குறைபாடாகும். குருணாகல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான சிறுநீர் நோயாளிகள் இருப்பதை நாம் பார்க்கின்றோம். தூய்மையான குடிநீர் இல்லாமையானது இந்த சிறுநீர் நோய்களுக்கு காரணமாக அமைகின்றது.

கௌரவ ஏ.ஜே.எம். முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநர்



எதிர்வரும் 3 ஆண்டுகளில் இலங்கையிலுள்ள அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே துறையை ஒழுங்குறுத்துவது அவசியமாகும்.

திரு.ஏ.சி.எம்.ந.பீல் மேலதிக செயலாளர் - அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சர்



பாதுகாப்பான குடிநீரை வழங்கல் எனும் விடயத்தில் திறன்வாய்ந்த மனித வளம், அறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளின் குறைபாடு ஆகியன உள்ளூராட்சி நிறுவனத்திற்கு ஒரு சவாலாக விளங்குகிறது.

திரு.ஐ.எம்.ஐ.இளங்கோன் ஆணையாளர், உள்ளூராட்சி மன்றம் - வட கிழக்கு மாகாணம்



கிராமங்களின் பொது நீர் வழங்கல் திட்டங்களை பரிசீலிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தல் சிறப்பானதாகும் மற்றும் குடிநீருக்கான விலை மற்றும் தரம் ஒழுங்குறுத்தப்படல் வேண்டும்.

திரு.ருதுன் ஆர்.சம்பத் பணிப்பாளர் - கிராம நீர் வழங்கல் பிரிவு - மாகாண சபை



நீர் சார்ந்த பணிகளை நிறைவேற்றும் நிறுவனங்களுக்கு இடையே முறையான ஒருங்கிணைவு இன்மை பாரிய பிரச்சினையாகும்.

திரு.எம்.எம்.ரசிக சமந்த - அதிகாரி தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம்



சில சந்தர்ப்பங்களில் பிங்கிரிய கிராமத்திலிருந்து நீர் வேறு கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் பிங்கிரிய மக்கள் நீர் இன்றி தவிர்க்கின்றனர்.

திரு.சுரத்சந்திர நவதர்ஷன் சமூக அடிப்படை யிலான அமைப்பு



நாங்கள் 03 கிராமங்களுக்கு நீரை வழங்குகின்றோம். இதற்கு 8 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரை மின் கட்டணம் வருகிறது. இதனை எம்மால் தாங்கமுடியாது. இதற்கு

எமக்கு நிவாரணம் தேவை. திருமதி. டிமால் - ரந்திய ஊமழு - கனேவத்த



அக்கறைபுடைய
தரப்புகளுடன்
இணைந்து
தொழிற்படுதல்

இலங்கையில் மின்னியலாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான தேசிய வேலைச்சட்டகம் பற்றி விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டம்

இலங்கையில் சுமார் 40,000 மின்னியலாளர்கள் காணப்படுவதாக இபொபஆ கண்டறிந்துள்ளது. இவர்களில் ஒரு சிலர் மாத்திரமே மின்னியலாளர்களுக்கான தேசிய தொழில் தகைமைக்கு (NVQ) தகுதியுடையவர்களாக காணப்படுகின்றனர். அநேகமான குடும்பங்களினது வீடுகளிலும் மற்றும் ஏனைய வளாகங்களிலும் மின்சார கம்பியிணைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகள், அங்கீகரிக்கப்பட்டுள்ள தகைமைகளை கொண்டிருக்காத ஆனாலும் அனுபவமுடைய மின்னியலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பிரச்சினை விடயத்தை அடையாளப்படுத்தும் பொருட்டு, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினதும் (நி.கை.அ.அ.ச.), தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினதும் (தே.பி.கை.ப.அ.ச.) மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினதும் (வா.ப.அ.ச.) ஒத்துழைப்புடன், இபொபஆ அந்த மின்னியலாளர்களின் தகைமைகளினதும் மற்றும் அனுபவங்களினதும் அடிப்படையில் அனுமதிப் பத்திரங்களை விநியோகித்து, நாட்டில் மின்னியலாளர்களின் நிமித்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தொழில் சார்ந்த அந்தஸ்தை நிலைபெறச் செய்வதற்கான ஒரு பொறிமுறைத் திட்டத்தை செயற்படுத்தியது.

இந்த புதிய பொறிமுறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அந்த மின்னியலாளர்களின் பணியை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், அந்த சகல மின்னியலாளர்களுக்கும் மூன்று (03) ஆண்டுகளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் தற்காலிக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும். தேசிய வாழ்க்கைத்தொழில் பயிற்சி தகைமை 3 (NVQ 3) ஐயும் மற்றும் அதற்கு மேற்பட்ட தகைமையையும் கொண்டுள்ள நபர்கள், குறித்த மதிப்பீட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு மதிப்பீட்டு பரீட்சையில் தமது அறிவை நிறுபித்த பின்னர், CIDA சபையிடமிருந்து நிரந்தரமான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு தகுதியுடையவர்களாவர். தொழில் ரீதியில் தகுதியற்ற நபர்களாக இருந்தாலும், அனுபவமுடைய நபர்களுக்கு, CIDA சபையினால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு செயல்முறையின் ஊடாக NVQ மட்டங்களுக்கு தகுதி பெறுவதற்காகவும் மற்றும் அவர்களிடமிருக்கின்ற திறன்களை நிறுபிப்பதற்காகவும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது, தமது திறமைகளை நிறுபிக்கின்ற அத்தகைய நபர்கள் நிரந்தர அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நிரந்தர அனுமதிப் பத்திரங்களை பெற்ற பின்னர், அந்த மின்னியலாளர்கள் வீட்டு மின்சார கம்பியிணைத்தல், வயரிங் செய்தல் (30 அம்பியர் தனி பேஸ்), சோதனையிடுதல், முதலிய கரும பணிகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் இமிச மற்றும் லெகோ நிறுவனம் ஆகியவற்றினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதத்தில் மின்சார இணைப்பு வசதியை விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சான்றிதழ்களை விநியோகிக்கவும் முடியும்.

NVQ தகைமையை பெறுவது பற்றி மின்னியலாளர்களை விழிப்பூட்டும் நோக்கில், முதல் கட்டமாக, 10 மாவட்டங்களை உள்ளடக்கம் 2019 ஆம் ஆண்டில் இபொபஆ ஒரு நாடளாவிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை திட்டமிட்டு நடத்தியது.

இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், புத்தளம், வவுனியா, கிளிநொச்சி, குருனாகல், மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், 2020 ஆம் ஆண்டில், இபொபஆ 10 விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியது.





போது மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டம் (AP20/RU/INS/17)

மின்சார பாதுகாப்பு வாய்ந்த ஒரு சூழலை உருவாக்குவது பற்றி சகல அக்கறையுடைய தரப்புகளுக்கும் விழிப்பூட்டுவது இபொபஆ வழமையாக மேற்கொள்ளும் தனது கடமைப் பணிகளில் ஒரு பணியாகும். ஆகையால், 2020 ஆம் ஆண்டில், நாடளாவிய ரீதியில் மின்னியலாளர்கள் மற்றும் நுகர்வோர் அடங்கும் ஒரு சிறிய குழுவினரில் நேரடியாக இலக்குக் கொள்கின்ற 09 நிகழ்ச்சித் திட்டங்களை இபொபஆ நடத்தியது. குறித்த நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றியவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு நேரடியாக தீர்வுகள் வழங்கப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களின் ஊடாக தேவையான தகவல்களும் பகிர்த்தளிக்கப்பட்டன.

தகவல்கள் பகிர்த்தளிப்பு


2020 ஆம் ஆண்டில், தேவை எழுந்த போது, தேவையான நேரத்திலும் தேவையான இடத்திலும் அக்கறையுடைய தரப்புகளுடன் தகவல்களை பகிர்த்து கொள்ளும் விடயங்கள் தொடர்பான பல பிரிவுகளில் இபொபஆ 07 ஊடக வெளியீடுகளை வெளியிட்டது. இபொபஆ, 2019 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த அறிக்கை, 2020 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டம், உராய்வுநீக்கி எண்ணெய்கள் சந்தை முன்னேற்றம் பற்றி அறிக்கை, மின்னுற்பத்தித் தரவு அறிக்கை, 2020 ஆம் ஆண்டிற்கான சுவஜ் வருடாந்த அறிக்கை, மத்திய வங்கிக்கான அறிக்கை முதலிய அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல்களை, பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் ஊடக வசதியின் ஊடாகவும் மற்றும் நேரடி கலந்துரையாடல்களின் ஊடாகவும் இபொபஆ பகிர்த்தளித்தது.

தகவல்களின் நிமித்தம் 20 எண்ணிக்கைக்கும் அதிகமான கோரல்கள் இபொபஆ இற்கு கிடைத்தன. அந்த சகல கோரல்களுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இபொபஆ
அதன் பதவியணி

எமது ஊழியர்கள் எமக்கு பெரும் பலம்

எமது திறமுறைத்திட்டத்தின் அடிப்படையில் நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய திறன்களை நாம் ஈர்த்து தக்கவைத்துக் கொள்கின்றோமா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும் பொருட்டு எம்மை சுற்றி மாறிவருகின்ற உலக போக்கு அதிக கேள்வியின் பால் எம்மை தள்ளிவிடுகின்றது. ஒரு சிறந்த ஊழியர் அனுபவத்தை கட்டியெழுப்புவதும், விநய அடிப்படையிலான ஒரு கற்றல் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும், எமது விழுமியங்களின் இன்றியமையாத பாகமாக விளங்குகின்ற பல்லினத்துவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருப்பதும் மற்றும் ஒழுக்கமான முன்மாதிரியாளர்களாக திகழ்வதும் சமத்துவத்தின் முக்கியமான பாகங்கள் என நாம் நம்புகின்றோம். ஆகையால், 2020 ஆம் ஆண்டில், குறிப்பாக கொவிட் தொற்றுநோய் நிலவரத்திலும் கூட, பல நோக்கு அணுகுமுறைகளின் ஊடாக இந்த ஆணைக்குழுவின் அறிவு பகிர்வு கலாச்சாரத்திற்கும் மற்றும் கற்றல் செயல்முறைக்கும் உதவும் முகமாக இப்பொழுது அதிகமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.




மனித வள தகவல் முறையின் (HRIS) ஊடாக மாதாந்த செயற்பாட்டு முன்னேற்ற கண்காணிப்பு மொடியூலை தயாரித்தல் - (AP20/CP/HRD/01) (AP20/CP/IT/04)

தனிநபர் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கு வினைத்திறன் வாய்ந்த பயனர்-நேயமான ஒரு முறைமை இல்லாமையானது, முன்னேற்றம் பற்றிய கண்காணிப்பு, வரவுசெலவுத்திட்டத்தின் செலவுகள் பற்றிய கண்காணிப்பு மற்றும் மேலும் முதலியன போன்ற பல அறிக்கைகளை ஆள்ரீதியில் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் செய்யவிருக்கும் நாளாந்த செயற்பாடுகளுக்கு ஒரு பாரிய தடையாக இருந்துள்ளது. ஆகையால், ஊழியர்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை குறைத்து, காலத்தை சேமிக்கும் பொருட்டு ஏதாவது ஒரு குறித்த நேரத்தில், தகவல்களுக்கு இலகுவான பிரவேசத்தை வழங்குவதன் மூலம் அறிக்கைகளை தயாரிப்பதற்கு ஊழியர்களை இயலச் செய்யக் கூடிய ஒரு முறைமையை தயாரிப்பதற்கு இப்பொழுது திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், சாத்தியவள ஆய்வும் மற்றும் முறைமை வரைவும் நிறைவு செய்யப்பட்டன.

02/2018 ஆம் இலக்க புதிய பொது நிருவாக சுற்றறிக்கைக்கு இணங்க சகல ஊழியர்களினதும் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு HRIS முறைமையில் ஒரு மனித வள அபிவிருத்தித் திட்டத்தை பரிணமிக்க செய்வதற்கு ஒரு கட்டமைந்த ஆற்றல் விருத்தித் தலையீடுகளின் அபிவிருத்தி - AP20/CP/HRD/02

அதற்கிணங்க ஊழியர்களின் பிந்திய கால பயிற்சி செயற்படுத்துகைக்குரிய தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் பயிற்சி சார்ந்த தேவைகளை இனங்காணும் பொருட்டு 02/2018 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம் உரிய மாதிரிப் படிவங்கள் அடங்கலாக பிந்திய கால பயிற்சியின் பலன்களை மதிப்பிடுவதற்கும் மற்றும் ஊழியர்களின் திறன்களை கண்காணிப்பதற்கும் தேவையான முறையான ஒரு செயல்முறையை தயாரிப்பதற்கு இப்பொழுது திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், குறித்த 02/2018 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம், ஊழியர்களின் திறன்களை வளர்க்கின்ற சரியான கண்காணிப்பு முறைமையை உறுதிப்படுத்தும் முகமாக ஆரம்ப சாத்தியவள ஆய்வும் மற்றும் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊழியர் பதவிநிலை- பால் நிலை அடிப்படையில்



2020/12/31 இல் உள்ளவாறான ஊழியர் பதவி நிலை

பதவி	அனுமதிக்கப்பட்ட ஊழியர்	மேலதிக ஊழியர்	
		நிரந்தர	ஒப்பந்த
பணிப்பாளர் நாயகம்	01	1	-
ஆணைக்குழு செயலாளர்	01	1	-
பிரதி பணிப்பாளர் நாயகம்	01	1	-
பணிப்பாளர்	11	8	1
பிரதி பணிப்பாளர்	06	4	-
உள்ளக கணக்காய்வாளர்	01	-	-
உதவி பணிப்பாளர்	17	17	-
முகாமைத்துவ உதவியாளர்	10	7	-
சாரதி / அலுவலக உதவியாளர்	04	2	1
	52	43	

பிரிவினது வழமையான கொடுப்பனவு முறையை நெறிப்படுத்தல் - AP20/CP/HRD/03

குறித்த பிரிவுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளின் உண்மையான செலவு விபரங்களை இற்றைப்படுத்துவதற்கான அணுகுமுறையை மேம்படுத்த இபொபஆ திட்டமிட்டுள்ளது. இந்தத் தரவுகள் கைவசமில்லாததால் பிரிவு சார்ந்த தீர்மானத்தை எடுப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி ஒரு மூன்றாம் தரப்பிடமிருந்து (நிதிப் பிரிவு) அந்தத் தரவுகளை சேகரிப்பதற்கு மேலதிக நேரமும் நுகரப்படுகின்றது. ஆகையால், 2020 ஆம் ஆண்டில், இபொபஆ குறித்த பிரிவின் வழமையான கொடுப்பனவு முறையை நெறிப்படுத்தியது.

நிறுவன அபிவிருத்தியும் மற்றும் சகல ஊழியர்களினதும் தொழில் வளர்ச்சியும் - AP20/CP/HRD/04

எமது மனித மூலதனத்தை பயன்படுத்துவதற்கு மிகச்சிறந்த வளர்ச்சியினதும் மற்றும் நிலைபெறுதகு தன்மையினதும் நிமித்தம் போதிய ஊக்குவிப்பு வழிகளை காண்பிப்பதன் ஊடாக ஊழியர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவும் முகமாக நிறுவன கட்டமைப்பு தேவைப்பாடுகள், தொழிற்பாடுகள் உள்ளடங்கிய கட்டமைப்பு ஒழுங்குமுறை, தொழிற்படு தேவைப்பாடுகள் முதலியன எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பது பற்றிய மனிதவலு ஆய்வை நடத்துவதற்கு இபொபஆ திட்டமிட்டுள்ளது. அதற்கிணங்க, ஒவ்வொரு தனிநபர் நிறைவேற்று பதவியணி உறுப்பினர்களினதும் திறன்களுக்கு எதிரான வாரிசு திட்டச்சுவட்டு அட்டையையும் மற்றும் திருத்திய வரைவு நிறுவன கட்டமைப்பையும் இபொபஆ தயாரித்து நிறைவு செய்துள்ளது.

இபொபஆ இன் 2021 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டம்

மின்சாரம், நீர் சார்ந்த சேவைகள் மற்றும் பெற்றோலியக் கைத்தொழில்கள் ஆகியவற்றின் கேள்விகளுக்கும் மற்றும் தேவைகளுக்கும் உதவுவதற்கான செயற்பாடுகளை இபொபஆ வருடாந்தம் அணுகி திட்டமிடுகின்றது.

நாட்டினதும் மற்றும் நிறுவனத்தினதும் குறிக்கோள்கள், வெளியீடுகள் மற்றும் தேவைகள் என்பவற்றுக்கு உதவுவதற்கான கீழிருந்து மேல் வரையான ஒரு அணுகுமுறையில் செயற்பாடுகள் வரையப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குறிக்கோளினதும் தற்போதைய நிலைக்கும் மற்றும் எதிர்பார்த்த நிலைக்கும் இடையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் காணப்படும் இடைவெளி மதிப்பிடப்படுகின்றது. எதிர்பார்த்த குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் முகமாக செயற்பாடுகள் இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

சில செயற்பாடுகள் ஒரு வருடத்திற்கும் மேலதிகமாக இழுபட்டு வருகின்றன. சில செயற்பாடுகளை ஒரு ஆண்டு காலப் பகுதியினுள் நிறைவு செய்ய முடியும்.

மின்சாரக் கைத்தொழில், பெற்றோலியக் கைத்தொழில், நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழில் மற்றும் வழமையான பணிகள் ஆகியவற்றின் நான்கு பிரதிபலன்களினுள் செயற்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டிற்கு ஒவ்வொரு பிரிவினதும் செயற்பாடுகள் பின்வருமாறு இனங்காணப்பட்டுள்ளன.

பிரிவு	செயற்பாடு குறிப்பு இல	செயற்பாட்டு விபரம்	துறை	விளைவு இல(1-4)
TEA	AP21/CP/TEA/01	மின்சார இறுதிப் பயனர் கட்டணம் பற்றிய கொள்கை ஆலோசனை	மின்சாரம்	2
TEA	AP21/CP/TEA/02	மொத்த சேவை இணைப்புகளை வழங்குவதற்கும் இணைப்புகளை அதிகரிப்பதற்குமான வழிகாட்டல்	மின்சாரம்	2
TEA	AP21/CP/TEA/03	அனுமதிக்கப்பட்ட கட்டண முறையின் மதிப்பாய்வு	மின்சாரம்	2
TEA	AP21/CP/TEA/21	2019 ஆம் ஆண்டிற்கான அனுப்புதல் கணக்காய்வு	மின்சாரம்	2
TEA	AP21/CP/TEA/22	வழங்கப்படாத எரிசக்தி செலவை மதிப்பிடுவதற்கான ஆய்வு	மின்சாரம்	2
TEA	AP21/CP/TEA/23	இடைப்பட்ட ஆதாரங்களுக்கான கிரிட் ஒருங்கிணைப்பு வரம்பு பற்றிய ஆய்வு	மின்சாரம்	2
TEA	AP21/CP/TEA/24	விநியோகிக்கப்பட்ட உற்பத்தியுடனான கிரிட் செயல்பாடு பற்றிய ஆய்வு	மின்சாரம்	2
TEA	AP21/CP/TEA/25	பரிமாற்ற அமைப்பு பற்றிய ஆய்வு	மின்சாரம்	2
TEA	AP21/RU/TEA/31	2022 க்கான பதிவுசெய்யப்பட்ட அனுமதிக்கப்பட்ட கட்டணங்களின் மதிப்பாய்வு	மின்சாரம்	2
TEA	AP21/RU/TEA/32	சிறு விநியோகஸ்தர் கட்டண மதிப்பாய்வு	மின்சாரம்	2
TEA	AP21/RU/TEA/33	மொத்த விநியோக கட்டணம், சீரான தேசிய கட்டணம் மற்றும் இறுதி-பயனர் கட்டண மதிப்பாய்வு	மின்சாரம்	2
TEA	AP21/RU/TEA/34	தரவு மற்றும் தரவு பகுப்பாய்வு	மின்சாரம்	2
ஆராய்ச்சி			மின்சாரம்	1
COA	AP21/CP/COA/01	வழி அனுமதி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திருத்தப்பட்ட வழி அனுமதி வழிகாட்டல் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துதல் மற்றும் பிரதேச செயலாளர்களின் இணக்கம் பற்றிய கலந்துரையாடல்	மின்சாரம்	1
COA	AP21/CP/COA/02	ஏலம் விடப்பட்ட நிலங்களுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தயாரித்தல்	மின்சாரம்	1

COA	AP21/CP/COA/03	தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால்மைப்பு சபையில் நீர் வழங்கல் திட்டத்திற்கான அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை தயாரித்தல்	நீர்	வரையறுக்கப்படவில்லை
COA	AP21/CP/COA/21	இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர் சேவை செயல்திறன் அளவீடு	மின்சாரம்	1
COA	AP21/CP/COA/22	நுகர்வோர் முறைப்பாடுகளை திறம்பட தீர்க்க ஒழுங்குமுறை கருவிகள் (ஒழுங்குமுறைகள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்) இணங்குவதை உறுதிப்படுத்த விநியோக உரிமதாரர்களுடன் உரையாடல்	மின்சாரம்	1
COA	AP21/CP/COA/23	நீர் சேவைகள் ஒழுங்குறுத்தல்	நீர்	வரையறுக்கப்படவில்லை
COA	AP21/CP/COA/24	ஏழு மாகாணங்களின் மின்சார பயனாளர் முறைப்பாடுகளை தீர்க்க நடமாடும் சேவை (மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு, கிழக்கு, ஊவா)	மின்சாரம்	1
COA	AP21/RU/COA/31	தொடர்புடைய சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி நுகர்வோர் குறைகளை எளிதாக்குதல் மற்றும் உரிமதாரர் கோரிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குதல்	மின்சாரம்	1
COA	AP21/RU/COA/32	மின்சார விதிகளின்படி முரண்பாடுகளை தீர்த்தல்	மின்சாரம்	1
COA	AP21/RU/COA/33	நுகர்வோர் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பு	மின்சாரம்	1
COA	AP21/RU/COA/34	லங்கா எலெக்ட்ரிசிட்டி கம்பெனி பிரைவேட் லிமிடெட்டின் வாடிக்கையாளர் சேவைகளின் செயல்திறனை அளவிடுதல்.	மின்சாரம்	1
COA	AP21/RU/COA/35	தரவு மற்றும் தரவு பகுப்பாய்வு	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/01	2022-41 குறைந்த செலவில் நீண்ட கால உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/02	விலக்கு அளிக்கப்பட்ட தரப்பினரின் ஒழுங்குறுத்தல் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வது மற்றும் திருத்துவது பற்றிய ஆலோசனை (மின்சாரம் உற்பத்தி: விநியோகம் மற்றும் விநியோகம் செய்ய உரிமம் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது)	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/21	புதிய உற்பத்தி நிலைய முன்மொழிவுகளை அங்கீகரிப்பதில் குறைந்த விலைக் கொள்கையுடன் இணங்குவது குறித்து ஆணையம் முடிவு செய்வதற்கான அளவுகோல்களைத் தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்கள் (பி20: 'உஈ': டிஜிஊ. '01)	மின்சாரம்	2
LIC	AP/2021/LIC/CP/22	நீண்ட கால பரிமாற்ற மேம்பாட்டுத் திட்டத்தின் மதிப்பாய்வு மற்றும் ஒப்புதல் (AP20/CP/LIC/03)	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/23	அனர்த்த முகாமைத்துவ திட்டங்கள்-மின்சாரத் துறை (AP20/CP/LIC/04)	மின்சாரம்	1

LIC	AP/2021/LIC/CP/24 (20/5)	லங்கா எலெக்ட்ரிசிட்டி கம்பனி பிரைவேட் லிமிடெட்டின் மின்சாரம் (விநியோகம்) செயல்திறன் தர ஒழுங்குமுறையை (எரிசக்தி தரம் மற்றும் விநியோக தரம்) நடைமுறைப்படுத்தல்	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/25(20/6)	இலங்கை மின்சார சபையின் மின்சாரம் (விநியோகம்) செயல்திறன் தர ஒழுங்குமுறையை (எரிசக்தி தரம் மற்றும் விநியோக தரம்) நடைமுறைப்படுத்தல்	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/26(20/7)	வீதிகள் மற்றும் பொது இடங்களுக்கான விளக்குகளை வடிவமைத்தல், நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான தரநிலைகளைத் தயாரித்தல் மற்றும் நிறுவன செயல்பாட்டுக் கட்டமைப்பில் கொள்கை ஆலோசனை	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/27(20/8)	இலங்கையில் பயன்படுத்தப்பட்ட உராய்வுநீக்கி எண்ணெயினை சேகரித்து, மறுசுழற்சி செய்து அப் புறப் படுத்தி வதற் கான பொறிமுறையை தயார் செய்தல்	பெற்றோலியம்	
LIC	AP/2021/LIC/CP/28(20/9)	விநியோகக் குறியீட்டைத் திருத்துதல்	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/31	புதிய மின் நிலைய முன்மொழிவுகளின் மறுஆய்வு, உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதைக் கண்காணித்தல்	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/32	உருவாக்கம் மற்றும் பரிமாற்ற செயல்திறன் அறிக்கைகள்	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/33	குறுகிய கால எரிசக்தி பாதுகாப்பு பற்றிய அறிக்கை	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/34	பரிமாற்ற செயல்திறன் தரநிலைகள் ஒழுங்குமுறைகளை செயல்படுத்துதல்	மின்சாரம்	1
LIC	AP2021/CP/LIC/35	உரிம விண்ணப்பங்கள் மற்றும் விலக்குகள் (புதிய விண்ணப்பங்கள், மாற்றங்கள், நீட்டிப்புகள்) மதிப்பீடு மற்றும் மானிய உரிமம் மற்றும் விலைப்பட்டியல்	மின்சாரம்	1
LIC	AP2021/CP/LIC/36	ஹைநுசீ கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவை நிறைவேற்றுதல்	மின்சாரம்	1
LIC	AP2021/CP/LIC/37	மசகு எண்ணெய் சந்தை தொடர்பான நடவடிக்கைகள்	பெற்றோலியம்	
LIC	AP2021/CP/LIC/38	LISS நிர்வாகம்	மின்சாரம்	1
LIC	AP2021/CP/LIC/39	தரவு மற்றும் தரவு பகுப்பாய்வு	மின்சாரம்	1
LIC	AP/2021/LIC/CP/40	அனுப்புதல் பகுப்பாய்வு அறிக்கைகள்	மின்சாரம்	2
INS	AP20/CP/INS/01	நுகர்வோர் அனுபவிக்கும் மின்னழுத்த ஏற்ற இறக்க சிக்கல்களை குறைப்பதற்கு ஒழுங்குமுறைகளைப் புதுப்பித்தல்	மின்சாரம்	1,3
INS	AP20/CP/INS/02	புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களின் மாதிரியில் ஆய்வுகளை நடத்துதல் (உரிமதாரர்கள்)	மின்சாரம்	1,3

INS	AP20/CP/INS/03	மின்சாரம் விநியோகம் செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் உரிமம் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தரப்பினரின் வளாகங்களில் ஆய்வுகளை நடத்துதல்	மின்சாரம்	1,3
INS	AP20/CP/INS/04	பொது மக்களுக்கு டிரான்ஸ்மின் லைன் தாழ்வாரங்கள் பற்றிய தகவல்களை அணுகும் வசதியை வழங்குதல்	மின்சாரம்	1,3
INS	AP20/CP/INS/05	ஆய்வுகள் மூலம் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு இணங்குதல்	மின்சாரம்	3
INS	AP20/CP/INS/06	தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் மின் தீ அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகளை பகுப்பாய்வு செய்தல்	மின்சாரம்	3
INS	AP20/RU/INS/31	மின் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளை கண்காணித்தல்	மின்சாரம்	3
INS	AP20/RU/INS/32	பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்வு	மின்சாரம்	3
INS	AP20/RU/INS/33	உரிமம் பெற்றவர்களின் மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோக முறை மூலம் சட்டவிரோதமாக மின்சாரம் எடுக்கும் அல்லது பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர மற்றும் தடைகளை விதிக்க பரிந்துரை	மின்சாரம்	1,3
INS	AP20/RU/INS/34	நுகர்வோரின் கோரிக்கையின் பேரில் அல்லது ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஆய்வுகள், சோதனை மின்சார இணைப்புகள் அல்லது ஆலைகள் அல்லது மின்சாரம் வழங்குதல்	மின்சாரம்	1,3
INS	AP20/RU/INS/35	மின்னியலாளர் உரிமம் வழங்கும் கட்டமைப்பு, நீர் குழாய் திருத்துனருக்கான உரிமம் வழங்கல் சாக்கெட்ஸ் மற்றும் பிளக்குகள் தரநிலைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவ திட்டம், தயாரிப்பு நிகழ்வு அறிக்கை அமைப்பு (மருத்துவமனை) ஆகியவற்றை செயல்படுத்துதல்	மின்சாரம்	1,3
INS	AP20/RU/INS/36	மின்சார மரண ஆய்வு அறிக்கைகள்	மின்சாரம்	3
FIN	AP21/CP/FIN/01	தேவையான நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதிக் கையேட்டைப் புதுப்பிக்கும் செயல்முறைகளை நெறிப்படுத்துதல்		
FIN	AP21/CP/FIN/02	கொள்முதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்		
FIN	AP21/CP/FIN/03	பயன்படுத்த முடியாத பொருட்களுக்கான அளவீடு மற்றும் அப்புறப்படுத்துதல் சபை		
FIN	AP21/RU/FIN/31	வெவ்வேறு கணக்கியல் தொகுதிகள் மற்றும் கணக்கியல் தகவல் அமைப்புகளின் முழுமை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்துதல்		
FIN	AP21/RU/FIN/32	நிதி கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கம்		
FIN	AP21/RU/FIN/33	அனைத்து பற்றுச்சீட்டுகள் மற்றும் கொடுப்பனவுகளை கண்காணித்தல்		

HR	AP21/HR/CP/01	ஆணைக்குழு இணையதளத்துடன் இணைக்கப்பட்ட பொருத்தமான ஆட்சேர்ப்பு இடைமுகத்தை உருவாக்குதல்		
HR	AP21/HR/CP/02	அனைத்து வேலை விபரங்களையும் மதிப்பாய்வு செய்து புதுப்பித்தல் மற்றும் பணி விபரக் கையேட்டைத் தயாரித்தல்		
HR	AP21/HR/CP/03	நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு ISA சான்றிதழைப் பெறுதல்		
HR	AP21/HR/CP/04	ஆட்சேர்ப்பு திட்டத்தின் முன்னேற்றம்		
HR	AP20/HR/CP/21	மனித வள தகவல் அமைப்பு (HRIS) மூலம் மாதாந்திர செயல்பாடு முன்னேற்ற கண்காணிப்பு தொகுதி உருவாக்கம்		
HR	AP20/HR/CP/22	புதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 02.2018க்கு இணங்க அனைத்து ஊழியர்களின் திறன்களையும் மேம்படுத்துவதற்காக HRIS இல் மனித வள மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்க கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு தலையீடுகளை உருவாக்குதல்.		
HR	AP20/HR/CP/23	பிரிவின் வழக்கமான கட்டண முறையை நெறிப்படுத்தவும்		
HR	AP20/HR/CP/24	அனைத்து ஊழியர்களின் நிறுவன மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி – தொடர்ச்சியான திட்டமிடல்		
HR	AP21/HR/RU/31	திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி		
HR	AP21/HR/RU/32	பணியாளர் ஈடுபாடு மற்றும் நலன்		
HR	AP21/HR/RU/33	பிற வழக்கமான நிர்வாக பணி		
CCO	AP21/CP/CCO/01	மாஸ்டர் விழிப்புணர்வு பிரசாரம்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/CP/CCO/02	மேம்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் தரநிலைகள் மற்றும் பெட்ரோலிய அமைச்சகம், CAA மற்றும் SL சுங்கம் ஆகியவற்றுடன் புதிய சந்தை வீரர்கள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம்	பெற்றோலியம்	0
CCO	AP21/CP/CCO/03	செயல்பாடுகள் 2021 அடிப்படையில் விரிவான தகவல் தொடர்புத் திட்டம்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/CP/CCO/21	பயிற்சியாளர்களுக்கான பயிற்சி திட்டம் (சாரணர்களுக்கான பாதுகாப்பு தொகுதி அறிமுகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பயிற்சி)	மின்சாரம்	3
CCO	AP21/CP/CCO/22	இலங்கையில் ஒழுங்குறுத்துகளுக்கான அறிவுத் தளம்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/CP/CCO/23	மின்சாரத் தொழில் தொடர்பான முதலீட்டு ஊக்குவிப்பு பிரசாரம் - ஆராய்ச்சி மன்றம்)-	மின்சாரம்	3

CCO	AP21/CP/CCO/24	இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஆற்றல்-திருநுள்ள வீடமைப்பு மாதிரி அறிமுகம், விழிப்புணர்வு மற்றும் ஊக்குவித்தல்-மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் ஆராய்ச்சி மானியம் மற்றும் அறிவுப் பகிர்வு திட்டம்	மின்சாரம்	4
CCO	AP21/RU/CCO/31	சட்டரீதியான அறிவிப்புகளை வெளியிடுதல்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/RU/CCO/32	வெகுஜன ஊடகங்கள், பெருநிறுவன அறிக்கைகள், ஊடக உறவுகள் மற்றும் கண்காணிப்புக்கான உள்ளடக்க மேம்பாடு -தமிழ்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
	AP21/RU/CCO/33	வெகுஜன ஊடகங்கள், பெருநிறுவன அறிக்கைகள், ஊடக உறவுகள் மற்றும் கண்காணிப்புக்கான உள்ளடக்க மேம்பாடு-சிங்களம்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/RU/CCO/34	வெகுஜன ஊடகங்கள், பெருநிறுவன அறிக்கைகள், ஊடக உறவுகள் மற்றும் கண்காணிப்புக்கான உள்ளடக்க மேம்பாடு- ஆங்கிலம்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/RU/CCO/35	டிஜிட்டல் தெரிவுநிலை மற்றும் பொதுத் தொடர்புகளை அதிகரித்தல்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/RU/CCO/36	வெகுஜன ஊடகம் மற்றும் பெருநிறுவன அறிக்கைகளுக்கான உள்ளடக்க மேம்பாடு	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
CCO	AP21/RU/CCO/37	RTI மேலாண்மை	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	3
RA	AP21/CP/RA/01	பெற்றோலியத் துறைப் பயன்பாடுகளுக்கான நிறுவனப் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்கவும்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	1
RA	AP21/CP/RA/02	எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான தரநிலைகளைத் தயாரிக்கவும்	பெற்றோலியம்	
RA	AP21/CP/RA/03	ஒழுங்குறுத்தல் கையேட்டைப் புதுப்பித்தல்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	
RA	AP21/CP/RA/21	நடுநிலை மற்றும் கீழ்நிலை இயற்கை எரிவாயு சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குதல்	பெற்றோலியம்	
RA	AP21/CP/RA/22	லூபிரிகண்டுகளுக்கான இலங்கை தரநிலைகளை மதிப்பாய்வு செய்து புதுப்பித்தல்	பெற்றோலியம்	
RA	AP21/CP/RA/23	விநியோக சேவைகள் குறியீடு மற்றும் மின்சார நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகளின் அறிக்கையைப் புதுப்பித்தல்	மின்சாரம்	1
RA	AP21/CP/RA/24	அதிகரித்துவரும் போட்டித்தன்மைக்கு அமைய இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் கலக்கப்பட்ட லூபிரிகண்டுகளின் வரிக் கட்டமைப்பு குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை உருவாக்குதல்	பெற்றோலியம்	

RA	AP21/CP/RA/25	பெட்ரோல் மற்றும் டீசலில் மண்ணெண்ணெய் கலப்படத்தை கண்டறிவதற்கான நடைமுறையை உருவாக்குதல்	பெற்றோலியம்	
RA	AP21/CP/RA/26	இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் இலங்கை சுங்கத்தால் லூப்ரிகண்டுகளின் கட்டாய இறக்குமதி பரிசோதனைக்கான நடைமுறையை உருவாக்குதல்	பெற்றோலியம்	
RA	AP21/CP/RA/27	ஒழுங்குறுத்தல் விளைவு பகுப்பாய்வுக்கான வழிகாட்டுதல்கள்	மின்சாரம்/ பெற்றோலியம்/ நீர்	
RA	AP21/CP/RA/28	பெற்றோலிய எரிபொருளை விநியோகிக்கும் பம்புகளுக்கான தரநிலைகளையும் கண்காணிப்பதற்கான பொறிமுறையையும் உருவாக்குதல்	பெற்றோலியம்	
RA	AP21/CP/RA/29	பெட்ரோலிய எரிபொருட்களுக்கான இலங்கை தரநிலைகளை மதிப்பாய்வு செய்து புதுப்பித்தல்	பெற்றோலியம்	
RA	AP21/RU/RA/31	நிழல் மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் சந்தையை ஒழுங்குறுத்தல்	பெற்றோலியம்	
RA	AP21/RU/RA/32	கீழ்நிலை பெற்றோலிய தொழில்துறையை ஒழுங்குறுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குதல்	பெற்றோலியம்	
EER	AP21/CP/EER/01	புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்திக்கான வெளிப்புற செலவை மதிப்பீடு செய்தல்	மின்சாரம்	2
EER	AP20/CP/EER/21	பயன்பாட்டு-உந்துதல் DSM திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு	மின்சாரம்	2
EER	AP20/CP/EER/22	கேள்வி பிரதிபலிப்பு வாய்ப்புகள் குறித்த தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு	மின்சாரம்	2
EER	AP20/CP/EER/23	புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 80 வீத எரிசக்தியை பெறுவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு	மின்சாரம்	2
EER	AP21/RU/EER/31	மின் உற்பத்தி நிலையங்களின் சுற்றுச்சூழல் செயல்திறன் பற்றிய தரவு சேகரிப்பு மற்றும் பரப்புதல்	மின்சாரம்	4
EER	AP21/RU/EER/32	புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு	மின்சாரம்	2
EER	AP21/RU/EER/33	லக்ஷிய மின் உற்பத்தி நிலையத்தில் சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் தணிப்பு செயல் திட்டத்தை கண்காணித்தல்.	மின்சாரம்	4
IT	AP21/CP/IT/01	LISS இணை மறுசீரமைத்தல்		
IT	AP21/CP/IT/02	தொழில்நுட்ப வல்லுனர் தகவல் அமைப்பு + மொபைல் ஆப்ஸ் புதுப்பித்தல்		
IT	AP21/CP/IT/03	டிஜிட்டல் ஊடக தளத்தை செயல்படுத்துதல்		

IT	AP 20 / CP / IT / 02 (AP21/CP/IT/21)	சம்பவ அறிக்கை அமைப்பு (AP20/ CP/ IT/02)		
IT	AP 20 / CP / IT / 03 (AP21/CP/IT/22)	உரிம முகாமைத்துவ அமைப்பு (AP20/ CP/IT/03)		
IT	AP 20 / CP / IT / 04 (AP21/CP/IT/23)	மனிதவள மற்றும் நிதி அமைப்புகளை மேம்படுத்துதல் (AP20/CP/IT/04)		
IT	AP21/RU/IT/31	ஏற்கனவே உள்ள வணிக பயன்பாடுகளை மேம்படுத்துதல்		
IT	AP21/RU/IT/32	தரவு பகுப்பாய்வு		
IT	AP21/RU/IT/33	இன்ட்ராநெட் / எக்ஸ்ட்ராநெட்டை செயல்படுத்துதல்		
IT	AP21/RU/IT/34	தானியங்கு கொள்முதல் பணிப்பாய்வு		
IT	AP21/RU/IT/35	ஒரு உற்பத்தி திட்டமிடல் மென்பொருள் அமைப்பின் முன்மாதிரி		
IT	AP21/RU/IT/36	உள்கட்டமைப்பு மேம்பாடு		
IT	AP21/RU/IT/37	அலுவலக தன்னியக்கம்		
IT	AP21/RU/IT/38	BCP/DR + பாதுகாப்பு		
IT	AP21/RU/IT/39	பராமரிப்பு		
IT	AP21/RU/IT/40	ஆணைக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான தீர்வு		
		2022ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்தல்		

2020 டிசம்பர் 31ஆம்
திகதிக்கு முடிவடைந்த
ஆண்டிற்கான
கணக்காய்வாளர்
நாயகத்தின் அறிக்கை



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

1333/3333/2020/04

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2022 ජනවාරි 21 දින

தலைவர்

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின்படி 2020 டிசம்பர் 31 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிதி அறிக்கைகள் மற்றும் பிற சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை.

1. நிதி அறிக்கை

1.1 கருத்து

டிசம்பர் 31, 2020 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிதிநிலை அறிக்கைகளின் கணக்காய்வு அறிக்கையில், 31 டிசம்பர் 2020 இன் நிதி நிலை அறிக்கை மற்றும் விரிவான வருமான அறிக்கை, நிதி செயல்திறன் அறிக்கை, பங்கு மாற்றங்களின் அறிக்கை மற்றும் பின்னர் முடிவடைந்த ஆண்டிற்கான பணப்புழக்க அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கைகளுக்கான குறிப்புகள், குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகளின் சுருக்கம் ஆகியவை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154 (1) விதிகளின்படி எனது வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின், 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் வாசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை அரசியலமைப்பின் 154 (6) வது சரத்தில் உள்ள ஏற்பாடுகளின்படி எனது அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

எனது கருத்துப்படி, 31 டிசம்பர் 2020 இல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிதி நிலை மற்றும் அதன் நிதிச் செயற்பாடுகள் மற்றும் அதன் பணப்புழக்கங்கள் இலங்கைக்கு இணங்க முடிவடைந்த ஆண்டிற்கான உண்மையான மற்றும் நியாயமான பார்வையை அதனுடன் இணைந்த நிதிநிலை அறிக்கைகள் வழங்குகின்றன. லங்கா கணக்கியல் தரநிலைகள்.

1.2 கருத்துக்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு தரநிலைகளுக்கு (SLAuSs) இணங்க நான் எனது கணக்காய்வு செய்தேன். எனது பொறுப்புகள், அந்தத் தரங்களின் கீழ், எனது அறிக்கையின் நிதிநிலை அறிக்கைகளின் கணக்காய்வு அறிக்கையானது, கணக்காய்வாளரின் பொறுப்புகள் பிரிவில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன. நான் பெற்ற கணக்காய்வுச் சான்றுகள் எனது கருத்துக்கான அடிப்படையை வழங்க போதுமானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.



பாதின பிள்ளை கார்ட்டிஸ்
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

1.3 2020 வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள பிற தகவல்கள்

பிற தகவல்கள் என்பது 2020 வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஆனால் நிதிநிலை அறிக்கையிலும் எனது கணக்காய்வு அறிக்கையிலும் சேர்க்கப்படாத தகவலை இந்த கணக்காய்வு அறிக்கையை இறுதி செய்த பிறகு நான் பெறுவேன். ஏனைய தகவல்களுக்கு நிர்வாகமே பொறுப்பு.

ஏனைய தகவல்களில் நான் சான்றளிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ மாட்டேன். அத்துடன், நிதிநிலை அறிக்கை குறித்த எனது கருத்து மற்ற தகவல்களை உள்ளடக்காது.

நிதிநிலை அறிக்கைகளின் கணக்காய்வு தொடர்பான மேலே அடையாளம் காணப்பட்ட ஏனைய தகவல்கள் கிடைக்கும்போது அவற்றை வாசித்து, நிதிநிலை அறிக்கைகள் அல்லது வேறு ஏதேனும் கணக்காய்வு பற்றிய ஏனைய தகவல்கள் எனது அறிவுக்கு அளவூதியாக முரணாக உள்ளதா என்பதைக் கருத்தில் கொள்வது எனது பொறுப்பாகும்.

ஆணைக்குழுவின் அறிக்கையைப் படித்த பின்னர், அதில் பிழை இருப்பதாக நான் முடிவெடுத்தால், அந்த விடயங்களை திருத்திக் கொள்வதற்காக ஆளும் தரப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் தீர்க்கப்படாத பிழைகள் ஏதேனும் இருப்பின், அவை அரசியலமைப்பின் 154 (6) வது பிரிவின்படி உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கையில் சேர்க்கப்படும்.

1.4 நிதிநிலை அறிக்கைகளில் முகாமைத்துவ மற்றும் பிற ஆளும் தரப்பின் பொறுப்பு

இலங்கையின் கணக்கியல் தரநிலைகளுக்கு இணங்க இந்த நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதும், அவற்றை நியாயமாக முன்வைப்பதும், மோசடி அல்லது தவறான நடத்தைக்கு வழிவகுக்காத வண்ணம், நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதற்கு தேவையான உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தீர்மானிப்பதும் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

வேறு வழியில்லாதபோது செயல்பாடுகளை கலைக்கவோ அல்லது நிறுத்தவோ நினைக்கும் வரை, நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிப்பதில் ஆணைக்குழுவின் தொடர்ச்சியைத் தீர்மானிப்பதும், பொறுப்புக்கூறல் மற்றும் ஆணைக்குழுவின் தொடர்ச்சியைப் பேணுவதும் நிர்வாகத்தின் பொறுப்பாகும். நிர்வாகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை முடிமறைக்கும் பொறுப்பும் நிர்வாகத்திற்கு உள்ளது.

ஆணைக்குழுவின் நிதி அறிக்கை செயல்முறையை ஆராய்வது ஆளும் தரப்புகளின் பொறுப்பாகும்.

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் துணைப்பிரிவு 16 (1) இன் படி, ஆணைக்குழுவானது அதன் சொந்த வருமானம், செலவுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய முறையான புத்தகங்கள் மற்றும் பதிவுகளை பேணுவதோடு, வருடாந்த மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதியைத் தயாரிக்கும் வரையில் பராமரிக்க வேண்டும்.

1.5 நிதி அறிக்கைகளின் கணக்காய்வுக்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்

நிதிநிலை அறிக்கைகள் ஒட்டுமொத்தமாக தவறான அறிக்கையிலிருந்து விடுபட்டுள்ளதா, மோசடி அல்லது பிழை அதற்கு காரணமாக உள்ளதா என்பதைப் பற்றிய நியாயமான உத்தரவாதத்தைப் பெற்று, எனது கருத்தை உள்ளடக்கிய கணக்காய்வு அறிக்கையை வெளியிடுவதே எனது நோக்கமாகும். நியாயமான உத்தரவாதம் என்பது ஒரு உயர் மட்ட உத்தரவாதமாகும், ஆனால் இலங்கை கணக்காய்வு தரநிலைகளுக்கு இணங்க நடத்தப்படும் கணக்காய்வில், எப்பொழுதும் தவறுகள் மற்றும் பிழைகள் கண்டறியப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கமுடியானது.

தவறான அறிக்கைகளானது, அறிக்கையில் நேம்கொள்ளப்பட்ட மோசடி அல்லது பிழையிலிருந்து எழலாம், மேலும் அவை தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ, இந்த நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பயனர்களின் பொருளாதார முடிவுகளை நியாயமான முறையில் பாதிக்கும் என்று எகிரி மார்க்காய்டிங்கு.



இலங்கை கணக்காய்வு தரநிலைகளுக்கு இணங்க ஒரு கணக்காய்வின் ஒரு பகுதியாக, நான் தணிக்கை முழுவதுமாக தொழில்முறை மதிப்பீட்டை நடத்துகிறேன் மற்றும் தொழில்முறை சந்தேகத்தை பராமரிக்கிறேன். அதேவேளை:

- மோசடி அல்லது பிழையின் காரணமாக, நிதிநிலை அறிக்கைகளின் காணப்படும் தவறுகளினால் ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து மதிப்பீடு செய்தல், அந்த அபாயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்து செயல்படுத்துதல் மற்றும் எனது கருத்துக்கு அடிப்படையை வழங்க போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெறுதல். மோசடி, தவறுகளை வேண்டுமென்றே புறக்கணித்தல், தவறான விளக்கங்கள் அல்லது உள் கட்டுப்பாட்டை மீறுதல் போன்றவற்றை உள்ளடக்குவதன் விளைவாக ஏற்படும் தவறான அறிக்கையானது கண்டறியாத ஆபத்து, பிழையின் விளைவாக ஏற்படும் ஆபத்தை விட அதிகமாகும்.
- ஆணைக்குழுவின் உள் கட்டுப்பாட்டின் செயல்திறன் பற்றிய கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அன்றி, சூழ்நிலைகளுக்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக தணிக்கை தொடர்பான உள் கட்டுப்பாடு பற்றிய புரிதலைப் பெறுங்கள்.
- பயன்படுத்தப்படும் கணக்கியல் கொள்கைகளின் சரியான தன்மை மற்றும் கணக்கியல் மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் அதுதொடர்பில் நிர்வாகத்தால் செய்யப்பட்ட வெளியீடுகளை மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் காரணமாக ஆணைக்குழுவின் தொடர்ச்சி குறித்த அளவு நிச்சயமற்ற தன்மை உள்ளதா என்பது குறித்து பெறப்பட்ட கணக்காய்வு சான்றுகளின் அடிப்படையில் கணக்கியலுக்கு நிறுவனத்தின் தொடர்ச்சிக்கான அடிப்படையைப் பயன்படுத்துவதன் பொருத்தம் தீர்மானிக்கப்பட்டது. போதுமான அளவில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாக நான் முடிவெடுத்தால், எனது கணக்காய்வு அறிக்கை நிதிநிலை அறிக்கைகளில் அது தொடர்பான வெளிப்படுத்தல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும், மேலும் அந்த வெளிப்படுத்தல்கள் போதுமானதாக இல்லாவிட்டால், எனது கருத்தை நான் மாற்றிக்கொள்ள வேண்டும். இருப்பினும், தொடர்ச்சியான இருப்பு எதிர்கால நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவு செய்யமுடியும்.
- வெளியீடுகள் உட்பட நிதிநிலை அறிக்கைகளின் ஒட்டுமொத்த விளக்கக்காட்சி, கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றின் நியாயமான விளக்கக்காட்சியை அடையும் விதத்தில் அடிப்படை பரிவர்த்தனைகள் மற்றும் நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவா என்பதை மதிப்பீடு செய்யவும்.

எனது தணிக்கையின் போது நான் கண்டறிந்த உள் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உட்பட, குறிப்பிடத்தக்க தணிக்கை கண்டுபிடிப்புகள், மற்ற விஷயங்களில், ஆளுகைக்கு பொறுப்பானவர்களுடன் நான் தொடர்பு கொள்கிறேன்.

2. பிற சட்ட மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகள் பற்றிய அறிக்கை

2.1 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு, பின்வரும் விடயங்களுக்கு பொருத்தமான விதிகளை உள்ளடக்கியுள்ளது.

2.1.1. கணக்காய்வுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுள்ளேன், மேலும் நான் தெரிவு செய்யப்பட்ட காலம் முதல், 2018 தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் இலக்கம் 19 இன் 12 (a) பிரிவின் பிரகாரம் ஆணைக்குழுத்தால் முறையான கணக்குப் பதிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

2.1.2. வழங்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 6 (1) (d) (iii) இன் அடிப்படையில் முந்தைய ஆண்டுடன் ஒத்துப்போகின்றன.

2.1.3. சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 6 (1)(d)(iv) இன் தேவையின்படி முந்தைய ஆண்டில் நான் செய்த அனைத்து பரிந்துரைகளையும் உள்ளடக்கியது.



தேசிய கணக்காய்வு அலுவலகம்
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

2.2 நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பெறப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலான விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை, பின்வரும் அறிக்கையை எனது கவனத்திற்குச் செய்ய யாரும் இல்லை.

2.2.1. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12 (d) இன் பிரகாரம், சாதாரண வணிகக் காரணத்திற்குப் புறம்பாக, ஆணைக்குழு செய்குகொண்ட ஒப்பந்தத்தில், ஆணைக்குழுத்தின் ஆளும் தரப்பில் உள்ள எந்தவொரு உறுப்பினரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்வம் கொண்டிருப்பதைக் குறிப்பிடுவதாகும்.

2.2.2. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12 (E) இன் அடிப்படையில் ஆணைக்குழுத்தின் ஆளும் குழுவால் வழங்கப்பட்ட பொருந்தக்கூடிய எழுத்துச் சட்டம், பொது மற்றும் சிறப்பு வழிகாட்டுதல்களுக்கு ஆணைக்குழு இணங்கவில்லை என்பதைக் குறிப்பிடுகின்றது.

விதிகள்/ கட்டளைக்கான குறிப்புகள்	அவதானிப்புகள்
ஜூலை 18, 2018 திகதியிடப்பட்ட 03 / 2018 இலக்க முகாமைத்துவ சேவைகளுக்கான சுற்றறிக்கையின் 1 மற்றும் 2 வது பத்திகள்	03/2018 இலக்க தேசிய சம்பளம் மற்றும் புள்ளிவிபரங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரம் ஆகியவற்றுடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன கட்டமைப்பு மற்றும் சம்பளக் கட்டமைப்பிற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள நிதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். , மதிப்பாய்வின் கீழ் ஆண்டிறுதிக்குள் குறித்த செயற்பாடு நடைபெறவில்லை என்பதால், செலவீனங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
	(i) தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் பொது திறைசேரியின் முன் அனுமதியைப் பெறாமல் நிறுவன ஊழியர்களுக்கு 10 வகையான கொடுப்பனவுகளின் கீழ் மொத்தம் ரூ.42,795,220 செலுத்தப்பட்டுள்ளது.
	(ii) பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.40,000 /-, முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு ரூ.5,000 /- மற்றும் சாரதி பதவிக்கு மாதம் ரூ.2500 /- ஆகியவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிர்வாக நடைமுறை கையேட்டின் பிரகாரம் செலுத்த பரிந்துரைக்கப்பட்டது. அந்த ஏற்பாடுகளுக்காக திறைசேரியின் அனுமதியைப் பெறாமல் மொத்தமாக ரூ. 8,511,832 /- செலுத்தப்பட்டது.



ජාතික විගණන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

	(iii) நிரந்தர ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 மில்லியன் வரையிலான வாகனங்களுக்கான கடன் திட்டத்தையும், 5 ஆண்டுகளில் அதனை திருப்பிச் செலுத்தும் காலத்தையும் ஆணைக்குழும் அங்கீகரித்துள்ளது. திட்டத்திற்கான ஆரம்ப அனுமதியைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்படி, வங்கியினால் வசூலிக்கப்படும் வட்டியில் 4.25 சதவீதம் ஊழியரிடம் வசூலிக்கப்படுகிறது அத்துடன் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதத்திற்கும் 4.25 சதவீதத்திற்கும் உள்ள வித்தியாசம், வட்டியாக வங்கிக்கு திருப்பி அளிக்கப்பட்டது. இதன்படி, மீளாய்வாண்டில் 04 உத்தியோகத்தர்களால் பெறப்பட்ட வாகனக் கடனுக்கான வட்டி ரூ. 187,013 ஆக இருந்ததை ஆணைக்குழு வங்கிக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது.
	(iv) அதிகபட்சமாக ரூ. 8 மில்லியன் மற்றும் 15 ஆண்டுகள் மீள்செலுத்தும் காலத்தை கொண்ட வீடுவசதி மற்றும் சொத்துக் கடன் திட்டமானது, ஆணைக்குழுத்தின் நிரந்தர ஊழியர்களுக்காக ஆகஸ்ட் 18, 2018 தேதியிட்ட 220 இலக்க கமிஷன் பேப்பர் ஆல் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கான திறைசேரியின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன்படி, அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து பெறப்படும் வீடு மற்றும் சொத்துக் கடனுக்கான வட்டியில் 4.25% பணியாளர் செலுத்த வேண்டும், மேலும் வங்கி வசூலிக்கும் வட்டிக்கும் 4.25% க்கும் உள்ள வித்தியாசம் ஆணைக்குழுத்தால் வங்கிக்கு திருப்பிச் செலுத்தப்படும். இதன்படி, மீளாய்வாண்டில் 17 உத்தியோகத்தர்களால் பெறப்பட்ட வீடமைப்பு மற்றும் சொத்துக் கடனுக்கான மொத்த வட்டியாக ரூபா 2,395,761 ஆணைக்குழுவினால் வங்கிக்குத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 27, 2016 திகதியிடப்பட்ட PED 03 / 2018 இலக்க பொது வர்த்த சுற்றறிக்கை	சுற்றறிக்கையின் பிரகாரம் போக்குவரத்துக் கொடுப்பனவுக்கு உரித்துடைய உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ரூ. 50,000 போக்குவரத்து கொடுப்பனவாக வழங்க முடியும் என்றாலும், போக்குவரத்து கொடுப்பனவாக ரூ. 60,000 மற்றும் கொடுப்பனவு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிர்வாக நடைமுறை கையேட்டின் படி சாரதிக்கு ரூ. 20,000 வும் வழங்கப்பட்டது. இதற்காக திறைசேரியின் அங்கீகாரத்தைப் பெறாமல் மொத்தமாக ரூ. 13,140,000 செலுத்தப்பட்டிருந்தது.
மே 25, 2015 திகதியிடப்பட்ட PED 01 / 2015 இலக்க வர்த்த சுற்றறிக்கையின் 3.1 இலக்க பத்தி	பொது நிறுவனங்களின் சுற்றறிக்கையின் விதிகளுக்கு இணங்க உத்தியோகபூர்வ வாகனங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு செலுத்த வேண்டிய ஒரு லீற்றர் எரிபொருளின் பெறுமதியை விட மேலதிகமாக ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் எரிபொருள் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.



ජාතික විගණන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

2.2.3. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 (g) பிரிவுவிற்கு அமைவாக, பின்வரும் அவதானிப்புகளைத் தவிர ஆணைக்குழுத்தின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பணிகள் இணங்கப்படமாட்டாது.

அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பணிகள்	அவதானிப்பு
2002 ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்திற்கு இணங்க மின்சாரம், பெற்றோலியம் மற்றும் நீர் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்துதல்	2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் மின்சாரம், பெற்றோலியம் மற்றும் நீர்விநிலே சேவைகள் போன்ற இலங்கையின் உட்கட்டமைப்பு தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத் தொழில்துறை, வழங்கல் மற்றும் வடிகால் பணிகள் ஆகியவற்றை மேற்பார்வையிடுவதற்கான சட்டக் கட்டமைப்பு, மதிப்பாய்வுக்கு உட்பட்ட ஆண்டின் இறுதிக்குள் நிறுவப்படவில்லை.

2.2.4 ஆணைக்குழுவின் வளங்கள் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் பிரிவு 12 (d) இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் சரியான நேரத்தில், சிக்கனமாகவும், திறமையாகவும், திறம்படவும் பெறப்பட்டு பயன்படுத்தப்படவில்லை.

2.3 ஏனைய விடயங்கள்

2020ஆம்
ஆண்டிற்கான
இ.பொ.ப.ஆ.-இன்
நிதி அறிக்கை

உள்ளடக்கம்

	Page
நிதி நிலை அறிக்கை	63
விரிவான வருமான அறிக்கை	65
நிகர மாற்று நிலை அறிக்கை	66
நிதிப் பாய்ச்சல் அறிக்கை	67
கணக்காய்வு கொள்கைகள்	69-72
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள்	73
காணி கட்டிடங்கள்	79

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நிதி நிலை அறிக்கை

31.12.2020 இல் உள்ளவாறு

		2020	2019
	குறிப்பு	ரூபாய்	ரூபாய்
சொத்துக்கள்			
நிலையான சொத்துக்கள்			
சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள்	1	31,917,717	43,367,460
செயற்பாட்டிலுள்ள முதலீடு	1.1	-	5,330,495
நெருக்கடி கடன்		6,263,793	2,968,831
மொத்த நிலையான சொத்துக்கள்		38,181,511	51,666,786

அசையும் சொத்துக்கள்			
முதலீடுகள்	2	514,868,339	288,549,964
இருப்பு	3	76,303	205,783
பெறவேண்டியவை	4	167,222,062	273,918,132
வைப்பு, முற்பணம், முற்கொடுப்பனவுகள்	5	7,739,100	8,950,207
நிதி மற்றும் நிதிக்கு சமமானவை		4,460,627	1,192,028
மொத்த அசையும் சொத்துக்கள்		4,460,627	1,192,028
மொத்த சொத்துக்கள்		732,547,942	624,482,901

நிதி மற்றும் பொறுப்புகள்			
நிதி			
திரட்டப்பட்ட நிதி	6	675,027,631	528,251,661
மறுமதிப்பீட்டு கையிருப்பு		24,849,786	24,849,786

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

விரிவான வருமான அறிக்கை

31.12.2020 இல் முடிவடைந்த ஆண்டிற்குரியது

		2020	2019
	குறிப்பு	ரூபாய்	ரூபாய்
வருமானம்			
நிலையற்ற பதிவு கட்டம்	10	141,145,406	149,455,507
வருடாந்த ஒழுங்குறுத்துகை கட்டணம்	11	189,818,981	185,302,257
அனுமதி பத்திர விண்ணப்ப கட்டணம்	12	474,000	513,000
பிற வருமானம்	13	27,685,191	25,016,671
மொத்த வருமானம்		359,123,578	360,287,435

செலவுகள்			
பணியாளர் செலவு	14	113,800,954	112,163,568
ஆலோசனை சேவை		5,455,619	28,108,960
செயற்பாட்டு செலவு	15	94,251,588	120,431,964
நிதிச் செலவு	16	11,185	11,891
மொத்த செலவு		213,519,345	260,716,383

வருடத்திற்கான செயற்பாட்டு மிகை		145,604,233	99,571,052
--------------------------------	--	-------------	------------

பிற விரிவான வருமானம்			
மறுமதிப்பீட்டு வருமானம்		-	-
நடைமுறை இலாபம்		1,171,741	(212,530)
ஆண்டிற்கான மொத்த மிகை		146,775,974	99,358,522

05 முதல் 11 பக்கங்களில் காணப்படும் கணக்கியல் கொள்கைகள் மற்றும் குறிப்புகள் நிதிநிலை அறிக்கைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நிகர மாற்று நிலை அறிக்கை

31.12.2020 இல் முடிவடைந்த ஆண்டிற்குரியது

	ஒதுக்கப்பட்ட நிதி	மறுமதிப்பீட்டு கையிருப்பு	மொத்தம்
01.01.2020 இல் உள்ளவாறான மீதி	528,251,661	24,849,786	553,101,447
வருமான அறிக்கையில் மிகுதி	145,604,233	-	145,604,233
பிற விரிவான வருமானம்	1,171,741	-	1,171,741
31.12.2020 இல் உள்ளவாறான மீதி	675,027,631	24,849,786	699,877,417

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நிதிப் பாய்ச்சல் அறிக்கை

31.12.2020 இல் முடிவடைந்த ஆண்டிற்குரியது

	2020	2019
	ரூபாய்	ரூபாய்
செற்பாட்டு நடவடிக்கைகளின் போதான பண உருவாக்கம்		
வருடத்திற்கான செயற்பாட்டு மேலதிக/ (பற்றாக்குறை) மீதி	145,604,233	99,358,522
செம்மையாக்கல்		
தேய்மானம்	19,631,935	21,399,947
நன்கொடை ஏற்பாடு	3,414,485	3,325,435
நிலையான சொத்துக்களை அகற்றுவதன் மூலமான வருமானம்	81,120	(93,569)
முந்தைய வருடத்திற்கான செம்மையாக்கல்		(4,217,336)
வட்டி வருமானம்	(27,571,802)	(22,523,767)
	141,159,971	97,249,232
செயற்பாட்டு மூலதன மாற்றங்கள்		
இருப்புக்களின் (அதிகரிப்பு) / குறைவு	129,481	214,198
வைப்பின் (அதிகரிப்பு) / குறைவு	(9,000)	(5,500)
பெறத்தக்கனவற்றின் (அதிகரிப்பு) / குறைவு	104,072,005	(107,529,430)
செலுத்தப்பட வேண்டியவற்றின் அதிகரிப்பு / (குறைவு)	(40,768,596)	20,267,789
முற்பணம் முற்கொடுப்பனவுகள் மற்றும் கடன் சுமை அதிகரிப்பு / (குறைவு)	1,220,107	(2,459,164)
செயற்பாட்டு மூலதனத்தில் தேறிய மாற்றங்கள்	64,643,997	(89,512,107)
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான பண வருமானம் (பயன்படுத்தப்பட்ட)	205,803,968	7,737,126
முதலீடு செயற்பாடுகளிலிருந்தான நிதிப் பாய்ச்சல்		
நிலையான சொத்தகற்றலில் இருந்து பெறப்பட்ட வருமானம்	154,189	107,650
நிலையான சொத்து கொள்வனவு	(3,114,374)	(9,139,657)
பெறப்பட்ட வட்டி	26,900,902	21,654,010
நிலையான வைப்பு மீள்பெறுகை	50,000,000	77,000,000
நன்கொடையை அதிகரிப்பதற்கான முதலீடு	(1,318,376)	(1,201,655)
நிலையான வைப்புகளில் முதலீடு / TBS மற்றும் அழைப்பு வைப்புகள்	(275,000,000)	(97,000,000)
நிலையான வைப்பு மூலதனம் / TBS மற்றும் அழைப்பு வைப்புகள்	(202,377,659)	(8,579,652)

நிதியியல் செயற்பாடுகளிலிருந்தான நிதிப் பாய்ச்சல்		
நன்கொடை வழங்கல்	(157,710)	(1,453,313)
நிதி நடவடிக்கைகளிலிருந்தான (பயன்படுத்திய) தேறிய நிதிப் பாய்ச்சல்		
	(157,710)	(1,453,313)
வருட ஆரம்பத்தில் உள்ள பணமும் பணத்திற்கு நிகரானதும்		
	1,192,028	3,275,337
வருடத்தில் தேறிய பணப்புழக்கம்	3,268,599	(2,295,839)
வருட இறுதியிலுள்ள பணமும் பணத்திற்கு நிகரானதும்	4,460,627	979,498
பணமும் பணத்திற்கு நிகரானதும்		
காசு மீதி மற்றும் வங்கி மீதி	4,460,627	1,192,028

பொது கணக்காய்வுக் கொள்கைகள்

01. பொது

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவானது குறிப்பிட்ட பயன்பாட்டுத் துறைகளை ஒருங்கிணைந்த தேசிய கொள்கைக்கு அமைவாக இணங்கச் செய்வதற்கு கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. மேற்படி கொள்கை தொடர்பாக, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையின் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இலங்கை மின்சாரத்துறையைக் கட்டுப்படுத்த முழுவதுமாக வலுப்படுத்தப்பட்டது.

02. தயாரிப்பின் மூலம்

2.1 இந்த நிதியறிக்கைகளானவை இலங்கை பட்டயக் கணக்காளர் ஸ்தாபனத்தின் கணக்கியல் கொள்கைகளிற்கு அமைவாகவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டத்தின் தேவைகளின் அடிப்படையிலும் 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களிற்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

2.2 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிதியறிக்கைகள் வரலாற்று செலவீன ஏற்பாடுகளிற்கு அமைவாக தயாரிக்கப்பட்டது.

2.3 நிதியியல் காலம்

ஆணைக்குழுவின் நிதியியல் ஆண்டானது சாதாரண நாட்காட்டி வருடமாகும்.

03 ஒப்பீட்டு தகவல்

ஆணைக் குழுவினால் பயன்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகள், முந்தைய ஆண்டில் பயன்படுத்தப்பட்டவையோடு வேறுவிதமாக அல்லது அதே விதமாக பயன்படுத்தப்பட்டது. தேவையான இடத்திலும் நடைமுறை ஆண்டின் சமர்ப்பித்தலை உறுதிப்படுத்தவும் கடந்த வருட வசனங்களும் எண்ணிக்கைகளும் மீள ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

04 ,ருப்புநிலைத் திகதிக்குப் பின்னான நிகழ்வுகள்

அனைத்து பொருள் பிந்தைய இருப்புநிலை நிகழ்வுகளும் பரிசீலிக்கப்பட்டு, நிதிநிலை அறிக்கைகளுக்கு அந்தந்த குறிப்புகளில் பொருத்தமான மாற்றங்கள் அல்லது வெளிப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

05 சொத்துக்களின் மதிப்பீடுகளும் அளவிடுதலின் அடிப்படைகளும்

5.1 சொத்து ஆலைகளும் கருவிகளும்

ஆலைகளும் கருவிகளும் ஒதுக்கப்பட்ட தேய்மானத்தின் பெறுமதியில் அல்லது குறைவாக பதியப்பட்டுள்ளதோடு மறுமதிப்பீடுதலின் போதுமான பெறுவளவுகளும் நட்டங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. ஆலைகளினதும் கருவிகளினதும் பெறுமதி அதன் கொள்வனவு பெறுமதி அல்லது அதன் நோக்கத்திற்காக அச் சொத்தை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஏற்படும் செலவீனங்களையும் அதன் கட்டுமான செலவீனங்களையும் கொண்டுள்ளது.

மோட்டார் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து சொத்துக்களும் விலை/குறைவாக திரட்டப்பட்ட தேய்மானத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஏனெனில் அந்த சொத்துக்களின் நியாயமான மதிப்பை நம்பகத்தன்மையுடன் அளவிட முடியாது. பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவால் மோட்டார் வாகனங்கள் 31 டிசம்பர் 2018 அன்று மறுமதிப்பீடு செய்யப்பட்டன மற்றும் சொத்துகளின் சுமந்து செல்லும் மதிப்பின் அதிகரித்த அளவு மறுமதிப்பீட்டு இருப்புக்களில் வரவுவைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் மோட்டார் வாகனங்களை மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

LKAS 8 இன் படி கணக்கியல் மதிப்பீடுகளில் மாற்றங்களாக, இன்னும் பயன்பாட்டில் உள்ள முழுமையாக தேய்மானம் செய்யப்பட்ட சொத்துகளின் பயனுள்ள ஆயுளை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

5.2 தேய்மானம்

சொத்து ஆலை மற்றும் உபகரணங்களின் விலையில் ஒரு நேர்கோட்டைப் பயன்படுத்தி தேய்மானத்திற்கான ஒதுக்கீடு கணக்கிடப்படுகிறது. அதன்படி, சொத்துக்களின் தேய்மான விகிதங்கள் பின்வருமாறு:

1. தளபாடங்களும் பொருத்துக்களும் -	20%
2. கணணி மற்றும் அலுவலக உபகரணங்கள் துளையுறு உரு கருவி -	25%
மேசை கணணி -	25%
மடிக் கணணி -	25%
கையடக்க தொலைபேசி -	33 1/3%
எடுத்து செல்லத்தக்க வன்பொருள் -	33 1/3%
LTO tape drive -	33 1/3%
LTO tape -	33 1/3%
UPS -	50%
3. வாகனங்கள் -	20%
4. மென்பொருள் -	33 1/3%
5. அலுவலக உபகரணங்கள் -	20%

நடப்பு ஆண்டில் சொத்து ஆலை மற்றும் உபகரணங்களை வாங்கிய தேதியிலிருந்து தேய்மானத்தின் கணக்கீடு பயன்படுத்தப்படுகிறது.

பயனுள்ள வாழ்க்கை, எஞ்சிய மதிப்புகள் மற்றும் சொத்துக்களின் தேய்மானம் முறைகள் ஆகியவை ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவைப்பட்டால் மறுமதிப்பீடு செய்யப்படும்.

5.3 நடைபெற்று வரும் மூலதன வேலைகள்

அறிக்கையிடல் திகதியின்படி முடிக்கப்படாத ஆண்டில் ஏற்படும் மூலதனச் செலவுகள் மூலதனச் செயல் முன்னேற்றமாகக் காட்டப்படும் அதே வேளையில், அந்த ஆண்டில் முடிக்கப்பட்ட மூலதனச் சொத்துக்கள் சொத்து ஆலை மற்றும் உபகரணங்களுக்கு மாற்றப்படும்.

06. பொருட் பதிவேடு

பொருட்கள் குறைந்த விலையில் அல்லது நிகர உணரக்கூடிய மதிப்பில் மதிப்பிடப்படுகின்றன. முதல்-உள்ளே, முதல்-வெளியே (FIFO) அடிப்படையைப் பயன்படுத்தி பொருட்களின் விலை மதிப்பிடப்படுகிறது.

07. முதலீடுகள்

ஆணைக்குழு தனது உபரி வருமான நிலையான வைப்புகளை ஆணைக்குழுவிற்கு அதிக வருமானத்தை அதிகரிக்க இலங்கை வங்கியில் முதலீடு செய்கிறது.

08. பெறத்தக்கவை

பெறத்தக்கவை, அவர்கள் உணர்ந்து கொள்வதாக மதிப்பிடப்பட்ட தொகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசமான அல்லது சந்தேகத்திற்குரிய கடன்களுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

09. முற்பணம் ரூ முன்பண கொடுப்பனவு

முன்பணம் செலுத்தும் கணக்கில் குறிப்பிட்ட காலத்திற்கு சேவைகளைப் பெறுவதற்காக வெவ்வேறு விநியோகஸ்தர்களுக்கு செலுத்தப்பட்ட பிரீமியத்தின் ஒரு பகுதியும், மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்திற்கு (ஆனால் எதிர்கால காலத்திற்கு) பொருந்தாத செலுத்தப்பட்ட தொகைகளும் அடங்கும் மற்றும் முன்பணக் கணக்கில் எடுக்கப்பட்ட முன்பணங்களும் அடங்கும். 31-12-2020 இல் தீர்க்கப்படவில்லை.

10. பணமும், பணச் சமானமும்

பணப்புழுக்க அறிக்கையில் வரவு மற்றும் பணத்திற்கு சமமானவை வங்கியிலும் கையிலும் உள்ள பணத்தை உள்ளடக்கியது

11. ஓய்வுபெறும் திட்டம் - நன்கொடை

11.1 1983 ஆம் ஆண்டின் நன்கொடை வழங்கல் சட்டம் இலக்கம் .12 இன் படி, ஒரு ஊழியருக்கு நன்கொடைக்கான பொறுப்பு, ஆணைக்குழுவால் ஐந்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பிறகு மட்டுமே வழங்குகிறது. ஆணைக்குழுவானது LKAS 19 உடன் உறுதிசெய்யும் நன்கொடைப் பொறுப்புகளைப் பதிவுசெய்ய, செயல்நிலை மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டது. இந்த நடைமுறை மதிப்பீட்டை தொழில்முறை வல்லுனர் மதிப்பீட்டாளர்கள், Acturial and Management Consultant (pvt) Ltd மேற்கொண்டனர்.

நிதி நிலை அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட 1983 ஆம் ஆண்டின் நன்கொடை வழங்கல் சட்டம் இலக்கம் 12 இன் கீழ் செலுத்தப்பட வேண்டிய வேலையிலிருந்து ஓய்வுப்பெற்ற பணிகளுக்கான வரையறுக்கப்பட்ட பலன் கடமையானது, வரையறுக்கப்பட்ட பலன் கடமையின் தற்போதைய மதிப்பைக் குறிக்கிறது. அனைத்து நன்கொடைகள் மற்றும் இழப்புகள் நிதி செயல்திறன் மற்றும் பிற விரிவான வருமான அறிக்கையில் உடனடியாக அங்கீகரிக்கப்படுகின்றன.

பொறுப்புக்கான ஒதுக்கீடு இருப்புநிலை திகதிக்குப் பிறகு வெளிப்புறமாக முதலீடு செய்யப்படுகிறது

11.2 ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி

பங்களிப்புகள் அனைத்தும் ஏற்புடைய ஊழியர்களிற்கும் பொருத்தமான சட்டங்களிற்கும் விதிகளிற்கும் அமைய பங்களிப்பு செய்யப்படுகின்றது. 2013 ஒக்டோபர் 01 ஆம் திகதியிலிருந்து ஊழியர் சேமலாப நிதியிற்கு தொழில் வழங்குனர்களினால் 12% இலிருந்து 15% மாகவும் ஊழியர்களின் பங்களிப்பு 8% இருந்து 10% மாகவும் ஊழியரின் பங்களிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.12. Government Grants

12. அரசு மானியம்

சொத்து, ஆலை மற்றும் உபகரணங்களைப் பெறுவதற்கு வழங்கப்படும் அரசாங்க மானியங்கள், ஒத்திவைக்கப்பட்ட வருமானமாக அங்கீகரிக்கப்பட்டு, சொத்துகளின் உபயோகத்திற்கு மேல் ஒதுக்கப்படுகின்றன. அந்த மானியங்கள் பெறத்தக்கதாக இருக்கும்போது மீதமுள்ள மானியங்கள் வருமானமாக அங்கீகரிக்கப்படும்.

13. பொறுப்புகளின் அங்கீகாரம்

ஒரு பொறுப்பு இருப்புநிலைக் குறிப்பில் அங்கீகரிக்கப்படும் போது, பொருளாதார நன்மைகளை உள்ளடக்கிய வளங்களின் வெளியேற்றம் தற்போதைய கடமையின் தீர்வு மற்றும் தீர்வு நடைபெறும் தொகையை நம்பகத்தன்மையுடன் அளவிட முடியும். செலுத்த வேண்டியவை அவற்றின் விலையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வருமான அறிக்கை

14. ஓய்வுபெறும் திட்டம் - நன்கொடை

14.1 மாறுபடும் பதிவு (அனுமதி) கட்டணம்

இரண்டின் படி மசகு எண்ணெய் பங்குதாரர்கள் 2 ஆண்டுகளிற்கு குறிப்பிட்ட காலத்திற்குரிய 2.5 மில்லியன் ரூபாவினை அல்லது மொத்த விற்பனையில் 0.75% இனைச் செலுத்த வேண்டுமென மசகு எண்ணெய் ஒப்பந்தம் இலங்கை அரசுடன் நிறைவேற்றப்பட்டது. இவ் 2.5 மில்லியன் ரூபா ஜனவரி 1 ஆம் திகதியிலோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்தல் வேண்டும். இன்னுமோர் 2.5 மில்லியன் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 ஆம் திகதியிலோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்தப்பட வேண்டும். பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் ஆதரவுடன் சந்தைப் பங்குதாரரின் 0.75% இரண்டு வருடத்திற்கு மொத்த விற்பனைகள் 2.5 மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக இருக்கும் போது மேலதிக தொகையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு 30 நாட்களிற்குள் செலுத்தப்பட வேண்டும்.

14.2 ஆண்டு ஒழுங்குமுறை வரி

2009 ஆம் ஆண்டின் இலங்கை மின்சார சட்டம் இலக்கம் 20 பிரிவு 46 இற்கமைவாக ஆணைக்குழு வருடாந்த ஒழுங்குமுறை சுங்கவரியை விதிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வருடாந்த அறிக்கை 2018 93 வலுப்படுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு உரிமையாளரிடமிருந்தும் ஒவ்வொரு ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறவிடப்பட வேண்டும். இச் சட்டம் 2009 ஏப்ரல் 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டு ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.

14.3 உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம்

வரி சுமத்தலிருந்து மேலதிகமாக இலங்கை மின்சார சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்கு அமைவாக ஆணைக்குழுவானது மின்சாரத்தை உற்பத்தி செய்து பரிமாற்றி விநியோகிப்பதற்கான அனுமதி விண்ணப்பத்துடன் விண்ணப்ப செயலாக்கக் கட்டணத்தை சேகரிக்க வலுப்படுத்தப்பட்டுள்ளது.

14.4 வட்டி வருமானம்

வட்டி வருமானம் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட முறையிலேயே கணிக்கப்படுகின்றது. பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பொருளாதாரப் பலன்கள் ஆணைக்குழுவுக்கு நுழையும்போது சாத்தியமானால் மட்டுமே வருமானம் அங்கீகரிக்கப்படுகிறது.

15. செலவீன அங்கீகாரம்

செலவீனங்கள் அனைத்தும் ஆணைக்குழுவின் அனுமதியுடன் வருமான அறிக்கை பட்ஜெட்டில் குறிப்பிப்பட்டுள்ளது

16. தொடர்புடைய தரப்புக்களின் வெளிப்பாடுகள்

16.1 முக்கிய உயர் ஊழியர் இழப்பீடு

முக்கிய நிர்வாகப் ஊழியர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருக்கின்றனர் மற்றும் அவர்களுக்கான இழப்பீடு விவரங்கள் பின்வருமாறு:

	2020	2019
குறுகிய கால ஊழியர் பயன்கள்	1,968,000	1,310,000
பிந்தைய ஊழியர் சலுகை		
ஏனைய நீண்ட கால சலுகை		
பணிநீக்கச் சலுகை		
மொத்தம்	1,968,000	1,310,000

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நிதி அறிக்கைக்கான குறிப்பு

2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை

	2020	2019
	ரூபாய்	ரூபாய்
02. முதலீடு		
நிலையான வைப்பு	497,000,000	272,000,000
நன்கொடை நிதி முதலீடு	17,868,339	16,549,964
	514,868,339	288,549,964

03.கையிருப்பு	76,303	205,783
---------------	--------	---------

04. பெற வேண்டியவை		
பல்வேறு பதிவுக் கட்டணம்		
செவ்நோன் மசகுஎண்ணெய் நிறுவனம்	38,920,488.79	35,747,304.00
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்	12,879,182.00	9,105,864.89
மக்லரன்ஸ் மசகுஎண்ணெய்	1,967,587.06	8,031,852.00
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்	2,000,000.00	8,470,792.84
லாப்ஸ்	7,336,578.87	5,143,354.03
வரையறுக்கப்பட்ட இன்டர்லூசன் சேவைகள்		29,203.00
அசோசியேட்டட் மோட்டர்வேஸ்	500,000.00	1,370,847.00
ரி.வி.எஸ். லங்கா (தனியார்) (பாரத் பெற்றோலியம்)	1,781,924.49	3,501,677.00
யுனைட்டட் மோட்டர்ஸ்	2,402,057.21	1,200,311.41
வரையறுக்கப்பட்ட டொயோட்டா லங்கா (தனியார்) நிறுவனம்	8,556,885.38	7,881,455.00
வரையறுக்கப்பட்ட என்.எம். விநியோகத்தார்கள்	2,683,559.12	3,858,498.12
	79,028,262.92	84,341,159.29
வருடாந்த ஒழுங்குறுத்தல் கட்டணங்கள்	82,904,420.80	184,934,924.60
பெறத்தக்க நிலையான வைப்பு வட்டி	5,203,929.24	4,533,031.58
பிற - பெறத்தக்கவை	85,449.27	109,016.34
	167,222,062.23	273,918,131.81

05. வைப்பு,முற்பணமும் முற்கொடுப்பனவுகளும்		
வைப்பு		
வைப்பு டயலாக் அக்ஸியாட்டா வரையறுக்கப்பட்டது	1,500	1,500
இலங்கை வங்கி சொத்து உருவாக்குநர்கள்	826,571	826,571
பெண்கள் தோழமைசங்கம்	57,500	48,500
	885,571	876,571
முற்பணமும் முற்கொடுப்பனவுகளும்		
முற்பணம்	9,000	1,404,940
தபால் திணைக்களம்	18,457	36,235

முற்கொடுப்பனவுகள்	4,305,241	5,078,819
சம்பத் இணைய அட்டை	3,847	
	4,336,545	6,519,994
துன்பக் கடன்	2,491,785	1,427,243
பண்டிகைக்கால முற்பணம்	25,200	126,400
மொத்த வைப்பு, முற்பணம் மற்றும் முற்கொடுப்பனவுகள்	7,739,100	8,950,207

06. ஒதுக்கப்பட்டநிதி		
01.01.2020 இல் மீதி	528,251,661	426,945,055
மேலதிக/ (பற்றாக்குறை) 31.12.2020	146,775,974	99,358,522
கடந்தவருட செம்மையாக்கல் (6.1)	-	1,948,084.56
	675,027,631	528,251,661

6.1 2019 செம்மையாக்களை வெளிப்படுத்துதல்		
வகை		
மென்பொருள் பராமரிப்பு	-	(152,138)
தொடர்பாடல் மற்றும் செய்தித் தாள்	-	116,008
சந்தா	-	629,176
செலுத்த வேண்டிய தணிக்கை கட்டணம்	-	52,400
ஆலோசனை	-	420,972
நுகர்வு பொருட்கள்	-	44,811
தேய்மானம்	-	(6,165,421)
இருப்பு	-	67,731
ஆராய்ச்சி மற்றும் ஆய்வு	-	4,964
மருத்துவ காப்பீடு	-	965,767
பொது விழிப்புணர்வு	-	(1,133,958)
பல்வேறு பதிவு கட்டணம்	-	3,201,603
ஏனையவை	-	
மொத்தம்	-	(1,948,085)

07. செலுத்த வேண்டிய கணக்கு		
அச்சிடலும் விளம்பரமும்	3,038,080	2,701,686
தொடர்பாடல்	405,645	428,433
செய்தித்தாள்	-	11,893
பிற கொடுப்பனவுகள்	138,647	3,833,459
செய்தித்தாள்	9,420	14,460
மேலதிக நேரம்	60,114	193,811
போக்குவரத்து	-	52,051
பயணங்கள்	18,750	78,125
வெளிநாட்டு பயணங்கள்	-	13,000
மற்ற ஒப்பந்தம்	465,473	-
அலுவலக கட்டட பராமரிப்பு	-	1,047
அலுவலக வாகன பராமரிப்பு	-	249,321

நீர்	12,833	17,684
மின்சாரம்	95,413	100,194
பொதுமக்கள் விழிப்பூட்டல்	180,413	3,206,765
ஆலோசனை	8,772,303	27,318,543
செலுத்தவேண்டிய முத்திரை கட்டணம்	5,225	4,175
நீதித் துறை சேவைகள்	90,270	106,961
தபால்	17,475	3,893
காப்புறுதி	3,592	11,140
செலுத்த வேண்டியநடைமுறையிலுள்ள மூலதனம்	-	-
பணமீதி	199,952	199,951
திரட்டப்பட்ட கணினி மற்றும் உபகரணங்கள்	1,042,680	625,160
திரட்டப்பட்ட தளபாடங்கள் மற்றும் பொருத்துதல்கள்	-	3,185,334
சட்ட செலவுகள்	-	35,000
கணினி மற்றும் பிற உபகரண பராமரிப்பு	-	1,397,228
எழுது பொருட்கள்	-	45,153
ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு	-	47,500
நுகர்வு பொருட்கள்	-	13,240
சார்க்	-	-
மொழிப்பெயர்ப்பு	189,598	35,608
WHT செலுத்த வேண்டியவை	-	229,699
பிற செலுத்த வேண்டியவை	151,269	105,000
	14,897,151	44,265,513

08. நன்கொடைக்கான ஏற்பாடு		
01 ஜனவரி 2020 இன் படி PV-DBO க்கான ஒதுக்கீடு	14,888,340	12,803,688
காலத்திற்கான வட்டி செலவு	1,563,276	1,536,443
காலத்திற்கான தற்போதைய சேவை செலவு	1,851,209	1,788,992
வருடத்தில் வழங்கப்படும் நன்கொடை	(157,710)	(1,453,313)
PPV-DBO இல் உண்மையான லாபம் அல்லது இழப்பு	(1,171,741)	212,530
31 டிசம்பர் 2020 இன் படி PV-DBO க்கான ஒதுக்கீடு	16,973,374	14,888,340

08.1 அனுமானங்கள்		
பணியாளர்களின் வருகை	6% Up to age 54 & thereafter zero	2% Up to age 54 & thereafter zero
ஓய்வூதிய வயது	60	60
தள்ளுபடி விகிதம்	8%	10.5%
சம்பள உயர்வு விகிதம்	5%	8.5%

08.2 உணர்திறன் பகுப்பாய்வு		
பிற அனைத்து அனுமானங்களும் மாறாமல் இருக்கும் போது மாறி மாறியது		
தள்ளுபடி விகிதத்தில் 1% அதிகரிப்பு	15,987,598	13,680,044
தள்ளுபடி விகிதத்தில் 1% குறைவு	18,084,249	16,292,293
சம்பள உயர்வு விகிதத்தில் 1% அதிகரிப்பு	18,132,669	16,331,608
சம்பள உயர்வு விகிதத்தில் 1% குறைவு	15,929,633	13,627,985

09. கணக்காய்வாளர் நாயகத்தின் கட்டணங்கள்		
முன் கொண்டுவந்தமீதி	1,627,600	1,863,700
வருடத்தில் செலுத்தப்பட்ட கட்டணங்கள்	(1,497,600)	(1,138,500)
2020 ஆம் ஆண்டிற்கான ஏற்பாடுகள்	800,000	850,000
2019 க்கு முந்தைய ஆண்டிற்கான மேலதிக/குறைவான ஒதுக்கீடு	(130,000)	52,400
	800,000	1,627,600

10.மாறுபட்ட பதிவுக் கட்டணங்கள்		
வரையறுக்கப்பட்ட லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்	18,521,384.24	13,334,565
ஷெவ்ரோன் மசுகுஎண்ணெய் வரையறுக்கப்பட்டது	74,434,400.84	72,834,173
மக்லரன்ஸ் மசுகுஎண்ணெய்	7,949,202.98	15,573,140
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்	3,847,082.80	6,500,606
லாபஸ்	10,995,904.71	9,889,398
வரையறுக்கப்பட்ட ,ன்டர்ஓசன் சேவைகள்	-	62,500
அசோசியேட்டட் மோட்டர்வேஸ்	1,155,372.00	2,845,867
ரி.வி.எஸ். லுங்கா	3,519,168.49	6,871,300
யுனைடெட் மோட்டர்ஸ்	3,079,497.16	1,935,348
வரையறுக்கப்பட்ட டொயோட்டா லங்கா	14,651,390.63	15,139,828
வரையறுக்கப்பட்ட என்.எம். விநியோகத்தர்கள்	3,475,889.36	4,468,782
	141,629,293	149,455,507
குறைவு: பிழை திருத்தம் மற்றும் அதிகப்படியான ஒதுக்கீட்டை மாற்றியமைத்தல்	(483,887)	-
	141,145,406	149,455,507
11. வருடாந்த ஒழுங்குறுத்தல் கட்டணங்கள்		
உற்பத்தி	58,400,781	57,433,457
பரிமாற்றம்	24,554,800	24,076,400
விநியோகம்	106,863,400	103,792,400
	189,818,981	185,302,257

12. உரிமம் விண்ணப்பக் கட்டணம்		
	474,000	513,000
	474,000	513,000

13. பிற வருமானம்		
வட்டி	27,571,802	22,523,767
விலக்குதலிற்கான கட்டணம்	9,000	13,000
மொத்தவருமானம்	185,509	371,175
மொபைல் போன்களைப் பெறுவதற்கு செலுத்தப்பட்ட தொகை	-	15,160
வருமானம்: நிலையான சொத்து அகற்றல்	(81,120.18)	93,569
அரசு மானியத்தை மாற்றியமைத்தல்		2,000,000
நன்கொடை வழங்கலில் உண்மையான ஆதாயம்	-	-
	27,685,191	25,016,671

14.தனிப்பட்ட செலவுகள்		
தனிப்பட்ட ஊதியங்கள்		
ஆணையாளர்கள் ஊதியம்	1,694,000	1,426,548
சம்பளங்கள்	59,117,662	56,258,985
பிறகொடுப்பனவுகள்	37,795,786	39,439,547
மேலதிகநேரம்	1,146,437	1,567,030
ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பங்களிப்பு	8,860,486	8,448,592
ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பு	1,772,097	1,697,432
நன்கொடை செலவீனங்கள்	3,414,485	3,325,435
	113,800,954	112,163,568

15.செயற்பாட்டு செலவீனங்கள்		
பயிற்சி மற்றும் பயண செலவுகள் - வெளிநாடு, உள்நாடு		
வெளிநாட்டு - உள்நாட்டு பயிற்சி	678,918	2,392,151
வெளிநாட்டுப் பயணசெலவீனங்கள்	186,500	160,415
இடை / நாட்கூலி	-	716,291
பயணம் (உள்நாடு)	156,140	658,225
	1,021,558	3,927,082
நுகர்வு பொருட்கள்		
எழுது பொருட்கள்	1,184,736	1,080,963
எரிபொருளும் வாகனதரிப்பும்	4,498,444	4,405,829
நுகர்வு பொருள்	168,991	297,077
பொழுதுபோக்கு	37,684	214,439
	5,889,855	5,998,309
ஒப்பந்த சேவைகள்		
போக்குவரத்து மற்றும் வாகன வாடகை	11,045,672	10,550,992
தொடர்பாடல் (பத்திரிகைகள் மற்றும் தபால்)	3,742,983	4,184,132
அச்சிடலும் விளம்பரமும்	6,253,876	6,961,743

கணக்கெடுப்பு	(47,500)	49,000
வாடகைகளும் கட்டட கட்டணங்களும்	18,559,912	20,609,910
மின்சாரம்	1,166,848	1,333,294
மருத்துவம்	5,173,561	6,670,334
நீர்	211,710	274,443
காப்புறுதி	370,451	786,743
சந்தா	-	209,725
நீதித்துறை சேவைகள்	1,051,615	1,493,142
சட்டமற்றும் புலனாய்வுக் கட்டணங்கள்	1,566,500	5,891,757
பிற ஒப்பந்த சேவைகள்	836,286	-
	49,931,915	59,015,216

பிற சேவைகள்		
பொதுமக்கள் விழிப்பூட்டல் செலவு	11,832,116	20,521,765
கணக்காய்வாளர் நாயகத்தின் கட்டணம்	670,000	850,000
நலன்புரி மற்றும் பொது தொடர்பு	281,386	211,861
மலர் அலங்காரம்	31,860	72,865
ஊழியர் ஈடுபாடு	-	499,304
சார்க் நிகழ்வு	-	-
இதர மற்றும் பிற	472,205	219,814
	13,287,567	22,375,608

மூலதனசொத்தின் திருத்தம், பராமரிப்பு மற்றும் தேய்மானம்		
வாகன பராமரிப்பு	1,154,103	1,564,334
அலுவலக கட்டட பராமரிப்பு	20,852	58,976
கணினி, உபகரணங்கள் மற்றும் மென்பொருள் பராமரிப்பு	3,313,804	6,092,492
தளபாடங்கள் மற்றும் பொருத்துதல்களுக்கான பராமரிப்பு	-	-
தேய்மானக் கட்டணம்	19,631,935	21,399,947
	24,120,693	29,115,750
மொத்த செயற்பாட்டு கட்டணம்	94,251,588	120,431,964

16. நிதிச் செலவு		
வங்கி கட்டணங்கள்	11,185	9,835
நாணய மாற்றத்தில் இழப்பு	-	2,056
	11,185	11,891

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

காணி கட்டிடங்கள்
31.12.2020 இல் உள்ளவாறு

	தளபாடங்கள் மற்றும் சாதனங்கள்	கணினி மற்றும் அலுவலக உபகரணங்கள்	அலுவலக உபகரணங்கள்	வாகனங்கள்	கருவிகள்	மென்பொருள்	மொத்தம்
	ரூபாய்	ரூபாய்	ரூபாய்	ரூபாய்	ரூபாய்	ரூபாய்	ரூபாய்
வருட ஆரம்பத்தில் மிகுதி	21,127,734	47,117,572	515,279	25,390,000		12,927,258	107,077,843
இவ் வருடத்திற்கான மேலதிகம்	59,600.00	2,825,170				229,604.33	3,114,374
பரிமாற்றங்கள்							
WOP இலிருந்து மாற்றப்பட்டது	3,157,967					2,145,160	5,303,127
மீள்மதிப்பீடு							
குறித்த வருடத்திற்கான அகற்றல்	(679,022)	(1,362,676)					(2,041,698)
வருட இறுதியில் மிகுதி	23,666,279	48,580,066	515,279	25,390,000	-	15,302,022	113,453,646
தேய்மானம்							
வருட ஆரம்பத்தில் மிகுதி							
வருடத்திற்கான கட்டணம்	14,441,145	31,956,413	422,014	7,046,667	-	9,874,450	63,740,689
கடந்த வருடத்திற்கான செம்மையாக்கல்	2,778,030	7,479,423	61,347	7,046,667		2,266,467	19,631,934
பரிமாற்றங்கள்							
அகற்றலின் போதான தேய்மானம்							
வருட இறுதியில் மிகுதி	(612,445)	(1,224,249)					(1,836,693)
31.12.2020 இல் உள்ளவாறான புத்தக பெறுமதி	16,606,730	38,211,587	483,361	14,093,333	-	12,140,917	81,535,929
31 டிசம்பர் 2020 இல் உள்ளவாறான நிகர புத்தக பெறுமதி	7,059,549	10,368,478	31,918	11,296,667	-	3,161,105	31,917,717

கணக்காய்வு குழு
அறிக்கை

கணக்காய்வு குழுவின் அறிக்கை -2020

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் நிலை

பொது நிறுவனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வழங்கிய, 14 டிசம்பர் 2010 திகதியிடப்பட்ட பிடி/55 சுற்றறிக்கையில் உள்ள கட்டளைகளின் அடிப்படையில், கீழ்வரும் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் 2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு குழுவாக நியமிக்கப்பட்டனர்.

உறுப்பினரின் பெயர்	கணக்காய்வு குழுவில் பதவி நிலை	பிரதிநிதித்துவம் / பதவி
1. செல்வி. ஜி. டி. சி. ஏகநாயக்க	கணக்காய்வு குழுத் தலைவர்	இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உப தலைவர்
2. திரு. சதுன் கமகே	கணக்காய்வு குழு உப தலைவர்	இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்
3. திருமதி. ஜானகி விதானகம்	கணக்காய்வு குழு செயலாளர்	இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயலாளர்
4. திரு கே. எஸ். எம். டி. சில்வா	கண்காணிப்பாளர் - திறைசேரி	பிரதி பணிப்பாளர் - பொது நிறுவனங்கள் திணைக்களம்
5. திருமதி டபிள்யூ எச் ஏ விமலஜீவ	பிரதிநிதி - தொடர்புடைய அமைச்சு	தலைமை கணக்காளர் - தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு
6. திருமதி. ரி.ஆர்.எம். வீரரத்ன	கண்காணிப்பாளர் - கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம்	கணக்காய்வு கண்காணிப்பாளர் - கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம்
7. திரு எம் பி தர்மரத்ன	இணைப்பாளர்	உள்ளக கணக்காய்வாளர் -இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
8. திரு தமிழ் குமாரசிங்க	உறுப்பினர்	பணிப்பாளர் நாயகம் -இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
9. திரு திலின ரணசிங்க	உறுப்பினர்	பணிப்பாளர் - நிதிப்பிரிவு -இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

2020 ஆம் ஆண்டில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் மூன்று கூட்டங்கள் நடைபெற்றன. அக்கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை பரிசீலித்து பின்வரும் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

நிதி ஆலோசனைக் குறியீட்டின் பிரிவு 17.5 இன் கீழ் அறிக்கைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் விதிகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டன, அவை உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.உரிய அதிகாரிகளால் உரிய திகதிகளில், அத்தகைய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நிலையை அடுத்த கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் கூட்டத்திற்கு அனுப்புமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இது தவிர, கணக்காய்வு விசாரணைகள் மற்றும் துறையின் அறிக்கைகள் பற்றிய விளக்கமும் கணக்காய்வாளர் நாயகத்தின் மற்றும் உள்ளக கணக்காய்வு பிரிவு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வருங்கால காலத்திற்கு செயல்பாட்டுத் திட்டம் திருத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அடையக்கூடிய இலக்குகளை மட்டுமே உள்ளடக்கிய செயல் திட்டத்தை தயாரித்து ஒப்புதல் அளித்தல். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள், நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் சிரமங்கள் காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டுத் திட்டத்தின் நிதி மற்றும் உடல் முன்னேற்றத்தை செயல்படுத்துதல்.

01 ஆம் திகதி நிறுவனத்தில் உள்ள மாறி பதிவுக் கட்டணங்கள் மற்றும் வருடாந்த உரிமக் கட்டணம் பரிந்துரைக்கப்பட்டது. ஜனவரி 2020 சேகரிக்கப்பட்டு, விவரங்கள் துல்லியமாக அறிவிக்கப்பட்டு இறுதி அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும். 14 நாட்கள் நிறுவனத் தொகையை செலுத்துவதற்கு செலுத்தாத நிறுவனங்களுக்கு அனுப்பி பரிந்துரை செய்ய வேண்டும். அனுப்பிய பிறகும் பணம் செலுத்தப்படாவிட்டால், அவர்களின் உரிமங்களை ரத்து செய்து அமைச்சகத்திற்கு அறிவிப்புகள் ஊடாக அறிவிக்க வேண்டும்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2020 மாதங்களில் பணியைச் செய்ய தனிப்பட்ட தொலைபேசிகளைப் பயன்படுத்திய முகாமைத்துவ உதவியாளர்களுக்கு ஒருமுறை செலுத்தும் கட்டணமாக, அதிகபட்சமாக ரூ. 5000 வரை மாதத்திற்கு ரூ. 2500 திருப்பிச் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விதிகளின்படி, பொதுத்துறை என பட்டியலிடப்பட்டுள்ள தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பேற்றுள்ளது. மின்சாரம், நீர் சேவைகள் மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றின் பயன்பாடுகள்.

2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் மூலம் மின்சார தொழிற்சாலை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், பெற்றோலியம் மற்றும் நீர் சேவைகள் கைத்தொழில்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் திருத்தப்பட்டு பெறப்படவில்லை. எனவே, அந்த சேவைகளை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட இரண்டு சட்டங்களிலும் திருத்தம் செய்து, அந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கணக்காய்வாளர் குழு கூட்டங்கள் தொடர்பான விபரம்

குழு உறுப்பினர் பெயர்	குழுவில் நிலை	முதலாவது கூட்டம் 24.06.2020	இரண்டாவது கூட்டம் 20.08.2020	மூன்றாவது கூட்டம் 02.12.2020
செல்வி. ஜி. டி. சி. ஏகநாயக்க	தலைவர்	Ö	Ö	Ö
திரு. சதுன் கமகே	உப தலைவர்	Ö	Ö	Ö
திருமதி. ஜானகி விதானகம	செயலாளர்	Ö	Ö	Ö
திரு கே. எஸ். எம். டி. சில்வா	பிரதிநிதி - அமைச்சு	Ö	Ö	Ö
திருமதி டபிள்யூ எச் ஏ. விமலஜீவ	பிரதிநிதி - திறைசேரி	Ö	Ö	Ö
திருமதி. ரி.ஆர்.எம். வீரரத்ன	கண்காணிப்பாளர்	Ö	Ö	Ö
திரு எம் பி தர்மரத்ன	ஒருங்கிணைப்பாளர்	Ö	Ö	Ö
திரு. தமிழ் குமாரசிங்க	அழைப்பாளர்	Ö	Ö	Ö
திரு. திலின ரணசிங்க	அழைப்பாளர்	Ö	Ö	Ö



PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

ANNUAL REPORT - 2020

ANNUAL REPORT

Year 2020



Public Utilities Commission of Sri Lanka

Public Utilities Commission of Sri Lanka
6th Floor, BOC Merchant Tower, St. Michael's Road,
Colombo 03, Sri Lanka.

T : +94112392607 F: +94112392641
E:info@pucsl.gov.lk W:www.pucsl.gov.lk



Our Vision

To create an environment for all inhabitants of Sri Lanka, and the contributors to its development, to have access to essential infrastructure and utility services in the most economical manner, within the boundaries of the sustainable development agenda of the country.

Our Mission

To regulate all utilities within the purview of the Public Utilities Commission of Sri Lanka to ensure safe, reliable and reasonably-priced infrastructure services for existing as well as future consumers in the most equitable and sustainable manner.

We, Public Utilities Commission of Sri Lanka, strives to power the dreams of a thriving nation, with its people yearning to reach out across the horizons towards the vistas of a brighter future and to reach beyond the horizons with a commitment to a national cause of elevating the electricity, water services and petroleum industries through facilitating policy changes with public participation

Contents

	Page
1. Chairman's Message	09
2. Director General's Message	10
3. About Us	11
4. Members of the Commission	12
5. Functions of PUCSL	13
6. Long Term Goals	14
7. What We Achieved	16
8. Electricity Industry	17
9. Petroleum Industry	27
10. Water Services Industry	31
11. Connecting with Stakeholders	35
12. PUCSL & Its staff	39
13. PUCSL Plan for 2021	43
14. Report of the Auditor General for the year ending 31 December 2020	51
15. Financial Statement of PUCSL – Year 2020	59
16. Audit Committee Report	81

Chairman's Message



Sri Lanka is set for rapid economic growth and electricity industry in particular is seen as an investment proposition that has been well detailed in years of plans by the Ceylon Electricity Board. The industry is also well assured with the consistent regulatory framework.

Year 2020 was a very challenging year for Sri Lanka as the COVID 19 pandemic hit the country. It was also a year where Public Utilities Commission of Sri Lanka gained maximum chance to engage with all the stakeholders to create creative innovative methods to help the stakeholders.

The Public Utilities Commission of Sri Lanka was able to launch an emergency service to provide assistance with household electrical issues when the country was locked down by engaging with Ceylon Electricity Board, The Department of Police Sri Lanka and the industry players. The same service was extended to solve plumbing issues of the households with the engagement of all the related stakeholders.

Solving electricity consumer complaints took a major turn with the pandemic, as visiting the office was not advised. Hence, we were able to establish a hotline service; online pathways and social media pathways to lodge complain and get the help of the officers in stakeholder matters.

We also held number of electrician awareness programmers in district wise to support the

implementation of national framework of electricians which will help electrician to move up in the career ladder and uplift the life. Sri Lanka has more than 45,000 electricians and only few of them has the professional qualifications.

As the designated regulator for water services industry and in the capacity of providing advises to the Ministry of Water Supply, the Public Utilities Commission of Sri Lanka, conducted stakeholder consultations in North Western Province, Eastern Province and Southern Province to recognize the drinking water issues that the consumers face to help in preparing the national policy on drinking water for the country. We plan conduct the stakeholder consultations in all the provinces in Sri Lanka in the next year.

Another highlighted event that we conducted was raiding the unauthorized lubricants in the Sri Lankan lubricant market with the support of Consumer Affairs Authority.

In my concluding remarks, I must say even year 2020 was a challenging year, the Public Utilities Commission of Sri Lanka were able to grasp the best knowledge and convey the same for the benefit of our stakeholders and for the country.

Janaka Ratnayake
Chairman

Director General's Message



The Public Utilities Commission of Sri Lanka has played an active role as the electricity sector regulator in developing electricity industry, enabling easy market access for investors, improving electricity safety and quality of supply and in addressing consumers and other stakeholders' issues with regard to electricity.

This can be further improved by effectively regulating safety aspects, economic aspects and technical aspects of the electricity industry, promoting efficiency among service providers and protecting consumer interests with an overall goal of contributing to development in the country.

In order to track organizational goals and other important information, we have established a monthly monitoring system, which aims at enhancing our transparency, reliability and creating public awareness of the availability and quality of the services offered by the Public Utilities Commission of Sri Lanka. To help smooth functioning of the utility providers, during the COVID pandemic period, we developed regulatory tools with regard to the electricity bill payments and established various methods

via online and social media for consumers to reach us when they face with an issue.

The Public Utilities Commission of Sri Lanka is committed to achieve its strategic goal and ensure consumer satisfaction through regulatory performances and also we are committed to our corporate positioning vision statement of 'To create an environment for all inhabitants of Sri Lanka, and the contributors to its development, to have access to essential infrastructure and utility services in the most economical manner, within the boundaries of the sustainable development agenda of the country' and will accord a level playing field to all stakeholder, protect consumers' rights and ensure that efficient quality services are provided for sustainable development of the country.

Damitha Kumarasinghe
Director General

ABOUT PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

The Public Utilities Commission of Sri Lanka (the Commission or PUCSL) plays a pivotal role in the national economy as the economic, safety and technical regulator of the electricity industry and acts as the shadow regulator of the lubricant market.

We regulate the generation, transmission, distribution, supply and use of electricity.

Among the many important services, we provide, we ensure that the electricity sector in Sri Lanka has adequate investments, greater availability, efficient supply, and improved quality of services for electricity consumers.

Established by The Public Utilities Commission of Sri Lanka Act No.35 of 2002 by the Parliament of Sri Lanka, the Public Utilities Commission of Sri Lanka (PUCSL) was designated to regulate the electricity, water service and petroleum industries.

Our objectives, functions and the legal framework have been defined under the Public Utilities Commission of Sri Lanka Act No 35 of 2002, the Sri Lankan Electricity Act No.20 of 2009 and the Sri Lanka Electricity (Amendment) Act No. 31 of 2013.

We closely work with Water Services and Petroleum industries through providing regulatory advices as the respective acts to regulate water services and petroleum industries are yet to be passed through the Parliament.

We, the PUCSL came into operation in 2003 when the first group of Commissioners and its Director General were appointed. The five-member Commission is appointed by the Minister in charge of Policy Development in agreement with the Constitutional Council for a period of five years.

Corporate Information

Name of the Commission

Public Utilities Commission of Sri Lanka

Legal Status Established by the

Public Utilities Commission of Sri Lanka
Act, No 35 of 2002

Commission Members

Chairman

Mr. Janaka Ratnayake

Deputy Chairman

Prof. Janaka Ekanayake

Member of the Commission

Ms.Chathurika Wijesinghe

Mr. Udeni Wickramasinghe

Mr.Mohan Samaranayake

Director General

Mr. Damitha Kumarasinghe

Secretary to the Commission

Mrs. Janaki M Vithanagama

Registered Office

6th Floor, BOC Merchant Tower

St. Michael's Road, Colombo 3

Sri Lanka.

E-mail: info@pucsl.gov.lk

Telephone: +9411 239 2607/8

Fax: +9411 239 2641

Website: www.pucsl.gov.lk

Auditors

Auditor General's Department, 306/72,
Polduwa road, Battaramulla.

Banker

Bank of Ceylon 1st & 2nd Floor, BOC Merchant
Tower,

No. 28, St. Michaels's Road, Colombo.

Members of the Commission

Public Utilities Commission of Sri Lanka



Functions of PUCSL

Functions of the Public Utilities Commission as stipulated in the Public Utilities Commission Act, No. 35 of 2002 are as follows,

- Exercise, perform and discharge the powers, functions and duties conferred on or assigned to the Commission by or under the PUCSL Act or any industry Act
- Consult, to the extent the Commission considers appropriate, any person or group who or which may be affected, by the decisions of the Commission
- Advise the Government, as the Commission deems appropriate, on all matters concerning any industry falling within the purview of the PUCSL Act
- Collect, record and disseminate information concerning any public utilities industries subject to section 15(4) of PUCSL Act
- Prepare within six months of its establishment a regulatory manual containing a code of good practice governing the functions of the Commission and revise it as and when required
- Exercise licensing, regulatory and inspection functions in respect of all matters provided for in any industry Act
- Enforce the provisions of licenses, contracts and other instruments issued under the authority of any industry Act
- Regulate tariffs and other charges levied by regulated entities where required by any industry Act
- Determine by mediations disputes arising in any public utilities industry
- Set and enforce technical and other standards relating to the safety, quality, continuity and reliability of the public utilities industries
- Undertake such other incidental or ancillary activities which the Commission may consider appropriate for the effective discharge of any of its functions.

OUR GOALS FOR OUTCOMES – ELECTRICITY SECTOR

1. Outcome 01 - Improved productivity & convenience for electricity consumers
2. Outcome 02 - Affordable Price for consumers and sustainable financial stability for licensees
3. Outcome 03 – Improved safety of every living being and properties of general public, licensees & operators
4. Outcome 04 – Improved Environmental Conditions for Humans, Animals and Plants

OUR GOALS FOR OUTPUTS

Power Quality

1. Increased compliance by licensees on statutory supply voltage levels to consumers
i.e. 230 V $\pm$ 6% for voltage and 50 Hz $\pm$ 0.5% for frequency

Supply Quality

2. Increased compliance by service providers on the targets for average electricity outage time experienced by a consumer within a year
3. Increased compliance by service providers on the targets for average number of electricity interruptions experienced by a consumer within a year
4. Increased compliance by service providers on targets for the average electricity breakdown restoration time for consumer service line faults

Service Quality

5. Increased awareness for consumers on their rights and obligations related to the electricity supply services
6. Increased compliance by service provider on targets for the average time taken to serve consumer inquiry/request/complaint
7. Increased compliance by PUCSL on average time taken to serve consumer complaints/disputes

Supply Adequacy

8. Increased compliance with electricity generation plans to ensure that the electricity demands in the country is met all the time
9. Increased awareness and knowledge for all stakeholders on energy efficiency and conservation activities
10. Increased compliance by electricity distribution service providers on Utility driven demand side management regulations

Tariff and Service Charges

11. Increased transparency and fairness to all stakeholders on cost incurred and tariff imposed in the supply of electricity
12. Increased transparency and fairness on charges levied by service providers on services offered to customers

Electricity Safety

13. Increased awareness and knowledge for all stakeholders to reduce number of electrocutions and fatal electrical accidents below the target
14. Increased compliance with regulations by all stakeholders to reduce number of electrocutions and fatal electrical accidents below the target

Environment

15. Increased compliance with the environmental regulation by licensees in the electricity industry
16. Increased compliance on government policy on renewable energy targets

What we achieved in Year 2020

Year 2020 was a challenging year not only to Sri Lanka but to the whole world. The COVID 19 pandemic changed the ways of lives and the patterns we operate and interact. Technology played a major role in keeping lives and work connected.

As a multi sector regulatory body, PUCSL were able to achieved many millstones in the year 2020 despite the challenges.

Some of the highlights from our achievements were establishing an emergency service to obtain electrician and plumber services during the curfew time period without an hassle, establishing an online and social media channels to receive and sort the issues of electricity consumers, stakeholder consultation series with water consumers and officials to identify issues of drinking water to establish better national policy for drinking water, aware the electricians to obtain the professional license under the national framework of electrician licensing system and carry out raids to identify unauthorized substandard lubricants in Sri Lanka.

The report includes the progress of the activities related to electricity industry, water services industry and the petroleum industry for the year 2020, PUCSL's plan for year 2021 and the financial progress of the regulator.

Electricity Industry



Outcome 01

Improved productivity & convenience for electricity consumers

Facilitate consumer grievances and licensee advice requests in accordance with relevant laws and guidelines

Year 2019

463 complaints

Year 2020

700 Complaints

Handling and facilitating for consumer complaints and grievances plays a major role in the work agenda of the Public Utilities Commission of Sri Lanka. PUCSL have paved the path for any consumer to walk in and discuss the any issue they are facing with regard to electricity industry and some issues are sorted within hours with the help of licensees.

In 2020, PUCSL received a higher number of complaints from the consumers and the distribution licensees compared to the previous year as a result of introducing a hotline, online pathways and social media pathways to communicate with PUCSL during the COVID 19 pandemic period without visiting the officials in premises. Therefore, in addition to 410 complaints, during covid-19 curfew period, approximately 700 complaints received through social media, over the phone and mobile platforms (Whatsapp, viber etc). PUCSL were able to facilitate all the complaints efficiently.

The officers of PUCSL offered their services in every platform while giving appointments for consumers who are in need of visiting officials.

A total of 1701 communications were carried out between the PUCSL, consumers and licensees sorting the issues lodged by the consumers.

Most of the complaints were related to way leave issues and with regard to meter related issues. Following table shows a comparison of year 2019 and year 2020 complaints that PUCSL received.

Category	2019		2020	
	No of Cases	No of Correspondences	No of Cases	No of Correspondences
New connections	61	159	54	115
Disconnections and reconnections	16	30	15	36
Billing related	36	73	105	168
Meter related	22	72	13	37
Way-leave	163	431	102	267
Quality related	36	85	30	70
Tariff category change	11	43	12	26
Other	118	306	79	186
Total	463	1199	410	905
Through Online Pathways 700				

Resolution of disputes in accordance with electricity (Dispute Resolution) rules

When the complaint cannot be resolved through the first two parties that involved in the issue, it's become a dispute. The PUCSL coordinated with parties to resolve approximately 15 disputes though the Dispute Resolution Rules gazette by the Commission and completed 04 mediation sessions related to disputes arose between distribution licensee and tariff consumer. The dispute resolution process helps the consumers to get their issues solved in the faster manner without going into the legal process.

Guideline on shifting of electricity meters in consumer premises

Meter shifting is a part of customer service of licensees. Therefore, PUCSL identified that there is need for a proper procedure which can be followed by both the consumer and licensee when it's come to shifting the electricity meter. Accordingly, PUCSL completed the first draft of the guideline, considering the stakeholder comments and forwarded for the comments and observation of licensees in year 2020. The draft guideline addresses the request process of shifting of a meter to another location, the approval process, the

fast track the service which will help both the consumers and utilities. The meter shifting guideline is to be deployed for consumer complaints and dispute resolution facilitation.

Implementation of Electricity (Distribution) Performance Standards Regulations (Commercial Quality) with LECO

Measurement of commercial quality of distribution licensees (the parties that distribute electricity to consumers) began in year 2019 with the publication of the Gazette notification No. 1975/44 of 2016. In 2020, PUCSL developed data formats for Lanka Electricity Company Private Limited (LECO) to measure their customer service performance targets. This will help both the regulator and the licensees to refer data in a systematic manner, monitor the performances, develop regulatory tools when and where necessary and ultimately pass the benefit to the consumers through improved quality.

In 2020, PUCSL evaluated the performance of LECO in relation to areas identified in the performance standard regulation with the submitted data.

A provincial mobile service to solve the complaints of the electricity consumers

PUCSL together with Ceylon Electricity Board (CEB) and Lanka Electricity Company Private Limited (LECO) launched the first-ever Island wide provincial mobile service to solve the complaints of the electricity consumers with the participation of more than 500 electricity consumers in Southern Province in September 2020. PUCSL also received the support from Divisional Secretaries in the province as well as the communities.

The program addresses the electricity complaints of the consumers and offer them with a solution or a procedure then and there, share the regulatory tools with the consumers who seek information, introduce the new services by utility providers, provide solutions for the issues with regard to the way leaves which under the powers of divisional secretaries, provide new electricity connections, etc.

The issues that PUCSL receive in the program were resolved with the participation of CEB and Divisional Secretaries. Following are the type of complaints that PUCSL received;

- New Connection
- To change the name of the electricity bill
- Meter shifting
- Disconnection & Reconnection
- Removing/shifting of electrical poles/ lines

According to the statistics of the Southern Province Mobile Service, about 500 complaints were received and solutions were provided to all the issues at the premises. Most of the complaints were about way leaves, electricity supply to block-out (auctioned) lands, meter shifting, new connection and name changing of the electricity connections.

PUCSL plan to extend this program to other provinces in coming year with the purpose of covering all the provinces.

New guideline to pay electricity bill during pandemic time period

PUCSL together with Ceylon Electricity Board (CEB) and Lanka Electricity Company Private Limited (LECO) produced a guideline to ensure fairness for electricity consumers in issuing monthly electricity bills, ensure and restore the financial condition of the utility service providers by allowing a grace period to pay the monthly bills during the COVID-19 pandemic time period.

The guidelines were prepared to calculate the electricity bills according to the number of electricity units (pro-rata basis) received at concessionary rates, despite the delay in issuance of bills and to provide a sufficient time period to settle the electricity bills. Proposals made by CEB and LECO as well as complaints by some of the electricity consumers were taken into consideration when preparing the guidelines.

The following recommendations were implemented for preparing bills that come under quarantine curfew time period, to ensure maximum justice is provided for consumers.

1. All bills issued after the quarantine curfew commences and after the final reading of the meter must be issued on a monthly basis and as separate bills for each month, confirming the entitlement of the concessionary rate for the electricity units (prorate basis).
2. The grace period given to the consumer to pay the separate bills issued to them will be published by CEB and LECO. Accordingly, there will be no disconnection of electricity with regard to the payment of these bills until the relevant grace period and conditions are announced.
3. The time gap between the last meter reading and the next meter reading can be more than one billing cycle. Therefore, the total consumption (units of electricity) for that period will be divided equally for each billing period or month (Confirming prorate basis or concessionary electricity tariff) when issuing bills. With that, the total electricity units consumed by the electricity consumer within a few months can be adjusted and separated for each month in a reasonable manner when preparing bills. In the meantime, some customers may have already received an estimated bill without proper reading of the meter. If there is a difference between the units of electricity in the estimated bill and the number of units issued after reading the meter, that difference will be revised after the next bill is read. The consumer will be informed if there are such amendments.
4. Electricity connections will not be disconnected in the event of complaints regarding current or future bills that have been issued until the issuance of the bills properly on time. CEB and LECO will resolve such consumer complaints expeditiously. The consumer can also refer their problem

to the PUCSL, in the event that the consumer does not agree with the solution provided regarding their electricity bill complaint.

License Applications and Exemptions (new applications, modifications, extensions) evaluation and grant license and Invoicing

As per the Electricity Act, it is required to obtain a License from PUCSL to generate, transmit and distribute electricity. This is a re occurring activity of PUCSL. Accordingly, in 2020, PUCSL received 49 licenses request applications and 31 of which granted.

Consumer Consultative Committee (CCC) Coordination

Consumer Consultative Committee (CCC) is appointed under section 29 of the Public Utilities Commission of Sri Lanka (PUCSL) Act, No. 35 of 2002. The CCC consists of 15 members including nine persons to represent the nine provinces and three persons selected by the Commission from amongst the persons who are connected with and who possess knowledge relating to each public utility industry such as electricity, petroleum and water supply service industries and one person nominated by the Federation of chambers of commerce and industry of Sri Lanka, one person nominated by the national chamber of commerce of Sri Lanka, and one person nominated by the Ceylon chamber of commerce. The CCC advises the Commission on appropriate standards, promote awareness, monitor the needs of the consumers are met by the PUCSL and etc. In 2020, CCC members provided valuable inputs for the stakeholder consultations of PUCSL and also helped the PUCSL to sharpen the newly introduced regulatory tools for the year 2020.

Outcome 02

Affordable Price for consumers and sustainable financial stability for licensees

Guidelines for investigation of suspected alteration of the register of any Electricity meter

The PUCSL receives a significant number of complaints related to investigations carried out by Distribution Licensees (DLs) on suspected alterations of the register of electricity meters. The reasons identified are mainly the unavailability of a transparent procedure to conduct such investigation and inconsistency of conducting such investigations by DLs. Further, it is learnt that the actions of the staff of the DL during such investigation is sometimes very impolite and even they do not hesitate to frighten the consumers. Therefore, PUCSL identified that there is a need of a proper guideline to be followed by DLs during such investigation is important to safeguard the rights of consumers, whilst protecting the DLs rights to investigate on such cases.

In making the guideline PUCSL studied the legal and regulatory framework related to the investigation of suspected alteration of the register of any electricity meter, reviewed existing guidelines or procedures for investigation of suspected alteration of the register of any electricity meter practiced by the Ceylon Electricity Board and Lanka Electricity Company (Private) Limited and reviewed international best practices in relation to guidelines and/or procedures for investigation of suspected alteration of the register of any electricity meter.

Accordingly, in 2020, PUCSL prepared a guideline for investigation of suspected alteration of the register of any electricity meter complying with relevant laws, regulations, rules, codes, methodologies including the steps to be followed in an investigation, time frames, authorization process and the sanction process which will be benefited both the consumer and the utility providers.

Policy advice on investment attraction for electricity industry

The investment level over the last 10 years suggests that electricity industry has not attracted investments as it could especially when compares with regional markets like India and Bangladesh. Ineffective procurement practices and slow transmission system development are seen as a major barrier to attract private investment into the electricity generation business. PUCSL studied the current situation with the consultation of stakeholders and produced a report which was submitted as a policy advice on what needed to be taken place to create a better investment environment for Sri Lanka's electricity industry as structural changes such as transmission open access, electricity wheeling and private transmission investment (lines and ancillary services) could promote investments in the industry. The policy paper discusses the importance of power wheeling which refers to transpiration of electricity generated at one point of the electric network to another point in the network (which is beyond the network boundary of the generator). Essentially, the transmission and/ or distribution network operators will hire their network to these generators, allowing them to sell their electricity to a third party located afar from the generating point.

As per Section 16 (b) of Sri Lanka Electricity Act, No. 20 of 2009, the Generation Licensee is required to sell its whole production (exclusively and only) to the Transmission Licensee, which essentially disallow power wheeling. PUCSL identified that thus, to allow power wheeling, Section 16 (b) of the Sri Lanka Electricity Act, No. 20 of 2009 shall be repealed, along with suitable amendments to Section 9(1) of the same Act, that limit the parties that can hold a Generation Licensing, allowing for more private sector investments in the industry.

In addition, the policy paper also identifies that setting up of an independent transmission system operator, that is responsible for investment planning and system operation functions (preferably Government controlled but does not own generation plants) would create a level playing field for private investors in the electricity generation business, minimizing Government interventions needed to attract Generation investments.

Outcome 03

Improved safety of every living being and properties of general public, licensees & operators

Among the functions assigned to PUCSL, the PUCSL has a responsibility to protect the public from danger arising from the generation, transmission, distribution, supply and use of electricity in accordance to the Section 4(1) I of the Sri Lanka Electricity Act No. 20 of 2009. PUCSL has developed number of regulatory tools to ensure safe use of electricity by consumers and licensees and had managed to reduced 180 electrocutions took place in year 2012 to 89 electrocutions in the year 2018, which is almost a 50 percent reduction. According to the international benchmark, the possibility of occurring electrocution, is only one (01) electrocution for one million people, per year.

In 2020, Sri Lanka reported 102 fatalities due to electrocution down 35 per cent from the year 2010, the electrocution report 2020 released by the PUCSL reveled. This was due to the various measures taken to aware the public on the safe use of electricity and introduction of many regulatory tools including the framework for licensing of electricians in Sri Lanka, national standard for plugs and sockets in Sri Lanka, rules and regulations with regard to the minimum distance of power lines to the premises and etc. to create an electrical safety environment for public and premises and with an aim to achieve the international benchmark.

The Electrocution Analysis Report 2020

Sri Lanka reported 102 fatalities due to electrocution in the year 2020 down 35 per cent from the year 2010, the electrocution report 2020, revealed. Sri Lanka reported 156 fatalities due to electrocution in 2010 and the number moved up to the highest in the year 2012 reporting 180 fatalities. However, the newly released report shows that the number of electrocutions, per annum, has stagnated around 100 since 2015.

Drawing power lines illegally to protect cultivation or to kill wild animals has been identified as the main reason for the highest fatalities due to electrocution in the country while small scale electric repair work at home/ workplace and activities near power lines also have contributed to the electrocutions in 2020 which account for 45 per cent from the total fatalities due to electrocution.

“As electricity is supplied by the bare conductors in most of the villages in Sri Lanka, electricity has become a good tool for some people to kill animals, protect cultivation or even to fishing. According to the statistics, most of the victims of the electrocution incidents reported due to the illegal usage of electricity for fishing and cultivation protection are the same people who installed the illegal fences. Further, the traps made to kill wild animals had killed many innocent people subjecting to the electrocutions as well,’ the report says.

54 per cent of the electrocutions that occurred during the year 2020 reported in Central, Southern and North-Western provinces where Central and Southern provinces together reported 40 fatalities due to electrocution. The northern province reported the lowest. The report shows 37 per cent of the electrocutions that occurred during the last 5 years (2016 -2020) reported in Southern and Central provinces.

Provincial data for the year 2020 shows that 40 per cent of the electrocutions that occurred during the year 2020 have been reported in Kandy, Bandarawela, Tangalle, Ratnapura and Polonnaruwa Police Divisions out of 39 Police Divisions in Sri Lanka. Kandy Police Division reported the highest with 14 fatalities due to electrocution last year. Kandy Policy Division remains the highest in the Island accounting for 45 fatalities due to electrocution during the five years of 2016 -2020.

The latest statistics show, males are more exposed to electrocutions as 81 per cent of total fatalities

due to electrocution reported in 2020. People who are in the age range of 40 to 50 stood as the most vulnerable age group exposed to electrocution in 2020 which accounts for 19 per cent of 102 fatalities due to electrocution.

According to the international benchmark, the possibility of occurring electrocution, is only one (01) electrocution for one million people, per year. In 2019, the Sri Lankan electrocution index stood at five times higher than the global benchmark.

PUCSL monthly and annually monitors the activities of stakeholders related to electrical safety. Under this PUCSL scrutinizes the past electrocution reports, electrocution trend analysis and monitors the implementation of safety regulation and standards.

In 2020, PUCSL produced Electrocution Analysis Report – 2019, Electrocution Analysis Report 2020 which helped to sharpen the regulatory tools of the PUCSL.

Developing an economic model specific to utility service corridor projects integrated with road development

Unavailability of proper utility service corridors along roads have caused issues such as threat posed by overhead power lines to life and properties, reliability issues, obstructions to construction spaces and frequent damages to roads by utility (power, water, telecom) constructions especially in urban and congested areas. Implementing utility service corridors is costly and hence without the evaluation of full benefits accumulated by road authorities, utility service providers, consumers and general public in the long run, the utility service corridors integration projects cannot be economically justified. Therefore, it is required to evaluate the economic benefits and costs associated with implementing utility service corridors along road development projects in order to convince the treasury or relevant agencies to secure funding, so that the utility corridors along the roads will be implemented.

Accordingly, in 2020 PUCSL developed an economic evaluation model that can be used by the decision makers to conduct economic evaluation and sensitivity analysis of integrating utility service corridors under road development projects. The implementation of utility service corridors to the newest model will reduce the incidents such as electrical accidents, vehicle accidents, traffic congestions, increase the reliability of service providers, reduce the costs incurred in utility shifting and maintenance with respect to not having dedicated service corridors. Hence safety and economics of utilities will improve.

Electrical safety user guideline for domestic water pumps

Among the functions assigned to PUCSL, the PUCSL has a responsibility to protect the public from danger arising from the generation, transmission, distribution, supply and use of electricity in accordance to the Section 4(1) I of the Sri Lanka Electricity Act No. 20 of 2009.

In 2019, PUCSL noted that the water pumps used in homes has an impact on the number of electrocutions occurred in domestic level. Therefore, PUCSL decided to prepare a safety user guideline for the domestic water pumps in Sri Lanka which include the manual of how to operate a water pump safely, how to install a water pump and safety measure to be taken if an issue rises. The draft guideline was completed in the year 2020.

Regulation or rule for security electric fences

During 2018, PUCSL received a set of complaints from consumers saying that their safety has been compromised by live electric fences erected along the boundaries of house premises of others which has been set as safety measure for theft. It was identified that a regulation with regard to the security electric fences is unavailable in Sri Lanka.

Therefore, PUCSL worked with relevant authorities and stakeholder and prepared a regulation to ensure the security of electric fences installed along boundaries of consumer premises by way ensuring the safety of the people and properties. The first draft of the regulation was completed in the year 2020.

Ensuring the compliance of electrical installations of construction projects undertaken by the foreign contractors to the IET regulations

Sri Lanka's real estate market expands annually with new condominiums built up catering to the various housing needs of people in Sri Lanka and expatriates. Sri Lanka follows IET standard for wiring when it's come to building apartments or condominiums. However, PUCSL identified that this regulation has not been followed in some instances. Therefore in 2020, PUCSL held a discussion with all the relevant stakeholders on practicing the regulation and disseminated information that are relevant for construction projects which will help all the stakeholders to adhere and practice the regulation.

Additional to that, PUCSL conducted three (03) sites inspections in the year 2020 and advised Condominium Authority on the construction projects.

Recommendation of sanctions to prosecute persons who extract or use electricity illegally via electricity transmission & distribution system of licensees.

As per the Sub Section 48 (4) of the Sri Lanka Electricity Act No. 20 of 2009 (as amended) no prosecution for an offence under the said Act shall be instituted proceedings in Magistrate's Courts except with the written sanction of the Commission.

In 2020, PUCSL received 542 sanction applications and all the applications were evaluated and granted necessary approvals when and where needed.

Conducting Inspections, test electric lines or plants or supply of electricity on request from consumers or upon directives by the Commission.

PUCSL conduct inspection (as per Section 2 of the Electricity (Electrical Inspector's Functions, Duties and Procedures) Regulation -2015) arising upon breaching of provisions, regulations or rules made under the Sri Lanka Electricity Act by the customers and general public and development of electricity related disputes arise among the licensees, customers and general public.

In year 2020, PUCSL conducted 08 inspections in this regard.

Sockets & plugs standardization

With the effort to reduce electrocution in Sri Lanka and to improve electrical safety PUCSL continue to work with many authorities and associations.

In 2020, PUCSL took another step ahead to improve the material for local sockets and plugs manufacturing by signing up with a Moratuwa University to design extension code with higher safety and quality and prepare the mold of the same.

PUCSL also established a guideline for licensing of electricians in Sri Lanka including the application process, eligibility criteria, renewal process, revocation process, responsibilities and accountability.

Outcome 04

Improved environmental conditions for humans, animals and plants promotion of renewable energy development

Renewable energy dispatch data recording is vital for taking decisions on generation and transmission planning. As at now there is a gap in recording actual renewable energy dispatch in reasonable time intervals. The data submission software application was developed to use with the existing License Information Submission System.

Monitoring environmental performance of the lakvijaya power plant

Monitored the implementation of Environmental impact mitigation action plan developed by the expert committee employed by the Commission. Observed that a considerable progress has been achieved on the implementation of the action plan and thereby reducing the negative impact caused by the plant operation. Monitored the environmental performance of Lakvijaya Power Plant according to the regulations enforced by the Central Environmental Authority and the Provincial Environmental Authority.

Stakeholder consultation on thermal energy externalities

Power generation gives rise to a range of impacts that include air pollution, water pollution, releasing toxic materials and GHG emissions. These social and environmental costs are referred to as externalities and must be accurately quantified to understand the least economic cost for generation technologies that should be deployed.

In line with the above, The Commission conducted a stakeholder consultation on the “Estimation of Externality Cost of Thermal Energy” in Sri Lanka and written submission was collected for further evaluation and incorporate in the final report. This research added new knowledge to the society as this was the first research done in Sri Lanka in this nature.

Promotion of efficient use and conservation of electricity

Energy demand increases day by day due to the economic development of the country. However, the energy supply does not expand in par with the demand growth. Energy efficiency and conservation has a huge potential to support in reducing this gap.

In view of the above, the Commission conducted an awareness campaign for energy efficiency and conservation covering the domestic, commercial and industrial consumers in 2020 through social media platforms and web media to aware stakeholders on ways and means for energy efficiency and conservation.

Petroleum Industry



Lubricant Market Report

In 2020, PUCSL published the lubricant market report 2019, conducted many awareness programs for technical colleges and coordinated the renewal of lubricant agreements.

According to the lubricant market report 2019, eleven (11) parties (Company/Nominee) authorized to import, export, sell, supply or distribute lubricants and three (3) parties are authorized to import, export, blend, produce, sell, supply or distribute specific brand(s) of lubricants in Sri Lanka.


The total reported volume of lubricants sold during 2019 is 62,481 kL, which is 1,786 kL less than that of 2018. However, the total value of lubricants sold during 2019 is 28.37 LKR billion, which is 1.03 LKR billion higher than that of 2018. Accordingly, during 2019, the lubricant market has recorded a negative growth in terms of sales volume of 2.78 % when compared against that of 2018.

Further, a trend of negative growth of total lubricant sales volume can be observed during years 2017, 2018 and 2019 in the market. During 2019, the volume of both automotive lubricants and greases sold has decreased by 4.87 % and 9.92% while the volume of both industrial lubricants and marine lubricants sold has increased by 3.82% and 10.70% respectively compared against the sales of such products reported during 2018.

The total reported volume of automotive lubricants sold during 2019 is 44,950.47 kL, which is 2301.33 kL less than that of 2018. The lower volume of automotive lubricants sold has significantly contributed to the overall negative growth in the reported volume of lubricants sold during 2019. Therefore, the trend of positive growth of automotive lubricant sales volume observed since 2015 has changed during 2019.

Further, during the year 2019, the volume of diesel engine oil (mono grade) sold has significantly reduced by nearly 10% (1,500 kL) compared against that of 2018, while the volume of diesel engine oil (multi grade), four stroke motor cycle oil, two stroke motor cycle oil, automotive gear oil and automatic transmission fluid has slightly decreased compared against 2018. The volume of diesel engine oil (mono grade) sold during the last three years has decreased, while the volume of gasoline engine oil (multi grade) sold has increased during the same period.

LUBRICANT MARKET 2019 AT A GLANCE



Review and update Sri Lanka Standards for lubricants

The Government has appointed PUCSL as the shadow regulator for the Lubricants Market. As the shadow regulator of the lubricants market, the PUCSL advises the Ministry of Petroleum Industries on policy and regulatory matters with respect to liberalization of the lubricants industry. In 2006, PUCSL assisted and advised the Ministry of Petroleum Industries in formulating the policy framework and market entry criteria in order to ensure that only quality lubricants meeting internationally accepted standards are allowed into the market. With the change of global market trends, quality of products and requirements PUCSL initiated to review and update the five existing Sri Lanka Standards for gasoline, diesel, kerosene and liquefied petroleum gas as required after consulting the stakeholder. The updated five standards are as follows;

- Sri Lanka standard for Petrol Engine oil
- Sri Lanka standard for Diesel Engine oil
- Sri Lanka standard for Two Struck Engine oil
- Sri Lanka standard for Four Stroke Motor Cycle engine oil
- Sri Lanka standard for Gear oil

Island-wide raids on unauthorized adulterated lubricants

It was identified through an in-depth analysis, that there is a gray potion of the lubricant market in Sri Lanka which accounts approximately 20 percent of the total market. One of the major reasons for having a gray potion of the market is unauthorized adulterated lubricants circulation in the Sri Lankan market.

PUCSL with the support of Ministry of Energy and the Consumer Affairs Authority (CAA) decided to investigate the import, production, distribution and sale of lubricants and related products in Sri Lanka due to the increase of consumer complaints on low-quality lubricants in the market. Accordingly, raids on illegal lubricants products were carried out island-wide by CAA with the assistance of the PUCSL.

Petroleum Resources Development Secretariate (PRDS) has granted legal approval for 13 companies to import, manufacture, distribute and sell lubricant and related products under 22 brand names. However, it was identified that varieties of lubricants under unauthorized brands and companies are also operating in the Sri Lankan market. These products have been identified as very low quality and the use of these products have caused defects in vehicle engines in a short period of time that can result in importing spare parts to a higher price which results in impacting the foreign exchange of the country. Consumers have greatly inconvenienced by these frequent technical errors while the government of Sri Lanka also had lost a huge amount of tax due to this illegal market expansion of low-quality lubricants.

PUCSL with the support of CAA carried out island-wide two-day raid operation seizing approximately four (4) million rupees worth illicit lubricant products. Legal actions were taken for the operators who were selling the illicit lubricant products.

Lubricant Industry Market Analysis Report

PUCSL has been acting as the shadow regulator of the lubricant industry and has been advising the Ministry of Petroleum resources on regulation of the industry. Therefore, it is required to do an analysis of the lubricant market data in recent years to evaluate the performance of existing market in terms of competition, price and quality. Lubricant market data is submitted by market players annually which are compiled as annual lubricant market report. The market statistics were studied

in details to analyses the lubricant market performance and additional details were called from the market players and other stakeholders to get a better awareness. The report was completed in the year 2020 and market evaluation, issues and prospective solutions were identified under following areas;

- Access to products,
- Pricing impact,
- Quality control mechanism and issues,
- Adulteration and grey market,
- Used oil re- refining,
- Revisiting duty differential,
- Development of local technology,
- Consumer awareness,
- Lack of an ongoing request for qualification process

Awareness campaign on using right lubricant product

PUCSL carried out a wider awareness campaign mainly on social media and Print Media for public to aware the usage of right lubricant product suitable for the vehicle and how to identify the right lubricant product matches for each vehicle. Stakeholders were also made aware on the adulterated lubricant market, products and how to avoid the adulterated lubricant products.

Water Services Industry



Rights and Obligation Statement for Water Service Consumers

Rights and Obligation statement for consumers of water services industry was prepared by PUCSL together with the National Water Supply and Drainage Board (NWS&DB) and other relevant stakeholders and submitted to the NWS&DB to help all the stakeholders to resolve issues in the proper framework.

The Statement includes basic rights of the water consumer with respect to the supply and use of water and collection of waste waters, basic obligations with respect to the Supply and use of water and collection of waste water, rules apply when applying a connection, Disconnection and reconnection, security deposit, meter and meter reading and etc.

The Statement was handed over to the Ministry of Water Supply for necessary approvals.

Public Consultation on issues of Water Service Consumers

Water service industry which includes the provision of pipe borne water supply from a public water supply system in any urban or rural area including the provision of water through water bowser and public sewerage services, is also an industry included in the schedule of PUCSL Act.

Hence powers and functions of the PUCSL extend to the water services industry as well. However, full functioning of the PUCSL Act upon any industries listed in the schedule commence with the enactment of an industry Act which is a pre-requisite to start the regulation of that industry.

In this context, PUCSL selected evidence-based approach to develop the policy advice covering all the drinking water issues and conducted public consultation in North western, Southern, Central, Eastern provinces as the first phase which resulted in publishing an interim report on common and district wise issues in water services.

PUCSL also went to villages to meet heads of the village for focused group discussion to understand the root casus for the issues with regard to the drinking water.

The Interim Report identified issues with regard to the drinking water in North Western, Southern and Central Provinces and solutions for each issue that has to be taken.

The issues include, difficulties with raw water sources, paucity of investments needed to meet 2025 targets of water and sanitation services, Difficulties for CBOs and LGAs interacting with Colombo based regulatory agency, Scope of regulation, escalating concerns over quality of drinking water, inadequacy of sewage and fecal sludge disposal facilities and etc were identified. The PUCSL also proposed solutions including the central government to establish mechanisms for access to surface water resources controlled by entities such as irrigation department of forest conservation, appoint a scientific committee to recommend preservation of drinking water catchment areas, establish taskforce to develop standards for rainwater harvesting and use and etc. Reports were distributed to all districts officials related to drinking water and presented to the Ministry of water services.

Comments Made on Public Consultation of Drinking Water Issues

Only 50% of the population has access to safe drinking water. Hon.Sanath Nishanta, State Minister to the Rural and Divisional Drinking Water Supply Projects Development.



I have visited all the villages in the Kurunagala district. One of the major shortcomings that I have seen is the lack of access to safe drinking water. We see a large number of kidney patients in the Kurunegala District. In most of those cases, the patients lack access to clean drinking water - Hon.A.J.M. Muzammil, Governor North Western Province

'In the next 3 years, the government plans to provide safe drinking water for everyone in Sri Lanka and regulating the industry is needed'

Mr. A C M Nafeel
Additional Secretary -
Development, Ministry of
Water Supply



'Lack of skilled human resources, knowledge and technological equipment are some of the challenges that the local Government face when it is come to provide safe drinking water'

Mr I M I Illangakoon,
Commissioner, Local
Government - North
Eastern Province



It will be great if the testing facility of the public water projects can be provided in villages and the prices of drinking water and quality have to be regulated

Mr Nadun R Sampath,
Director - Rural Water
Supply Division -
Provincial Council



The biggest problem is that there is no coordination between the institutions dealing with water

Mr M M Rasika
Samantha - Officer,
National Community
Water Supply
Department



There are certain times that water from Bingiriya Village is taken for other villages while people of Bingiriya suffering without water

Mr Sarath Chandra
Nawadarshana
Community-based
organization



We are supplying water for 03 villages and our electricity bill vary from 8,000 LKR to 50,000 LKR which we cannot afford. We request to give some relief with regard to our electricity bills

Mrs Dimali - Randiya
Dahara Community
based organization -
Ganewatta



Connecting with Stakeholders

Awareness programmed on National Framework on Licensing Electricians in Sri Lanka

PUCSL have identified that there are about 45,000 electricians in Sri Lanka and only a few of them are qualified in National Vocational Qualification (NVQ) for electricians. Most of the wiring and maintenance of the households and other premises are carried out by electricians who have no recognized qualifications but have experience through practice. To address this issue PUCSL with the support of Construction Industry Development Authority (CIDA), National Apprentice and Industrial Training Authority (NAITA) and Vocational Training Authority (VTA) implemented a mechanism to establish an accepted professional status for electricians in the country by issuing licenses based on their qualifications and experiences.

With the introduction of the new mechanism, all the electricians will be issued a temporary license, valid only for three (03) years to continue their work. For those who are qualified with National Vocational Qualification 3 (NVQ 3) and above is eligible to obtain a permanent license from CIDA, after proving their knowledge at an evaluation facilitated by the Evaluation Panel. For those who are not professionally qualified, but have hands-on experience, are given the opportunity to prove the competency and to qualify for NVQ levels through a process facilitated by CIDA, so that they can apply for the permanent license. With the permanent license, electricians can design, wire, test, the installation of domestic wiring (30 amps Signal phase) and issue a certificate to get the electrical connection which is accepted by CEB and LECO.

With the ambition of making aware of the electrician on getting the NVQ qualification, PUCSL began a national wide awareness campaign in 2019 covering 10 districts as the first phase.

As the second phase, PUCSL held 10 awareness programs in Batticaloa, Jaffna, Puttalam, Vavuniya, Kilinochchi, Kurunagala, Mannar, Mullaitivu, Rathnapura, Kegalle and Trincomalee in 2020.





Public Awareness Program

Making all the stakeholders aware about creating an electrical safe environment is one of the duties that carried out by PUCSL routinely. Accordingly, PUCSL held 09 programmes directly targeting smaller group of electricians and consumers around the island wide in year 2020, distributing all the necessary information through leaflets and giving direct solutions for the issues they raised at the programmes.

Information Distribution


In 2020, PUCSL released 07 Press releases on various subjects that matters to stakeholders and shared information when and where necessary when a need aroused. PUCSL also released its Annual Report 2019, Activity Plan 2020, Lubricant Market Progress, Generation Data, RTI Annual Report 2020, Report to the Central Bank and etc. PUCSL distributed this information via traditional and digital media and direct discussions.

PUCSL also received more than 20 requests for information and all the requests were facilitated.

PUCSL & Its staff

Our Employees are Our Biggest Strength

The changing world around us places high demand on us to make sure we attract and retain the competences we need to deliver on our strategy. We believe that building an excellent employee experience, encouraging a curiosity-based learning culture, having diversity and inclusion as integral parts of our values and being an ethical forerunner are important parts of the equation. Therefore in 2020, PUCSL created more opportunities to support the learning and sharing knowledge culture of the organization through multiple approaches especially in the time of the COVID Pandemic.



The Human Resources and Administration division provides strategic direction to align the staff and resources to support the Commission in building a dedicated work force which delivers exemplary service to the nation by achieving Commission's vision. Therefore, HR continuously aims to establish, conserve, and develop policies and procedures to ensure timely recruitment, retention of a diverse workforce in order to deliver the high performances even though the entire country experienced an unanticipated downturn with the Covid 19 pandemic.


Deriving further, HR caters in developing and implementing innovative human resource policies and practices ensuring clear expectations, procedures and rules related to employments and timely contentment of staff requirements matching the desired competencies, managing compensation and benefits, dealing with employee training and development requirements and other administrative related routine functions during Work from period as well.

Our treasured workforce is diverse to different levels and different disciplines where the majority counts as technical professionals thus, we always value the equality.

Commission continuously focuses on developing their technical and soft skills of the employees to be competent to yield on higher levels of responsibility. In a way our employees are significantly benefited through our flat organizational structure which comprises with lesser number of layers elevating the employees' level of responsibility, easier decision making, and delegation of more responsibilities are throughout the limited number of employee levels.

By end of year 2020 the Commission employed up to 43 individuals on permanent and contract basis across all the divisions by encouraging female existence in the composition as well.

Composition of staff – Gender wise



Composition of Staff as at 31/12/2020

Designation	Approved Carder	Existing Carder	
		Permanent	Contract
Director General	01	1	-
Secretary to the Commission	01	1	-
Deputy Director General	01	1	-
Director	11	8	1
Deputy Director	06	4	-
Internal Auditor	01	-	-
Assistant Director	17	17	-
Management Assistant	10	7	-
Driver/Office Assistant	04	2	1
	52	43	

Capacity Building and Training

Human Resources Division facilitates employees at all levels providing a wide range of local and foreign training opportunities in developing their professional competencies, uplifting their knowledge, and skills to contribute to the organizational vision while enhancing their individual opportunities for their carrier progression. Majority of employees have been granted online training opportunities related to their fields of work foreign and locally due to Covid 19 social distancing measures.

Employee Performance Management

HR division has successfully completed the employees' performance evaluation process for entire staff by carrying out individual appraisals by providing a platform for the respective individual and their supervising authority to assess the gap between existing and expected performance levels of each and every one. Further, employees have been granted their annual increments based on the achievement of assigned deliverables.

Employee Engagement and Welfare

As we realize that employees' welfare and engagement as the key pillar in our annual Human Resources plan in maintaining respectable employee relations which comforts to reduce workplace conflict, elevating employees' morale in order to increase the overall productivity. In that line we have implemented different activities thus outdoor engagement activities were held due to Covid-19 social restrictions.

Human Resources Information System

HR division continuously focuses on improving the efficiency of the team through introducing automated HR and administrative process linked to the HRIS, Accordingly, further developments have been introduced to the existing Human Resources Information System.

Other routine HR & Admin activities

Further, HR division been carrying out all the activities related to smooth routine functioning of the Commission in its office premises amidst in between work from home conditions.

PUCSL Plan for 2021

PUCSL annually access and plans activities to cater to the needs and demands of the electricity, water services and petroleum industries.

The activities are drafted in a bottom to top approach to cater to the goals, outputs and demands of the country and organization.

Every year the gap between the present status and the aspired status of each goal is evaluated and activities are recognized to achieving the set goals.

Some activities span over more than one year, while some activities can be completed within a year.

The activities are categorized into four outcomes of electricity industry, petroleum industry, water services industry and routine work.

The Activities for each division for year 2021 are identified below;

Division	Activity Ref No.	Activity Description	Sector	Outcome No. (1-4)
TEA	AP21/CP/TEA/01	Policy Advise on Electricity End-user tariff	Electricity	2
TEA	AP21/CP/TEA/02	Guideline for providing bulk service connections and augmentation of connections	Electricity	2
TEA	AP21/CP/TEA/03	Review of Allowed Charges methodology	Electricity	2
TEA	AP21/CP/TEA/21	Dispatch Audit for year 2019	Electricity	2
TEA	AP21/CP/TEA/22	Research to Estimate the Cost of Energy Not Served	Electricity	2
TEA	AP21/CP/TEA/23	Research on Grid Integration Limit for Intermittent Sources	Electricity	2
TEA	AP21/CP/TEA/24	Research on Grid Operation with Distributed Generation	Electricity	2
TEA	AP21/CP/TEA/25	Research Study on Transmission System	Electricity	2
TEA	AP21/RU/TEA/31	Review of Allowed Charges filed for 2022	Electricity	2
TEA	AP21/RU/TEA/32	Small Distributor Tariff Review	Electricity	2
TEA	AP21/RU/TEA/33	Bulk supply tariff, Uniform National Tariff and end-user tariff review	Electricity	2
TEA	AP21/RU/TEA/34	Data and Data Analysis	Electricity	2
Research			Electricity	1

COA	AP21/CP/COA/01	Dialog on strengthening awareness and compliancy of Divisional Secretaries on amended wayleave guideline to resolve wayleave issues	Electricity	1
COA	AP21/CP/COA/02	preparation of guideline on supplying electricity connection to block out (auctioned) lands	Electricity	1
COA	AP21/CP/COA/03	Preparation of Disaster Management Plan for Water Supply Scheme in NWSDB	Water	not defined
COA	AP21/CP/COA/21	Measurement of Customer Services Performance of Ceylon Electricity Board	Electricity	1
COA	AP21/CP/COA/22	Dialog with distribution licensees to ensure compliance on regulatory tools (regulations, rules and guidelines) to resolve consumer complaints efficiently	Electricity	1
COA	AP21/CP/COA/23	Water Services Regulation	Water	not defined
COA	AP21/CP/COA/24	Mobile service to solve electricity consumer complaints in seven provinces (Western, North Western, Sabaragamuwa, Central, Northern, Eastern, Uva)	Electricity	1
COA	AP21/RU/COA/31	Facilitate Consumer grievances and licensee advise requests in accordance with relevant laws and guidelines	Electricity	1
COA	AP21/RU/COA/32	Resolution of disputes in accordance with electricity (dispute resolution) rules	Electricity	1
COA	AP21/RU/COA/33	Consumer Consultative Committee (CCC) Coordination	Electricity	1
COA	AP21/RU/COA/34	Measurement of Customer Services Performance of Lanka Electricity Company Pvt. Ltd	Electricity	1
COA	AP21/RU/COA/35	Data and Data Analysis	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/01	Reviewing and Approving Least Cost Long Term Generation Expansion Plan 2022-41	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/02	Consultation on revisiting and revising the regulatory framework of Exempted parties (Exempted from the requirement of obtaining a license to Generate/Distribute and Supply electricity)	Electricity	1

LIC	AP/2021/LIC/CP/21	Guidelines to determine the Criteria for the Commission to decide it is satisfied on the compliance with least cost principle in approving the new Generation plant proposals (AP20/CP/LIC/01)	Electricity	2
LIC	AP/2021/LIC/CP/22	Review and approval of Long-Term Transmission Development Plan (AP20/CP/LIC/03)	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/23	Disaster Management Plans-Electricity Sector (AP20/CP/LIC/04)	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/24 (20/5)	Implementation of Electricity (Distribution) Performance Standards Regulation (Power quality and Supply quality) of Lanka Electricity Company Pvt Ltd	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/25(20/6)	Implementation of Electricity (Distribution) Performance Standards Regulation (Power quality and Supply quality) of Ceylon Electricity Board	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/26(20/7)	Preparation of Standards for Designing, Installation, Operation and Maintenance of lighting for roads and public spaces and Policy Advice on the institutional operational structure	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/27(20/8)	Prepare a mechanism to collect, recycle and dispose used lubricants in Sri Lanka	Petroleum	
LIC	AP/2021/LIC/CP/28(20/9)	Amending the Distribution Code	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/31	Review of New Power Plant Proposals for approval and monitoring implementation of Generation Plan	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/32	Generation and Transmission Performance Reports	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/33	Report on Short Term Energy Security	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/34	Implementation of Transmission Performance Standards Regulations	Electricity	1
LIC	AP2021/CP/LIC/35	License Applications and Exemptions (new applications, modifications, extensions) evaluation and grant license and Invoicing	Electricity	1
LIC	AP2021/CP/LIC/36	Execution of the decision taken at DCERP meetings	Electricity	1
LIC	AP2021/CP/LIC/37	Lubricant Market Related Activities	Petroleum	

LIC	AP2021/CP/LIC/38	LISS Administration	Electricity	1
LIC	AP2021/CP/LIC/39	Data and Data Analysis	Electricity	1
LIC	AP/2021/LIC/CP/40	Dispatch Analysis reports	Electricity	2
INS	AP20/CP/INS/01	Updating regulations to cover voltage fluctuation issues experienced by the consumers	Electricity	1,3
INS	AP20/CP/INS/02	Conducting inspections in a sample of renewable power plants (licensees)	Electricity	1,3
INS	AP20/CP/INS/03	Conducting Inspections at the premises of the parties who have been exempted from the requirement of obtaining license for distributing and supply electricity	Electricity	1,3
INS	AP20/CP/INS/04	Providing accessibility of information on Transmission Line Corridors for General Public	Electricity	1,3
INS	AP20/CP/INS/05	Compliance with Safety Regulation through Inspections	Electricity	3
INS	AP20/CP/INS/06	Analyzing the ways to mitigate electrical fire hazards at national important buildings	Electricity	3
INS	AP20/RU/INS/31	Monitoring of Activities Related to Electrical Safety	Electricity	3
INS	AP20/RU/INS/32	Public Awareness Program	Electricity	3
INS	AP20/RU/INS/33	Recommendation of sanctions to prosecute persons who extract or use electricity illegally via electricity transmission & distribution system of licensees	Electricity	1,3
INS	AP20/RU/INS/34	Conducting Inspections, Test electric lines or plants or Supply of electricity on request from consumers or upon directives by the Commission	Electricity	1,3
INS	AP20/RU/INS/35	Implementation of Electrician Licensing Framework, Plumber Licensing, Sockets & Plugs Standardization and Safety& Technical Management Plan, Preparation Incident Reporting System (Hospital)	Electricity	1,3
INS	AP20/RU/INS/36	Electrocution Analysis Reports	Electricity	3
FIN	AP21/CP/FIN/01	Streamlining processes with required financial controlling & update the Financial Manual		
FIN	AP21/CP/FIN/02	Coordinating procurement activities		

FIN	AP21/CP/FIN/03	Board of Survey & disposal of unserviceable items		
FIN	AP21/RU/FIN/31	Ensure the completeness and accuracy of different accounting modules and accounting information system		
FIN	AP21/RU/FIN/32	Financial monitoring and regulatory compliance		
FIN	AP21/RU/FIN/33	monitoring all receipts and payments		
HR	AP21/HR/CP/01	Development of a suitable recruitment interface linked to the Commission website		
HR	AP21/HR/CP/02	Reviewing and updating all the Job Descriptions and preparation of a Job Description manual		
HR	AP21/HR/CP/03	Obtaining ISA certification for procedures & policies		
HR	AP21/HR/CP/04	Development of Scheme of Recruitment		
HR	AP20/HR/CP/21	Development of monthly Activity progress monitoring module through Human Resource Information System (HRIS)		
HR	AP20/HR/CP/22	Development of a structured capacity development interventions to evolve a Human Resource Development plan in HRIS in order to enhance the competencies of all employees in line with new public administration circular 02/2018		
HR	AP20/HR/CP/23	Streamline the routine payment system of the division		
HR	AP20/HR/CP/24	Organizational Development and Career growth of all staff – Succession planning		
HR	AP21/HR/RU/31	Capacity building and training		
HR	AP21/HR/RU/32	Employee engagement and welfare		
HR	AP21/HR/RU/33	Other routine administration work		
CCO	AP21/CP/CCO/01	Master Awareness Campaign	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/CP/CCO/02	Awareness Campaign on updated Lubricant standards and new market players with Petroleum ministry, CAA and SL Customs	Petroleum	0

CCO	AP21/CP/CCO/03	Detailed Communication Plan based on Activities 2021	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/CP/CCO/21	Training of trainers program (Safety module introduction for scouts and training of school teachers and principals)	Electricity	3
CCO	AP21/CP/CCO/22	Knowledge platform for regulators in Sri Lanka	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/CP/CCO/23	Electricity Industry Related Investment Promotional Campaign - Research Forum)	Electricity	3
CCO	AP21/CP/CCO/24	Introduction, Awareness and Promotion of Energy-efficient Housing Model for Low Income Households in Sri Lanka-Research Grant and Knowledge Sharing Project with University of Moratuwa	Electricity	4
CCO	AP21/RU/CCO/31	Publication of statutory notices	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/RU/CCO/32	Content Development for Mass Media, Corporate Reports, Media Relations and Monitoring-Tamil	Electricity/ Petroleum/ Water	3
	AP21/RU/CCO/33	Content Development for Mass Media, Corporate Reports, Media Relations and Monitoring-Sinhala	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/RU/CCO/34	Content Development for Mass Media, Corporate Reports, Media Relations and Monitoring-English	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/RU/CCO/35	Increasing Digital visibility and public communication	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/RU/CCO/36	Content Development for Mass Media and Corporate Reports	Electricity/ Petroleum/ Water	3
CCO	AP21/RU/CCO/37	RTI Management	Electricity/ Petroleum/ Water	3
RA	AP21/CP/RA/01	Prepare Institutional Disaster Management Plans for petroleum sector utilities	Electricity/ Petroleum/ Water	1
RA	AP21/CP/RA/02	Prepare Standards for Fuel Filling Stations	Petroleum	
RA	AP21/CP/RA/03	Updating the Regulatory Manual	Electricity/ Petroleum/ Water	

RA	AP21/CP/RA/21	Formulate framework for regulating the midstream and downstream Natural Gas market	Petroleum	
RA	AP21/CP/RA/22	Review and update Sri Lanka Standards for lubricants	Petroleum	
RA	AP21/CP/RA/23	Update Supply Services Code and Statement of Rights & Obligations of Electricity Consumers	Electricity	1
RA	AP21/CP/RA/24	Formulate advise to the government on duty structure of imported and locally blended Lubricants for increased competition	Petroleum	
RA	AP21/CP/RA/25	Formulate procedure for detecting adulteration of petrol and diesel with kerosene	Petroleum	
RA	AP21/CP/RA/26	Formulate procedure for compulsory import inspection of lubricants by the Sri Lanka Standards Institute and Sri Lanka Customs	Petroleum	
RA	AP21/CP/RA/27	Guidelines for regulatory impact analysis (Ex-Ante)	Electricity/ Petroleum/ Water	
RA	AP21/CP/RA/28	Formulate standards for petroleum fuel dispensing pumps and mechanism for monitoring	Petroleum	
RA	AP21/CP/RA/29	Review and update Sri Lanka Standards for Petroleum Fuels	Petroleum	
RA	AP21/RU/RA/31	Shadow regulate the lubricant and grease market	Petroleum	
RA	AP21/RU/RA/32	Provide advice and assistance to the subject Ministry on regulation of the downstream petroleum industry	Petroleum	
EER	AP21/CP/EER/01	Estimation of Externality Cost of Power Generation by Renewable Energy Sources	Electricity	2
EER	AP20/CP/EER/21	Feasibility study on Implementation of Utility-Driven DSM programs	Electricity	2
EER	AP20/CP/EER/22	Techno-Economic Feasibility Study on Demand Response opportunities	Electricity	2
EER	AP20/CP/EER/23	Technical feasibility study on achieving 80% energy from Renewable Energy sources	Electricity	2

EER	AP21/RU/EER/31	Data collection and dissemination of Environmental performance of power plants	Electricity	4
EER	AP21/RU/EER/32	Data Collection and Analysis of Renewable Power Generation	Electricity	2
EER	AP21/RU/EER/33	Monitoring environmental Performance and Mitigation Action Plan in Lakvijaya Power Plant.	Electricity	4
IT	AP21/CP/IT/01	Revamping LISS		
IT	AP21/CP/IT/02	Revamping Technician Information System + mobile app		
IT	AP21/CP/IT/03	Implementing a digital media platform		
IT	AP20/CP/IT/02 (AP21/CP/IT/21)	Incident Reporting System (AP20/CP/IT/02)		
IT	AP20/CP/IT/03 (AP21/CP/IT/22)	License Management System (AP20/CP/IT/03)		
IT	AP20/CP/IT/04 (AP21/CP/IT/23)	Upgrading HR & Finance Systems (AP20/CP/IT/04)		
IT	AP21/RU/IT/31	Improving existing business applications		
IT	AP21/RU/IT/32	Data Analysis		
IT	AP21/RU/IT/33	Implementing an Intranet / Extranet		
IT	AP21/RU/IT/34	Automating procurement workflow		
IT	AP21/RU/IT/35	Prototyping a generation planning software system		
IT	AP21/RU/IT/36	Infrastructure Development		
IT	AP21/RU/IT/37	Office Automation		
IT	AP21/RU/IT/38	BCP/DR + Security		
IT	AP21/RU/IT/39	Maintenance		
IT	AP21/RU/IT/40	Solution for conducting Commission Meetings		
		Preparation of activity plan for year 2022		

**Report of the
Auditor General
for the year ending
31 December 2020**



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

2020/04/04/2020/04/04

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2022 ජනවාරි 21 දින

Chairman

Public Utilities Commission of Sri Lanka

Report of the Auditor General on the Financial Statements and Other Legal and Regulatory requirements of the Public Utilities Commission of Sri Lanka for the year ended 31 December 2020 in terms of Section 12 of the National Audit Act, No. 19 of 2018.

1. Financial Statement

1.1 Opinion

The audit of the financial statements of the Public Utilities Commission of Sri Lanka for the year ended 31 December 2020 comprising the statement of financial position as at 31 December 2020 and the statement of comprehensive income, statement of changes in net assets and cash flow statement for the year then ended, and notes to the financial statements, including a summary of significant accounting policies, was carried out under my direction in pursuance of provisions in Article 154(1) of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka read in conjunction with provisions of the National Audit Act No. 19 of 2018 and Finance Act No. 38 of 1971. My comments and observations which I consider should be reported to Parliament in pursuance of the provisions in Article 154 (6) of the Constitution will be tabled in due course.

In my opinion, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Public Utilities Commission of Sri Lanka as at 31 December 2020, and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

1.2 Basis for Opinion

I conducted my audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs).

My responsibilities, under those standards are further described in the Auditor's Responsibilities for the Audit of the Financial Statements section of my report. I believe that the audit evidence I have obtained is sufficient and appropriate to provide a basis for my opinion.

1.3 Other information that is included in Annual Report 2020

Other information represents the information that is included in the Annual Report 2020 but not included in the financial statement and in my audit report on that which I will receive after finalization of this audit report. The management is responsible for the other information.

I would not certify or would not make an opinion on the other information and my opinion on the financial statement would not cover the other information.



ජාතික විගණන කාර්යාලය
நேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

My responsibility in relation to my audit of financial statements is to read any other information identified above when available and to consider whether other information is quantitatively inconsistent with my knowledge of the financial statements or any other form of audit.

If, after reading the report of the Commission, I conclude that there is a quantitative error in it, those matters should be communicated to the governing parties for rectification.

If there are any further unresolved errors, those will be included in the report that I will table in Parliament in due course in accordance with Article 154 (6) of the Constitution.

1.4 Responsibility of the Management and Those Charged with Governance for the Financial Statements.

Management is responsible for the preparation of financial statements that gives a true and fair view, in accordance with Sri Lanka Accounting Standards, and for such internal control as management determines is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Commission's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intent to liquidate the Commission or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Commission's financial reporting process.

As per section 16(1) of the National Audit Act No.19 of 2018, the Commission is required to maintain proper books and records of all its income, expenditure, assets and liabilities, to enable annual and periodic financial statements to be prepared by the Commission.

1.5 Auditor's Responsibilities of the Audit of the Financial Statements

My objective is to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes my opinion. Reasonable assurance is a high level of assurance but is not a guarantee that an audit conducted in accordance with Sri Lanka Auditing Standards will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.

As part of an audit in accordance with Sri Lanka Auditing Standards, I exercise professional judgment and maintain professional skepticism throughout the audit. I also:

- Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for my opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control



ජාතික විගණන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

- Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Commission's internal control.
- Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by the management
- Conclude on the appropriateness of the management's use of the going concern basis of accounting and based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Commission's ability to continue as going concern. If I conclude that a material uncertainty exists, I am required to draw attention in my auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify my opinion. My conclusions are based on the audit evidence obtained up to the date of my auditor's report. However, future events or conditions may cause to cease to continue as a going concern.

Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

I communicate with those charged with governance regarding, among other matters, significant audit findings, including any significant deficiencies in internal control that I identify during my audit.

2. Report on Other Legal and Regulatory Requirements

2.1 National Audit Act, No. 19 of 2018 includes specific provisions for following requirements

2.1.1. I have obtained all the information and explanation that required for the audit and as far as appears from my examination, proper accounting records have been kept by the Commission as per the requirement of section 12 (a) of the National Audit Act, No. 19 of 2018.

2.1.2. The financial statements presented is consistent with the preceding year as per the requirement of section 6 (1) (d) (iii) of the National Audit Act, No. 19 of 2018.

2.1.3. The financial statements presented includes all the recommendations made by me in the previous year as per the requirement of section 6 (1) (d) (iv) of the National Audit Act, No. 19 of 2018.

2.2. Based on the procedures performed and evidence obtained were limited to matters that are material, there were none to make the following statement to my attention.

2.2.1. to state that any member of the governing body of the Commission has any direct or indirect interest in any contract entered into by the Commission which are out of the normal cause of business as per the requirement of section 12 (d) of the National Audit Act, No. 19 of 2018

2.2.2. to state that the Commission has not complied with any applicable written law, general and special directions issued by the governing body of the Commission as per the requirement of section 12 (E) of the National Audit Act, No. 19 of 2018



ජාතික විගණන කාර්යාලය
 தேசிய கணக்காய்வு அலுவலகம்
 NATIONAL AUDIT OFFICE

Reference to Rules / Command	Observations
Paragraphs (I) and (II) of the Management Services Circular No. 03/2018 dated 18th July 2018	Although the recommendation of the National Salaries and Cadre Commission and approval of the Department of Management Services should be submitted to the Cabinet of Ministers by the Minister of Finance for approval to the Organizational Structure and Salary Structure of the Public Utilities Commission, it has not taken place by the end of the year under review and had been spent as follows.
	(i) A total amount of Rs. 42,795,220 had been paid under 10 types of allowances to the staff of the institution without obtaining the recommendations of the National Salaries and Cadre Commission and the prior approval of the General Treasury.
	(ii) A Rs. 40,000 / - per month for the post of Assistant Director, Rs. 5,000 / - per month for the post of Management Assistant and Rs. 2500 / - per month for the post of Driver were recommended to pay in accordance with the manual of administrative procedure of the Public Utilities Commission of Sri Lanka. A total Sum of Rs. 8,511,832 had been paid without obtaining the approval of the Treasury for those arrangements.
	(iii) The Commission had approved a loan scheme for vehicles with a maximum of Rs. 5 million for permanent employees under a repayment period of 5 years. No action had been taken to obtain Treasury approval for the scheme. Accordingly, 4.25 percent of the interest charged by a bank is charged to the employee and the difference between the interest rate charged by the bank and the 4.25 percent was reimbursed to the Bank by the Commission. Accordingly, the interest on vehicle loans obtained by 04 officers during the year under review was Rs. 187,013 which the Commission had reimbursed the bank.



	(iv) The Housing and Property Loan Scheme, with a maximum limit of Rs. 8 million under a period of 15 years, was approved by the Commission Paper No. 220 dated August 18, 2018 for the permanent employees of the Commission. No action had been taken to obtain the approval of the Treasury for that. Accordingly, the employee will have to bear 4.25% of the interest charged on home and property loans obtained from a state-owned bank, and the difference between the interest charged by the bank and 4.25% will be reimbursed to the Bank by the Commission. Accordingly, the total interest on housing and property loans obtained by 17 officers during the year under review was Rs. 2,395,761 had been reimbursed to the Bank by the Commission.
Public Enterprises Circular No. PED / 1/2015 (i) dated 27th October 2016	Although a monthly allowance of Rs. 50,000 could be paid as a transportation allowance to the officers who are entitled to transport allowance as per the provisions of the Circular, Rs. 60,000 was paid as a transport allowance and Rs. 20,000 was paid as a driver allowance, in accordance with the manual of administrative procedure of the Public Utilities Commission of Sri Lanka. A total of Rs. 13,140,000 had been paid without obtaining the approval of the Treasury.
Business Circular No. PED -1/2015 dated May 25, 2015, paragraph 3.1	Fuel allowances had been paid with the approval of the Commission in excess of the value per liter of fuel, payable to the officers of the official vehicles in accordance with the provisions of the Public Enterprises Circular.

2.2.3. In accordance with the requirement of Section 12 (g) of the National Audit Act No. 19 of 2018, the powers, functions and tasks of the Commission have not been complied with except for the following observations.

Powers, Functions and Tasks	Observation
Regulation of Electricity, Petroleum and Water industries in accordance with the Public Utilities Commission of Sri Lanka Act No. 35 of 2002	The Public Utilities Commission of Sri Lanka was empowered by the Public Utilities Commission of Sri Lanka Act No. 35 of 2002 to regulate the infrastructure industries of Sri Lanka such as electricity, petroleum and water services. The legal framework for overseeing the petroleum industry, water supply and drainage industry had not been established, by the end of the year under review.



ජාතික විගණන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

2.2.4 That the resources of the Commission have not been procured and utilized in a timely manner, frugally, efficiently and effectively as per the requirement mentioned in Section 12 (d) of the National Audit Act No. 19 of 2018

2.3 Other facts

(A) Accounts receivable and payable

As at 31st December 2021, the total amount of the annual regulatory Levy receivable was Rs. 82,176,866. As at June 30, 2021, only Rs. 726,954 had been received from the relevant institutions. As of June 30, 2021, Rs. 81,449,912 arrears of regulatory fees had not been settled.

(B) Revenue Analysis

Annual Regulatory Levy

According to Section 46 of the Sri Lanka Electricity Act No. 20 of 2009, the Commission was empowered to impose an annual regulatory Levy / fee. It had to be charged on or before June 30 of each year. The annual regulatory Levy for the year 2020 had not been collected from the 82 licensees on or before the due date. It represented 44 percent of the licensees who had to pay the annual regulatory Levy

W P C Wikramaratne

Auditor General

Financial Statement of PUCSL Year 2020

CONTENTS

	Page
Statement of Financial Position	63
Statement of Comprehensive Income	65
Statement of Changes in Equity	66
Cash Flow Statement	67
Accounting Policies	69-72
Notes to the Financial Statements	73
Property Plant and Equipment	79

PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

Statement of Financial Position

As At 31st Dec 2020

		2020	2019
	Notes	Rs	Rs
Assets			
Non-Current Assets			
Property Plants & Equipment	1	31,917,717	43,367,460
Capital work in progress	1.1	-	5,330,495
Distress Loan		6,263,793	2,968,831
Total Non-Current Assets		38,181,511	51,666,786

Current Assets:			
Investment	2	514,868,339	288,549,964
Inventories	3	76,303	205,783
Receivable	4	167,222,062	273,918,132
Deposit, Advances & Pre Payments	5	7,739,100	8,950,207
Cash & Cash Equivalents		4,460,627	1,192,028
Total Current Assets		694,366,437	572,816,114
Total Assets		732,547,942	624,482,901

Funds & Liabilities			
Funds			
Accumulated Fund	6	675,027,631	528,251,661
Revaluation Reserves		24,849,786	24,849,786
		699,877,417	553,101,447

Non-Current Liabilities			
Provision for Gratuity	8	16,973,374	14,888,341
		16,973,374	14,888,341

Current Liabilities			
Payable Accounts	7	14,897,151	44,265,513
Auditor General's Fees	9	800,000	1,627,600
Security Deposit - CEB		-	10,600,000
		15,697,151	56,493,113
Total Liabilities		732,547,942	624,482,901

The Accounting Policies and Notes appearing on pages 69 to 72 form an integral part of the financial statements. The Members of the Public Utilities commission of Sri Lanka are responsible for the preparation and presentation of these financial statements.

FOR AND ON BEHALF OF THE PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA



Mr. Janaka Ratnayake
Chairman

Member of the Commission



Damitha Kumarasinghe
Director General

Thilina Ranasinghe
Director - Finance

PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

Statement of Comprehensive Income

For the Year Ended 31 st Dec 2020

		2020	2019
	Notes	Rs	Rs
Revenue			
Variable registration fee	10	141,145,406	149,455,507
Annual Regulatory Levies	11	189,818,981	185,302,257
Licences Application Fees	12	474,000	513,000
Other Income	13	27,685,191	25,016,671
Total Revenue		359,123,578	360,287,435

Expenses			
Personnel costs	14	113,800,954	112,163,568
Consultancy Services		5,455,619	28,108,960
Operational Expenses	15	94,251,588	120,431,964
Finance Cost	16	11,185	11,891
Total Expenditure		213,519,345	260,716,383

Operating Surplus for the year		145,604,233	99,571,052
---------------------------------------	--	--------------------	-------------------

Other Comprehensive Income			
Revaluation Gain		-	-
Actuarial gain/Loss		1,171,741	(212,530)
Total surplus for the year		146,775,974	99,358,522

The Accounting Policies and Notes appearing on pages 69 to 72 form an integral part of the financial statements.

Statement of Changes in Equity

For the Year Ended 31st December 2020

	Accumulated fund	Revaluation Reserves	Total
Balance as at 1st January 2020	528,251,661	24,849,786	553,101,447
Surplus in the Income Statement	145,604,233	-	145,604,233
Other Comprehensive Income	1,171,741	-	1,171,741
Balance as at 31st December 2019	675,027,631	24,849,786	699,877,417

PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

Cash Flow Statement

For the Year Ended 31 st Dec 2020

	2020	2019
	Rs	Rs
Cash Generated from Operating Activities		
Operational Surplus / (Deficit) in the year	145,604,233	99,358,522
Adjusted for		
Depreciation	19,631,935	21,399,947
Provision for Gratuity	3,414,485	3,325,435
Income on disposal of fixed assets	81,120	(93,569)
Adjustment for Prior Year Period		(4,217,336)
Interest income	(27,571,802)	(22,523,767)
	141,159,971	97,249,232
Changes Working Capital		
(Increase) / Decrease in Inventories	129,481	214,198
(Increase) / Decrease in Deposit	(9,000)	(5,500)
(Increase) / Decrease in Receivable	104,072,005	(107,529,430)
Increase / (Decrease) in Payable	(40,768,596)	20,267,789
(Increase) / Decrease Advance, Pre Payments	1,220,107	(2,459,164)
Net Changes in Working Capital	64,643,997	(89,512,107)
Cash Generated from / (Used in) Operating Activities	205,803,968	7,737,126
Cash Flow from the Investing Activities		
Fixed Assets Disposal Income Received	154,189	107,650
Purchase of Fixed Asset	(3,114,374)	(9,139,657)
Interest Received	26,900,902	21,654,010
Withdrawal of Fixed Deposit	50,000,000	77,000,000
Increase in Investment of Gratuity	(1,318,376)	(1,201,655)
Invested in Fixed Deposits/TBS & Call Deposits	(275,000,000)	(97,000,000)
Net Cash Flow from (Used in) Investing Activities	(202,377,659)	(8,579,652)
Cash Flow from the Finance Activities		
Gratuity Payments	(157,710)	(1,453,313)
Net Cash Flow from (Used in) Finance Activities	(157,710)	(1,453,313)
Cash and Cash Equivalent at the Beginning of the Year	1,192,028	3,275,337

Net cash flows during the year	3,268,599	(2,295,839)
Cash and Cash Equivalent at the End of the Year	4,460,627	979,498
Cash and Cash Equivalents,		
Cash in Hand & at Bank	4,460,627	1,192,028

General Accounting policies

01 .General

The Public Utilities Commission of Sri Lanka (PUCSL) was established to regulate certain utility industries pursuant to a coherent national policy.

In line with the above policy, with the enactment of Sri Lanka Electricity Act No: 20 of 2009 PUCSL were fully empowered to regulate the electricity industry in Sri Lanka.

02 .Basis of Preparation

2.1 The financial statements have been prepared in accordance with the Sri Lanka Accounting Standards issued by the Institute of Chartered Accountants Sri Lanka, the requirements of Public Utilities Commission of Sri Lanka Act No: 35 of 2002 and the Sri Lanka Accounting and Auditing Standards' Act No: 15 of 1995.

2.2 The financial statements of Public Utilities Commission are prepared under the historical cost convention. The financial statements have been prepared on a going concern basis and the accounting policies have been applied consistently throughout the period.

2.3 Financial period

The financial year of the commission shall be the calendar year.

03. Comparative Information

The Accounting Policies applied by the Commission are, unless otherwise stated, consistent with those used in the previous year. Previous year's figures and phrases have been rearranged, wherever necessary, to conform to the current year's presentation.

04. Events after the Balance Sheet Date

All material post balance sheet events have been considered and appropriate adjustments or disclosures have been made in the respective notes to the financial statements.

05. Valuations of Assets and their Bases of Measurement

5.1 Property Plant & Equipment

The Property Plant & equipment are recorded at cost/less accumulated depreciation or revaluation or revising the useful life as set out below. The cost of property plant and equipment is the cost of purchase or construction together with any expenses incurred in the bringing the assets to its working condition for its intended use.

Except for motor vehicles all other assets were recorded at cost/less accumulated depreciation as those assets fair value cannot be measured reliably. Motor vehicles were revalued in 31st December 2018 by committee appointed by Director General & increase amount of carrying value of assets has credited to the revaluation reserves. It was decided to revalue motor vehicles after every two years.

It was decided to revise the useful life of fully depreciated assets still in use & record changes of depreciation as change in accounting estimates in accordance with LKAS8.

5.2 Depreciation

Provision for depreciation is calculated by using a straight-line on the cost of property plant and equipment. Accordingly depreciation rates of the assets are as follows:

1.Furniture and Fixtures	20%
2.Computer and Office Equipment	
Multi Media Projector/SAN storage	25 %
Desktop computer	25 %
Laptop computer	25 %
Mobile phones	33 1/3 %
Portable hard disk/server hard disk	33 1/3 %
LTO Tape drive	33 1/3 %
LTO Tape	33 1/3 %
UPS	50 %
Others	20%
3.Vehicles	20%
4.Software	33 1/3%
5.Office equipment	20%

The calculation of depreciation is applied from the date of purchase of property plant and equipment in the current year.

The useful lives, residual values and depreciation methods of assets are reviewed and revalued if required, at the end of the each financial year.

5.3 Capital work in progress

Capital expenses incurred during the year which are not completed as at the reporting date are shown as capital working progress whilst capital assets completed during the year and available for use will transfer to the property plant and equipment.

06. Inventories

Inventories are valued at lower of cost or net realizable value. The cost of the inventories is arrived at by using the first-in, first-out (FIFO) basis.

07. Investments

Commission invests its surplus income fixed deposits with Bank of Ceylon to maximize return to the Commission.

08. Receivable

Receivable are stated at the amounts they are estimated to realize. No provision is being made for bad or doubtful debts.

9. Advances & Prepayments

Prepayments account includes a part of the premium paid to different suppliers to get the servicers

for the specific time period and the amounts which are paid not relevant to the period under review (but for the future period) and advance account includes advances taken and which are not settled as at 31-12-2020.

10. Cash and cash Equivalents

Cash and cash equivalents in the cash flow statement comprise cash at bank and in hand

11. Retirement Benefit Plan-Gratuity.

11.1 According to payment of Gratuity Act No.12 of 1983, the liability for gratuity to an employee arises only on completion of five years of continued service with the Commission. The PUCSL has adopted actuarial valuation to record gratuity liabilities to confirm with LKAS 19. The actuarial valuation was carried out by the professional actuarial valuers , Actuarial and Management Consultant (pvt) Ltd

The defined benefit obligation for retiring gratuities payable under the Payment of Gratuity Act No.12 of 1983 recognised in the Statement of Financial Position, represent the present value of the defined benefit obligation. All actuarial gains and losses are recognised immediately in the Statement of Financial Performance and Other Comprehensive Income.

The provision for liability is externally invested after Balance sheet date

11.2 Employee Provident Fund and Employee Trust Fund

Contributions were made in line with respective statutes and regulations in respect of all eligible employees.

Increase the EPF Contribution 12% to 15% by the employer and 8% to 10% by employee effect from 1st October 2013.

12. Government Grants

Government grants given to acquire property , plant & Equipment are recognized as deferred income and allocated over useful of assets. Rest of the grants are recognised as income when those grants become receivable.

13. Recognition of Liabilities

A liability is recognized in the Balance Sheet when it is probable that an outflow of resources embodying economic benefits will result from the settlement of a present obligation and the amount at which the settlement will take place can be measure reliably. Payables are stated at their cost.

Income Statement

14. Revenue Recognition

14.1 Variable Registration (License) Fees

In term of the clause 2 of the “Lubricant Agreement” executed with the Government of Sri Lanka, the lubricant market participants are required to pay bi-annually two million and Five Hundred Thousand(Rs. 2.5 million) or 0.75% of Total Invoiced Sales for that period, whichever is higher . a

sum of Rupees Two Million and Five Hundred Thousand (Rs. 2.5 million) shall be paid on or before the 1st January another sum of Rupees Two Million and Five Hundred Thousand (Rs. 2.5 million) shall be paid on or before 30th June of each year in favour of the Secretary, Ministry of Petroleum Resources Development, In the event 0.75% of a market participant's total invoiced sales for a bi-annual period being greater than rupees two million and five hundred thousand, such additional amount is to be paid to the Public Utilities Commission, within 30 days of the end of the period.

14.2 Annual Regulatory levy

According to Section 46 of Sri Lanka Electricity Act, No.20 of 2009, Commission empowered to impose an annual regulatory levy and it's to be recovered from every licensee before the 30th day of June of that year. This Act was certified on 8th April 2009 and implemented by the Commission from that date.

14.3 Licenses Application fees

In addition to the imposed the levies, according to Section 11 of the Sri Lanka Electricity Act, the Commission is empowered to collect the application processing fee with the license applications for licenses generate, transmit or distribute the electricity.

14.4 Interest Income

Interest income was calculated on accrued basis. Revenue is recognized only when it is probable that the economic benefits associated with the transaction will flow to the Commission.

15. Expenditure Recognition

Expenses are recognized in the income statement on the budgetary allocation approved by the Commission.

16. Related Party Disclosures

16.1 Key Management Personnel Compensation

Key management personnel comprise the Commission members of the PUCSL and details of compensation are as follows;

	2020	2019
Short term employee benefit	1,968,000	1,310,000
Post employee benefit		
Other long term benefit		
Termination benefits		
Total	1,968,000	1,310,000

PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

Notes to the Financial Statements

1st of January to 31 st December 2020

	2020	2019
	Rs	Rs
02. Invesments		
Fiexd Deposit	497,000,000	272,000,000
Gratuity Fund Investment	17,868,339	16,549,964
	514,868,339	288,549,964

03.Inventories	76,303	205,783
----------------	--------	---------

04. Receivable		
Variable registration fee		
Chevron Lubricant Ltd	38,920,488.79	35,747,304.00
Lanka IOC Ltd	12,879,182.00	9,105,864.89
Mclarans Lubricant	1,967,587.06	8,031,852.00
Ceylon Petroleum Corporation	2,000,000.00	8,470,792.84
Laugfs	7,336,578.87	5,143,354.03
Interocean Services Ltd		29,203.00
Associated Motorways	500,000.00	1,370,847.00
TVS Lanka (Pvt) Ltd (Bharat Petroleum Cor.)	1,781,924.49	3,501,677.00
United Motors	2,402,057.21	1,200,311.41
Toyota Lanka (Pvt) Ltd	8,556,885.38	7,881,455.00
N. M. Distributors (Pvt) Limited	2,683,559.12	3,858,498.12
	79,028,262.92	84,341,159.29
Annual regulatory levies	82,904,420.80	184,934,924.60
Fixed Deposits Interest receivable	5,203,929.24	4,533,031.58
Other-receivable	85,449.27	109,016.34
	167,222,062.23	273,918,131.81

05. Deposit ,Advances and Prepayments		
Deposit		
Deposit Dialog Axiata PLC	1,500	1,500
BOC Property Development Ltd	826,571	826,571
Girl Friendly Association	57,500	48,500
	885,571	876,571
Advance & Pre Payments		
Advances	9,000	1,404,940
Postal Dept	18,457	36,235
Pre Payments	4,305,241	5,078,819

Sampath WEB Card	3,847	
	4,336,545	6,519,994
Distress Loan	2,491,785	1,427,243
Festival advance	25,200	126,400
Total Deposit, Advance and Prepayments	7,739,100	8,950,207

06. Accumulated Fund

Balance at 1st January 2020	528,251,661	426,945,055
Surplus /(Deficit) for 31/12/20	146,775,974	99,358,522
Prior Year Adjustments (6.1)	-	1,948,084.56
	675,027,631	528,251,661

6.1 Disclosure on prior year adjustment 2019

Category		
Maintenance of C & E	-	(152,138)
Communiication and newspapers	-	116,008
Subscription	-	629,176
Audit feesPayable	-	52,400
Consultancy	-	420,972
Consumable Materials	-	44,811
Depreciation	-	(6,165,421)
Inventories	-	67,731
Research & Survey	-	4,964
Medical Insuarance	-	965,767
Public awarness	-	(1,133,958)
Variable registration fee	-	3,201,603
Others	-	
Total	-	(1,948,085)

07. Account Payable

Printing & Advertising	3,038,080	2,701,686
Communication	405,645	428,433
Floral arrangement	-	11,893
Other allowances	138,647	3,833,459
News Papers	9,420	14,460
Overtime	60,114	193,811
Transport	-	52,051
Travelling	18,750	78,125
Foreign Travelling	-	13,000
Other Contractual	465,473	-
Maintenance of Office Building	-	1,047
Maintenance of Office Vehicle	-	249,321
Water	12,833	17,684

Electricity	95,413	100,194
Public Awareness	180,413	3,206,765
Consultancy	8,772,303	27,318,543
Stamp Duty Payable	5,225	4,175
Janitorial Servicers	90,270	106,961
Postal	17,475	3,893
Insurance	3,592	11,140
Capital Work in progress payable	-	-
Retention money	199,952	199,951
Accrued Computer & Equipment	1,042,680	625,160
Accrued Furniture & Fittings	-	3,185,334
Legal Expenses	-	35,000
Maintenance of Computer and Equipment	-	1,397,228
Statutory	-	45,153
Research and Survey	-	47,500
Consumable Materials	-	13,240
SAARC	-	-
Translation	189,598	35,608
WHT Payable	-	229,699
Other Payable	151,269	105,000
	14,897,151	44,265,513

08. Provision for gratuity

Provision for PV-DBO as at 01st January 2020	14,888,340	12,803,688
Interest cost for the period	1,563,276	1,536,443
Current service cost for the period	1,851,209	1,788,992
Gratuity paid during the year	(157,710)	(1,453,313)
Actuarial Gain/Loss on PV- DBO	(1,171,741)	212,530
Provision for PV-DBO as at 31st December 2020	16,973,374	14,888,340

08.1 Assumptions

Staff turnover	6% Up to age 54 & thereafter zero	2% Up to age 54 & thereafter zero
Retirement age	60	60
Rate of discount	8%	10.5%
Salary escalation rate	5%	8.5%

08.2 Sensitivity analysis

Variable changed while all other assumptions remain unchanged		
1% increase in discount rate	15,987,598	13,680,044
1% decrease in discount rate	18,084,249	16,292,293

1% increase in salary escalation rate	18,132,669	16,331,608
1% decrease in salary escalation rate	15,929,633	13,627,985

09. Auditor General's Fees

Balance B/F	1,627,600	1,863,700
payments during the year	(1,497,600)	(1,138,500)
Provision for year 2020	800,000	850,000
Over/Under provision for Prior Year 2019	(130,000)	52,400
	800,000	1,627,600

10. Variable Registration Fees

Lanka IOC Ltd	18,521,384.24	13,334,565
Chevron Lubricant Lanka	74,434,400.84	72,834,173
McLarens Lubricant	7,949,202.98	15,573,140
Ceylon Petroleum Corporation	3,847,082.80	6,500,606
LAUGFS Lubricants Limited	10,995,904.71	9,889,398
Interocean Services Ltd	-	62,500
Associated Motorways	1,155,372.00	2,845,867
TVS Lanka (Pvt) Ltd	3,519,168.49	6,871,300
United Motors	3,079,497.16	1,935,348
Toyota Lanka (Pvt) Ltd	14,651,390.63	15,139,828
N. M. Distributors (Pvt) Limited	3,475,889.36	4,468,782
	141,629,293	149,455,507
Less: Error correction & reversal of over provision	(483,887)	-
	141,145,406	149,455,507
11. Annual Regulatory Levies		
Generation	58,400,781	57,433,457
Transmission	24,554,800	24,076,400
Distribution	106,863,400	103,792,400
	189,818,981	185,302,257

12. Licences Application Fees	474,000	513,000
	474,000	513,000

13. Other Income

Interest	27,571,802	22,523,767
Exemption fee	9,000	13,000
Sundry Income	185,509	371,175
Amount paid by employees to acquire mobile Phones	-	15,160
Income: Fixed Asset Disposal	(81,120.18)	93,569
Grants-Recurent		2,000,000

Acturial gain on Gratuity provision	-	-
	27,685,191	25,016,671

14. Personel costs**Personel Emoluments**

Commissioners Remu:	1,694,000	1,426,548
Salaries	59,117,662	56,258,985
Other Allowances	37,795,786	39,439,547
Over-time	1,146,437	1,567,030
Contribution for Employee Provident Fund	8,860,486	8,448,592
Contribution for Employee Trust Fund	1,772,097	1,697,432
Gratuity Expense	3,414,485	3,325,435
	113,800,954	112,163,568

15. Operational costs**Training & Traveling Expenses - Overseas & Local**

Overseas & Local Training	678,918	2,392,151
Foreign Travelling Expenses	186,500	160,415
Incidental / per diem	-	716,291
Travelling (Local)	156,140	658,225
	1,021,558	3,927,082
Consumable Materials		
Stationery	1,184,736	1,080,963
Fuel & Parking	4,498,444	4,405,829
Consumable Material	168,991	297,077
Entertainment	37,684	214,439
	5,889,855	5,998,309

Contractual Services

Transport & Hiring of Vehicle	11,045,672	10,550,992
Communication including Newspapers & Postal	3,742,983	4,184,132
Printing & Advertising	6,253,876	6,961,743
Survey	(47,500)	49,000
Rents and Rates for Building	18,559,912	20,609,910
Electricity	1,166,848	1,333,294
Medical	5,173,561	6,670,334
Water	211,710	274,443
Insurance	370,451	786,743
Subscription	-	209,725
Janitorial Services	1,051,615	1,493,142
Legal & Investigation Fees	1,566,500	5,891,757

Other Contractual	836,286	-
	49,931,915	59,015,216
Other services		
Public Awareness Cost	11,832,116	20,521,765
Auditor General's Fees	670,000	850,000
Welfare & Public Relations	281,386	211,861
Floral Arrangements	31,860	72,865
Employee Engagement	-	499,304
SARRC event	-	-
Miscellaneous & Others	472,205	219,814
	13,287,567	22,375,608
Repair & Maintenance and depreciation of Capital asset		
Maintenance of vehicles	1,154,103	1,564,334
Maintenance of Office Building	20,852	58,976
Maintenance of Computer, Equipment & Software	3,313,804	6,092,492
Maintenance of Furniture & Fittings	-	-
Depreciation Charges	19,631,935	21,399,947
	24,120,693	29,115,750
Total operational cost	94,251,588	120,431,964
16. Finance Cost		
Bank Charges	11,185	9,835
Loss on currency conversion	-	2,056
	11,185	11,891

PUBLIC UTILITIES COMMISSION OF SRI LANKA

Property Plants & Equipment

As at 31 December 2020

	Furniture & Fixtures	Computer & Office Equipments	Office Equipment	Vehicles	Tools	Software	Total
	Rs	Rs		Rs		Rs	Rs
As at Beginning of the year	21,127,734	47,117,572	515,279	25,390,000		12,927,258	107,077,843
Additions During the year	59,600.00	2,825,170				229604.33	3,114,374
Transfers							
Transferred from WIP	3,157,967					2,145,160	5,303,127
Revaluation							
Disposal During the year	(679,022)	(1,362,676)					(2,041,698)
As at End of the Year	23,666,279	48,580,066	515,279	25,390,000	-	15,302,022	113,453,646
Depreciation							
As at Beginning of the Year	14,441,145	31,956,413	422,014	7,046,667	-	9,874,450	63,740,689
Charge for the year	2,778,030	7,479,423	61,347	7,046,667		2,266,467	19,631,934
Prior year adjustment							
Transfers							
Depreciation on disposal	(612,445)	(1,224,249)					(1,836,693)
As at the End of the Year	16,606,730	38,211,587	483,361	14,093,333	-	12,140,917	81,535,929
Net Book Value as at 31 December 2020	7,059,549	10,368,478	31,918	11,296,667	-	3,161,105	31,917,717

Audit Committee Reports

Audit Committee Report – 2020

Composition of the Audit and Management Committee

The following officers have been appointed as members of the Audit and Management Committee of the Public Utilities Commission of Sri Lanka for the year 2020 as per Circular No. PD / 55 issued by the Director General of the Department of Public Enterprises dated 14th December 2010.

Name of the member	Status / Position of the Committee	Representation / Post
1.Mrs G D C Ekanayake	Chairman of the Audit Committee	Deputy Chairman – Public Utilities Commission of Sri Lanka
2.Mr Sadun Gamage	Deputy Chairman of the Audit Committee	Member - Public Utilities Commission
3.Mrs Janaki Vithanagama	Secretary of the Audit Committee	Secretary to the Public Utilities Commission of Sri Lanka
4.Mr K S M De Silva	Representative of Treasury	Deputy Director - Department of Public Enterprises
5.Mrs W H A Vimalajeewa	Representative of Line Ministry	Chief Accountant - Ministry of National Policies and Economic Affairs
6.Mrs T R M Weeraratne	Representative of Auditor Generals Department	Superintendent of Audits – Auditor Generals' Department
7. Mr M P Dharmarathne	Convener	Internal Auditor - Public Utilities Commission of Sri Lanka
8. Mr Damitha Kumarasinghe	Member	Director General – Public Utilities Commission of Sri Lanka
9. Mr Thilina Ranasinghe	Member	Director Finance - Public Utilities Commission of Sri Lanka

Three meetings of the Audit and Management Committee were held during the year 2020, and the following recommendations were made after considering the issues raised at those meetings.

1. 1. The reports under section 17.5 of the Financial Advisory Code prepared in accordance with the provisions of Public Utilities Commission of Sri Lanka Act should be submitted in due course by the relevant officers on the due dates and it is recommended that the status of the submission of such reports be forwarded to the next Audit and Management Committee meeting, and that in addition to this, a description of the Audit Inquiries and Reports of the Department of Auditor General and Internal Audit Division should be submitted.

2. It was recommended that the activity plan should be revised and approved for the future period by preparing and approving the action plan which includes only the targets that can be achieved by 31st December 2020, due to the current situation in the country and given the difficulties in implementing the financial and physical progress of the activity plan as stated for the year 2020.

3. It was recommended that the variable registration fees and annual license fees due on 01st January 2020 should be collected and the details should be accurately reported and final notices should be sent to the non-paying institutions for payment of arrears 14 days and recommend revoking their licenses and notifying the Ministry if the payments are not made even after sending the notices.

4. It is recommended to reimburse Rs 2500 per month with maximum of Rs 5000 during the time period as a onetime payment for Management Officers who used their personal phones to perform work during March, April and May 2020.

5. As per the provisions of the Public Utilities Commission of Sri Lanka Act No. 35 of 2002, Public Utilities Commission of Sri Lanka entrusted to regulated the industries that are listed as public utilities of the said act as electricity, water services and petroleum.

Although provisions have been made by the Sri Lanka Electricity Act No. 20 of 2009 for the regulation of electricity industry, the provisions required to regulate the Petroleum and Water Services Industries have not been amended and obtained. Therefore, since it is necessary to regulate those services, it is recommended to amend both the relevant Acts and take steps to regulate those institutions.

Details of the Audit Committee meetings held during the year 2020

Name of the Committee Member	Status / Position of the Committee	1 st Meeting 24/06/2020	2 nd Meeting 20/08/2020	3 rd Meeting 02/12/2020
1.Mrs G D C Ekanayake	Chairman of the Audit Committee	Ö	Ö	Ö
2.Mr Sadun Gamage	Deputy Chairman of the Audit Committee	Ö	Ö	Ö
3.Mrs Janaki Vithanagama	Secretary of the Audit Committee	Ö	Ö	Ö
4.Mr K S M De Silva	Representative of Treasury	Ö	Ö	Ö
5.Mrs W H A Vimalajeewa	Representative of Line Ministry	Ö	Ö	Ö
6.Mrs T R M Weeraratne	Representative of Auditor Generals Department	Ö	Ö	Ö
7. Mr M P Dharmarathne	Convener	Ö	Ö	Ö
8. Mr Damitha Kumarasinghe	Member	Ö	Ö	Ö
9. Mr Thilina Ranasinghe	Member	Ö	Ö	Ö

